

மறைந்துபோன
தமிழ் நூல்கள்

மயிலை - சீனி. வேங்கடசாமி
எழுதியது

பாரினிஜெயம்
கல ப்ராட்வே: சென்ஜெ 1.

முதற்பதிப்பு : ஜூன் 1959

உரிமை ஆசிரியர்க்கு

வினா எண் 6

மங்கை அச்சகம்

25, மாவடி விநாயகர் கோயில் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14

பேராசிரியர் - டாக்டர் மு. வரதராசனுர் அவர்கள் எழுதிய முகவுரை

தமிழ்மக்கள் நாட்டின் வரலாற்றைத் தெளிவுறக் காக்க வில்லை எனின், தமிழ்நூல்களையும் அழியாமல் காக்க வில்லையே என்பது நினைந்து வருந்துதற்குரியது. “என் இளமையில் பெற்றேரின் கட்டளைக்கு இனங்கிக் காவிரிப் பெருக்கில் பல ஏட்டுச்சுவடிகளை விட்டுத் தொழுது வங்குள்ளேன்” என்று முதிய நண்பர் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். நாட்டையும் காக்க முடியாமல், மொழி தந்த நூல்களையும் காக்க முடியாமல், முன்னேர் வாழ்ந்த இருண்டகாலம் விளைத்தத்தைமைகள் பல. அதனால் நாம் இழந்து வாடும் இலக்கிய இலக்கணச் செல்வங்கள் பல; அவற்றின் பெயர்களை மட்டும் உரையாசிரியர்களின் குறிப்புக்களால் அறிந்து வருந்தும் நிலையிலும், ஒருசில நூல்களின் சிற்சில பாட்டுக்களை மட்டும் அவர்களின் மேற்கோள்களால் அறிந்து நோகும் நிலையிலும் இன்று உள்ளோம். மக்களுக்குத் தேவையற்ற நூல்கள் காலப் போக்கில் அழிதல் எல்லா நாடுகளிலும் இயற்கையாக உள்ளதே. ஆயினும், மக்களின் அறியாமையாலும் வாழ்க்கைச் சோர்வாலும் நூல்கள் அழிதல், ஒரு நாட்டின் வரலாற்றிற்கு மாசே ஆகும்.

தமிழரினர் மயிலை - சினி. வேங்கடசாமி அவர்கள் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு, அவ்வாறு மறைந்துபோன தமிழ்நூல்களைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புக்களை எல்லாம் விடாமல் தேடித் தொகுத்துள்ளார். அவர் செய்வன திருந்தச் செய்யும் பண்பினர்; எளிய வாழ்விளை மேற்கொண்டு அமைதியாக இருந்து உயரிய தொண்டாற்றும் இயல்பினர்; தமிழிலக்கிய ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அவர் அளித்துள்ள நூல்கள் அறிஞர் போற்றத்தக்கன. இன்றும் இந்நூலை இயற்றித் தருவதன் வாயிலாக நல்லதொரு தமிழ்த் தொண்டு புரிந்துள்ளார்.

ஒர் ஆசிரியரின் பெயர்தாங்கிப் பிற்காலத்து வருவோர் இயற்றும் நூல்கள் முன்னைய ஆசிரியரின் படைப்பாகவே கருதப்படுதல் உண்டு என்பதற்கு அகத்தியர் பெயரால் உலவும் பல நூல்களைச் சான்றுகாட்டியுள்ளார்; வேறு பெயர் உடைய பிற்காலத்தவர், தாம் இயற்றும் நூல் நன்கு மதிக்கப் படல் வேண்டும் என்ற ஆசையால், புகழ்பெற்ற புலவர் ஒருவரின் பெயரைப் பொறித்தலும் உண்டு என்பதற்கும் அவைகள் சான்றுகள் ஆகும். ஆசிரியர்களின் பெயர்களில் மட்டும் அல்லாமல், சிற்றெரட்டகம், எலிவிருத்தம் முதலான சில நூல்களின் பெயர்களிலும் மயக்கம் உண்டு. கலைக் கோட்டுத்தண்டம் முதலாய சில நூல்களின் பெயர்கள் ஒரு காரணம் பற்றி அமைய, அவை வேறு காரணம் பற்றி அமைந்தன எனப் பிற்காலத்தார் மயங்கியதும் உண்டு. தகரூர்யாத்திரை முதலாய சில நூல்கள் பழங்காலத்தன ஆயினும், அவற்றின் உண்மை அறியாமல் பிற்காலத்தன எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை முதலானேர் மயங்கி எழுதியதும் உண்டு. இந்நூலாசிரியர், மறைந்துபோன தமிழ்நூல்களைப் பற்றிய குறிப்புக்களை எல்லாம் பயன்படும் வகையில் தொகுத்துத் தந்த அளவில் நிற்காமல், மேற் குறித்த தடுமாற்றங்களையும் மயக்கங்களையும் இயன்றவரையில் தீர்க்க முயன்றுள்ளார்; முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஒருமுறை ஒர் இடத்தில் பார்த்துவிட்டு வந்த நூல், மறுமுறை அவ்விடத்தில் சென்று பார்க்க முயலும்போது காணுமற்போகும் விந்தைகள் இந்நாட்டில் கிகழ்ந்தன உள். இந்திலையில், மறைந்துபோன நூல்களைப் பற்றி இன்று கிடைக்கும் குறிப்புக்களையேனும் விடாமல் தொகுத்து ஒரு நூல்வடிவில் தந்த உதவிக்காகத் தமிழகம் இந்நூலாசிரியர்க்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டதாகும்.

முன்னுரை

வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அங்கிகழ்ச்சிகளின் பயனுகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன தமிழ்நால்கள் என்னும் புத்தகம்.

அங்கிகழ்ச்சி இது : எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயது சிறுவனும், தங்கமணி என்னும் பெயருள்ள ஒன்றரை வயதுள்ள சிறுமியும் அக்குழந்தைகளாவர். அக்குழந்தைகள், வீட்டுக்கு இரண்டு விளக்குகளாகத் திகழ்ந்தனர். குடும்பச் செல்வங்களாக விளங்கினார்கள். காட்சிக்கிணிய கண்மணிகளாக வளர்ந்தார்கள். ஆனால், அந்தோ ! எதிர்பாராதவிதமாக அக்குழந்தைகள் மறைந்தனர் ! மக்கட் செல்வங்கள் மறைந்தன ; ஒளிவிளக்குகள் அணைந்தன ; சின்னஞ்சிறு அரும்புகள், மலர்ந்து மணம் கமழ்வதற்கு முன்னே பறிக்கப்பட்டன. அதுகாரணமாக எனது மனத்தில் துன்பம் சூழ்ந்தது. மனவேதனை பெருகிற்று. நிலையாமையைப்பற்றி நாலடியாரில் படித்த ஆணித்தரமான செய்யுள்கள் கூட என் மனத்துன்பத்தை அகற்றத் துணைபுரியவில்லை. காலம் என்னும் நூலினால் நெய்யப்பட்ட மறதி என்னும் திரை மூடினால்தான் மனத்துன்பம் மறையும். ஆனால், அந்தத் திரை விரைவில் மூடி மறைப்பதாக இல்லை. அதுவரையில் என்ன செய்வது ? துன்பத்தை அகற்ற முயன்றேன் ; முடியவில்லை.

எதேனும் நூலைப் படித்துக்கொண்டே இருந்தால் அது மனத்துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று

கருதி, எதிரிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அது யாப்பருங்கல விருத்தி என்னும் நூல். அதனைப் படிக்கத் தொடங்கினேன். அந்நூலின் பழைய உரையாசிரியர் தமது உரையில் பல நூல்களிலிருந்து சில செய்யுட்களை உதாரணம் காட்டியிருந்தார். மேற்கோள் காட்டப் பட்ட நூல்களில் சில இறந்து மறைந்துபோன நூல்களாக இருந்தன. என் குடும்பத்தில் இரண்டு அருமைக் குழந்தைகள் மறைந்துவிட்டதுபோல, தமிழிலக்கியக் குடும்பத்திலும் சில குழந்தைகள் மறைந்துபோனதை அப்போது கண்டேன். என் மனத்தில் அப்போது புதியதோர் எண்ணம் தோன்றிற்று. தமிழன்னை எத்தனைக் குழந்தைகளை—தமிழ் நூல்களை, இழந்துவிட்டாள் என்பதைக் கணக்கெடுக்கவேண்டும் என்னும் எண்ணாந்தான் அது.

இந்தக் குறிக்கோளுடன் யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையையும், ஏனைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைநூல்களையும் படித்தேன். அவ்வரையாசிரியர்கள் கூறுகிற நூல்களில் எவை எவை மறைந்துபோயின என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன். மறைந்துபோன நூல்களிலிருந்து எஞ்சினின்ற செய்யுள்களையும் தொகுத்து எழுதினேன். இது நிகழ்ந்தது 1952-ஆம் ஆண்டின் இறுதியில் ஆகும். ஆனால், இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இடையிடையே வேறு சில நூல்களை எழுதி முடிக்கவேண்டியிருந்தபடியாலும், வேறு அலுவல்களாலும் இந்த வேலை இடையிடையே தடைப்பட்டது. ஆயினும், சமயம் வாய்க்கும்போதெல்லாம் இதனையும் ஒருவாறு செய்து முடித்தேன்.

இதில் சில நூல்கள் மட்டும், செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் வெளியீட்டில், மறைவுண்ட தமிழ் நூல்கள் என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. அதனைக் கண்ட சில அன்பர்கள், நூல் முழுவதும் வெளிவருவது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் என்று கூறினார்கள்.

ஆகவே இந்றால் இப்போது புத்தக வடிவமாக வெளிவருகிறது. மறைந்துபோன நூல்களின் முழு தொகுப்பல்ல இந்றால் விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன். இப்போது தொகுத்து முடித்தவரையில் இந்றால் முதன்முதலாக வெளி வருகிறது.

இந்றாலுக்கு ஒரு முகவரை எழுதியருளுமாறு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் - டாக்டர் மு. வரதராசனுர் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் அன்புடன் இசைந்து முகவரை எழுதியருளினமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை புத்தகப் பதிப்பகமாகிய பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு. க. அ. செல்லப்பா அவர்கள், இந்றாலை அச்சிட்டு வெளியிட்டமைக்கு, அவர்களுக்கு எனது நன்றி யுரியதாகும். இந்றாலை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டுக் கொடுத்த மங்கை அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரியது.

மயிலாப்பூர், சென்னை-4

15-1-1959

சீனி. வேங்கடசாமி

இந்நாலை எழுதக் காரணமாயிருந்த
மறைந்துபோன

அன்பழகன், தங்கமணி
என்னும் குழந்தைகளுக்குச்
சமர்ப்பணம்

உள்ளுறை

பக்கம்

முகவரை

ஈ

முன்னுரை

கு

இலக்கண நூல்கள்

1—108

[அகத்தியம் 1. அகத்தியர் பாட்டியல் 13. அணி யியல் 15. அவிநயம் 16. அவிநய உரை 30. நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறன்டை 31. கடியநன்னி யார் கைக்கிளைச் சூத்திரம் 34. கவிமயக்கறை 36. காக்கை பாடி னியம் 36. குறுவேட்டுவச் செய்யுள், லோகவிலா சனி, பெருவளநல்லூர்ப் பாசண்டம் 50. கையனுர் யாப் பியல் 51. சங்கயாப்பு 54. சிறுகாக்கைபாடி னியம் 56. செய்யுளியல் 61. செய்யுள் வகைமை 64. தக்காணியம் 66. தத்தாத்திரேயப் பாட்டியல் 66. நக்கீரர் அடிநூல் 67. நக்கீரர் நாலடி நானூறு 68. நத்தத்தனுர் இயற்றிய நத் தத்தம் 68. நல்லாறன் மொழிவரி 72. பரிப்பெருமாள் இலக்கண நூல் 73. பரிமாணனுர் யாப்பிலக்கணம் 74. பல்காப்பியம் 76. பல்காப்பியப் புறன்டை 77. பல்காயம் 78. பனம்பாரம் 83. பன்னிருப்படலம் 84. பாடலம் 89. பாட்டியல் மரபு 90. புணர்ப்பாவை, போக்கியம், கிரணி யம், வதுவிச்சை 91. பெரிய பம்மம் 92. பெரிய முப் பழம் 93. பேராசிரியர் (மயேச்சவரர்) இலக்கண நூல் 93. மாபுராணம், பூதபுராணம் 101. முன்னியார் கவித்தொகை 106. யாப்பியல் 108. வாருணப் பாட்டியல் 108.]

இலக்கிய நூல்கள் : அகப்பொருள்

109—151

[அகத்தினை 109. அசதிக் கோவை 110. அண்ணை மலைக் கோவை 112. அரையர் கோவை 112. அறம்

வளர்த்த முதலியார் கலம்பகம் 113. இராமீசரக் கோவை 114. இன்னிசைமாலை 115. கச்சிக் கலம்பகம் 116. கண்டனலங்காரம் 116. காரிக் கோவை 119. கிளவித் தெளிவு 120. கிளவி மாலை 124. கிளவி விளக்கம் 125. குமார சேனைசிரியர் கோவை 126. கோயிலந்தாதி 127. சிற் ரெட்டகம் 128. தமிழ் முத்தரையர் கோவை 133. திரு வதிகைக் கலம்பகம் 134. திருமறைக்காட்டந்தாதி 135. தில்லையந்தாதி 136.. நந்திக் கோவை 136. நறையூரந்தாதி 137. நாலாயிரக் கோவை 137. பல்சந்தமாலை 138. பொருளியல் 140. மழவை எழுபது 146. வங்கர் கோவை 146. வச்சத் தொள்ளாயிரம் 148. வல்லியந்தாதி 149. விஞ்சைக் கோவை 150.]

இலக்கிய நூல்கள் : புறப்பொருள்

152—195

[ஆசிரியமாலை 152. தகரூர் யாத்திரை 157. பெரும் பொருள் விளக்கம் 179. கூடல் சங்கமத்துப் பரணி 186. கொப்பத்துப் பரணி 188. “தென்றமிழ்த் தெய்வப் பரணி” 190. வேறு பரணி நூல்கள் 191. வீரமாலை 192. பேர்வஞ்சி 193.]

இலக்கிய நூல்கள் : காவியம்

196—242

[பழைய இராமாயணம் 196. ஜஜன இராமாயணம் 198. சங்க காலத்துப் பாரதம் 211. பெருந்தேவனுர் பாரதம் 212. வத்சராசன் பாரதம் 216. குண்டலகேசி 216. வளையாபதி 227. புராண சாகரம் 240. விம்பசாரகதை 240.]

இலக்கிய நூல்கள் : ஏனைய நூல்கள்

243—279

[அந்தாதி மாலை 243. அமிர்தபதி 243. அளவை நூல் 244. அவினந்தமாலை, அரசசட்டம், வருத்தமானம் 244. அறிவுடைநம்பி சிந்தம் 245. ஆயிரப்பாடல் 245. ஆரிய படலம் 246. இசையாயிரம் 246. இராசராச விஜயம் 246. இரும்பல் காஞ்சி 247. இளந்திரையம் 248.

இறைவானறையூர்ப் புராணம் 248. ஓவியநூல் 249. அஷ்டதசபுராணம், சுன்னிவன புராணம் 250. கலைக் கோட்டுத் தண்டம் 251. காங்கேயன் பிள்ளைக்கவி 253. காசியாத்திரை விளக்கம் 253. கிளிவிருத்தம், எலிவிருத் தம் 254. குலோத்துங்க சோழ சரிதை 255. கோட்டஸர உலா 256. “கோலநற்குழல்” பதிகம் 256. சாதவாகனம் 257. சாந்தி புராணம் 257. சித்தாந்தத் தொகை 260. சேஷூர் முருகன் உலா 261. தன்னையமகவந்தாதி 263. திருப்பட்டிச்சரப் புராணம் 263. திருப்பதிகம் 263. திருப் பாலைப்பந்தல் மத்தியல்தநாத சுவாமி உலா 265. திரு மேற்றளிப் புராணம் 265. திருவலஞ்சுழிப் புராணம் 265. திரையக்காணம் 266. தேசிகமாலை 266. நல்லெநாயக நான்மணிமாலை 267. நாரத சரிதை 267. பரிப்பெருமாள் காமநூல் 269. பரிபாடை 269. பிங்கல சரிதை, வாமன சரிதை 270. பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, தத் துவ தரிசனம் 270. புட்கரனூர் மந்திரம் 272. மஞ்சரிப்பா 272. மல்லிநாதர் புராணம் 273. மாடலம் 275. மார்க்கண் டேயனூர் காஞ்சி 276. முப்பெட்டுச் செய்யுள் 277. முவடி முப்பது 278. வாசதேவனூர் சிந்தம் 279. வீரஞ்ஜுக்க விசயம் 279.]

இசைத்தமிழ் நூல்கள்

280—291

[இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை 280. இசை நுணுக்கம் 280. இந்திர காளியம் 282. குலோத்துங்கன் இசைநூல் 283. சிற்றிசை, பேரிசை 284. பஞ்ச பாரதீயம் 286. பஞ்சமரபு 287. பதினாறு படலம் 287. பெருநாரை, பெருங்குருகு 288. வாய்ப்பியம் 288.]

நாடகத்தமிழ் நூல்கள்

292—318

[அகத்தியம் 292. இராஜ இராஜேஷ்வர நாடகம் 292. காரைக் குறவஞ்சி 294. குணநூல் 294. குருகேஷத்திர நாடகம் 295. கூத்தநூல் 295. சந்தம் 296. சயந்தம் 296. செயன்முறை 297. செயிற்றியம் 298. சோமகேசரி நாட .

கம் 305. ஞானலங்கார நாடகம் 305. திருநாடகம் 305.
 நூல் 306. பரதம் 308. பரத சேனைபதீயம் 308. பரிமளகா
 நாடகம் 310. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் 310. முறு
 வல் 312. பூம்புலியூர் நாடகம் 313. வஞ்சிப்பாட்டு,
 மோதிரப்பாட்டு, கடகண்டு 314. விளக்கத்தார் சூத்து
 314.]

சிதைவுண்ட தமிழ்நூல்கள்	319
தமிழ்நூல்கள் எவ்வாறு மறைந்தன ?	326
சிறப்புப்பெயர் அகராதி	333
இப்புத்தகத்தை எழுதத் துணையாக இருந்த நூல்கள்	337

மறைந்து போன த மிழ் நூல் கள்

இலக்கண நூல்கள்

1. அகத்தியம்

அகத்தியர் என்பவர் செய்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல். அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். சிவபெருமானிடத்தில் தமிழ் கற்றுத் தலைச்சங்கத்தில் புலவராகத் திகழ்ந்த அகத்தியர் ஒருவர் உளர். பெளத்தக் கடவுளாகிய அவலோகிதர் என்னும் போதிசத்துவரிடத்தில் தமிழ் கற்ற ஒரு அகத்தியர் உளர். இவர் பெளத்தர்களால் போற்றப்படுகிறவர். இராமாயணத்தில் கூறப்படுகிற அகத்தியர் ஒருவர் உளர். பாரதத்தில் கூறப்படுகிற கண்ணபிரான் காலத்தில் இருந்த ஒரு அகத்

தியர் உளர். இந்த அகத்தியர், கண்ணபிரானிடம் சென்று அவர் அனுமதி பெற்று. துவாரகையிலிருந்து யதுகுலத்தைச் சேர்ந்த பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் அழைத்து வந்து அவர்களைத் தமிழ்நாட்டிலே குடியேற்றிய வர் என்று நச்சினர்க்கினியர் கூறுகிறார். இந்த அகத்தியர் ஜெனரால் போற்றப்படுகிறவர். இன்னும் ஜாவா, சுமாத் திரா முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குச் சைவ சமயத் தைப் போதித்த சிவகுரு என்னும் அகத்தியரும் ஒருவர் உளர். இவ்வாறு அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். இவர்களில் எந்த அகத்தியர் அகத் தியம் என்னும் நூலை இயற்றினார் என்பது தெரியவில்லை. வெவ்வேறு காலத்திலிருந்த இந்த அகத்தியர்களில் சிலர் தத்தம் பெயரால் அகத்தியம் என்னும் சில நூல்களை இயற்றியிருத்தலும் கூடும். சிற்றகத்தியம், பேரகத்தியம் என்னும் நூல்கள் இருந்தன என்று கூறப்படுகின்றன. காக்கைபாடினியர் என்னும் பெயருள்ளவர் இருவர் தத்தம் பெயரால் இயற்றிய காக்கைபாடினியம் என்னும் நூல்களுக்குக் காக்கைபாடினியம், சிறுகாக்கை பாடினியம் என்று பெயர்கள் வழங்கப்படுவதுபோல, வெவ்வேறு காலத்திலிருந்த அகத்தியர்கள் தத்தம் பெயரால் இயற்றிய அகத்தியம் என்னும் நூல்களுக்குச் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்று பெயர் வழங்கினார்கள் போலும்.

தலைச்சங்கத்தில் இருந்தவரும், தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்று கூறப்படுகிறவருமாகிய அகத்தியனார் செய்த அகத்தியம் என்னும் நூல் இடைச்சங்க காலத்திலேயே மறைந்துவிட்டது என்பர். அதாவது, தொல்காப்பியம் தோன்றிய பிறகு அகத்தியம் இறந்துவிட்டது என்பர். பிற்காலத்தில், அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கி வந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் 'அகத்திய'ச் சூத்திரங்கள் இடந்தருகின்றன. உதாரணமாக இதைக் காட்டுவோம் :

நன்னாலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், (பெயரியல். 16-ஆம் சூத்திர உரை) கீழ்க்கண்ட அகத்திய சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார் :

‘கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களங் கொல்லங் கூவிள மென்னும்
எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கந் தெவிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபா விருபுறச் சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரு மிடுநில வாட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்
என்றார் அகத்தியனர்.’

இதே அகத்தியச் சூத்திரத்தைச் சில வேறுபாடுகளுடன் தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உரையில் (சொல். ஏச்சம். 4-ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார்.
அது :

‘கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்
கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கந் தெவிங்கம் கொங்கணம் துளுவம்
குடகம் குன்றகம் என்பன குடபா
விருபுறச் சையத் துடனுறைபு புகூஉந்
தமிழ்திரி நிலங்களும்
முடிநிலை மூவர் இடுநில வாட்சியின்
அரசுமேம் பட்ட குறுநிலக் குடுமிகள்

பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொன்னய முடையவும்
என்பது அகத்தியச் சூத்திரம்.’

இவ்வாறு இவர்கள் மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம், துளுவம், குடகம் என்னும் நாடுகள் தமிழ்திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள், கடைச்சங்க காலத்தில், அதாவது கி. பி. 300-க்கு முன்பு தமிழ்நாடுகளாகவும் தமிழ்மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பது சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ்மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில் ; கி. பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில், எனவே, இந்நிலங்களைத் தமிழ்திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால், இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர், கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல் வேண்டும் : அல்லது, அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த ஒருவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும்.

மேலும், மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ்திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு : அதாவது பல்லவ அரசர்கள் அரசாண்ட நாடு. அது தொண்டைநாடு என்றும், தொண்டமண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம், பல்லவ நாட்டை (தொண்டைநாட்டை)த் தமிழ்திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. சிங்களம், கொங்கணம், துளுவம், குடகம் முதலிய நாடுகளைப் போன்று பல்லவ நாடு (தொண்டைமண்டலம்) தமிழ்திரிந்து மொழி வேறுபட்ட நிலமா? அல்லவே! தமிழ்நாடாகிய தொண்டைமண்டலத்தையும் (கொங்கணம், துளுவம், குடகம் முதலியவை போன்று) தமிழ் திரிந்த நிலம் என்று

கூறுவது எவ்வாறு பொருந்தும்? இவற்றையெல்லாம் ஆராயும்போது, இந்த “அகத்தியச் சூத்திரம்” போலி அகத்தியச் சூத்திரம் என்று கருதவேண்டியிருக்கிறது,

இவ்வாறு அகத்தியரைப் பற்றியும், அகத்தியத்தைப் பற்றியும் ஆராயும்போது பலப்பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்லலாம். அகத்தியம் என்னும் பெயரூள்ள நூல் ஒன்று இருந்தது என்பதும், அதனை உரையாசிரியர்களும் எனைய புலவர்களும் பயின்று வந்தனர் என்பதும் உறுதி.

தேவாரப் பாடல்கள் சிலவற்றை அகத்தியர் தொகுத்துவைத்தார் என்றும், அதற்கு “அகத்தியர் தேவாரத் திரட்டு” என்பது பெயர் என்றும் சைவர் கூறுவார். ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், முதலில் அகத்தியர் ஆணை பெற்றுப் பிறகு நாலாயிரப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்று வைணவர் கூறுவார்.

இனி, அகத்தியத்தைப் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்தைக் காட்டுவோம் :—

“அகத்தியஞராற் செய்யப்பட்ட மூன்று தமிழ்.”

(தொல். பொருள். உவமவியல் - 37, பேராசிரியர் உரை)

“இதன் (தொல்காப்பியத்தின்) முதனுல் செய்த ஆசிரியனால் (அகத்தியரால்) செய்யப்பட்ட யாழ்நூலுள்ளும் சாதியும் உவமத்துருவும் திருவிரியிசையும் எனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப்பாட்டுச் சிறப்புடையன சாதிப்பாட்டுக்களே.”

(தொல். பொருள். செய்யுள் - 51, பேராசிரியர் உரை)

“அது முதனாலாகிய அகத்தியமே போலும். என்னை? அ.:து இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின்.”

(தொல். பொருள். செய்யுள் - 172, பேராசிரியர் உரை)

இதனால், அகத்திய முனிவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்திருந்தார் என்பது தெரிகிறது.

மேலும், பேராசிரியர் கூறுகிறார் :

“ தலைவர் (சிவபெருமான்?) வழிநின்று தலைவனகிய அகத்தியனாற் செய்யப்பட்டதும் முதனுலென்பது அறி வித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் (இறையனார் அகப்பொருள்) செய்தாங்குச் செய்பினும் பிற்காலத்தானும் முதனுலென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் விணையினீங்கி விளங்கிய அறிவினான் முதனுல் செய்தானென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனுலென்பதாகும் அதன்வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென் பதாகும் பெற்றும்.

“ என்றார்க்கு முந்துநூ லெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தனவெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத் தோடு பிறமூவும் அவற்று வழிநூல் செய்தார் என்றக் கால் இமுக்கென்னை யெனின். அது வேதவழக்கோடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிற பாசணடிகளும் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தோடு பட்ட சான்றேரும் அது கூற ரென்பது. என்னை? கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனைர் நக்கீர் ‘இடைச் சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம்’ என்று ராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினாரும் அதுகூறிக் கரிபோக்கினு ராகலா னும், அவர் புலவத் துறந்த நோன்புடையா ராகலாற் பொய்க்கூற ராகலானு மென்பது. இங்ஙனங் கூருக்கால் இதுவும் மரபுவழுவென்று அஞ்சி அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளும் தொல்காப்பியஞ்சே

தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்பது. எங்குனமோ வெனின்,

‘கூறிய குன்றினு முதனால் கூட்டித்
தோமின் றுணர்ந்த தொல்காப் பியன்ற
ஞீணயின் றமிழறிந் தோர்க்குக் கடனே.’

இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.

‘வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளாக் காகென
வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புக
மானுப் பெருமை யகத்திய னென்னு
மருந்தவ முனிவ ஞக்கிய முதனால்
பொருந்தக் கற்றுப் புரைதப ஏனர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் ’

என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தினை முதனு
வெனவும் அவர் வானேர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனுப் பெருமை யுடையாரெனவும் அவராற் செய்யப்
பட்ட முதனால் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோ
ருள் தலைவராயினார் தொல்காப்பியனு ரெனவும் பன்னிரு
படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள்
உரைக்கப்பட்டது. இனிப் பன்னிரு படலம் முதனாலாக
வழிநூல் செய்த வெண்பாமாலை ஜயனரிதனாரும் இது
கூறினார். என்னை ?

‘மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
றன்பாற் றன்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த ’

எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையி னென்பது.

‘இவற்று னெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனுலென்பதூஉங் தொல்காப்பியம் அதன் வழிநூ வென்பதூஉம் படுமென்பது.’’

(தொல். பொருள். மரபு-94, பேராசிரியர் உரை)

‘தீயினன்ன ஒன்காந்தள்’ எனவரும் மலைபடுகடாம் 145-ஆம் அடிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறுவது :

“இதற்கு நன்ன னென்னும் பெயர் தீயோ டுத்த தன்மையின், ஆனந்தமாய், பாடினாரும் பாடப்பட்டாரும் இறந்தாரென்று ஆளவந்தபிள்ளையாசிரியர் குற்றங் கூறி னரா வெனின், அவர் அறியாது கூறினர்; செய்யுட் செய்த கெளசிக்கார் ஆனந்தக் குற்றமென்னும் குற்ற மறியாமற் செய்யுட் செய்தாரேல், இவர் நல்விசைப் புலவராகார். இவர் செய்த செய்யுளை நல்விசைப் புலவர் செய்த ஏணைய செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙன நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்ற மென்பதோர் குற்றம் இச்செய்யுளுட் கூறு மையா னென்றுணர்க. நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே ‘தன்னு னெரு பொருள் கருதிக் கூறல்’ என்னுங் குற்றத்தைப் பின்னுள் னோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக் குற்றங் கூறுமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளாரென மறுக்க.’’

(பத்துப்பாட்டு, மலைபடுகடாம், நச்சினார்க்கினியர் உரை)

தொல்காப்பிய (பொருள். மரபு. 108-ஆம் சூத்திரம்) உரையில் பேராசிரியர் எழுதுவதாவது :—“தன்னு னெரு பொருள் கருதிக் கூறலென்பது மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற்காலத்தா னெருவன் ஒரு சூத்திரங்

தமிழ் நால்கள்

காட்டுதலும் பதமுடிப்பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் போல்வன்.''

“இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத் தியனார் செய்தாரெனக் கூறுபவாகவின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிற சான்றேர் செய்யுள்ளும் வருதலிற் குற்றமாகா ; அகத்தியனாற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்பது ஒன்று செய்தா ராயின் அகத்தியமும் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றேர் செய்யுங் குற்றம் வேறுபடா வென்பது.”

(தொல். பொருள். உவமை-37, பேராசிரியர் உரை)

யாப்பருங்கல உரையாசிரியர் கூறுவதாவது :

“சீருங் தளையுஞ் சிதைந்து செய்யுள் அழிய நிற்பதன் ரூயினும், விளி முதலியவற்றுள் அளபெழுந்து செய்யுளிடத் தும் வந்து அவ்வாறே சொல்லப்படும் என்னும் கருத்தி ணேன அகத்தியனார் அறுவகை யானந்த ஓத்தினுள் இதனை,

‘இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே யியற்பா டில்லா வெழுத் தானந்தம் ’

என்றார் என்க.’’

(யாப்பருங்கலம், எழுத்தோத்து, விருத்தியரை)

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் அகத்தியர் செய்யுளில் ஆனந்தக்குற்றம் என்னும் இலக்கணத்தைக் கூறவில்லை என்று எழுதுகிறார்கள். யாப்பருங்கல உரையாசிரியர், அகத்தியர் ஆனந்த ஓத்து என்னும் இலக்கணம் செய்துள்ளார் என்று கூறி, ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார். இது குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால், பிற காலத்திலே அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.

அகத்தியர் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களைக் கீழே தருகிறோம் :

மற்றுச்சொ னேக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பது முற்றியன் மொழியே.

(தொல். சொல். வேற்றுமையியல்-63, தெய்வச்சிலையார்
உரை மேற்கோள்)

அராகந் தாமே நான்கா யொரோவொன்று
வீதலு முடைய மூவிரண் டடியே. 1

ஈரடி யாகு மிழிபிற் கெல்லை. 2

தரவே யெருத்த மராகங் கொச்சக
மடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே.
கொச்சக வகையி னெண்ணெண்டு விராஅ
யடக்கிய லின்றி யடங்கவும் பெறுமே. 3

(தொல். பொருள். செய்யுளியல்-117, இளம்பூரணர்
உரை மேற்கோள்)

“இருவயி னெத்து மொவ்வா வியலினுந்
தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வருஉங்
கலப்பே யாயினும் புலப்பே யாயினு
மைந்தினை மரபி னறவரத் தோன்றிப்
பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது
கலியெனப் படுஉங் காட்சித் தாகும்

என்று அகத்தியர் ஒதுதலின் கலிப்பா அகப்பொரு
ளன வழங்கும்.”

(தொல். பொருள். செய்யுளியல், இளம்பூரணர்
உரை மேற்கோள்)

கீழ்க்கண்ட அகத்தியச் சூத்திரங்களை மயிலைநாதர்
தமது நன்னூல் உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

பெயரினும் வினையினு மொழிமுத லடங்கும். 1

வயிர ஹூசியு மயன்வினை யிரும்பும்
செயிரறு பொன்னோச் செய்மைசெய் யாணியும்
தமக்கமை கருவியுந் தாமா மவைபோல்
உரைத்திற முனர்த்தலு முரையது தொழிலே.

2

பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே
அடிசில் பொத்தகஞ் சேனை யமைந்த
கதவ மாலை கம்பல மனைய.

3

ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென்
ரேதிய புலவனு முள்ளெனுரு வகையா
னிந்திர ணெட்டாம் வேற்றுமை யென்றனன்.

4

வினைநிலை யுரைத்தலும் வினாவிற் கேற்றலும்
பெயர்கொள் வருதலும் பெயர்ப்பய னிலையே.

5

ஆலு மானு மோடு மொடுவும்
சாலு மூன்றும் வேற்றுமைத் தனுவே
செய்வோன் காரணங் செயத்தகு கருவி
யெய்திய தொழின்முத வியைபுடைத் ததன்பொருள்.

6

ஆற னுருபே யதுவா தவ்வும்
வேரெஞ் றுரியதைத் தனக்குரி யதையென
விருபாற் கிழமையின் மருவற வருமே
ஐம்பா லுரிமையு மதன்றற் கிழமை.

7

மற்றுச்சொன் னேக்கா மரபின வனைத்து
முற்றி நிற்பன முற்றியன் மொழியே.

8

காலமொடு கருத வரினு மாரை
மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே.

9

முற்றுச் சொற்றும் வினையொடு முடியினு
முற்றுச்சொ லென்று முறைமையிற் றிரியா.

10

காலமும் வினையுந் தோன்றிப்பா ரேன்றுது
பெயர்கொள் ஞம்மது பெயரெச் சம்மே.

11

காலமும் வினையுந் தோன்றிப்பா ரேன்றுது
வினைகொள் ஞம்மது வினையெச் சம்மே.

12

எனைத்துமுற் றடுக்கினு மஜைத்துமொரு பெயர்மேல்
நினைத்துக்கொள் நிகழு நிகழ்த்திய முற்றே
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலப்பல வடுக்கினு முற்றுமொழிப் படிய.

13

உலக வழக்கமு மொருமுக் காலமு
நினைபெற வுணர் தரு முதுமறை நெறியான்.

14

அசைநிறை யிரண்டினும் பொருண்மொழி மூன்றினும்
இசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்.

15

கண்டுபான் மயங்கு மையக் கிளவி
நின்றேர் வருவோ ரென்றுசொன் னிகழுக்
கானை வையழும் பல்லோர் படர்க்கை.

16

“களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத்
தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்
கையறு துயரமொடு காட்சிக் கவாவி
எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்
பாடப் படுவேன் பதியொடு நாட்டொடு
முள்ளறுத் திறனே யுயர்கழி யானந்தப்
பையு ளென்று பழித்தனர் புலவர்.

என்று எடுத்தோதினூர் அகத்தியனூர்.”

(யாப்பருங்கலம், ஓழியியல், விருத்தியரை)

2. அகத்தியர் பாட்டியல்

பரஞ்சோதியார் என்பவர் இயற்றிய சிதம்பரப்பாட்டியலில்,

“பாமேவு தமிழ்ப் பொதியக் குறுமுனிவன் கூறும்
பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவேன் யானே”

என்று கூறுகிறபடியால், அகத்தியர்பாட்டியல் என்னும் ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. அன்றியும், பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும் “அகத்தியர் பாட்டியல்” என்னும் பெயரினால், இரண்டு சூத்திரங்கள் காணப்படுகின்றன. எனவே, அகத்தியர் பாட்டியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது ஜயமற விளங்குகிறது. இது செய்யுளிலக்கணம் கூறுவது.

அகத்தியர் தம் பெயரால் அகத்தியம் என்னும் விரிவான முத்தமிழ் இலக்கண நூலை இயற்றினார் என்று கூறப்படுகிறது. அத்தகைய பெருநூலை இயற்றிய அகத்தியனர் பாட்டியல் என்னும் இச் சிறு நூலை ஏன் இயற்றினார்? பிறகாலத்துப் புலவர் ஒருவர், அகத்தியர் பெயரால் இயற்றி வைத்த ஓர் நூல்போலும் இது. சங்க காலத்துப் புலவர்களின் பெயரால், பிறகாலத்திலிருந்த சில புலவர்கள், சில நூல்களை இயற்றிவைத்தனர் என்பது ஆராய்ச்சியினால் தெரிகிறது. அத்தகைய நூல்களில் இதுவும் ஒன்று என்று தோன்றுகிறது. ஆனால், அகத்தியர் பாட்டியல் என்னும் பெயரால் ஒரு நூல் வழங்கிவந்தது என்பதில் ஜயமில்லை. இந்நூலிலிருந்து இரண்டு சூத்திரங்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை :—

குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற
ஜ ஒள விரண்டும் இ உ வடக்கிப்

பால குமார வரசு முப்பு

மரணமென் றவுகைத் தானம் வகுத்தனர்.

1

முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப்

பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொள்ளலே.

2

3. அணியியல்

அணியியல் என்பது தண்டியலங்காரத்திற்கு ஒரு பெயராக வழங்கிவந்தது. இங்குக் கூறுகிற இந்த அணியியல், தண்டியலங்காரத்தின் வேறுபட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களையாப் பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

யாப்பருங்கல விருத்தியரகாரர் இந்நூலில் பற்றிக் குறிப்பிடுவன வருமாறு :—

“இனி அகவலிசையாவது இன்னிசை வெண்பா. என்னை ?

அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்

சிற்றிலை தோறுந் தொடைநிலை திரியாது

நடைவயி ஞேஷ நேய முடைத்தாய்ப்

பொருளொடு புணர்ந்த வெழுத்தறி யாதே

என்றாகவின்.

வரலாறு :—

‘வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.’

இஃது அகவல் வெண்பாவென்று அணியியலுடையார் காட்டிய பாட்டு.’

(யாப்பருங்கலம். செய்யுளியல். 4-ஆம் சூத்திர உரை மேற்கோள்)

யாப்பருங்கலம், ஓழிபியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழிகளம்” என்னும் சூத்திரத்தில், உருவமாதி விரவிய ஸீரு வருமலங்காரமும் என்னும் பகுதிக்கு உரை கூறும் போது இவ்வாறு கூறுகிறார் :—“ உருவகமும் உவமையும் வழிமொழியும் மடக்கும் தீபகமும் வேற்றுமை நிலையும் வெளிப்படை நிலையும் நோக்கும் உட்கோஞும் தொகை மொழியும் மிகை மொழியும் வார்த்தையும் தன்மையும் பிறபொருள் வைப்பும் சிறப்பு மொழியும் சிலேடையும் மறுமொழியும் உடனிலைக் கூட்டமும் நுவலா நுவற்சியும் உயர்மொழியும் நிதரிசனமும் மாரூட்டும் ஒருங்கியன் மொழியும் ஜயமும் உயர்வும் விரவியலும் வாழ்த்தும் என் ரேதப்பட்ட அலங்காரங்களும் என்றவாறு. அவை அணியியலுட் காண்க.”

“இனிச் செய்யுளாவன :

‘செய்யுடாமே மெய்ப்பெற விரிப்பிற
றனிநிலைச் செய்யுட் பொடர்நிலைச் செய்யுள்
அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள்
உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள்
இசைநுவன் மரபி னியன்ற செய்யுள்
நயநிலை மருங்கிற் சாதியொடு தொகைஇ^{கி}
யவையென மொழிப வறந்திசி ஞேரே ’

என் ரேதப்பட்ட வெல்லாம் அணியியலுட் காண்க.”

(யாப்பருங்கலம், ஓழிபியல், “மாலைமாற்றே” என்னும் சூத்திர உரை மேற்கோள்)

“இனி, இருது ஆவன :

‘காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனி லென்றுங்
கிருமு வகைய பருவ மஹவதாம்
ஆவணி முதலா விவ்விரண் டாக
மேவின திங்க ளென்ணினர் கொள்ளே.’

இந்த இருது வருணை அணியியலுட் காண்க.”

(ஷ ஷ ஷ)

“அணியிய லடையாரும்,

‘இயன்ற செய்யுட் கியைந்த பொருளை
யுயர்ந்த நடையா லுணரக் கூறலு
மருங்கல மொழியா ஸிதுபடக் காட்டலு
மொருங்கிரண் டென்ப வயர்நடைப் பொருளே’

என்னுஞ் சூத்திரத்துள் ‘ஒருங்கிரண்டு’ என்புழி யாற்
றலாற் போந்த பொருளை, ‘என்ப’ வென்னு முற்றுச்
சொல்லோடு புலவர் என்னும் பெயர் கூட்டிப் பொரு
ஞரத்தாராகலின்”

(யாப்பருங்கலம், அடியோத்து, 1-ஆம் சூத்திர உரை மேற்கோள்)

இதனால், அணியியல் என்னும் நூலுக்கு ஓர் உரை
இருந்தது என்பது தெரிகிறது.

நேமிநாத உரையாசிரியர் அணியியலிலிருந்து காட்டும்
சூத்திரங்கள் இவை:—

“புஜையுறு செய்யுட் பொருளை யொருவழி
வினாநின்று விளக்கினது விளக்கெனப் படுமே”

“முதலிடை கடையென மூவகை யான”

(நேமி. எழுத்து. 4-ஆம் செய்யுஞரை, 20-ஆம் செய்யுஞரை)

— —

4. அவிநயம்

அவிநயம் என்னும் பெயரையுடைய ஒரு நூல் இருந்த
தென்பது, தக்கயாகப் பரணி உரையினாலும், யாப்பருங்கல
விருத்தியுரையினாலும், யாப்பருங்கலக்காரிகை யுரையினாலும்,
வீரசோழிய உரையினாலும், பன்னிரு பாட்டியலினாலும்
தெரிகிறது.

அவிநயனர் என்பவர் இயற்றியதாகவின் இதற்கு அவிநயம் என்னும் பெயர் ஏற்பட்டது. அவிநயனர் யாப்பு என்றும் இதற்கு வேறு பெயர் உண்டு.

இது கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல். கி.பி. 5 அல்லது 6-ஆவது நூற்றுண்டில் இயற்றப்பட்டிருக்கக் கூடும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழி யம் என்னும் நூல்கள் இயற்றப்படுவதற்கு முன்னே, அதாவது கி.பி. 10-ஆம் நூற்றுண்டுவரையில் இந்நூல் பெரிதும் பயிலப்பட்டு வந்தது என்பது தெரிகிறது.

இந்நாலுக்கு, இராசப் பவுத்திரப் பல்லவதரையன் என்பவர் உரை எழுதியிருந்தார் என்பது, சங்கர நமச்சிவாயர் நன்னாலுக்கு எழுதிய உரையினின்று தெரிகிறது.

அவிநய நூலாசிரியர் ஜஜன மதத்தைச் சேர்ந்தவர் என்பது, இவர் இயற்றிய அவிநயச் சூத்திரம் ஒன்றால் தெரிகிறது. இந்தச் சூத்திரத்தில், ஒலி அணுவினால் எழுத்து ஒலிகள் பிறக்கின்றன என்னும் ஜஜன சமயக் கொள்கை யைக் கூறுகிறார். அவிநய நூலுக்கு மிகப் பிற்பட்ட காலத் தவராகிய பவணந்தியாரும் தாம் இயற்றிய நன்னாலில், ஒலியனுத்திரளினாலே எழுத்துக்கள் பிறக்கின்றன என்னும் ஜஜன சமயக் கருத்தைக் கூறியுள்ளார். அவிநய நூலாசிரியர், ஒலியனுவினால் எழுத்துக்கள் பிறக்கின்றன என்று கூறிய சூத்திரத்தை, மயிலைநாதர் என்னும் ஜஜன சமய உரையாசிரியர், தாம் எழுதிய நன்னால் உரையில் (எழுத்தியல், 19-ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார்.

“‘ஆற்ற லுடையுயிர் முயற்சியி னனுவியைந்
தேற்றன வொலியாய்த் தோன்றுதல் பிறப்பே’

என்றார் ஆசிரியர் அவிநயனரும் எனக் கொள்க் “ என்பது அவர் காட்டிய மேற்கோள்.

எனவே, அவிநய நூலாசிரியர், நன்னூலாசிரியரைப் போன்று சமண சமயத்தவர் என்பது தெளிவாக விளங்குகிறது.

தக்கயாகப் பரணி உரையாசிரியர் (காளிக்குக் கூளி கூறியது, 153-ஆம் தாழிசை உரை), அவிநய நூல் கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது : “ நளினத்தை யுடையது நளினி ; அவிநயத்தால் உடைப் பெயர்ச்சொல் ஈறு திரிந்தது . ”

வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனர் இந்நூலைப் பற்றி (சொல்லதிகாரம், கிரியாபதப் படல இறுதியில்) இவ்வாறு தமது உரையில் எழுதுகிறார் :

“ திணைபால் மரபு வினாச்செப் பிடஞ்சொல்
இணையா வழுத்தொகையோ டெச்ச—மஜையாக்
கவிணையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொன்
டவிநயனர் ஆராய்ந்தார் சொல்

எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனர். இவற்றுள் தொல்காப்பியனர் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.”

வீரசோழிய உரையாசிரியர், தமது உரையிலே அவிநய நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அச் சூத்திரங்கள் இவை :

“ தொல்காப்பியனர், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றாம் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார்.

‘ ஆஹும் ஆஹும் மூன்ற னுருபே ,
என்றார் அவிநயனர் . ’’

(சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம் - 6-ம் காரிகை உரை)

“ ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு
மிக்க வடிவரினு மப்பாற் படுமே
என்றார் அவிநயனார்.”

(யாப்பதிகாரம் - 19-ம் காரிகை உரை)

யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியராகிய குணசாகர் தமது உரையிலே, அவிநய நூலிலிருந்து கீழ்க்கண்ட சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார் :

“ தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும்
ஒன்றென் ஏறுவ்வா வேற்றுமை வகையாற்
• பாத்தம் வண்ண மேலா வாகிற்
பண்போல் விகற்பம் பாவினத் தாகும்.

குறட்பா விரண்டடி நால்வகைத் தொடையான்
முதற்பாத் தனிச்சொலி னடிமூ யிருவகை
விகற்பி னடப்பி னேரிசை வெண்பா

என்றார் அவிநயனார்.”

(யாப்பருங்கலக்காரிகை - 23-ஆம் காரிகை உரை மேற்கோள்)

“ கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினே
ஆழிகுழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு மன்னுவா மென் னேலோ ரெம்பாவாய்.

இஃது ஜந்தடியான் வந்ததாயினும் ஒருபுடை யொப்
புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழங்கப்
படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இமுக்காது.
இஃது அவிநயனார் காட்டியது.”

(யா. காரிகை - 43 உரை)

முன்னிலை நெடிலடி மாவு மாவும்
எம்மிகப் புணரு மியங்குதினை யான.

(யா. காரிகை - 44-ஆம் காரிகையுரை மேற்கோள்)

யாப்பருங்கல உரையாசிரியர், தமது உரையிலே மேற் கோள் காட்டுகிற அவிநயச் சூத்திரங்கள் வருமாறு :

அஇ உள ஒவிவை குறிய மற்றை
யேழ்நெட் டெழுத்தா நேரப் படுமே. 1

குற்றெழுத் துத்தொண் னூற்றைந் தாகும்
நூற்றெழு முப்பத்து மூன்று நெடில். 2

இருநூற் றிருபத் தெட்டுவிரிந் தனவுயிரே
வன்மை மென்மை யிடைமை யென்ப. 3

வல்லெழுத் தாஞே டெழுவகை யிடத்து
முகர மரையாம் யகரமோ டியையின்
இகரமுங் குறுகு மென்மனுர் புலவர். 4

அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி
யொற்றிப் பால வைந்து மிதற்கே. 5

*அளபெடை தனியிரண் டல்வழி ஐஒள
வுளதா மொன்றரை தனிமையு மாகும். 6

ஆய்தமும் யவ்வ மவ்வொடு வரினே
ஐயெ ணெழுத்தொடு மெய்பெறத் தோன்றும். 7

உவ்வொடு வவ்வரி ணெளவியல் பாகும். 8

நெடிய குறிய வயிர்மெய் யுயிரும்
வலிய மெலிய விடைமை யளபெடை
மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே. 9

அளபெழி னல்லதை யாய்தமு மொற்று
மலகியல் பெய்தா வென்மனுர் புலவர். 10

உயிரள பெடையுங் குறுகிய உயிரி
னிகர வுகரமுந் தலோதபி ஞைற்றும். 11

¹இந்த அவிநயச் சூத்திரத்தை மயிலை நாதர் தமது நன்னூல் உரையில் (எழுத்தியல் - 5-ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார்.

தமிழ் நூல்கள் :

சீர்தப வரினு மொற்றியற் றுகும்.

12

(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரமேற்கோள்)

நேரசை யொன்றே நிரையசை யிரண்டல

13

காகு மென்ப வறிந்திசி ஞேரே

எனவும்,

நேரோ ரலகு நிரையிரண் டலகு

நேர்புழுன் றலகு நிரைபுநான் கலகென்

14

ஞேதினூர் புலவ ருணாரு மாறே.

எனவும் சொன்னார் அவிநயனார்.

15

கடையு மிடையு மினையுமை யிரட்டியும்

என்றார் அவிநயனார்.

(யாப்பருங்கலம், அகசயோத்து உரமேற்கோள்)

ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசையின்

இயற்சீ ரெட்டினு எல்லன விரவினு

16

நேரிறின் வெள்ளோ நிறையிறின் வஞ்சி.

ஈரசைச் சீர் பின்முன் னுவைத் துறழ்ந்து

17

மாறியக்கா னுலசைச் சீர்பதினாரும்.

நேர் நிரை வரினே சீர்நிலை யெய்தும்

18

பாவொடு பிறவு மாகு மொரோவழி.

முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கின்

19

வன்மை முதலா மும்மையும் பிறக்கும்.

உரிமை யியற்சீர் மயங்கியும் பானுன்

கிருமை வேறியல் வெண்பா வாகியும்

வருமெனும் வஞ்சிக் கலியினே ரிற்ற

20

வியற்சீ ராகா வென்மானூர் புலவர்.

நிரையிறு நாலசை வஞ்சி யுள்ளாஸ்

21

விரவினு நேரீற் றல்லவை யியலா.

நேர்நடு வியல வஞ்சி யுரிச்சீ
ராசிரி யத்திய லுண்மையு முடைய.

22

(யாப்பருங்கலம், சீரோத்து உரமேற்கோள்)

ஈரசை யியற்சீ ரொன்றுத வியல்பே.

23

(யாப்பருங்கலம், தளையோத்து உரமேற்கோள்)

இரண்டினு மூன்றினும் வஞ்சி யாகும்
நாற்சீ ரடியாற் பாப்பிற மூன்றே.

24

எல்லா வடியினு மினப்பா நாற்சீ
ரல்லா மெல்லடிப் பாவினுக் கியலா.

25

ஒன்று மிரண்டு மூன்றுமோ ரிரண்டு
மென்றிம் முறையே பாவின் சிறுமை
தங்குறிப் பினவே தொடையின் பெருமை.

26

(யாப்பருங்கலம், அடியோத்து உரமேற்கோள்)

மறுதலை யுரைப்பினும் பகைத்தொடை யாகும்.

அளபெடை யினம்பெறத் தொடுப்ப தளபெடை.

27

ஒருஉத் தொடை
யிருசீ ரிடைவிடி லென்மனுர் புலவர்.

28

மாறல தொவ்வா மரபின செந்தொடை.

29

ஒருசீ ரடிமுழு தாயி னிரட்டை.

30

மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரா
வியங்கினுந் தளைவகை யின்னன மாகும்.

31

(யாப்பருங்கலம், தொடையோத்து உரமேற்கோள்)

வெண்பா தாழிசை வெண்டுறை விருத்தமென்
றிந்நான் கல்லவு முந்நான் கென்ப.

32

ஏந்திசைச் செப்ப லிசையன வாகி
வேண்டிய வுறுப்பின வெண்பா யாப்பே.

33

என் ரேசைகூறி,

முச்சீ ரடியா னிறுதலு நேர்நிரை
யச்சீ ரியல்பி னசையி னிறுதியாம்.

34

என் றி றுசொன்னார் அவிநயனார்.

கரடி யியைந்தது குறள்வெண் பாவே.

35

குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்
முதற்பாத் தனிச்சொலி னடிமூ யிருவகை
விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா.

36

ஓன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ
வின்றி நடப்ப தின்னிசை வெண்பா.

37

தொடைமிகத் தொடுப்பன பங்கெடை வெண்பா. 38
யீரடி யியைந்தது குறள்வெண் பாவே
யொத்த வடித்தே செந்துறை வெள்ளை.

39

“அடிமூன் ருகி வெண்பாப் போல
விறுவ தாயின் வெள்ளொத் தாழிசை.

40

அடியைந் தாகியு மிக்கு மீற்றடி
யொன்று மிரண்டுஞ் சீர் தபின் வெண்டுறை.

41

மூன்று நான்கு மடிதொறுந் தனிச்சொற்
கொளீ இய வெல்லாம் வெளிவிருத் தம்மே.

42

தன்பா லுறுப்புத் தழுவிய மெல்லிய
வின்பா வகவ விசையதை யின்னுயிர்க்
கன்பா வரைந்த வாசிரிய மென்ப.

43

என் ரேசைசொல்லி,

ஏஜைச் சொல்லி னுசிரிய மிறுமே
ஒங் ஆயு மொரோவழி யாகும்.

44

என்னென் சொல்லும் பிறவு மென்றிவற்
நுண்ணவும் பெறாட நிலைமண் டிலமே.

45

என்றார் அவிநயனார்.”

- கற்றதன் மேலடி யொருசீர் குறையடி
நிற்பது நேரிசை யாசிரி யம்மே. 46
- இடைபல குறைவ திணைக்குற ளாகும். 47
- கொண்ட வடிமுத லாயொத் திறுவது
மண்டில மொத்திறி னிலைமண் டிலமே. 48
- ஓத்த வடித்தா யுலையா மண்டிலம்
என்னென் கிளவியை யீரு கப்பெறும்
அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே. 49
- நாற்சீ ரடிநான் ககத்தொடை நடந்தவும்
ஐஞ்சீ ரடிநடந் துறழடி குறைந்தவும்
அறுசீ ரெழுசீர் வலிய நடந்தவும்
எண்சீர் நாலடி யீற்றடி குறைந்தும்
தன்சீர்ப் பாதியி னடிமுடி வுடைத்தாய்
அந்தத் தொடையிவை யடியா நடப்பிற
குறையா வுறுப்பினது துறையெனப் படுமே. 50
- அறுசீ ரெழுசீ ரடிமிக நின்றவும்
குறைவி னுன்கடி விருத்த மாகும். 51
- ஆய்ந்த வுறுப்பி னகவுத வின்றி
யேந்திய துள்ள லிசையது கலியே. 52
- ஓத்தா மிசைக்கலி வெண்கலிகொச் சகமென
முத்திறத் தான்வருங் கலிப்பா வென்ப. 53
- விட்டிசை முதற்பாத் தரவடி யொத்தாங்
கொட்டிய முன்றிடைத் தாழ்மிசை யதன்பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரி யத்தொடு வெள்ளோ யறுதலென்
ரேதின ரொத்தா மிசைக்கலிக் குறுப்பே. 54
- உரைத்த வுறுப்பொடு தாழ்மிசைப் பின்னர்
நிரைத்த வடியா னீர்த்திரை போல
வசையடி பெற்னெவை யம்போ தரங்கம். 55

குறில்வயி னிரையசை கூடிய வடிபெறினே
வண்ணைக மாகும்.

56

கலியொடு கொண்டு தன்றனை விரவா
விறுமடி வரினே வெண்கவி யாகும்.

57

தரவே யாகியு மிரட்டியுந் தாழிசைச்
சிலவும் பலவு மயங்கியும் பாவே
ரெத்தா ழிசைக்கவிக் கொவ்வா வுறுப்பின
கொச்சகக் கவிப்பா வாகு மென்ப.

58

சற்றடி மிக்கள வொத்தன வாகிப்
பலவுஞ் சிலவு மடியாய் வரினே
கவிப்பா வினத்துத் தாழிசை யாகும்.

59

ஐஞ்சீர் நான்கடி கவித்துறை யாகும்.

60

நாற்சீர் நாலடி வருவ தாயி
னைவியி னியைந்த கலிவிருத் தம்மே.

61

தூங்க விசையாய்த் தனிச்சொற் சுரிதகந்
தான்பெறு மடிதனை தழீஇ வரைவின்று
யெஞ்சா வகையது வஞ்சிப் பாவே.

62

இருசீர் நாலடி மூன்றிஜைந் திறுவது
வஞ்சித் தாழிசை தனிவரிற் ருறையே.

63

ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு
மிக்கடி வரினு மப்பாற் படுமே.

64

(யாப்பருங்கலம், செய்யுளியல், உரமேற்கோள்)

தனியே

யடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலல்
திறுதியும் வஞ்சியு ணடக்கு மென்ப.

65

“ நிரனிறை, சுண்ணம், அடிமறிமொழி மாற்று, அடி
மொழி மாற்று என்னும் இந் நான்கினேடும் பூட்டுவில்
புனல்யாறு தாப்பிசை அளைமறியாப்பு கொண்டுகூட்டு

இவ்வெந்தும் உறம் இருபதாம். அவை வந்தவழிக் கண்டு கொள்க. இருபது வகையானுங் காட்டினார் அவிநாயனர் எனக் கொள்க. ”

“அவிநாயனர் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்று இவ்வெந்தினையும்

அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்று இங் நான்கினையும்

குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என்று இவ்வெந்தினையும் கூட்டியுறம் நூறு வண்ணம் பிறக்கும் என்றார்.”

தனியே யடிமுதற் பொருள்பெற வருவது

தனிச்சொல் விறுதியும் வஞ்சியு ணடக்கும்.

66

எழுத்தல் கிளவியி னசையொடு சீர்நிறைத் தொழுக்கலு மடிதொடை தலையழி யாமை வழுக்கில் வகையுளி சேர்தலு முரித்தே.

67

நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும் பாவொடு பிறவு மாகு மொரோவழி.

68

உயிரள பெட்டையுங் குறுகிய உயிரி னிகர வுகரமுந் தளைதபி வெற்றும் சீர்தப வரினு மொற்றியற் றுகும்.

69

“இனி, ஒருசாரார் அகத்தினை புறத்தினை அகப்புறத் தினை என மூன்று யடங்குமென்ப. ஆமாறு அவிநாயத்துட் காண்க.”

“முற்செய் வினையது முறையா வண்மையி வெந்த விருவரு முள்ளக நெகிழ்ந்து

காட்சி யையந் தெரித ரேற்றலென
நான்கிறந் தவட்கு நாணு மடனும்
அச்சமும் பயிர்ப்பு மவற்கு
முயிர்த்தகத் தடக்கிய
வறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமு
மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின்
மெய்யுறு வகையு முள்ளல்ல துடம் புறப்படாத்
தமிழியல் வழக்கமெனத்
தன்னன்பு மிகை பெருகிய
களவெனப் படுவது கந்தருவ மணமே.

70

என்றார் அவிநயனார்.”

“ இடைச்சொல்லும் உரிச்சொல்லுங் தொல்காப்பியம்,
தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலி
யவற்றுட் காண்க.”

(யாப்பருங்கலம், ஒழியியல், உரமேற்கோள்)

நன்னால் உரையாசிரியராகிய மயிலைநாதர், தமது உரை
யில் அவிநய நூல் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
அச் சூத்திரங்கள் இவை :—

வன்மையொடு ரங்கான் மூங்கா னெழிந்தாங்
கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி. 1

பதினெண் மெய்யு மதுவே மவ்வொ
டாய்தமு மளபரை தேய்தலு முரித்தே. 2

என்றார் ஆசிரியர் அவிநயனரு மெனக்கொள்க.

“ நுகரம் மொழிக்கு முதலாகுமோ வெனின்,

‘கசதப நவ்வே யாதியு மிடையும்
டறவிடை ணனரழ லளஇடை கடையே
ஞநமய வவ்வே முன்றிட மென்ப’

3

என நகரம் சுரிடத்தும் நிற்குமென்றார் ஆசிரியர் அவிநயனும் எனக்கொள்க.”

(நன்னால், எழுத்தியல், மயிலைநாதர் உரைமேற்கோள்)

“அவைதாம்,

பெயர்ச்சொ வென்று தொழிற்சொ வென்று
இரண்டின் பாலா யடங்குமன் பயின்றே.

4

என்று அளவறு புலமை அவிநயனுர் உரைத்தார்.”

(நன். பதவியல் - 4, மயிலைநாதர் உரைமேற்கோள்)

“அழிதாட வகையு மவற்றின் பாலே.”

5

(நன். பெயர் - 7, மயிலைநாதர் உரைமேற்கோள்)

“கால மறிதொழில் கருத்தினே டியையப்

பால்வகை தோறும் படுமொழி வேறே.”

6

(நன். வினை - 1, மயிலைநாதர் உரைமேற்கோள்)

“கால்வாய், அடைகட வென்பன வாயையுடைய கால்,
கடலினது அடையென முன்மொழிப் பொருள் குறித்தன.
வேங்கைப்பூ கருங்குதிரை என்பன பின்மொழிப் பொருள்
கருதின. இவை சுரிடத்திற்கும் அவிநயத்திற் காட்டினவை.”

(நன். பொதுவியல் - 19 உரை)

பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்தி ரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு :

உணவே யமுதம் விடமு மாகும்.

1

அந்தச் சாதிக் கந்தப் பாவே

தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார்.

2

வெள்ளையு மகவலும் விருத்தமுங் கலியும்
வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும்.

3

வெள்ளை யகவல் விருத்தங் கலியே

வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே.

4

- காட்டிய முறையே நாட்டிய வாண்பாற்
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து 5
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே.
- பாலன் யாண்டே யேழென மொழிப. 6
மீளி யாண்டே பத்தியை காறும். 7
மறவோன் யாண்டே பதினெண் காகும். 8
திறலோன் யாண்டே பதினெண் தாகும். 9
பதினு ரெல்லை காளைக் கியாண்டே. 10
- அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகு மிகினே முதுமகன். 11
- நீடிய நாற்பத் தெட்டி னளவு
மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 12
- சிற்றில் பரவை கழங்கம் மனையே
பொற்புறு மூசல் பைங்கிளி யாழே
பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே
நன்மது நுகர்த வின்ன பிறவு
மவரவர்க் குரிய வாகு மென்ப. 13
- வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர்
மாந்தர் கவிவெண் பாவிற் குரியர். 14
- நாலு வருணமு மேவுத ஓரிய
வுலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர். 15

நேமிநாத உரையாசிரியர் (சொல் அதிகாரம் - 4-ஆம் சூத்திர உரை), கீழ்க்கண்ட அவிநய சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார் :

“ ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே
உயர்தினை மருங்கிற் படர்க்கைப் பாலே
யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
யன்றி யனைத்தும் அஃறினைப் பால்.”

நவநிதப் பாட்டியலின் பழைய உரை, (91-ஆம் செய்யுள் உரையில்) அவிநயனுர் கலாவியல் என்னும் பெயருடன் இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறது. இதனால், அவிநய நூலுக்கு அவிநய கலாவியல் என்னும் பெயர் வழங்கியதென்பது தெரிகிறது. இவ்வரைகாரர் மேற்கோள் காட்டிய சூத்திரங்கள் இவை :

“செவித்திறங் கொள்ளாது தெரியுங் காலைத்
தானே நம்பி மகனே மாணி
யாசானென் றவரி லொருவ ரிமூக்கிலைக்
குற்றம் வகுத்துடன் படாமற் சொல்லின்
வென்றியும் பெறுமே.”

“அவைபுகு நெறியே யாயுங் காலை
வாயிலி னிரைத்துக் கூறப்புகுங் காலை
இருவரும் புகாஅ ரொருவர் முன்புகிற
புக்கவன் ரெஞ்சையு முய்த்தெனு முன்மையின்
இருவருங் கூடி யொருங்குடன் பட்ட
தெரிவுட னுணர்ந்தோர் செப்பின ரென்ப.”

5. அவிநய உரை

அவிநயனுர் இயற்றிய அவிநயம் என்னும் நூலுக்கு ஓர் உரை இருந்தது என்றும், அதனை இயற்றியவர் தண்டலங்கிழவன் என்னும் இராசபவித்திரப் பல்லவதரையன் என்றும் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் கூறுகிறார்.

நன்னாலுக்கு உரையெழுதிய மயிலைநாதர் (நன். பொது வியல் - 9-ஆவது சூத்திர உரையில்) பத்து வகையான எச்சங்களை விளக்குகிறார். அவை பெயரெச்சம், வினையெச்சம், உம்மையெச்சம், சொல்லெச்சம், பிரிநிலையெச்சம், எனவெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறை எச்சம், இசை

யெச்சம், குறிப்பெச்சம் என்பன. இவற்றை விளக்கிய பின்னர் மயிலைநாதர்,

“இந்தப் பத்தெச்சமும் புவிபுகழ் புலமை யவிநய நூலுட் டண்டலங் கிழவன் ரகைவரு நேமி யெண்டிசை நிறைபெய ரிராச பவித்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக.”

என்று கூறுகிறார்.

இதனால், தண்டலம் என்னும் ஊரின் தலைவனுகிய இராச பவுத்திரப் பல்லவதரையன் என்பவர் அவிநய நூலுக்கு உரை எழுதினார் என்பது நன்கு தெரிகிறது. இவ்வுரையும் இப்போது மறைந்துவிட்டது.

6. நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை

அவிநயம் என்னும் நூலுக்கு அவிநயப் புறனடை என்னும் பெயருள்ள சார்புநூல் இருந்தது என்பது மயிலைநாதர் என்னும் உரையாசிரியரும், யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் எழுதுவதிலிருந்து தெரிகிறது. அவிநயப் புறனடைக்கு நாலடி நாற்பது என்னும் பெயரும் உண்டு.

யாப்பருங்கலம் என்னும் நூலை இயற்றிய ஆசிரியரே யாப்பருங்கலக்காரிகை என்னும் ஒரு சார்புநூலை இயற்றி யுள்ளார். அதற்கு யாப்பருங்கலப் புறனடை என்பது பெயர். யாப்பருங்கல விருத்தி யுரைகாரர், தமது உரையில் யாப்பருங்கலக் காரிகைச் செய்யுளை மேற்கோள் காட்டி, “இவ் வியாப்பருங்கலப் புறனடையை விரித்துரைத்துக் கொள்க” என்று எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். இதனால் யாப்பருங்கலத்துக்கு யாப்பருங்கலக்காரிகை புறனடை நூல் என்பது தெரிகிறது. இதுபோலவே அவிநய

நூலுக்கு அவிநயப் புறனடை என்னும் சார்புநால் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது.

அவிநயப் புறனடையையும் அவிநயனாலே இயற்றினார். அது நாற்பது வெண்பாவினால் அமைந்த நூலாகையினாலே அதற்கு நாலடி நாற்பது என்னும் பெயரூம் வழங்கியது. (நானூறு வெண்பாக்களினால் அமைந்த நூலுக்கு நாலடி நானூறு என்று பெயர் வழங்கப்படுவது டினைவுகொள்ளத் தக்கது.) “அவிநயனர் யாப்பிற்கு நாலடி நாற்பது” என்று யாப்பருங்கலக்காரிகை யுரைப் பாயிரத்தில் குணசாகரர் எழுதுவது காணக்.

யாப்பருங்கல உரையாசிரியர், அவிநயப் புறனடை என்னும் நூலைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார் :

“அவிநயத்துள்ளும்,

‘முதலிடை நுனிநாப் பல்லிதழ் முக்கின்
வன்மை முதலா மும்மையும் பிறக்கும் ’

எனப் பொதுவகையாற் கூறி இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று கணக்கியலுட் புறனடை எடுத் தோதினார் அவிநயன ராகலானும்

‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணே வயற்பாவி
ஞைசைச்சீர் நேரீற்று நாவிரண்டா—நாலசைச்சீர்
ஸறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து ’

என்னும் புறனடையானும், பிறவாற்றினும் விளக்கங் கூறினு ராகலானும் என்க.”

(யாப்பருங்கல விருத்தி, சீரோத்து - 15 உரை)

யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடை யாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்கண்ட வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார் :

தமிழ் நூல்கள்

“ குறினெடி ஸாய்த மளபெட்ட யைகாரக்
குறில் குற்றிகர வுகர—மறுவில்
உயிர்மெய் விராய் மெய்யோ டாறெழுத்தாஞ்
செயிர்வன்மை மென்மை சமன். ” 1

என்பது நாலடி நாற்பது என்னும் புறனடை.”

“ குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றுகர வாதி
குறுகிய ஐஒளமவ் வாய்த—நெறிமையா
ஸாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா
லேய்ந்தன வந்நான் கெழுத்து. ” 2

இது நாலடி நாற்பது என்னும் அசைப் புறனடை.”

(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரைமேற்கோள்)

ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்
ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணும்—ஆசிரியம்
வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி
ஞெண்பா வடிவிரவா வுற்று.* ” 3

“ சீர்வண்ணம் வெள்ளோக் கலிவிரவும் வஞ்சியு
ஞாருங் கலிப்பா சிறுச்சிறிதே—பாவினுள்
வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம்
வெண்பா கலியுட் புகும். ” 4

என்றார் நாலடி நாற்பதுடையாரெனக் கொள்க.”

(யாப்பருங்கலம், அடியேரத்து உரைமேற்கோள்)

“ நாலசைச்சீர் வெண்பாவி னண்ணு வயற்பாவி
நாலசைச்சீர் நேரீற்று நாவிரண்டா—நாலசைச்சீர்
ஈறுநிரை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து. ” 5

(யாப்பருங்கலம், சிரோத்து உரைமேற்கோள்)

*யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரை
வில் (39-ஆம் காரிகை) இந்த வெண்பாவை மேற்கோள் காட்டியுள்ளார்.

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இவைபோன்று வேறு சில வெண்பாக்களையும் தமது உரையில் மேற்கோள் காட்டிச் செல்கிறார். அவையும் நாலடி நாற்பது என்னும் நூலைச் சேர்ந்தனவாயிருக்கக் கூடும் என்று தோன்றுகின்றன. ஆனால், அச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதை உரையாசிரியர் குறிக்காதபடியால், அவை நாலடி நாற்பதைச் சேர்ந்த வெண்பாக்கள்தான் என்னும் ஜயம் உண்டாகிறது.

நன்னா லுரையாசிரியராகிய மயிலைநாதர் நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறன்டை நூலிலிருந்து இரண்டு வெண்பாக்களின் பிற்பகுதிகளை மேற்கோள் காட்டுகிறார். அவை :

“தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்.” 1

(நன்னால், பதவியல் - 1, உரைமேற்கோள்)

“ றன்மூல ஒவ்வுந் தனியு மகாரமுந்
தன்மைத் தமிழ்பொது மற்று. ” 2

என்றார் ஆசிரிய ரவிநயார்.”

(நன்னால், பதவியல் - 23, உரைமேற்கோள்).

7. கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம்

கடிய நன்னியார் என்னும் புலவர் கைக்கிளைச் சூத்திரம் என்னும் நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல விருத்தியுரையிலை தெரிகிறது. யாப்பருங்கலம் செய்யுளியல் 2-ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார் :

“கைக்கிளையும், வெண்பா முதலாய் ஆசிரியம் ஈருய் வருகின்றுமி ஆசிரியவடி இரண்டேயாய், அவற்று ளீற்றடி நாற்சீரா யீற்றயலடி முச்சீரானே வருவதெனக் கொள்க. என்னை ?

‘இருதலைக் காம மன்றிக் கைக்கிளை
யொருதலைக் காம மாகக் கூறிய
விலக்கண மரபி னியல்புற நாடி
யதர்ப்பட மொழிந்தனர் புலவ ரதுவே
பெறுதி வெண்பா வுரித்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே. ’

‘வெண்பா வாசிரி யத்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே. ’

‘கைக்கிளை மருட்பா வாகி வருகா
லாசிரியம் வருவ தாயின் மேவா
முச்சீ ரெருத்திற் ரூகி முடியடி
யெச்சீ ரானு மேகாரத் திறுமே. ’

இது கடிய நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம். ”

யாப்பருங்கலம், செய்யுளியல் - 18-ஆம் சூத்திர
விருத்தியரையில், உரையாசிரியர், கடிய நன்னியாரை மேற்
கோள் காட்டுகிறார். அது :

“கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வரும்வழி
எருத்தடி முச்சீரான் வரப்பெற வென்பர் கடிய நன்னியார்
எனக் கொள்க. என்னை ?

‘கைக்கிளை யாசிரியம் வருவ தாயின்
முச்சீ ரெழுத்தின் ரூகி முடிவடி
யெச்சீ ரானு மேகாரத் திறுமே ’

என்றாகவின். ”

கடிய நன்னியாரைப் பற்றியும், அவர் இயற்றிய கைக்
கிளைச் சூத்திரத்தைப் பற்றியும் வேறு செய்திகள், தெரிய
வில்லை.

8. கவிமயக்கறை

இப்பெயரையடைய நூல் ஒன்று இருந்ததென்பது யாப் பருங்கல விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழி பியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழிகுளம்” என்னும் சூத்திர உரையில் ஆசகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என் னும் நான்குவகைக் கவிகளைப்பற்றி எழுதியபின், “ஒழிந்த விகற்பங்கள் கவிமயக்கறையுள்ளும், பிறவற்றுள்ளுங் கண்டு கொள்க” என்று எழுதுகிறார் உரையாசிரியர்.

இதனால் கவிமயக்கறை என்னும் நூல் ஒன்று இருந்த தென்பது தெரிகிறது. இந்நாலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

9. காக்கைபாடினியம்

காக்கைபாடினியார் என்பவர் இயற்றியது இந்நால். இவருக்குப் பிற்காலத்தில் இவர் பெயரையடைய மற்றொரு புலவர் தம் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அவருக்குச் சிறு என்னும் அடைமொழி கொடுத்துச் சிறுகாக்கைபாடினி யார் என்றும், அவரது நாலுக்குச் சிறுகாக்கைபாடினியம் என்றும் பெயர் வழங்கினார்கள்.*

காக்கைபாடினியார் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்ட வர் என்பதையும், தொல்காப்பியர் விரித்துரைத்த இலக்கணத்தைக் காக்கைபாடினியார் தொகுத்து இயற்றினார் என்பதையும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டிய கீழ்க்கண்ட வெண்பாவினால் அறியலாம் :—

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனூர்பகுத்துப் பன்னினூர்—நல்யாப்புக்
கற்றூர் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றுர்தந் நாலுட் டொகுத்து.

*சிறுகாக்கைபாடினியம் என்னும் தலைப்பு காணக்.

உரையாசிரியர் இளம்பூரண அடிகள், தொல்காப்பிய (செய்யுளியல் - 4-ஆம் சூத்திரம்) உரையில் கீழ்வருமாறு எழுதுகிறோர் :

“அ.:தேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கைபாடினி யார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை யிரண்டசையாக்கி யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தாது, வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகர நேரிற் றியற்சீரைத் தேமர புளிமா என்னு முதார ணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகரவீற்றா னுதாரணங் காட்டினமையா னும், சிரும் தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகு பெறுதென்றமையானும், வெண்பாவீற்றிலு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமென வுடன்பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க.”

காக்கைபாடினியத்தைப் பற்றி யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் இவ்வாறு எழுதுகிறோர் :

“நேர்பசை நிரைபசை வேண்டாது, நேரசை நிரையசை வேண்டி நால்சைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கைபாடினி யார் முதலிய ஒருசா ராசிரியர்..”

(யாப்பருங்கலம், சீரோத்து - 1 உரை)

“எல்லாம் என்பது சொல்லவேண்டிய தென்னை யெனின், பெருநூன் மருவா வொருசாராரும் சான்றேர் செய்யுட்டன்மை யறியாதோரும், நேர்நடுவாகிய வஞ்சி யுரிச்சிரும் பிற தளையும் வெண்பாவினு எருகிவரு மென்பா ருளராயினும், அவ்வாறு வரின் வெண்பா வழியும், செப்ப லோசை தழுவி நில்லாதாகவி னென்று மறுத்தார் காக்கை பாடினியார் முதலாகிய மாப்பெரும் புலவர் : அவரது துணிபே இந்நாலுள்ளஞ்சும் (யாப்பருங்கலம்) துணிபு என்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்டதெனக் கொள்க.”

(யாப்பருங்கலம், தளையோத்து - 22 உரை)

“காக்கைபாடினியார் முதலாகிய வொருசாராகிரியர் மாப்பெரும் புலவர்தம் மதம்பற்றி நாலசைச்சீர் விரித் தோதினர் இந்நாலுடையார் (யாப்பருங்கல நாலுடையார்) எனக் கொள்க.”

(யாப்பருங்கலம், ஒழியியல் விருத்தியிடா)

யாப்பருங்கலத்தின் புறனடை நூலாகிய யாப்பருங்கல்க் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில், கீழ்க்கண்ட காக்கைபாடினியார் சூத்திரங்களை மேற்கொள் காட்டுகிறார் :—

குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய்
வலிய மெலிய விடைமையோ டாய்தம்
இஉ ஜெயன் மூன்றன் குறுக்கமோ
டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும்.

1

நாலசை யானு நடைபெறு மோசை
சீர் நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே.

2

கூறிய வஞ்சிக் குரியன வாகலும்
ஆகுந வென்ப வறிந்திசி ஞேரே.

3

குன்று கூதிர் பண்பு தோழி
விளியிசை முத்துற மென்றிவை யெல்லாந்
தெளிய வந்த செந்துறைச் செந்துறை.*

4

*இச்சூத்திரத்துக்கு மயிலைநாதர், நன்னூல் 268-ஆம் சூத்திர வுரையில் இவ்வாறு விளக்கம் கூறுகிறார் :—“குன்று என்பழி, ‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினுன்’ என்னும் பாட்டும், கூதிர் என்பழி, ‘கூதிரெகாண் டிருஞ்கும்’ என்னும் பாட்டும், பண்பு என்பழி, ‘பண்புகொள் செயன்மாலை’ என்னும் பாட்டும், தோழி என்பழி, ‘தோழி வாழி தோழி வாழி, வேழ மேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டும், விளியிசை என்பழி, ‘விளி யிசைப்ப விண்ணக நடுங்க’ என்னும் பாட்டும், முத்துறழ் என்பழி, ‘முத்துற வங் தேங்கி’ என்னும் பாட்டும் குறிப்பினுண் முதனின்ற மொழியான் அறிய வந்தன.”

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப மிலவாய் விரவி நடப்பின்
அதற்பெய ராசிரி யத்தனை யாகும்.

5

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப வகையது வெண்டனை யாகும்.

6

உரிச் சீரதனு ஞரைத்தலை யன்றிக்
கலக்குந் தனையெனக் கண்டிசி ஞேரே.

7

வெண்சீ ரிறுதியி னேரசை பின்வரின்
வெண்சீர் வெண்டனை யாகு மென்ப.

8

வெண்சீ ரிறுதிக் கிளையசை பின்வரக்
கண்டன வெல்லாங் கவித்தனை யாகும்.

9

தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத்
தொன்றினு மொன்று தொழியினும் வஞ்சியின்
பந்தமெனப் பெயர் பகரப் படுமே.

10

இருசீர் குறளாடி சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி
அறுசீர் கழிநெடி லாகு மென்ப.

11

எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற்
கொன்றிய வென்ப வுணர்ந்திசி ஞேரே.

12

இரண்டு முதலா வெட்டி ருகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
இறந்து வரினு மடிமுடி வுடைய
சிறந்த வல்ல செய்யு ஞள்ளே.

13

ஓருதொடை யீரடி வெண்பாச் சிறுமை
இருதொடை மூன்று மடியி னிழிந்து
வருவன வாசிரிய மில்லென மொழிப
வஞ்சியு மப்பா வழக்கின வாகும்.

14

நான்கா மடியினு முன்றுந் தொடையினுந்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுத விலவே.

15

உரைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை
வரைத்தித் துணையென வைத்துரை யில்லென்
ருரைத்தனர் மாதோ வணர்ந்திசி ஞேரே.

16

அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே.

17

தொடையொன் றடியிரண் டாகி வருமேற்
குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே.

18

இரண்டா மடியி ணீரேஞ்சு வெய்தி
முரண்ட வெதுகைய தாகியு மாகா
திரண்டு துணியா யிடைதனி போழ்ந்தும்
நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா.

19

தொடையடி யித்துணை யென்னும் வழக்க
முடையதை யன்றி யுறுப்பழி வில்லா
நடையது பங்குரைடை நாமங் கொள்ளலே.

20

ஒருமுன் குருநான் கடியடி தோறுந்
தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை
விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே.

21

அளவடி யந்தமு மாதியு மாகிக்
குறளடி சிந்தடி யென்றங் கிரண்டும்
இடைவர நிற்ப திணைக்குற ளாகும்.

22

ஓத்த வடித்தா யலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண் டிலமே.

23

என்னென் கிளாவி யீருப் பெறுதலும்
அன்னவை பிறவு மந்த நிலைபெற
நிற்கவும் பெறுஉ நிலைமண் டிலமே.

24

உரைப்போர் குறிப்பி னுணர்வை யின்றி
இடைப்பான் முதலீ ரென்றிவை தம்முண்
மதிக்கப் படாதன மண்டில யாப்பே.

25

தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம்
என்நாற் குறிப்பின தொத்தா ழிசைக்கலி.

26

நீர் த்திரை போல நிரலே முறைமுறை
ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாங்கித் தழுவும் தரவினே டைந்தும்
யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்.

27

வெண்டலோ தன்றலோ யென்றிரு தன்மையின்
வெண்பா வியலது வெண்கலி யாகும்.

28

அந்தடி மிக்குச் சிலபல வாயடி
தந்தமு ளொப்பன தாழிசை யாகும்.

29

எருத்திய லின்றி யிடைநிலை பெற்றும்
இடைநிலை யின்றி யெருத்துடைத் தாகியும்
எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும்
இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும்
இடையு மெருத்து மிரட்டுற வந்தும்
எருத்த மிரட்டித் திடைநிலை யாரு
அடக்கிய ல்லறு மமைந்த வுறுப்பிற்
கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும்
தரவொடு தாழிசை யம்போ தரங்கம்
முடுகியப் போக்கியல் என்றிவை யெல்லாம்
முறைதடு மாற மொழிந்தமை யின்றி
இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து
மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன
கொச்சக மென்னுங் குறிப்பின வாகும்.

30

ஜஞ்சீரடியி னடித்தொகை நான்மையோ
பெஞ்சா தியன்றன வெல்லாங் கவித்துறை. 31

நாலொரு சீரா னடந்த வடித்தொகை
கரிரண் டாகி யியன்றன யாவையுங்
காரிகை சார்ந்த கவிவிருத் தம்மே. 32

குறளடி நான்கவை சூடின வாகி
முறைமையி னவ்வகை மூன்றினைந் தொன்றுய்
வருவன் வஞ்சித் தாழிசை யாகும். 33

வெள்ளோ முதலா வாசிரிய மிறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்.
கவிநிலை வகையும் வஞ்சியும் பெரு. 34

இஉ இரண்டின் குறுக்கந் தனோதப
நிற்புழி யொற்றும் நிலைமைய வாகும். 35

உயிரள் பேழு முரைத்த முறையான்
வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே. 36

ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் விதியின வாகும். 37

வீரசோழிய உரையில், பெருந்தேவனர் கீழ்க்கண்ட
காக்கைபாடினிய சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார் :—

உரைத்த பாவினுக் கொத்த வடிகள்
வகுத்துரை பெற்றி யன்றிப் பிறவு
நடக்கு மாண நடத்தை யுள்ளே. 1

பேராசிரியர், தொல்காப்பிய உரையில் (பொருள்.
செய்யுளியல்) கீழ்க்கண்ட காக்கைபாடினிய சூத்திரங்களை
மேற்கோள் காட்டுகிறார் :—

வெண்சீ ரொன்றின் வெண்டலோ கொளாஅல். 1
வெண்சீ ரொன்றினும் வெண்டலோ யாகு
மின்சீர் விரவிய காலை யான. 2

யாப்பருங்கல விருத்தியரைகாரர், கீழ்க்கண்ட காக்கை
பாடுனிய சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள்
காட்டுகிறார் :—

குறினெநடி ஸளபெடை யுயிருறுப் புயிர்மெய்
வளிய மெலிய விடைமையொ டாய்தம்
இஉ ஜெயன மூன்றன் குறுக்கமோ
டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும். 1

ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் விதியின வாகும். 2

இஉ இரண்டன் குறுக்கந் தலைதப
நிற்புழி யொற்று நிலையின வாகும். 3

உயிரள பேழு முரைத்த முறையான்
வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே. 4

தனியசை யென்று விணையசை யென்று
விரண்டென மொழிமனு ரியல்புணர்ந் தோரே. 5

நெடிலொடு னெடிலூ நெடிலொடு குறிலும்
இணையசை யாகுத லிலவென மொழிப. 6

ஜெய னெடுஞ்சிளை யாதி யொழித்தல
கெய்து மிணையசை பென்றிசி ஞேரே. 7

“ நேர்பசை நிரைபசை வேண்டாது, நேரசை நிரை
யசை வேண்டி நாலசைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கை
பாடுனியார் முதலிய ஒருசாராசிரியர்.”

(யாப்பருங்கல விருத்தி, சீரோத்து - 1 உரை)

ஓரோ வகையினு ஸாகிய வீரசைச்
சிரியற் சீரெஞச் செப்பினர் புலவர். 8

இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர். 9

மூவகை யான்முடி வெய்திய வெட்டினுள்
அந்தந் தனியசை வெள்ளொ யல்லன
வஞ்சிக் கிழமை வகைப்பட்ட டனவே.

10

இயற்சீ ருரிச்சீ ரெனுமிரு சீரும்
மயக்க முறைமையி னுல்வகைப் பாவு
மினத்தின் மூன்று மினிதி னுகும்.

11

உரிச்சீர் விரவ ஸாயு மியற்சீர்
நடக்குவன வாசிரி யத்தொடு வெள்ளொ
அந்தந் தனியா வியற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குத லிலவே.

12

நாலகை யானடை பெற்றன வஞ்சியு
எீரொன் றிணை தலு மேனுழி யொன்றுசென்
ரூகலு மந்த விணையசை வந்தன
கூறிய வஞ்சிக் குரியன வாதலு
மாகுன வெண்ப வறிந்திசி னேரே.

13

இகைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
இகைநயுள வாசிரி யத்தன வாகா.

14

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப வகையது வெண்டளொ யாகும்.

15

உரிச்சீ ரதனு ஞரைத்ததை யன்றிக்
கலக்குந் தலையெனக் கண்டிசி னேரே.

16

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப மிலவாய் விரவி நடப்பின்
அதற்பெய ராசிரி யத்தலொ யாகும்.

17

வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக்
கண்டன வெல்லாங் கலித்தலொ யாகும்.

18

தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத்
தொன்றினு மொன்று தொழியினும் வஞ்சியின்
பந்த மெனப்பெயர் பகரப் படுமே.

19

- குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென்
தைவகை மரபின வடிவகை தானே. 20
- இருசீர் குறளாடி சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீ ரஹ்சீ ரதனி
னிழிபு நெடிலாடி யென்றிசி ஞேரே. 21
- சிந்தடி குறளாடியென் ரூயிரு திறமும்
வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே. 22
- ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையு
நாற்சீ ரடியா னடைபெற் றனவே. 23
- சிந்துங் குறஞும் வருதலு மவ்வழி
யுண்டென் றறைப வுணர்ந்திசி ஞேரே. 23a
- விருத்தந் துறையொடு தாழிசை யென்று
வினச்செய்யு ளெல்லா வடியினு நடக்கும். 24
- ஓருதொடை யீரடி வெண்பாச் சிறுமை
யிருதொடை மூன்று மடியி னிழிந்து
வருவன வாசிரிய மில்லென மொழிப
வஞ்சியு மப்பா வழக்கின வாகும். 26
- நான்கா மடியினு மூன்றுந் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே. 27
- உரைப்போர் குறிப்பினை யன்றிப் பெருமை
வரைத்தித் துஜையென வைத்துரை யில்லென்
றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி ஞேரே. 28
- தொடையெனப் படுவ தடைவகை தெரியி
னெழுத்தொடு சொற்பொரு ளென்றிவை மூன்றி
னிரல்பட வந்த நெறிமைத் தாகி
யடியோ டடியிடை யாப்புற நிற்கு
முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே. 29
- மொழியினும் பொருளினு முரணத் தொடுப்பி
னிரணத் தொடையென் றெய்தும் பெயரே. 30

- செம்பகை யில்லா மரபினதாந் தம்மு
ளொன்று நிலையது செந்தொடை யாகும். 31
- தொடையடி யுட்பல வந்தர் லெழுவாய்
யுடைய தனுற்பெய ரொட்டப் படுமே. 32
- வெண்பா விருத்தந் துறையொடு தாழிசை
யென்றிம் முறையி ணெண்ணிய மும்மையுந்
தத்தம் பெயராற் றழுவும் பெயரே. 33
- சிறந்துயர் செப்ப லிசையன வாகி
யறைந்த வுறுப்பி னகற லின்றி
விளங்கக் கிடப்பது வெண்பா வாகும். 34
- சிந்தடி யானே யிறுதலு மவ்வடி
அந்த மசைச்சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளொ வழக்கிய ருனே. 35
- தொடையொன் றடியிரண் டாகி வருமேற்
குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே. 36
- இரண்டா மடியி னீரெருஞு வெய்தி
முரண்ட வெதுகைய தாகியு மாகா
திரண்டு துணியா யிடைதனி போழ்ந்து
நிரந்தடி நான்கி னேரிசை வெண்பா. 37
- தனிச்சொற் றழுவல வாகி விகற்பம்
பலபல தோன்றினு மொன்றே வரினு
மிதற்பெய ரின்னிசை யென்றிசி ஞேரே. 38
- தொடையடி யித்துஜை யென்னும் வழக்க
முடையதை யன்றி யுறுப்பழி வில்லா
நடையது பங்கெருடை நாமங் கொள்ளலே. 39
- ஓருவிகற் பாகித் தனிச்சொ லின்றியு
மிருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந்
தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்

தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியு
மடியடி தோறு மொருஉத்தொடை யடைநவு
மெனவைந் தாகு மின்னிசை தானே. 40

அந்தங் குறையா தடியிரண் டாமெனிற்
செந்துறை யென்னுஞ் சிறப்பிற் ருகும். 41

தன்பா வடித்தொகை மூன்று யிறுமடி
வெண்பாப் புரைய விறுவது வெள்ளொயின்
றன்பா வினங்களிற் ருழிசை யாகும். 42

ஜந்தா றடியி னடந்தவு மந்தடி
யொன்று மிரண்டு மொழிசீர்ப் படுனவும்
வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே. 43

ஓருமூன் ரெருநான் கடியடி தோறும்
தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளொ
விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே. 44

அளவடி யந்தமு மாதியு மாகிக்
குறளாடி சிந்தடி யென்று யிரண்டு
மிடைவர நிற்ப திணைக்குற எாகும். 45

உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி
யிடைப்பான் முதலீ ரென்றிவை தம்முண்
மதிக்கப் படாதன மண்டில யாப்பே. 46

அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற்
கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி
யெடுத்துரை பெற்ற விருநெடி லீற்றின்
அடிப்பெறி னுசிரி யத்துறை யாகும். 47

அளவடி யைஞ்சீர் நெடிலடி தம்மு
ஞறழத் தோன்றி யொத்த தொடையாய்
விஜோவது மப்பெயர் வேண்டப் படுமே. 48

அறுசீர் முதலா நெடியவை யெல்லா
நெறிவயிற் றிரியா நிலத்தவை நான்காய்
வினைகுவ தப்பா வினத்துள விருத்தம்.

49

வகுத்த வழுப்பின் வழுவுத வின்றி
யெடுத்துயர் துள்ள விசையன வாகல்
கவிச்சொற் பொருளொனக் கண்டிசி ஞேரே.

50

வெண்கலி யொத்தா மிசைக்கலி கொச்சக
மென்றெரு மூன்றே கவியென மொழிப.

51

தரவே தாழிசை தனிநிலை சுரிதக
மெனநான் குறுப்பின தொத்தா மிசைக்கலி.

52

தன்னுடைய யந்தமுந் தாழிசை யாதியுந்
துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை
தன்னெடு நிற்ற றரவிற் கியல்பே.

53

தத்தமி லொத்துத் தரவி னகப்பட
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசையே.

54

ஆங்கென் கிளவி யடையாத் தொடைப்பட
நீங்கி யிசைக்கு நிலையது தனிச்சொல்.

55

ஆசிரியம் வெண்பா வெனவிவை தம்முள்
ஒன்றுகி யடிபெற் றிறுதி வருவது
சுழிய மெனப்பெயர் சுரிதக மாகும்.

56

நீர்த்திரை போல நிரலே முறைமுறை
யாக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாக்கித் தழுவுந் தரவிஞே டேனவும்
யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்.

57

வெண்டளை தன்றளை யென்றிரு தன்மையின்
வெண்பா வியலது வெண்கலி யாகும்.

58

எருத்திய வின்றி யிடைநிலை பெற்றும்
 இடைநிலை யின்றி யெருத்துடைத் தாயும்
 எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும்
 இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும்
 இடையு மெருத்து மிரட்டுற வ்ந்தும்
 எருத்த மிரட்டித் திடைநிலை யாருய்
 அடக்கியல் காறு மழைந்த வுறுப்புக்
 கிடக்கை முறைமையிற் கிழமைய தாயுந்
 தரவொடு தாழிசை யம்போ தரங்கம்
 முடுகியல் போக்கிய வென்றிவை யெல்லாம்
 முறைதடு மாற மொழிந்தவை யின்றி
 யிடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து
 மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன
 கொச்சக மென்னுங் குறியின வாகும்.

59

அந்தடி மிக்குப் பலசில வாயடி
 தந்தமி லொன்றிய தாழிசை யாகும்.

60

ஜஞ்சீர் முடிவி னடித்தொகை நான்மையொடு
 எஞ்சா மொழிந்தன வெல்லாங் கவித்துறை.

61

நாலோரு சீரா னடந்த வடித்தொகை
 யீரிரண் டாகி யியன்றவை யாவுங்
 காரிகை சான்ற கவிவிருத் தம்மே.

62

தன்றளை பாதந் தனிச்சொற் சுரிதக
 மென்றிவை நான்கு முடுக்கிய தூங்கிசை
 வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே.

63

ஒன்றினை நான்மை யுடைத்தாய்க் குறளாடி
 வந்தன வஞ்சித் துறையென லாகும்.

64

குறளாடி நான்கிவை சூடின வாயின்
 முறைமையின் அவ்வகை மூன்றினைந் தொன்றி
 வருவன வஞ்சித் தாழிசை யாகும்.

65

உணர்த்திய பாவினு ஸொத்த வடிகள்
வகுத்துரை பெற்றியு மன்றிப் பிறவும்
நடக்குன வாண்டை நடைவகை யுள்ளே.

66

உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும்
மறுக்கப் படாத மரபின வாகியும்
எழுவா யிடமா யடிப்பொரு ஸௌல்லாம்
தழுவ நடப்பது தாண்றனிச் சொல்லே.

67

வஞ்சி மருங்கி னிறுதியு மாமெனக்
கண்டனர் மாதோ கடனறிந் தோரே.

68

காக்கைபாடுனியார் தமிழ்நால் வழங்கும் எல்லையைக்
கூறும்போது,

“ வடக்குந் தெற்குங் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென்
றன்நான் கெல்லை யகவயிற் கிடந்த
நாலதின் முறையே வாலிதின் விரிப்பின் ”

எனக் கூறியதாக, இறையனர் அகப்பொருள் உரையாசிரி
யர், உரைப் பாயிரத்தில் காக்கைபாடுனியார் சூத்திரத்தை
மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அந்தச் சூத்திரத்தை முழு
வதும் கூறவில்லை.

10. குறுவேட்டுவச் செய்யுள்

11. லோகவிலாசனி

12. பெருவளாநல்லூர்ப் பாசண்டம்

இந்த மூன்று நால்களின் பெயரை யாப்பருங்கல
விருத்தியுரை யாசிரியர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம்
ஓழிப்பியலில் அவர் கூறுவது இது :

“இனிப் பாவினங்களுட் சமக்கிருதமும் வேற்றுப் பாடையும் விரவிவந்தால் அவற்றையு மலகிட்டுப் பாச் சார்த்தி வழங்கப்படும். அவை, குறுவேட்டுவைச் செய்யு னும், லோகவிலாசனியும், பெருவளநல்லூர்ப் பாசன் டமும் முதலாகவுடையன எனக் கொள்க ”

இதனால் இவை யாப்பிலக்கண நூல்கள் என்று தெரி கின்றன. இந்த நூல்களைப்பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை.

13. கையனுர் யாப்பியல்

கையனுர் என்னும் பெயர்கள் ஆசிரியரை, யாப்பருங் கலக்காரிகை யுரையாசிரியராகிய குணசாகரரும், யாப்பருங்கல உரையாசிரியரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கூறுவதிலிருந்து கையனுர் என்பவர் யாப்பிலக்கண நூல் ஒன்று செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், அந்த இலக்கண நூலின் பெயர் என்னதென்று தெரியவில்லை. இந்த உரையாசிரியர்கள், கையனுர் என்னும் ஆசிரியரின் பெயரைமட்டும் கூறின்ரேயன்றி அந்நூலின் பெயரைக் கூறவில்லை.

குணசாகரர், கையனுர் நூலைப்பற்றி (யாப்பருங்கலக்காரிகை - 40-ஆம் காரிகை யுரையில்) எழுதுவது இது :

“முதலயற் சீர்க்கண் இல்லாதத்தனைக் கீழ்க்கதுவாய் என்றும் ஈற்றயற் சீர்க்கண் இல்லாதத்தனை மேற்கதுவாய் என்றும் வேண்டினார் கையனுர் முதலாய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, ‘மைதீர் கதுவாய்’ என்று விதப்புரைத்தாரெனக் கொள்க.”

“இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பழும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார் கையனுர் முதலாகிய ஒருசார் ஆசிரியரெனக் கொள்க.”

யாப்பருங்கலக் காரிகை - 41-ஆம் காரிகை யுரையில் குணசாகரர், கையனர் நாலிலிருந்து ஒரு செய்யுளை உயிர் எதுகைக்கு மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு :—

“ துளியொடு மயங்கிய தூங்கிரு ண டுநாள்
அணிகிளர் தாரோ யருஞ்சர நீந்தி
வடியமை யெஃகம் வலவயி னேந்தித்
தனியே வருதி நீயெனின்
மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.

இ.:து இரண்டா மெழுத் தொன்றுதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய உயிர் ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனர் காட்டிய பாட்டு.”

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கையனரைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார் :—

“ அ.:து ஈறுபற்றி யறியுங் தன்மைத்தாகவின், இயை புத் தொடைக் கிவ்வா றெட்டு விகற்பழும் சொன்னார் கையனர் தொல்காப்பியனர் முதலாகிய ஒருசாராசிரியர்.”
(யாப்பருங்கலம், தொடையோத்து - 34-ஆம் சூத்திர உரை)

கடையினை முரண், பின்முரண், இடைப்புணர் முரண் தொடையிலக்கணத்திற்கு உதாரணமாகச் சில செய்யுள்களை மேற்கோள் காட்டிய பிறகு யாப்பருங்கல விருத்தியுரைகாரர், “இவ்வாறு கூறினார் கையனர் என்னும் ஆசிரியரெனக் கொள்க ” என்று எழுதுகிறார்.

(யாப்பருங்கலம், தொடையோத்து - 39-ஆம் சூத்திர உரை)

“ இனமோனை மூன்று வகைப்படும். அவை வல்லின மோனையும் மெல்லின மோனையும் இடையின மோனையுமாம். அவற்றுள் வல்லின மோனை வருமாறு :

‘ கயலே ருண்கண் கலுழி நாளுஞ்
சுடர்புரை திருநுதல் பச்சை பாயத்
திருந்திழை யமைத்தோ எரும்பட ருழப்பப்

போகல் வாழி யைய பூத்த
கொழுங்கொடி யணிமலர் தயங்கப்
பெருந்தன் வாடை வருஉம் பொழுதே.''

இஃ:தெல்லா வடியு முதற்கண் வல்லினமே வந்தமை
யின் வல்லின மோனீ யென்று கையனர் காட்டிய பாட்டு.'''
(யாப்பருங்கலம், தொடையோத்து உரை)

“கையனர் முதலாகிய வொருசாராசிரியர் இரண்டாஞ்
சீர்க்க ணில்லாததனைக் கீழ்க்கதுவா யென்றும், ஈற்றயற்
சீர்க்க ணில்லாததனை மேற்கதுவா யென்றும் வழங்கிய
தறிவித்தற்கொரு தோற்ற முனர்த்தியதெனக் கொள்க.”
(யாப்பருங்கலம், தொடையோத்து - 47-ஆம் சூத்திர உரை)

“இவ்வாறு வண்ண விகற்ப மெருத்தோதினர் தொல்
காப்பியனாரும் கையனரு முதலாக உடையார்.”
(யாப்பருங்கலம், ஒழிபியல் உரை)

இவ்வாறு இவ் வரையாசிரியர்கள் எழுதுவதிலிருந்து
கையனர் என்னும் ஆசிரியர் இயற்றிய யாப்பிலக்கண நூல்
ஒன்று இருந்ததென்பது ஐயமறத் தெரிகிறது. கையனர் யாப்
பிலக்கண நூலிலிருந்து இவ்வரையாசிரியர்கள் மூன்று சூத்தி.
ரங்கணை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அவை வருமாறு :

“இருவா யொப்பினஃ் தியைபென மொழிப.” 1
(யாப்பருங்கலக்காரிகை - 17 உரைமேற்கோள்)

“உறுப்பி னளவே யொன்றரை யாகும்.” 2

“ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய்
வலியதன் மேல்வந் தியவு மென்ப.” 3
(யாப்பருங்கலம், எழுத்தோத்து- 2-ஆம் சூத்திர உரைமேற்கோள்)

இவையன்றி, கையனரைப் பற்றியும் அவர் இயற்றிய
யாப்பிலக்கண நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரிய
வில்லை.

14. சங்கயாப்பு

சங்கயாப்பு என்னும் பெயருள்ள யாப்பிலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது, யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல (அடியோத்து - 28-ஆவது சூத்திரம்) விருத்தியுரையாசிரியர், பாவினங்களுக்குச் சில செய்யுள்களை உதாரணங் காட்டி, பிறவும் சங்கயாப்பிற் கண்டுகொள்க என்று எழுதுகிறார். சங்கயாப்பு என்னும் பெயருள்ள இந்நூலை யார் இயற்றினார், எந்தக் காலத்தில் இயற்றினார் என்பன தெரியவில்லை. இந்நூல் சூத்திரங்கள் சிலவற்றை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு :—

- | | |
|---|---|
| அகர முதலா ஒளகார மீரு
யிசையொடு புணர்ந்தவீ ராஹு முயிரே. | 1 |
| ககர முதலா னகர மீரு
விவையி ரொன்பது மெய்யென மொழிப. | 2 |
| குறிலோ ரைந்து மறிவுறக் கிளப்பின்
அஇஉன ஒவென்னு மிவையே | 3 |
| ஆஷ ஊர ஐஒ ஒளவெனும்
எழு நெட்டெழுத் தென்ற வியல்பே. | 4 |
| கண்ணிமை கைநொடி யென்றிவை பிரண்டு
மின்னடை யளவே யெழுத்தின் மாத்திரை. | 5 |
| வன்மை யென்ப கசட தபற. | 6 |
| மென்மை யென்ப வஞ்சன நமன. | 7 |
| இடைமை யென்ப யரல வழள. | 8 |
| அவைதாம்,
புள்ளியொடு நிற்ற வியல்பென மொழிப
புள்ளியில் காலை யுயிர்மெய் யாகும். | 9 |

தமிழ் நால்கள்

- 10
- அரைநொடி யளவின வறுமூ உடம்பே.
- 11
- அரைநொடி யென்ப தியாதென மொழியின்
நொடிதரக் கூடிய விருவிர லியைபே.
- 12
- குற்றிய விகரமுங் குற்றிய லுகரமு
மற்றவை தாமே புள்ளி பெறுமே.
- 13
- நேர்நால் வகையு நெறியுறக் கிளாப்பின்
நெடிலுங் குறிலுந் தனியே நிற்றலும்
அவற்றின் முன்ன ரொற்றெருடு நிற்றலும்
இவைதா நேரசைக் கெழுத்தி னியல்பே.
- 14
- இலைக்குறில் குறினெடி விலைந்து மொற்றடுத்தும்
நிலைக்குரி மரபி னிரையசைக் கெழுத்தே.
- 15
- அகவ லென்ப தாசிரியப் பெயரே.
- 16
- அகவ லென்ப தாசிரியப் பாவே.
- 17
- “ஏழடி யிறுதி யீரடி முதலா
வேறிய வெள்ளோக் கியைந்தன வடியே
மிக்கடி வருவது செய்யுள்கட் குரித்தே
மூவடிச் சிறுமை யாயிர மாகு
மாசிரி யத்தின் பெருமை யளவே.
- 18
- என்றார் சங்கயாப்புடையார்.”
- (அடியோத்து - 32 உரைமேற்கோள்)
- முந்திய மோஜை யெதுகை யளபெடை
யந்தமின் முரணே செந்தொடை யியைபே
பொழிப்பே யொருஉவே யிரட்டை யென்னு
மியற்படு தொடைக ஸிவைமுத லாகப்
பதின்மூ வாயிரத் தறுநா றன்றியுந்
தொண்ணுாற் ரென்பதென் றெண்ணினர் புலவர்.
- 19
- வல்லொற்றுத் தொடர்ச்சியு மெல்லொற்றுத் தொடர்ச்சியு
மிடையொற்றுத் தொடர்ச்சியு முறைபிறழ்ந் தியலும்.

ஏந்திசைச் செப்பலுந் தூங்கிசைச் செப்பலு
மொழுகிசைச் செப்பலு முண்ணும் வெண்பா
செப்ப லோசை வெண்பா வாகும்.

20

வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
யேந்திசைச் செப்ப லென்மனுர் புலவர்.

21

இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
தூங்கிசைச் செப்ப லென்மனுர் புலவர்.

22

வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பழும்
ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல்.

23

கொச்சகம் வெண்கலி யொத்தா ழிசையென
முத்திற மாகுங் கலியின் பகுதி.

24

15. சிறுகாக்கைபாடினியம்

சிறுகாக்கைபாடினியார் என்பவர் இயற்றிய இங்
தூலுக்குச் சிறுகாக்கைபாடினியம் என்னும் பெயர் சூட்டப்
பட்டது. இது செய்யுளிலக்கண நூல் என்று தெரிகிறது.
இவருக்கு முன்னர், காக்கைபாடினியார் என்பவர் ஒருவர்
தமது பெயரால் காக்கைபாடினியம் என்னும் இலக்கண
நூலைச் செய்திருத்தல் பற்றி, அவரின் இவர் வேரூனவர்
என்பது குறிப்பதற்காகச் சிறு என்னும் அடைமொழி கொடுத்
துச் சிறுகாக்கைபாடினியார் என்று வழங்கப்பட்டார்.

தொல்காப்பியப் பொருளத்தொரம் செய்யுளியல் 1-ஆம்
சூத்திர உரையில், பேராசிரியர் இவரைப் பற்றி எழுதுவ
தாவது :—

“ ‘இனைநூன் முடிபு தன்னுண் மேற்றே’ என்பத
ஞல் காக்கைபாடினியார் ஓதிய தளையிலக்கணம் ஈண்டுங்
கோடல்வேண்டுமெனின், அ.:தே கருத்தாயின் இவர்க்கும்

அவர் முடிவே பற்றித் தனை தனையல் வேண்டும். அல் லதூஉம், அவர்க்கு இளையாரான சிறுகாக்கைபாடினியார் தனைகொண் டிலரென்பது இதனுற் பெற்றூம். தனை வேண் டினர் பிற்காலத்தோராசிரிய ரென்பது. என்னை?

‘வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென்
ற்றநான் கெல்லை யகவயிற் கிடந்த
நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்’

எனக் கூறி வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பார ஞார் கூறியவாற்றுனே எல்லைகண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கைபாடினியத்து

‘வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்’

எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்ட தாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தாரல்ல ரென் பதூஉம், குறும்பணைநாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவ தன்றென்பதூஉம் பெற்றூம். பெறவே, அவர் இவரோடு ஒருசாலை மானுக்கர் அல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது.’

மேலும் பேராசிரியர் கூறுகிறார் :—

‘பிற்காலத்துக் காக்கைபாடினியாருந் தொல்காப் பியரோடு பொருந்தவே நூல் செய்தாரென்பது. மற்று,

‘வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்
யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’

எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத் துச் சிறுகாக்கைபாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூலை வெனின், என்குக் கூறிய பொருளைல்லாந் தழுவுமாற்றுற் செய்தது ஆராயின், அது வழிநூலாதற்கு இழுக்கென்னை என்க.”

(தொல். பொருள். மரபு - 95-ஆம் சூத்திர உரை)

இதனால், காக்கைபாடினியார் என்னும் பெயரூள்ள புலவர் இருவர் தம் பெயரால் காக்கைபாடினியம் என்னும் பெயரூள்ள இலக்கண நூல்களைச் செய்தனர் என்பதும், அவர்களில் ஒருவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தவர், மற்றவர் குமரியாறு கடல்கொள்ளப்பட்ட காலத்தில் (பல நூற்றுண்டுக்குப் பின்) இருந்தவர் என்பதும் தெரிகின்றன.

அமிர்தசாகரனர் இயற்றிய யாப்பருங்கலம், செய்யுளியல், 3-ஆவது சூத்திரமாகிய

தாழிசை துறையே விருத்த மென்றிவை
பாவினம் பாவொடு பாற்பட்ட டியலும்
என்பதற்கு உரையெழுதிய விருத்தியரைகாரர்,

“ பாவே தாழிசை துறையே விருத்தமென
நால்வகைப் பாவு நானுன் காகும் ”

என்னும் சிறுகாக்கைபாடினியத்துச் சூத்திரத்தை மேற்கோள்காட்டுகிறார். காட்டி, மேலும் எழுதுகிறார் :—

“ விருத்தம் துறை தாழிசையென்று காக்கைபாடினியார் வைத்த முறைமையின் வையாது தாழிசை துறை விருத்தமென்று தம் (அமிர்தசாகரர்) மதம்பட வைத்த தன்று ; சிறுகாக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் வைத்த முறைமைபற்றி வைத்தாரென்க.”

இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க்கண்ட சிறு
காக்கைபாடுனியச் சூத்திரங்களைத் தமது விருத்தியுரையில்
மேற்கோள் காட்டுகிறார் :—

- குறிய நெடிய வுயிருறுப் புயிர்மெய்
வலிய மெலிய விடைமை யளபெடை
மூவுயிர்க் குறுக்கமு மாமிசைக் கெழுத்தே. 1
- தனிநெடி லாகியுந் தனிக்குறி லாகியு
மொற்கெடு வந்து நேரசை யாகும். 2
- குறிலினை யாகியுங் குறினெடி லாகியு
மொற்கெடு வந்து நிரையசை யாகும். 3
- இடையுங் கடையு மினையுமை யெழுத்தே. 4
- சரசை யாகிய மூவகைச் சீர்தான்
நேரிறின் வெள்ளை நிரையிறின் வஞ்சி. 5
- நடுவுநே ரியலா வஞ்சி யுரிச்சீ
ருரிமை யுடைய வாசிரியத் துள்ளே. 6
- இயற்சீ ரொன்று நிலையது வெண்டளை
உரிச்சீ ரதனி லொன்றுத் வியல்பே. 7
- சரசை யியற்சீ ரொன்றிய நிலைமை
யாசிரி யத்தளை யாகு மென்ப. 8
- வெண்சீ ரிறுதி நிரைவரிற் கலித்தளை
வஞ்சி வகைமை வரைவின் ருகும். 9
- வஞ்சி யல்லா மூவகைப் பாவும்
எஞ்சத லிலவே நாற்சீ ரடிவகை. 10
- முதலெழுத் தொன்றி முடிவது மோகை
யேக்கைய தொன்றி னெதுகைத் தொடையே

- யறுப்பி வென்றின் விகற்பழு மப்பா
வெனிப்பட வந்தன நேரப் படுமே.* 11
சொல்லிசை யளபெழு நிற்பதை யளபெட்ட. 12
ஒன்றிய தொடையொடும் விகற்பந் தன்னெடு
மொன்றுது கிடப்பது செந்தொடை யாமே. 13
பல்வகைத் தொடையொரு பாலினிற் ரெடுப்பிற்
சொல்லிய முதற்ரெட்ட சொல்லினர் கொள்ளலே. 14
பாவே தாழிசை துறையே விருத்தமென
நால்வகைப் பாவு நானுன் காகும். 15
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ
வின்றி வருவன வின்னிசை வெண்பா. 16
தொடைபல தொடுப்பன பங்கிரெட்ட வெண்பா. 17
அடிமுன் ரூகி வெண்பாப் போல
விறுவன மூன்றே வெள்ளோத் தாழிசை. 18
நான்கு மூன்று மடிதொறுந் தனிச்சொற்
ரேன்ற வருவன வெளிவிருத் தம்மே. 19
இறுசீ ரடிமே ஸொருசீர் குறையடி
பெறுவன நேரிசை யாசிரி யம்மே. 20
இடையிடை சீர்தபி னினைக்குற ளாகும். 21
கொண்ட வடிமுத ஸாயோத் திறுவது
மண்டில யாப்பென வகுத்தனர் புலவர். 22
அடிமுன் ரெத்திறி வெத்தா ழிசையே. 23
அறுசீ ரெமுசீ ரடிமிக வருஉ
முறைமைய நாலடி விருத்த மாகும். 24

*இது காக்கபாடினியார் குத்திரம் என்றும் கூறப்படுகிறது.

தரவே தாழிசை தனிச்சொற் சுரிதகம்
வருவன வெல்லாந் தாழிசைக் கலீயே.

25

சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர்
நீர் த்திரை போல நெறிமையிற் சுருங்கி
மூவகை யெண்ணு முறைமையின் வழா அ
வளவின வெல்லா மம்போ தரங்கம்.

26

அந்த வடிமிக் கல்லா வடியே
தந்தமு ளொப்பன கலித்தா மிசையே.

27

நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே.

28

எஞ்சா விருசீர் நாலடி மூன்றெனில்
வஞ்சித் தாழிசை தனிவரிற் ருறையே.

29

முச்சீர் நாலடி யொத்தவை வரினே
வஞ்சி விருத்த மென்றனர் கொளலே.

30

தனிச்சொல் லென்ப தடிமுதற் பொருளொடு
தனித்தனி நடக்கும் வஞ்சியு ளே.

31

16. செய்யுளியல்

செய்யுளியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது யாப்பருங்கல விருத்தியுரையினாலும், யாப்பருங்கலக்காரிகைக்குக் குணசாகரர் எழுதிய உரையினாலும் தெரிகிறது. இவ்வுரையாசிரியர்கள், செய்யுளியல் ஆசிரியரின் பெயரைக் கூறுமல், செய்யுளியலுடையார் என்று கூறுகின்றனர். இவ்வுரையாசிரியர்கள் கூறுவன வருமாறு :

“ நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நேர்பசையாம். நிரைபசைக்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நிரைபசையாம் என்றார் செய்யுளியலுடையார்.”

(யாப்பருங்கலம், தஜையோத்து, விருத்தியுரை)

“ ‘சொற்சீர்’ என்பது,

கட்டுரை வகையா னெண்ணெண்டு புணர்ந்து
முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகிய
மொழியிசை யாகியும் வழியிசை புணர்ந்தும்
சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே

என்று செய்யுளியலுடையார் ஒதிய பெற்றியால் வருவன
வெனக் கொள்க.’

(யாப்பருங்கல விருத்தி, அடியோத்து)

“ ஒருசாராசிரியர் இரண்டாமெழுத்தின் மேலேறிய
யுயிரொன்றி வந்தாலு மூன்றுமெழுத்து ஒன்றிவந்தாலும்
எதுகைப்பாற் படுத்து வழங்குவர். வரலாறு :—

துளியொடு மயங்கிய தூங்கிரு ண்டுநா
ளணிகிளர் தாரோ யருஞ்சர நீந்தி
வடிமை யெஃகம் வலவயி னேந்தித்
தனியே வருதி நீயெனின்
மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.

இ.:திரண்டாமெழுத்தின் மேலேறிய உயிரொன்றிய
வெதுகை. இது செய்யுளியலுடையார் காட்டியது.” •

(யாப்பருங்கல விருத்தி, தொடையோத்து)

“ வெண்கூ வெண்பா வென்பது நேரசை வெண்பா
வென வெழுத்துமிக் கிசைப்பது. அ.:து ஆசுகவிகள் கூறு
மாற்றூர் கூறப்பிறப்பது. என்னை? ‘வெண்கூ வெண்பா
வெழுத்திறந் திசைக்கும்’ என்றாகவின். வரலாறு :—

தண்டடைந்த திண்டோளாய் தாங்கலாந் தன்மைத்தோ
கண்டடையார் தம்மைக் கனற்றுமா—வண்டடைந்த
நாணீல நாறுந்தார் நன்னன் கலைவாய
வாணீலக் கண்ணூர் வடிவு.

எனவும்,

அறந்தருதண் செங்கோலை யன்ன மடந்தை
சிறந்தன சேவலோ டீடி—மறந்தொருகா
றன்ன மகன்ருவுந் தன்னுயிர் வாழாவா
லன்ன மகன்றி லிவை.

எனவும் இவை வெண்கூ வெண்பாவென்று செய்யுளிய
லுடையார் காட்டிய பாட்டு.”

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல் - 4 உரைமேற்கோள்)

“ மலைக்குப்பாழ் வானுத லின்மை தான்சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த
அவைக்குப்பாழ் முத்தோரை யின்மை தனக்குப்பாழ்
கற்றறி லில்லா வுடம்பு.

இஃது அகவல் வெண்பாவென்று செய்யுளியலுடையார்
காட்டிய பாட்டு.”

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல் - 4 உரைமேற்கோள்)

“ ‘மஞ்சகுழி சோலை மலைநாட முத்தாலும்
அஞ்சொன் மடவார்க் கருளு.’

இது பிறப்பென்னும் வாய்ப்பாட்டான் முற்றியலுகர மீருக
இற்ற வெண்பா.

‘ இனமலர்க் ‘கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன்
புனைமலர்த் தாரகலம் புல்லு.’

இது காசென்னும் வாய்ப்பாட்டான் முற்றியலுகர மீருக
இற்ற வெண்பா.

இவை செய்யுளியலுடையார் காட்டிய வெண்பா
வெனக் கொள்க.’

(யாப்பருங்கலக்காரிகை - 25, குணசாகரர் உரை)

“ செய்யுளியலுடையார் நாற்சீரடி தன்னியே நாலெல
முத்து முதலா ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றாடியும்
குறளடி என்றும், ஏழெழுத்து முதலா ஒன்பதெழுத்தின்

காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதலாப் பதினைக்கொழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி என்றும், பதினைந்து முதலாப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நடிலடி என்றும், பதினெட்ட பெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழினெடிலடி என்றும் வேண்டுவர்.”

(யாப்பருங்கலக்காரிகை, சூத் - 43, குணசாகரர் உரை)

இந்நாலைப் பற்றியும் இந்நாலாசிரியரைப் பற்றியும் வேறு ஒன்றும் தெரியவில்லை.

17. செய்யுள் வகைமை

இப்பெயருடைய நால் ஒன்று இருந்ததென்பது, நவநிதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் கூறுவதிலிருந்து தெரிகிறது. இந்நாலிலிருந்து சில செய்யுள்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இந்நால் யாரால் எக்காலத் தில் செய்யப்பட்டது என்பன தெரியவில்லை. செய்யுள் வகைமை என்னும் பெயரைச் செய்யுள் வகை என்றும் உரையாசிரியர் சில இடங்களில் குறிக்கிறார். இந்நாலிலிருந்து இவர் மேற்கோள் காட்டியுள்ள செய்யுள்கள் வருமாறு :—

“ ஈரெண் கலையினும் இயன்ற வண்ணமும்
ஆசிரிய விருத்தமு மாதி யானவிச்
சுற்றத் தளவாய்த் தோன்றும் பாட்டுச்
சொற்றரப் பெறினைம் பானிற் சுருங்காது
சிற்றில் சிறுபறை சிறுதே ருருட்டல்
மற்ற மூன்றும் மிகாது நிற்கும்.”

“ ஏனைய வரையறை யைம்பது திருந்தி
வருத லாகா தென்பது புலவர்
எடுத்துரை யாகும்.....”

(நவநிதம் - 30 - ஆம் செய்யுள்கள் மேற்கோள்) 2

“அன்னவன் றன்னைச் சாற்றிடனு மறையவர்
முன்ன ரிடைநிலைப் பாட்டினு மொழிவர்
சொன்ன கடவுட் டொழுதகப் பாவில்.”

3

(நவநீதம் - 32-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப
தாய் வருவது மும்மணிக் கோவை.”

4

“வெள்ளைக் கலித்துறை யாசிரிய விருத்தம்
புல்லு முப்பது மும்மணி மாலை.”

5

“வெண்பா வாசிரியம் விருத்தம் கலித்துறை
யொண்பா நான்கு நான்மணி மாலை.”

6

(நவநீதம் - 35-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“மன்ன ரேவல் பெற்ற மாந்தர்க்குத்
தொண்ணுா தெழுப்பது சொல்லில் வரையார்.”

7

“ஆங்கவை,
யினமுறை யொன்று மூன்றைந் தேழுமுப்ப
தோங்கிய வெண்பாச் சின்னப் பூவே.”

8

(நவநீதம் - 39-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“தானை பெற்ற தலைமை யோரையும்
ஏனை முன்னேரைச் செற்றன ராகத்
தானினி துரைப்பினுந் தாழா தாகும்.”

9

(நவநீதம் - 40-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“கைக்கிளை தானே கருதும் விருத்தம்
ஐந்து மூன்று மாகவும் பெறுமே.”

10

(நவநீதம் - 41-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“இசையினுட் பாக்க எியலா தாயின்
இசைத வின்றென வுரைக்கவும் படுமே.”

11

(நவநீதம் - 66-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“சாதி நோக்கியுந் தன்மை நோக்கியும்
வாத மழித்துரை யுரைப்போன் வாது
வென்ற நிலையினுஞ்

சென்றிட லரைசின் சிறப்புச் சிதைவே.”

12

(நவநீதம் - 91-ஆம் செய்யுனரை மேற்கோள்)

18. தக்காணியம்

இந்நாலை யாப்பருங்கல விருத்தியரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில், உரையாசிரியர், “இடைச் சொல்லும் உரிச்சொல்லும் தொல்காப்பியம் தக்காணியம் அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காண்க” என்று எழுதுகிறார்.

இதனால், தக்காணியம் என்னும் பெயரூள்ள இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

19. தத்தாத்திரேயப் பாட்டியல்

இப்பெயரூள்ள நூல் ஒன்றிருந்ததென்பதைச் ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் நாலில் டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதியிருப்பதிலிருந்து அறிகிறோம். இந்நாலைப்பற்றி அவர்கள் எழுதுவதாவது :—

“தத்தாத்திரேயப் பாட்டியலென்பதை என்னுடைய தமிழாசிரியர்களு ஸொருவராகிய செங்கணம் - பூஞி விருத்தா சல செட்டியாரவர்களிடம் பார்த்துப் பாடமுங் கேட்டிருந் தேன். அது விருத்தங்களா லமைந்துள்ளது; புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை.”

இந்நாலை இயற்றிய ஆசிரியர் யார், எப்போது இயற்றப் பட்டது என்னும் விபரங்கள் தெரியவில்லை.

20. நக்கீரர் அடிநூல்

இப்பெயரையடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரி கிறது. யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திர விருத்தியுரையில்,

‘ஜஞ்சீர் வெள்ளோயுட் புகாமை எவற்றூற் பெறுது மெனின்,

‘ஜஞ்சீர் அடுக்கலும் மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல’

என்று நக்கீரனர் அடிநூலுள் எடுத்தோதப்பட்டவையாற் பெறுதும்” என்று உரையாசிரியர் எழுதுகிறார். மேலும், யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார் :

‘தொல்காப்பியனர் நக்கீரனர் முதலாகவுள்ளார் ஒருசாராசிரியர் ஆசிரியத்துள்ளும், கலியுள்ளும் ஜஞ்சீரடியும் அருகி வரப்பெறுமென்று காட்டுவாராகவினென்பது.

‘ஜஞ்சீரடுக்கலு மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல’

என நக்கீரர் நூலுள், ‘வெண்பா யாப்பிற் குரியவல்ல’ வென்றமையால், ஆசிரியத்துக்கும் கலிக்கும் ஜஞ்சீரடி புகுதலும், மண்டிலமாக்கலும் உரித்தென்று விரித்துரைத்தார் எனக் கொள்க.”

இவ்வாறு உரையாசிரியர் கூறுவதனால், நக்கீரர் அடிநூல் என்னும் ஒரு செய்யுளிலக்கண நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

இந்த அடிநால் செய்த நக்கீரர் சங்க காலத்து நக்கீரரா அல்லது பிற்காலத்திலிருந்த வேறு ஒருவரா என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது. இது பிற்காலத்து நூல்போலத் தோன்றுகிறது.

21. நக்கீரர் நாலடி/நானூறு

இப்பெயருடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. மேலே கூறப்பட்ட நக்கீரர் அடிநாலின் வேறானது இது. நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூல், நக்கீரர் அடிநாலுக் குப் புறனடை நூலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

யாப்பருங்கலம், செய்யுளியல் 4-ம் சூத்திர விருத்தி யுரையில், வெண்பா இலக்கணத்தைக் கூறுகிற இடத்தில், சில வெண்பாக்களை மேற்கோள் காட்டிய விருத்தியுரைகாரர், “இன்னவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத் தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” என்று எழுதுகிறார்.

இதனால், நக்கீரர் நாலடி என்னும் நூல், வெண்பாவினால் ஆன நானூறு பாக்களையுடைய நூல் என்பதும், அப் பாக்கள் வண்ணத்தினால் தூங்கிசைச் செப்பலோசையோடு அமைந்திருந்தன என்பதும் தெரிகின்றன.

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

22. நத்தத்தனூர் இயற்றிய நத்தத்தம்

நத்தத்தனூர் என்னும் பெயருள்ள புலவர் ஒருவர் தம் பெயரால் நத்தத்தம் என்னும் யாப்பிலக்கண நூல் ஒன்றைச் செய்தார் என்பது, யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியர் குணசாகரரும், யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் தத்தம் உரைகளில் கூறுவதிலிருந்து தெரிகிறது. ‘ந’ என்னும் சிறப்

தமிழ் நூல்கள்

பெழுத்தோடு இவர் பெயர் வழங்கப்படுவதனால், இவர் புலவர் களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பது தெரிகிறது. இவர் பெயர் சில சமயங்களில் நற்றத்தனர் என்றும் கூறப்படுகிறது. இவர் இயற்றிய நத்தத்தம் என்னும் நூலுக்கு அடிநூல் என்னும் பெயரும் வழங்கியதுபோலும். என்னை?

*“ஜஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல

என்று நத்தத்தனர் அடிநூலுள் எடுத்தோதினார்”

என்று உரையாசிரியர் குணசாகரர் (யா. காரிகை - 39 உரை) கூறுவது காண்க. மேலும், குணசாகரர், நத்தத்தனர் நூலைப் பற்றி (25-ஆம் காரிகையுரை) இவ்வாறு கூறுகிறார் :

“மாவாழ் சுரம் புலிவாழ் சுரம் என்னும் வஞ்சியுரிச்சி ரிரண்டும் உளவாக வைத்து, ஒருபயனேக்கித் தூஉமணி கெழுஉமணி என் றளபெடுத்து நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணம் எடுத்துக்காட்டினார் நத்தத்தனர் முதலாகிய ஒருசா ராசிரியர்.”

நத்தத்த நூலிலிருந்து குணசாகரர் கீழ்க்கண்ட சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் :

அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும். 1

வெண்பா விரவினுங் கடிவரை யின்றே. 2

ஜஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல. 3

யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியர் கீழ்க்கண்ட நத்தத்தச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

*இச்சூத்திரம் ‘நக்கீரர் அடிநூல்’ என்னும் நூலின் சூத்திரம் என்றும் கூறப்படுகிறது.

- யாப்பெனப் படுவ தியாதென வினவிற்
ரூக்குந் தொடையு மடியுமிம் மூன்று
நோக்கிற் ரென்ப நுணங்கி யோரே. 1
- பாவென மொழியினுந் தூக்கின் பெயரே. 2
- தனிநெடி றனிக்குறி லொற்றெடு வருதலென்
றன்னுல் வகைத்தே நேரசை யென்ப. 3
- குறிவிளை குறினெடி லொற்றெடு வருதலென்
றந்நால் வகைத்தே நேரசை யென்ப. 4
- நேரீந் ரியற்சீர் கலிவயி னிலவே
வஞ்சி மருங்கினு மிறுதியி னிலவே. 5
- நாற்சீர் கொண்டது நேரடி யளவென்ப
தூக்கொடுந் தொடையொடுஞ் சிவனு மென்ப. 6
- ஆசிரி யப்பா வெண்பாக் கலியென
மூவகைப் பாவு நேரடிக் குரிய. 7
- வஞ்சி விரவினு மாசிரிய முரித்தே
வெண்பா விரவினுங் கலிவரை வின்றே. 8
- ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை
மூவடி யாகும் பெருமை யாயிரம்
ஸரடி முதலா வொன்று தலைச்சிறந்
தேழடி காறும் மெண்பாட் டுரிய
வாயுறை வாழ்த்தே செவியறி வுறுஉவே
கைக்கிளை மயக்கங் கலிவென் பாட்டே
தத்தங் குறிப்பின வளவென மொழிப. 9
- முதலெழுத் தொன்றின் மோகை யாகு
மங்கொழித் தொன்றி னெதுகை யாகு
மாயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. 10
- பொருளினு மொழியினு முரணுதன் முரணே. 11
- இருசீ ரொன்றி னியைபெனப் படுமே. 12

- அளபெடைத் தொடைக்கேயளபெடை யொன்றும். 13
 ஒன்று தாவது செந்தொடைக் கியல்பே. 14
 சீர்முழு தொன்றி னிரட்டை யாகும். 15
 முதற்சீர்த் தோற்ற மல்ல தேனை
 விகற்பங் கொள்ளா ரடியிறந்து வரினே. 16
 ஒத்தா பிசைக்கலி கலிவெண் பாட்டே
 கொச்சகக் கலியொடு கலிமூன் ரூகும். 17
 உரையு நூலு மடியின்றி நடப்பினும்
 வரைவில் வென்ப வயங்கி யோரே. 18
 வாய்மொழி பிசியே முதுசொல் வென்றாங்
 காமுரை மூன்று மன்ன வென்ப. 19
 தானே யடிமுதற் பொருள்பெற வருவது
 கடனென மொழிப குறியுணர்ந் தோரே. 20
 வஞ்சி யாயி னிறுதியும் வரையார். 21
 கலித்தனை யடிவயி னேரீற் றியற்சீர்
 நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே
 வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா. 22
 சூன்றியுந் தோன்றியும் பிறிதுபிறி தாகியும்
 ஒன்றிய மருங்கினு மொருபுடை மகார
 மரையுஞ் சீரு மடியு மெல்லாம்
 வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே. 23
 சீரா கிடனு முரியசை யுடைய
 நேரீற் றியற்சீ ரவ்வயி னுன. 24

23. நல்லாறன் மொழிவரி

இப்பெயர்கள் செய்யுள் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல ஒழிபியலில், “இடைச்சொல்லும் உரிச்சொல் லும் தொல்காப்பியம், தக்காணியம், அவியம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காணக” என்று உரையாசிரியர் எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். மேலும் இந்நூலிலிருந்து நான்கு சூத்திரங்களை இவ்வுரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். நல்லாறன் என்னும் பெயர் நல்லாதன் என்றும் பாடபேதம் காணப்படுகிறது. ஆகவே இந்நூலாசிரியர் பெயர் நல்லாறனு அல்லது நல்லாதனு என்பது உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால், நல்லாறன் என்னும் பெயரே பலமுறை கூறப்படுகிறபடியால் நல்லாறன் என்பதே சரியான பெயர் என்று கொள்ளலாம்.

நல்லாறன் மொழிவரி என்னும் இலக்கண நூலிலிருந்து யாப்பருங்கல விருத்தியுரைகாரர் காட்டும் மேற்கோள் சூத்திரங்கள் இவை :—

“அஆ ஜௌள வென்றிவை யெனுஅ
இா எர யென்றிவை யெனுஅ
உண ஓஒ வென்றிவை யெனுஅ
தசமவ ஞநவெனு மென்றிவை யெனுஅ
முந்நா ஒுயிரு மூவிரு மெய்யுந்
தம்முண் மயங்கினுந் தவறின் ரென்ப.

என்றின மாமாறெறடுத் தோதினூர் நல்லாறனூர் எனக் கொள்க.”

(யாப்பருங்கலம், தொடையோத்து உரைமேற்கோள்)

“புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே
யறநிலை வஞ்சியுங் கலியு மாகா

வெண்பா வாசிரிய வியலான் வருமே
 வஞ்சி கலியவற் றியலா வவற்றுள்
 இடையறு செய்யுனும் கைக்கிளைப் பாட்டும்
 கடையெழு சீரிரண் டகவியும் வருமே
 என்றார் நல்லாறனார்.” (நல்லாறனார் என்பனவும் பாடம்).
 (யாப்பருங்கலம், செய்யுளியல் - 2-ஆம் சூத்திரம் உரைமேற்கோள்)
 “ புறநிலை வாயுறை செவியறி வவையடக்
 கெனவிவை வஞ்சிக் கலியவற் றியலா
 என்றார் நல்லாறனார்.”
 .(யாப்பருங்கலம், செய்யுளியல் - 40-ஆம் சூத்திரம் உரைமேற்கோள்)
 “ உரியசைச் சீர்ப்பி னுகர நேராய்த்
 திரியுந் தலைவகை சேர்த லானே
 என்றார் நல்லாறனார்.”
 (யாப்பருங்கலம், ஒழியியல், உரைமேற்கோள்)

24. பரிப்பெருமாள் இலக்கண நூல்

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள், பரிப்பெருமாள் என்பவரும் ஒருவர். இவர் ஓர் இலக்கண நூலையும் இயற்றினார் என்று அறிகிறோம். என்னை ?

தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார்
 ஒள்ளிய காமநூ ஸோர்ந்துரைத்து—வள்ளுவனார்
 பொய்யற்ற முப்பால் பொருளைரத்தான் தென்செழுவைத்
 தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து

என்று இவர் எழுதிய திருக்குறள் உரைப்பாயிரச் செய்யுள்
 கூறுவது காண்க.

இவர் எழுதிய இலக்கண நூலின் பெயரும் மற்றச்
 செய்திகளும் தெரியவில்லை.

25. பரிமாணஞார் யாப்பிலக்கணம்

பரிமாணஞார் என்பவர் இயற்றிய ஒரு யாப்பிலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரரும், மயிலநாதரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். பரிமாணஞார் நூல் விருந்து சில சூத்திரங்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

இந்தப் பரிமாணஞார் என்பவர் யாவர், எந்தக் காலத்தில் இருந்தவர், இவர் செய்த யாப்பிலக்கண நூலின் பெயர் என்ன என்பவை ஒன்றும் தெரியவில்லை. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

இந்நூலிலிருந்து, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க்கண்ட சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் :

வஞ்சி யாசிரிய மென்றிரு பாட்டு

மெஞ்சா மூவடி யிழிபுயர் பாயிரம். 1

அவற்றுள்,

ஆசிரிய மென்ப தகவலின் வழாது

கூறிய சீரொடுந் தலையொடுந் தழீஇ

முச்சீ ரடியா யீற்றயல் நின்று

மச்சீ ரடியிடை யொரோவழித் தோன்றிய

மவ்வியல் பின்றி மண்டில மாகியும்

மூவடி முதலா முறைசிறந் தேறித்

தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண்

பெய்து மென்ப வியல்புணர்ந் தோரே. 2

வஞ்சி தானே யடிவரம் பின்றி

யெஞ்சா விசைநிலை தூங்க லெய்தியும்

ஆசிரிய மாகியு முடியு மென்ப. 3

செப்ப லோசையிற் சீர்தலை சிதையாது

மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற்

குறணேர் நெடிலென மூன்று யவற்றின்
 இறுதி வடியே முச்சீர்த் தாகி
 யதனீற் றசைச்சீ ரெய்தி யடிவகை
 யோரிரண்டு முதலா முறைசிறந் தீரா
 ரேறு மென்ப வியல்புணர்ந் தோரே.

4

(யாப்பருங்கலம், அடியோத்து - 10, உரமேற்கோள்)

“அவைதாம்,

முதலோ டயல்கொள்வ திஜையய லின்றி
 மூன்றுஞ் சீரது பொழிப்பிரண் டிடைவிட்
 டிறுதியொடு கொள்வ தொருஉ விறுதிச்
 சீரொழித் தேஜைய தொன்றிற் சூழை
 முதலீ றடைந்தவற் றின்மை யிருவகைக்
 கதுவாய் முற்று நிகழ்வது முற்றே
 முதலோ டெட்டாகு மென்மனுர் புலவர்

5

என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்
 பம் வேண்டிற்றிலர். என்னை ?

செந்தொடை யியைபிவை யல்லா நான்கு
 முதற்சீ ரடியால் விகற்பங் கொள்ப

6

என்றாகவின்.”

“அடிமுழு தொருசீர் வரினாஃ திரட்டை.”

7

(யாப்பருங்கலம், தொடையோத்து - 17, உரமேற்கோள்)

மயிலைநாதர், தாம் எழுதிய நன்னால் உரையில் (பொது
 வியல் - 51-ஆம் சூத்திரம்) பரிமாணனார் சூத்திரம் ஒன்றை
 மேற்கோள் காட்டியுள்ளார். அது :

“‘விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்’ என்றார்
 பரிமாணனார்” என்பது.

26. பல்காப்பியம்

பல்காப்பியனர் இயற்றிய பல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையில் தெரிகிறது. பல்காப்பியம், தொல்காப்பியத்தின் வழிநூல். இது செய்யுளிலக்கணத்தை மட்டும் கூறுவது. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

தொல். பொருள். மரபு, “வழியெனப் படுவது அதன் வழித் தாகும்” என்னும் சூத்திர உரையில் பேராசிரியர் இந்நூலைப்பற்றி எழுதுவது வருமாறு :

“ மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ வெனின்,
அவை வழிநூலே ; தொல்காப்பியத்தின்வழித் தோன்றின
வென்பது. என்னை ?

‘கூறிய குன்றினு முதனூல் கூட்டித்
தோமின் றுணர்ந்த ரூல்காப் பியன்ற
ஞைனயிற் றமிழுந் தோர்க்குக் கடனே ’

என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காய னர் முதலாயினரை அவ்வாறு கூறுராகலானு மென்பது. என்றார்க்குத் தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனர் முதலியோர் நூல்செய்த தெற்றுக்கெகளின் :—அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளை மெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துட் பரந்து கிடந்ததனை இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) சுருங்கச் செய்தலின் அருமை நோக்கிப் பகுத்துக் கூறினராகலானும் அவர் தந்திரத்துக்கேற்ப முதனூலோடு பொருந்த நூல் செய்தாராகலானும் அமையுமென்பது. ”

பல்காப்பியச் சூத்திரங்கள் ஒன்றேனும் கிடைக்கவில்லை.

27. பல்காப்பியப் புறனடை

பல்காப்பியஞர் இயற்றிய பல்காப்பியம் என்னும் நூலுக்குப் பல்காப்பியப் புறனடை என்னும் சார்புநூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையினால் தெரிகிறது. பல்காப்பியப் புறனடையைப் பல்காப்பியஞரே இயற்றி யிருக்கவேண்டும் என்று கருதலாம்.

தொல். பொருள். மரபு, “வினையி ஈங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது முதனா லாகும்” என்னும் சூத்திரத்திற்கு உரையெழுதிய பேராசிரியர், பல்காப்பியப் புறனடையிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு :

“கூறிய குன்றினு முதனால் கூட்டித்
தோமின் றணர்ந்த ரூல்காப் பியன்றன்
ஆஜினாயின் றமிழறிந் தோர்க்குக் கடனே.

இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.”

இதனால், அவிநயம் என்னும் இலக்கண நூலுக்கு நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை நூல் இருந்ததுபோல வும், யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலுக்கு யாப் பருங்கலக்காரிகை என்னும் புறனடை நூல் ஒன்று இருப்பது போலவும், பல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்குப் பல்காப்பியப் புறனடை என்னும் ஒரு புறனடை நூல் இருந்தது என்பது தெரிகிறது.

இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை.

28. பல்காயம்

பல்காயனர் இயற்றிய பல்காயம் என்னும் நூல், யாப் பிலக்கணத்தை உணர்த்துவது. தொல்காப்பியர் விரித் துரைத்தவற்றைப் பல்காயனர் பகுத்துரைத்தார் என்று கீழ்க்கண்ட வெண்பா கூறுகிறது :

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனுபகுத்துப் பன்னினுர்—நல்யாப்புக்
கற்றூர் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றூர்தந் நாலுட் டொகுத்து.

இந்த வெண்பா, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (எழுத் தோத்து - 1-ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியது. மேலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், (சீரோத்து - 1-ஆம் சூத்திர உரையில்) இவ்வாறு கூறுகிறார் :

“ நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசையும் நாலசைப் பொதுச்சிரும் வேண்டினார் பல்காயனர் முதலிய ஒருசா ராசிரியர். ”

யாப்பருங்கலக்காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில் பல்காயனர் சூத்திரங்களை மேற்கோள் காட்டி யுள்ளார். அவை வருமாறு :

• முதலெழுத் தொன்றின் மோஜை யெதுகை
முதலெழுத் தளவோ டொத்தது முதலா
அஃதொழித் தொன்றின வாகு மென்ப. 1

இயற்சீர் நேரீற் றதன்றனை யுடைய
கலிக்கியல் பிலவே காணுங் காலை
வஞ்சி யுள்ளும் வாரா வாயினும்
ஒரோவிடத் தாகு மென்மனைர் புலவர். 2

வஞ்சி விரவ லாசிரிய முரித்தே
வெண்பா விரவினுங் கடிவரை யிலவே.

3

அடிமுதற் பொருளொத் தானினிது கொண்டு
முடிய நிற்பது கூனென மொழிப.

4

வஞ்சி யிறுதியு மாகு மதுவே
அசைகூ னுகு மென்மனூர் புலவர்.

5

பாப்பருங்கல விருத்தியுரைகாரர், தமது உரையில் கீழ்க் கண்ட சூத்திரங்களைப் பல்காயனூர் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறோர் :

. இமிழ்கடல் வரைப்பி னெல்லையின் வழாஅத்
தமிழியல் வரைப்பிற் ருமினிது விளங்க
யாப்பிய ரூனே யாப்புற விரிப்பி
னெழுத்தசை சீர்தனை யடிதொடை தூக்கோ
டிமுக்கா மரபி னிவற்றெழுடு பிறவு
மொழுக்கல் வேண்டு முணர்ந்திசி னேரே.

1

தூக்கும் பாட்டும் பாவு மொன்றென
நோக்கிற ரென்ப நுணங்கி யோரே.

2

உயிர் ராறே மெய்ம்மு வாறே
அம்மு வாறு முயிரோ டுயிர்ப்ப
இருநூற் ரெஞ்சுபத் தாறுயிர் மெய்யே.

3

குறிலொரு மாத்திரை நெடிவிரு மாத்திரை
யளபெடை மூன்றென் றறையல் வேண்டும்.

4

எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம்
வழுவின்றி வருஉம் வல்லா றார்ந்தே.

5

யகர முதல்வரி னுகர மொழிய
விகரமுங் குறுகு மென்மனூர் புலவர்.

6

தற்சுட் டேவெல் குறிப்பிவை யல்வழி
முற்றுத் தனிக்குறின் முதலசை யாகா.

7

- நெடில்குறி றனியாய் நின்றுமொற் றடுத்துங்
குறிலினை குறினெடி றனித்துமொற் றடுத்து
நடைபெறு மசைநேர் நிரையசை நாவிரண்டே. 8
- அசையே யிரண்டு மூன்றுந் தத்தமி
விசைய வருவன சீரெனப் படுமே. 9
- ஈரிரண் டாகியு மொரோவிடத் தியலும். 10
- நாலசை யானு நடைபெறு மேரசைச்
சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே. 11
- நாலசைச் சீரு மொரோவிடத் தியலும்
பாவொடு பாவினம் பயிற லின்றி 12
- ஓசையி கென்றி வரினும் வெண்சீரு
மாசிரிய வடியுட் குறுகு மென்ப. 13
- அகவலுட் டன்சீர் வெண்சீ ரொருங்கு
புகலிற் கலியுட் பொருந்து மென்ப. 14
- வஞ்சியு ளாயி னெஞ்சுத லிலவே. 15
- இயற்சீ ரிறுதி நேரிற்ற காலை,
வஞ்சி யுள்ளும் வந்த தாகா
வாயினு மொரேவிடத் தாகு மென்ப. 16
- ஆசிரி யத்தொடு வெள்ளொயுங் கலியும்
நேரடி தன்னு னிலைபெற நிற்கும். 17
- வஞ்சி விரவ வாசிரிய முடைத்தே
வெண்பா வரவினுங் கடிவரை யின்றே. 18
- ஆயிர மிறுதி மூவடி யிழிபா
வாசிரியப் பாட்டி னடித்தொகை யறிப
வீரடி முதலா வேழடி காறும்
திரிபில வெள்ளொக் கடித்தொகை தானே. 19

- முதலெழுத் தளவோத் தயலெழுத் தொன்றுவ
தெதுகை யதன்வழி யியையவும் பெறுமே. 20
- முதலெழுத் தொன்றுவ மோஜை யெதுகை
முதலெழுத் தளவோ டொத்தது முதலா
வதுவொழித் தொன்றி ஞகு மென்ப. 21
- முதலெழுத் தொன்றின் மோஜை யெதுகை
முதலெழுத் தளவோ டொத்து முதலா
வஃதொழிந் தொன்றி ஞகு மென்ப
விவ்விரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. 22
- சொல்லினும் பொருளினு மாறுகோண் முரணே. 23
- இயைபே யிறுசீ ரொன்று மென்ப. 24
- அளபெடைத் தொடைக்கே யளபெடை யாகும். 25
- மோஜை யெதுகை முரணே யளபெடை
யேஜைச் செந்தொடை யியைபே பொழிப்பே
யொருஉவே யிரட்டை யொன்பதும் பிறவும்
வருவன விரிப்பின் வரம்பில் வென்ப. 26
- அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லா
மிசையா தாவது செந்தொடை தானே. 27
- முழுவது மொன்றி னிரட்டை யாகும். 28
- விகற்பங் கொள்ளா தோசையி னமைதியும்
முதற்க ணாடிவயின் முடிவ தாகும். 29
- உரையொடு நூலிலை யடியில் நடப்பினும்
வரைவில வென்ப வாய்மொழிப் புலவர். 30
- மொழிபிசி முதுசொன் மூன்று மன்ன. 31
- செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை
யடியி ணீட்டத் தழகுபட் டியலும். 32
- ஓரோவடி யானு மொரோவிடத் தியலும். 33

அவைதாம்,
பாட்டுக்கர நூலே மந்திரம் பிசியே
முதுசொல் லங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின வென்ப வறிந்திசி ஞேரே. 34

அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு
முடிய நிற்பது கூணென மொழிப
வஞ்சிக் கிறுதியு மாகு மதுவே
யசைகூ ஞகு மென்மனுர் புலவர். 35

“ பல்காயனுர் நேரிற் றியற்சீர் வஞ்சியழியி னிறுதியும் அருகி வரப்பெறு மென்றூர். அவர் கூறுமாறு :

இயற்சீர் நேரிற றன்றனை யுடைய
கலீக்கியல் பிலவே கானுங் காலை
வஞ்சி யுள்ளும் வந்த தாகா
வாயினு மொரோவிடத் தாகு மென்ப. 36

என்பது பல்காயம்.”

(யாப்பருங்கலம், ஒழியியல், விருத்தியரை)

நேரசை யிறுதியாய் நிகழு மீரசைச்
சீர்க்கடை வஞ்சியுட் செலவுங் கூறினூர்
நேர்நிகர நேர்பொடு நிரைபு நாலசைச்
சிருநன் கெடுத்துடன் செப்பி ஞனரோ. 37

பன்னிரு பாட்டியலில், பல்காயனுர் இயற்றிய சூத்திரங்கள் நான்கு காணப்படுகின்றன. அவையாவன :

இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை. 1

எப்பொரு ணேனு மிருபத் தெழுவகை
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை. 2

மூவிரண் டேனு மிருநான் கேனுஞ்
சீர்வகை நாட்டிச் செய்யுளி னுடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று
எறுசீர் குறியது நெடியதெண் சீராம்.

3

அறுசீ ரெண்சீ ரடிநான் கொத்தங்
கிறுவது தாண்டக மிருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே.

4

29. பனம்பாரம்

பனம்பாரம் என்னும் பெயருள்ள இலக்கண நூலை
ஆசிரியர் பனம்பாரனார் இயற்றினார். யாப்பருங்கலம், அடி
யோத்து, 30-ஆம் சூத்திர உரையில், விருத்தியுரைகாரர்
கீழ்க்கண்ட பனம்பாரச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்:

“ அகத்தினை யல்வழி யாங்கதன் மருங்கின்
வகுத்தன சொற்சீர் வஞ்சியொடு மயங்கும். ”

நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், நன்னூல் சிறப்
புப் பாயிரச் சூத்திரங்களில் இரண்டை, பனம்பாரச் சூத்திரங்கள்
என்று குறிப்பிடுகிறார்.

“ ‘தோன்று தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்த் தகுதி யன்றே.’

1

‘மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே.’

2

இவ் விரண்டு சூத்திரமும் பனம்பாரம்”

என்று எழுதுகிறார் மயிலைநாதர். எனவே, நன்னூலில் உள்ள இச் சூத்திரங்கள் பனம்பார இலக்கணத்துச் சூத்திரங்கள் என்று தெரிகின்றன.

இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

30. பன்னிருபடலம்

புறப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிற பன்னிருபடலம் என்னும் பெயருள்ள நூலொன்று இருந்ததென்பது பேராசிரியர், இளம்பூரண அடிகள், நச்சினார்க்கினியர், யாப் பருங்கல விருத்தியுரைகாரர், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ஆகியோர் உரைகளினால் தெரிகிறது.

“அளவினாற் பெயர்பெற்றது பன்னிருபடலம்” என்று கூறுகிறார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்.

“ஒத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம்” என்று கூறுகிறார் இளம்பூரண அடிகள் (தொல். பொருள். செய்யுள் - 165-ஆம் சூத்திர உரை).

இடைக்காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது பன்னிருபடலம் என்பது நன்கு தெரிகிறது. இந்நூலைப் பின்பற்றி இதற்கு வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை ஜயன் ஆரிதன் என்பவர் இயற்றினார். “பன்னிருபடலம் முதல்நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஜயனிதனரும் இது கூறினார்” என்று பேராசிரியர் (தொல். பொருள். மரபு.) தமது உரையில் எழுதுகிறார்.

பன்னிருபடலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை இப்போது முழுவதும் இருக்கிறது. ஆனால், முதனூலாகிய பன்னிருபடலம் மறைந்துவிட்டது.

அகத்திய முனிவரின் மாணவர் பன்னிருவரும் சேர்ந்து புறப்பொருள் இலக்கணம்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு

படலம் இயற்றினார்கள் என்றும், அவர்கள் இயற்றிய பன் னிரு படலங்களின் தொகுப்பே பன்னிருபடலம் என்னும் பெயர் பெற்ற நூலாயிற்று என்றும் கூறுவர். என்னை?

“மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
றன்பாற் றண்டமிழ் தாவின் றணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம்”

என்று புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் கூறுவது காண்க.

பன்னிருபடலத்துச் சூத்திரம் ஒன்றினை இளம்பூரண அடிகள் (தொல். புறத்தினை, ‘அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்’ என்னும் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டு கிறார். அச் சூத்திரம் இது :

“பனியும் வெயிலும் கூதிரும் யாவும்
துனியின் கொள்கையொடு தொன்மை யெய்திய
தணிவுற் றறிந்த கணிவன் மூல்லை”

நச்சினார்க்கினியர், சிந்தாமணி (கோவிந்தையார் - 20) உரையில்,

“பல்லாக் கொண்டார் ஒல்லா ரென்னும்
பூசல் கேட்டு கையது மாற்றி”

என்னும் பன்னிருபடலச் சூத்திர அடிகளை மேற்கோள் காட்டு கிறார்.

யாப்பருங்கல விருத்தியுரைகாரர், கீழ்க்கண்ட பன்னிரு படலச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டு கிறார் :

“அகத்தினை யகவலுள் வஞ்சி வாரா. என்னை?

‘அகத்தினை மருங்கி னளவு மயங்கி
விதப்ப மற்றவை வேரூ வேண்டி
வஞ்சி யடியின் யாத்திலர் வஞ்சி
யகத்தினை மருங்கி னளையு மாறே,

என்பது பன்னிருபடலத்துப் பெருந்தினைச் சூத்திர
மாகவின்.’’

(யாப்பருங்கலம், அடியோத்து)

“ஆன்ற சிறப்பி னறம்பொரு ஸின்பமென
மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள்
அறமு மின்பழு மகலா தாகிப்
புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே

என்னும் பன்னிருபடலச் செய்யுளுள் புறப்பொருள் அற
மும் இன்பழும் அகலாதாகி எனக் கூறினர்; அவர் கூறுதல்
வாகைத்தினைக்கண் ‘கட்டில் நீத்த பால்’ முதலாகக் ‘காமம்
நீத்த பால்’ ஈருக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது
மயங்கக் கூறுதலாம்.’’

(தொல். புறத்தினையியல், உரை)

“‘ஆய வகப்புற மையிரண்டு மாயுங்காற்
காந்த எமர்ந்த வீரைந்து மகத்தின் புறமே.’
‘கைக்கிளை யென்பது புறனே’

இவை பன்னிரு படலம்.”

(யாப்பருங்கலம், ஒழியியல் உரைமேற்கோள்)

“‘பொருதல் தும்பை புணர்வ தென்ப,
இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிருபடலத்துட்காண்க.’’

(யாப்பருங்கலம், ஒழியியல் உரைமேற்கோள்)

இளம்பூரண அடிகள் கீழ்க்கண்ட பன்னிருப்படலச் சூத் திரத்தைத் தமது உரையில் (தொல் பொருளாதிகாரம்) மேற்கோள் காட்டுகிறார். அச்சுத்திரம் இது :

“ தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி.”

பன்னிருப்படலத்திலே, தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப்படுகிற சூத்திரங்கள் உண்மையில் தொல்காப்பியர் இயற்றியன அல்ல என்று இளம்பூரண அடிகள் மறுக்கிறார். ஏனென்றால், தொல்காப்பியப் பொருளாதிகாரத்தில், தொல் காப்பியர் கூறியுள்ள கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக் கள், பன்னிருப்படலத்தில் தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப்படுகிற சூத்திரங்களில் காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் எழுதுவது வருமாறு :—

“ பன்னிருப்படலத்துள்

‘ தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி

என, இரண்டு கூறுபடக் கூறினாயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞானு, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில் காத்தல், போர் செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழிலெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன் நிரை கோடலின் இவர் அரசனது ஆணையை நீக்கினு ராவர். ஆதலால் அவ்வாறு கூறல் மிகைப்படக் கூறலாம். அதனால், பன்னிருப்படலத்துள் வெட்சிப்படலம் தொல் காப்பியர் கூறினுரென்றல் பொருந்தாது. என்னை?

‘ ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி சுரைங் குற்றமு மின்றி நேரிதின்

முப்பத் திருவகை யுத்தியொடு புணரின்
நூலென மொழிப் நுணங்குமொழிப் புலவர் ,

(தொல். பொருள். மரபு)

எனவும் ,

‘சிதைவெனப் படுமலை வசையற நாடின்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில் கூறல் மயங்கக் கூறல்
கேட்டோர்க் கின்னு யாப்பிற் ருதல்
பழித்த மொழியா னிழுக்கக் கூறல்
தன்னு ஞெருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினு மனங்கோ னின்மை
அன்ன பிறவு மவற்றுவிரி வாகும்’

(தொல். பொருள். மரபு)

எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக் கூறல்,
குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில் கூறல்,
மயங்கக் கூறல், தன்னு ஞெருபொருள் கருதிக் கூறல்
என்னும் குற்றம் பயப்பக் கூறினுரென வருமாகலான்.’

(தொல். பொருள். புறத்தினை, ‘வேந்து விடு முனைஞர்’

என்னும் சூத்திரா உரை)

தொல்காப்பியத்துக்கு மாறுபட்டக் கருத்துக்களையுடைய
சூத்திரங்கள் பன்னிருப்படலத்துள் கூறப்பட்டுள்ளதை இளம்
பூரண அடிகள் எடுத்துக்காட்டி, அப் பன்னிருப்படலச் சூத்தி
ரங்கள் தொல்காப்பியரால் இயற்றப்பட்டன அல்ல என்
பதை மேலும் விளக்குகிறார் :—

“ பன்னிருப்படலத்துள் கரந்தைக்கண் புண்ணெண்டு
வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாகவின்,
புண்படுதல் மாற்றேர் செய்த மறத்துறை யாகவின்,
அஃது இவர்க்கு (தொல்காப்பியர்க்கு) மாருகக் கூறலும்
மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக்

தமிழ் நால்கள்

சூறலும் மிகைபடக் சூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின்
பெருகுமாதலான் உய்த்துணர்ந்து கண்டுகொள்க.”

(தொல். புறத்தினையியல், ‘வெறியறி சிறப்பின்’
என்னும் சூத்திர உரை)

இதனால், சங்க காலத்துக்குப் பிறப்பட்ட காலத்திலே,
சிலர் புதுவகையால் சில சூத்திரங்களைச் செய்து அவற்றைத்
தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பெயரால் பன்னிரு
படலம் என்று பெயரிட்டு அமைத்துக்கொண்ட நூல் பன்
னிருபடலம் என்பது தெரிகிறது. ஆனால், இந்நூல் இடைக்
காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது என்பதும் தெரிகிறது.
இப்போது இந்நூல் மறைந்துவிட்டது. இதன் வழிநூலாகிய
புறப்பொருள் வெண்பாமாலை இப்போது வழங்கிவருகிறது.

31. பாடலம்

பாடலஞர் என்பவர் தமது பெயரால் பாடலம் என்னும்
ஒரு இலக்கண நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல
விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியலில்
விருத்தியுரைகாரர் இந்நூல் சூத்திரம் ஒன்றை மேற்கோள்
காட்டுகிறார். அது :—

“ முப்பத்திரண்டு தந்திர யுத்தியாவன :

நுதலிப் புகுத லோத்துமுறை வைத்தல்
தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல்
முடிவிடங் சூறல் முடித்துக் காட்டல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் சூறல்
சொற்பொருள் விரித்த விரட்டுற மொழிதல்
ஏதுவின் முடித்த வெடுத்த மொழியி
னெய்த வைத்த விண்ண தல்ல
திதுவென மொழிதல் தன்னின முடித்தல்

எஞ்சிய சொல்லின் எய்தக் கூறன்
 மாட்டெறிந் தொழிதல் பிறநீன் முடிந்தது
 தானுடம் படுத றன்குறி வழக்க
 மிகவெடுத் துரைத்த விறந்தது விலக்கல்
 எதிரது போற்றன் முன்மேற் கோடல்
 பின்னது நிறுத்த வெடுத்துக் காட்டல்
 முடிந்தது முடித்தல் சொல்லின் முடிவின்
 அப்பொருண் முடித்த ரெடர்ச்சொற் புணர்த்தல்
 யாப்புறுத் தமைத்த ஒரைத்து மென்றல்
 விகற்பத்து முடித்த ரெகுத்துடன் முடித்தல்
 ஒருதலை துணித லுய்த்துணர வைத்தல்
 என விவை பாடலஞ்சூரை.”

இந்நூலைப்பற்றியும் இதை இயற்றிய பாடலஞ்சூரப்
 பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

— —

32. பாட்டியல் மரபு

இந்த யாப்பிலக்கண நூலை, யாப்பருங்கல விருத்தி
 யுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர்
 யார், இது எந்தக் காலத்தில் இயற்றப்பட்டது என்பன
 தெரியவில்லை. யாப்பருங்கல உரையாசிரியர் கீழ்க்கண்ட
 சூத்திரங்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் :—

“ ஆரிடமென்பது உலகியற் செய்யுட்கட்கோதிய
 உறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக்
 கொள்க. அவ் வாரிடச் செய்யுள் பாடுதற்குரியார் ஆக்கு
 தற்கும் கெடுத்தற்கும் ஆற்றலுடையராகி இம்மை மறுமை
 முக்காலப் பண்பு முனர்ந்த விருட்களெனக் கொள்க.
 என்கை ? ”

‘ உலகியற் செய்யுட் கோதிய வளவையிற்
குறையவும் விதப்பவுங் குறையா வாற்றல்
இருடிகண் மொழிதலி னரிட மென்ப ’

எனவும்,

‘ ஆரிடச் செய்யுள் பாடுதற் குரியோர்
கற்றே ரறியா வறிவுமிக் குடையோர்
மூவகைக் காலப் பண்புமுறை யுணரும்
ஆற்றல் சான்ற வருந்தவத் தோரே ’

எனவும் சொன்னார் பாட்டியன் மரபுடையாராகவின்.”

:“ மனத்தது பாடு மாண்பி னேருஞ்
சினத்திற் கெடப்பாடுஞ் செவ்வி யோரு
முனிக்கணச் செய்யுண் மொழியவும் பெறுப
என்பது பாட்டியன் மரபு.”

(யாப்பருங்கலம், செய்யளியல் - 40-ஆம் சூத்திர உரமேற்கோள்)

“ நான்கடி யொத்து வருவனவும், நான்கடியு மொவ்
வாது வருவனவும், இரண்டடி யொத்து நான்கடியால் வரு
வனவும், பிறவாற்றுல வருவனவும், மாராச்சையும் மாராச்
சாக்கிருதியும் முதலாகிய சாதியும் ஆரிடமும் பிரத்தார
முதலாய ஆறு பிரத்தியமும் பாட்டியன் மரபு,
பூதபுராண முதலாகிய தமிழ்நூலுள்ளும் புகுதியுடையார்
வாய்க் கேட்டுக்கொள்க. அவை யீண்டுரைக்கிற் பெருகும்.”

(யாப்பருங்கலம், ஒழியியல், விருத்தியுரை)

33. புணர்ப்பாவை. 34. போக்கியம்
35. கிரணியம். 36. வதுவிச்சை

யாப்பருங்கல விருத்தியரைகாரர் இந்நூல்களைக் குறிப்
பிடுகிறார். யாப்பருங்கலம், ஒழியியலில் சித்திர கவிகளைப்
பற்றிக் கூறுகிற இடத்தில் இந்நூல்களைக் கூறுகிறார். உரை
யாசிரியர் எழுதுவது இது :

“இதனுட் சக்கரம் என்றதனே பூமி சக்கரமும், ஆகாயச் சக்கரமும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கரமும், சனிபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும் முதலாக வடையன புணர்ப்பாவையுள்ளும் போக்கியத்துள்ளும் கிரணியத்துள்ளும் வதுவிச்சையுள்ளும் கண்டுகொள்க.”

இதனால் இப்பெயருள்ள நூல்கள் இருந்தன என்பதும், இவை சித்திரகவியைச் சேர்ந்தவை என்பதும் தெரிகின்றன. இவற்றை இயற்றியவர் யாவர் என்பதும், எக்காலத்தில் இயற்றப்பட்டன என்பதும் தெரியவில்லை.

— —

37. பெரிய பம்மம்

பெரிய பம்மம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. எழுத்தோத்து, 2-ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், பெரிய பம்மச் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது இது :

“உயிருறுப் புயிர்மெய் தனிநிலை யெனுஅக்
குறினெநடி லளபெடை மூவின மெனுஅ
அஃகிய நாலுயிர் மாஃகான் குறுக்கமோ
டைந்து தலையிட்ட ஐயீ ரெழுத்தும்
அசைதொடை நேரசை யாகு முறுப்பென
வசையறு புலவர் வகுத்துரைத் தனரே.

இது பெரிய பம்மம்.”

இந்தப் பெரிய பம்மத்தைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

— —

38. பெரிய முப்பழம்

இந்நூலின் பெயர் யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுளம்” என்னும் சூத்திரத்தில் வருகிற பாடுதல் மரபு என்பதற்கு உரைகூறுகிற விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார் :

“ பாடுதன் மரபு : என்பது, குலனும் விச்சையும் ஒழுக்கமும் பருவமும் என்றிவற்றிற்குத் தக்கவகையாற் பாட்டுடைத் தலைமகணையும் அவன் சின்னங்களையுமே பாடுதலும், கிளவிப்பொரு எல்லவற்றேடு பாட்டுடைத் தலைமகணைப் பெயரும் ஊரும் முதலிய உறுப்புகளைச் சேர்த்திப் பாடுதலும், தீயவனவற்றை அவன் பகைவரைச் சார்த்திப் பாடுதலும் என இரண்டாம். அவையெல்லாம் பெரிய முப்பழம் முதலாயினவற்றுட் கண்டுகொள்க.”

இதனால், பெரிய முப்பழம் என்னும் செய்யுள் இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

39. பேராசிரியர் (மயேச்சுவரர்) இலக்கண நூல்

மயேச்சுவரர் என்னும் பெயரூள் ஆசிரியர் ஒருவர் இலக்கண நூல் (செய்யுளிலக்கண நூல்?) ஒன்று செய்திருந்தார் என்பது தெரிகிறது. மயேச்சுவரருக்குப் பேராசிரியர் என்னும் சிறப்புப்பெயரும் வழங்கிவந்தது போலும். யாப் பருங்கல விருத்தியுரைகாரர் மயேச்சுவரராகிய பேராசிரியரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து எழுதுகிறார். அவர் எழுதுவது வருமாறு :—பிறைநெடுமுடிக் கறைமிடற் றரனர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், நீர்மலி வார்சடையோன் பேர்மகிழ்ந்த

பேராசிரியர், வாம மேகலை மாதையோர் பாகனூர் நாமமகிழ்ந்த கல்லாசிரியர், திரிபுர மெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், உயரும் புரங்கரைச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுர மெரித்த விரிசடை நிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுர மெரித்த எரிசடர்க் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னாற் கவிஞர், பிறைமுடியோன் பேர்மகிழ்ந்த பேராசிரியர், பெருமான் பெயர்மகிழ்ந்த பேராசிரியர், காம வேளைக் கறுத்த புத்தேன் நாமங் தாங்கிய நல்லாசிரியர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னாற் கவிஞர். இவ்வாறு, பேராசிரியருக்குப் பல அடை மொழி கொடுத்துக் கூறுகிற யாப்பருங்கல விருத்தியரை காரர், பல இடங்களில் மயேச்சவரர் என்னும் பெயர்யும் குறிக்கிறார். இதனால் மயேச்சவரர் என்னும் சிவபெருமான் திருப்பெயரைத் தமக்கு இயற்பெயராகக் கொண்டவரே (மயேச்சவரரே), பேராசிரியர் என்னும் சிறப்புப்பெயரையும் உடையவர் என்பதும், இருவரும் ஒருவரே என்பதும் தெரிகின்றன. எனவே, யாப்பருங்கல விருத்தியரைகாரர், தமது விருத்தியரையில், பேராசிரியர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும், மயேச்சவரர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும் ஈண்டு ஒருங்கே தருகிறோம்.

இவை மயேச்சவரர் பெயரால் காட்டப்பட்ட சூத்திரங்கள் :—

சீர்தனை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமும்
நேர்த் திலவே யுயிரள் பெட்டையும்.

1

நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும்
ரடருடு வடிவாக விடுவா ருமுளர்.

2

நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும்
டருடுப் போல வொருவிர னேரே.

3

விரலிடை யிட்டன வசைச்சீர் நால்சை
விரல்வரை யிடையினு மான மில்கை.

4

விரலிடை யிட்டன டுடருடு வடிவரி
னிரல்பட வெழுதி யலகு பெறுமே.

5

ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி
யாவையுந் தனிக்குறின் முதல்சை யாகா
சுட்டினும் வினைவினு முபிர்வரு காலை
யொட்டி வருஉ மொருசாரு முளவே.

6

இயற்சீ ருரிச்சீர் பொதுச்சீ ரென்னு
நிகழ்ச்சிய வென்ப நின்ற மூன்றும்.

7

நேரு நிரையுஞ் சீராய் வருதலுஞ்
சீருந் தனியுஞ் சிதைவழிக் கொள்ளும்
யாவரு முணர்வர் யாவகைப் பாவினும்.

8

நேரீற் றியற்சீர் கலிவயிற் சேரா
நிரையி னின்ற நால்சை யெல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சியில் வழியே.

9

நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
வரைதல் வேண்டு மாசிரிய மருங்கின்
சுரசை யியற்சீ ரொன்றிய தெல்லா
மாசிரி யத்தனை யென்மனுர் புலவர்.

10

இயற்சீ ரொன்று நிலையது வெண்டனை
யுரிச்சீ ரதனு ஸொன்றுத வியல்பே.

நேரு நிரையுமா மியற்சீ ரொன்றின்
யாவரு மறிப வாசிரி யத்தனை.

11

வேறுபட வரினது வெண்டனை வெண்சீர்
ஆற்றி புலவர்க் கொன்றினு மதுவே.

12

வெண்சீர்ப் பின்னர் நிரைவரு காலைக்
கண்டனர் புலவர் கவித்தனை யாக.

வஞ்சி யுரிச்சீர் வந்தன வழிமுறை
யெஞ்சிய வரினும் வஞ்சித் தளையே.

13

இருசீ ரடியு முச்சீ ரடியும்
வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே.

14

பொருளினுஞ் சொல்லினு முரணத் தொடுப்பின்
முரணை மொழிப முந்தை யோரே.

15

பெற்றவடி யைந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற வடியு மீற்றய லடியும்
யொன்று மிரண்டு நின்ற வதன்சீர்
கண்டன குறையின் வெண்டுறை யாகும்.

16

சற்றயல் குறைந்த நேரசை யிலையா
மேற்ற வடியினி னிடைபல குறைந்தன.

17

எவ்வடி யானு முதன்டு விறுதி
அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே.

18

ஒத்த வடியின நிலைமண் டிலமே.

19

என்னெனு மசைச்சொலும் பிறவு மொன்றித்
துன்னவும் பெறா உ நிலைமண் டிலமே
என்னென் றிறுதல் வரைநிலை யின்றே.
அல்லா வொற்றினு மதனினு மிறுதி
நில்லா வல்ல நிற்பன வரையார்.

20

ஒத்த வொருபொருண் மூவடி முடியினாஃ
தொத்தா ழிசையா முடன்மூன் றடுக்கின்.

21

எண்சீ ரடியீற் றயலடி குறைநவும்
ஐஞ்சீ ரடியினும் பிறவினு மிடையொன்ற
வந்த தொடையா யடிநான் காகி
யறழக் குறைநவுந் துறையெனப் படுமே.

22

தனொகலி தட்டன தன்சீர் வெள்ளை
களையுந வின்றிக் கடையடி குறையின
விரவர் லில்லா வெண்கலி யாகும்.

23

சுறிய வுறுப்பிற் குறைபா டின்றித்
தேறிய விரண்டு தேவ பாணியும்
தரவே குறையினுந் தாழிசை யொழியினும்
இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும்
ஒருபோ கென்ப வுணர்ந்திசி ஞேரே.

24

ஜஞ்சீர் நாற்சீரடிநான் காயி
னெஞ்சாக் கலியின் றுறையும் விருத்தமும்.

25

இருசீர் நாலடி மூன்றினைந் தொன்றி
வருவது வஞ்சித் தாழிசை தனிநின்
ரெருபொருண் முடிந்தது துறையென மொழிப.

26

தன்சீர் நிலையிற் றனொதம தழீஇய
வின்பா வெண்ப வியல்புணர்ந் தோரே.
யேனையவை விரவி னிடையெனப் படுமே
தானிடை யில்லது கடையெனப் படுமே.

27

“இரண்டடியால் வஞ்சி வரும் என்றெடுத்தோதினர்,
மயேச்சவரர் முதலாகிய ஒருசா ராசிரியர் எனக்கொள்க.
என்னை ?

வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியென
நுண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை
இரண்டு மூன்று நான்கு மிரண்டுந்
திரண்ட வடியின சிறுமைக் கெல்லை

28

என்றாகவின்.”

(யாப்பருங்கலம், செய்யுளியல் - 40 -ஆம் குத்திரம்
விருத்தியுரை)

நேரு நிரையுஞ் சீரா யிறுதலுஞ்
சீருந் தனையுஞ் சிதைவுழிக் கொள்ளும்
யாவரு மறிவர் நால்வகைப் பாவினும்.

29

சீர்தனை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமு
நேர்த் விலவே யுயிரள் பெட்டையும்.

30

இனி, பேராசிரியர் பெயரினால் மேற்கோள் காட்டப்பட்ட
குத்திரங்கள் வருமாறு :—

நெடிலுங் குறிலு மொற்றெருடு வருதலுங்
கடிவரை யிலவே நேரசைத் தோற்றம்
குறிலு நெடிலுங் குறின்மு னிற்பவு
நெறியினெற் றடுத்து நிரையசை யாகும்.

1

இருசீ ரடியு முச்சீ ரடியும்
வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே.

2

அல்லாப் பாவி னடிவகை தெரியி
னெல்லா நாற்சீ ரல்லடி யியலா
இறுதியு மயலு மிடையு முச்சீர்
பெறுதியும் வரையார் வெள்ளைமுதன் மூன்றும்.

3

பேணும் பொருண்முடிபே பெருமைக் கெல்லை
காணுங் காலை கலியலங் கடையே.

4

கலியுறுப் பெல்லாங் கட்டனை யுடைமையின்
நெறியின் முறைவுழி நிறுத்தல் வேண்டும்.
கொச்சகக் கலிவயிற் குறித்தபொருள் முடிவாந்
தாழிசை பலவும் தழுவுதன் முடிபே.

5

அடுத்த வடியிரண் டியாவகைப் பாவினுந்
தொடுத்து வழங்கலிற் ரெடையெனப் படுமே.

6

அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே. 7
ஓருசீ ரடிமுழுதும் வருவ திரட்டை.

8

ஒத்தா யிசைதுறை விருத்த மெனப்பெயர்
வைத்தார் பாவின மென்ன வகுத்தே.

9

மூவடி யாகியு நாலடி யாகியும்
பாவடி வீழ்ந்து பாடலு ணாடந்தும்
கடிவரை வில்லா வடிதொறுந் தனிச்சொற்
றிருத்தகு நிலைய விருத்த மாகும்.

10

இயற்சீத் தாகியு மயற்சீர் விரவியும்
தன் றனை தழுவியும் பிறதனை தட்டும்
அகவ லோசைய தாசிரி யம்மே.

11

ஏயென் றிறுவ தாசிரியத் தியல்பே
ஓஆ யிறுதியு முரியவா சிரியம்.

நின்ற தாதி நிலைமண் டிலத்துள்
என்று மென்னென் றிறுதிவரை விள்ளே.
அல்லா வொற்று மகவலி னிறுதி
நில்லா வல்ல நிற்பன வழையார்.

12

ஆறு முதலா வெண்சீர் காறும்
சூறு நான்கடி யாசிரிய விருத்தம்.

13

சீரிற் கிளர்ந்த தன் றனை தழுவி
நேரிற் றியற்சீர் சேரா தாகித்
துள்ள லோசையிற் றன்ளா தாகி
யோதப் பட்ட ஏறுப்புவேறு பலவாய்
யேத மில்லன கலியெனப் படுமே.

14

ஒத்தா மிசைக்கலி வெண்கலி கொச்சகம்
முத்திறத் தடங்கு மெல்லாக் கலியும்.

15

தரவொன் ருகித் தாழிசை மூன்றுய்த்
தனிச்சொ லிடைக்கிடந்து சுரிதகந் தழுவ
வைத்த மரபின தொத்தா மிசைக்கலி.

16

தரவி னளவிற் சுரிதக மயற்பா
விரவு மென்ப ராசிரியம் வெள்ளை.

17

வண்ணகத் தியற்கை தின்னிதிற் கிளப்பிற்
 ரவொடு தாழிசை தலையள வெய்தித்
 தாழிசைப் பின்னர்த் தனிநிலை யெய்திப்
 பேரெண் ணிட்ட வெண்ணுடைத் தாகிச்
 சிற்றெண் வழியா ஸராகவடி நான்கும்
 கீழா வாகப் பேரள வெட்டாச்
 சீர்வகை நான்கு முதல்பதின் முன்று
 நேரப் பட்ட விடைநடு வெளித்துஞ்
 சீர்வகை முறைமையி னராகம் பெற்று
 மம்போ தரங்கத் தராகவடி யின்றி
 மடக்கடி மேலே முச்சீ ரெய்திக்
 குறிவினை பயின்ற வசைமிசை முடுகி
 யடுக்கிசை முடுக்கிய ஸராக மென்னு
 முடைப்பெயர் முன்றிற்கு முரிமை யெய்தி
 வின்னேன் விழுப்பமும் வேந்தரது புகழும்
 வண்ணித்து வருதலின் வண்ணக மென்ப.

18

அந்தாதித் தொடையினு மடிநடை யுடைமையு
 முந்தையோர் கண்ட முறைமை யென்ப.

19

தரவே தரவினை தாழிசை சிலபல
 வரன்முறை பிறழ வயற்பா மயங்கியும்
 தனிச்சொற் பலவா யிடையிடை நடந்தவும்
 ஒத்தா ழிசைகலி யுறுப்பினிற் பிறழ்ந்தவும்
 வைத்த வழிமுறையால் வண்ணக விறுவாய்
 மயங்கிவந்தவு மியங்குநெறி முறையிற்
 கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்.

20

அடிபல வாகியுங் கடையடி சீர்மிகிற்
 கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே.

21

தூங்க லோசை நீங்கா தாகி
 நாற்சீர் நிரம்பா வடியிரண் டுடைத்தாய்
 மேற்சீரோதிய வைஞ்சீர் பெற்றுச்

சுரிதக மாசிரிய முரியதனி னடுத்து
வந்த தாயின் வஞ்சிப் பாவே.

22

பாவு மினமு மேவிய வன்றி
வேறுபட நடந்துங் கூறுபட வரினு
மாற்றி புலவ ரறிந்தனர் கொள்ளே.

23

40. மாபுராணம். 41. பூதபுராணம்

இப்பெயருடைய நூல்கள் இருந்தன என்பது இறைய
னர் அகப்பொருள் உரைப் பாயிரத்தினாலும், பேராசிரியர்
உரையினாலும், மயிலைநா தர் உரையினாலும், யாப்பருங்கலக்
காரிகை உரையினாலும் தெரிகிறது.

“அவர்க்கு (இடைச்சங்கத்தாருக்கு) நூல் அகத்தியமுந்
தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத
புராணமும் என இவையென்ப.”

(இறையனர் அகப்பொருள், உரைப் பாயிரம்)


“இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுரா
ணம் பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றற்றிலின்
மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்
பட்டு வழக்குநூலாகிய தொல்காப்பியம் இனச் சங்கம்
முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொங்க.

(தொல். பொருள். “தொகுத்தல் விரித்தல்” என்னும்
96-ஆம் சூத்திரம். பேராசிரியர் உரை)

‘மதிநலங் கவின்ற மாபுராணம்
புதுநலங் கனிந்த பூதபுராணம்’

106294

என்று கூறுகிறது ஒரு பழைய தனிப்பாடல்.



“ ‘செய்யுட்க லோசை சிதையுங்கா ஸீரளபு
கையப்பா டின்றி யணையுமா—மைதீரொற்
றின்றியுஞ் செய்யுட் கெடிவெற்றை யுண்டாக்கு
குன்றுமே லொற்றளபுங் கொள் ,*

என மாபுராணமுடையாரும் சொன்னாராகவின் .”

(நன்னால், எழுத்தியல் - 37 -ஆம் சூத்திரம், மயிலாதர்
உடைமேற்கோள்)

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க்கண்ட மாபுரா
ணச் செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டு
கிறார் :

“மகரக் குறுக்கத்துக்குப் பயன் மாபுராணமுடையார்
ஏடுத்தோதினார். என்னை ?

‘ கழிநெடி லடியுங் காலெழுத் தசையும்
பெயரற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும்
வழுவென மொழிப வாய்மொழிப் புலவர் ,’

1

என்றாராகவின் .

‘ ஆய்தமு மொற்று யடங்கினு மாங்கதனை
ஓதினார் தொன்னா ஹணர்வுடையோர்—நீதியால்
ஒற்று யடங்கினு முன்கால வேற்றுமையாற்
சொற்றார் மகரச் சுருக்கு ,’

2

எனவும் ,

‘ மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும்
நையு மடங்கு நனியென்னின்—ஜையென்ப
தாவி யெனவடங்கு மாஃகிற் ரெனின்மகரத்
தேய்விற்கு மாஃதே திறம் ,’

3

* மேற்படி வெண்பா பூதபுராணச் செய்யுள் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இது மாபுராணச் சூத்திரமா அல்லது பூதபுராணச் சூத்திரமா
என்பது சிக்கயமாகத் தெரியவில்கிறது.

எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மாபுராணத்திடத்துக் காண்க. என்று உரைப்பிற் பெருகும்.

‘ உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி
செயிரின்றிச் சென்றடங்கு மேனும்—பயில்புரைத்தார்
குன்றுதலா வென்னிற் குணம்புரிந்தா ரெனவந்தான்
குன்றுதலாக் கூறப் படும் ’ 4

எனவும்,

‘ கால விகற்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண்
மூல வியனுான் முறைமையான்—ஞாலத்து
· ளைல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச்
சொல்லதார்க் காகுமோ தாம் ’ 5

எனவும்,

‘ அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ
ஷிசையாக்கு மேஜையவுஞ் சொற்றூர்—இசைதொடைதா
மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னு ரசைமுகத்தாற்
ரூக்கியநாற் கேற்பத் தொகுத்து ’ 6

எனவும்.

‘ குறிலு நெடிலு மளபெடையு மொற்று
மறிஞு ரசைக்குறுப்பா மென்பர்—வறிதே
யுயிர்மெய்யு மூவினமென் ஓருதினை ரென்று
செயிரவர்க்கு நின்றதோ சென்று ’ 7

எனவும்,

‘ வடாது தெனுதென்று வைத்ததனுன் மற்றுண்
டெடாதனவுஞ் சொற்று ரினத்தாற்—கெடாததுபோன்
மங்கான் குறுக்கம் வகுத்ததனுன் மாட்டெறிந்தா
ரஃகாய்தந் தானு மசைக்கு ’ 8

எனவும்,

‘ ஜயெளமல் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா
தையாது கார நடத்தாதே—மெய்யானே
கற்றுய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம்
குற்றுய்தந் தானுங் கொளற்கு ’ 9

எனவும்,

‘ சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப
சிறப்புடைய வென்பவே சிந்தித்—துறுப்பசக்கட்
காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமா
நூலளவிற் சொற்றுர் நுனித்து ’ 10

எனவும்,

‘ ஜம்மு வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண்
உம்மைதா மெச்ச மெனவரைப்பார்—ஜம்முன்றின்
மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன்பொருளை
மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு ’ 11

எனவும்,

‘ மகரக் குறுக்கம் வகுத்ததுதா னுய்தற்
கிகரக் குறுக்க முதலாப்—புகரற்ற
நாலொன்று மெண்ணுதே நாட்டுதன் ஞாபகமாய்
நாலொன்றி நிற்றற் பொருட்டு ’ 12

எனவும் போந்த இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இன்
நும் மகரக் குறுக்கத்திற்குப் பயன் மாபுராணத்திடத்துக்
கண்டுகொள்க. எண்டு உரைப்பிற் பெருகும். ’

யாப்பருங்கலம், அடியோத்து, விருத்தியுரையில் உரை
யாசிரியர் இவ்வாறு கூறுகிறார் :—

“ அகத்தினை யகவலுள் வஞ்சி வாரா அஃதே
யெனிற் பட்டினப்பாலைத் தொடக்கத்தன அகத்தினை
வஞ்சியாம் பிறவெனின், அகத்தினையகத்து வஞ்சி வரு
வது சிறப்பின்றுயினும், சிறுபான்மை வரப்பெறு மென்
பாரு முளராகவின் அவையும் அமையுமென்பது. என்னை?

‘அகத்தினை யகவயி னிற்ப வஞ்சி
சிறப்பில வெனினுஞ் சிலவிடத் துளவே, ’

13

என்பது மாபுராணச் சூத்திரமாகவின்..’

யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியரைகாரர் மாபுரா ணத்தைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு :

“நான்கடியும் எழுத்தொத்து வருவனவற்றைத் தலை யாகு சந்தம் என்றும், ஓரெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றை இடையாகு சந்தம் என்றும், இரண் டெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றையும் பிற வாற்றுன் மிக்குங் குறைந்தும் வருவனவற்றையும் கடையாகு சந்தம் என்றும் வழங்குவ ரொருசாராசிரியர். தான் டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவார். இவற்றை யெல்லாம் மாபுராணம் முதலாகிய தமிழ்நூலுள்ளும் புகுதி யுடையார்வாய்க் கேட்டுக்கொள்க. இவை யெல்லாம் விகற்பித் தீண்டுரைப்பிற் பெருகும்..’

“இனி, மாபுராணமுடையார் கூறுமாறு : விகார மாத்திரையாகிய உயிரளவெடையும், கான் மாத்திரையாகிய வொற்றும் பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும் அவன் பெயர்க்கு அடையாளமாகிய சொற்கண்ணும் புணர்ப்பிற் குற்றமென்றார். என்னை ?

‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும்

பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிய மாபுராணமே’,

14

என்பவராகவின்..’

மாபுராணம் இயற்றிய ஆசிரியர் யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை. மாபுராணம் வெண்பாவும் சூத்திரமும் கலந்து இயற்றப்பட்ட நூலெனத் தெரிகிறது. பூத்புராணத்திலிருந்து வேறு சூத்திரங்கள் கிடைக்கவில்லை.

42. முள்ளியார் கவித்தொகை

நவநீதப் பாட்டியலின் பழைய உரை, முள்ளியார் கவித்தொகை என்னும் பெயருள்ள செய்யுளிலக்கண நூலைக் குறிப்பிடுகிறது. முள்ளியாரைப்பற்றியும் அவர் இயற்றிய கவித்தொகையைப்பற்றியும் யாதொரு செய்தியும் தெரிய வில்லை. நவநீதப் பாட்டியல் பழைய உரையாசிரியர், இந்நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவை :

“நான்கு பாவு மினமு மயங்கி
யான்ற யமக மான பொருளினும்
வருவது கலம்பகம்.”

1

(நவநீதம் - 33-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“அமரர்க்கு நூற்றாண்க்கிழி வைந்து
அரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட
முடிபுளையா மன்னர்க் கெண்பது
வணிகர்க் கெழுபது மற்றவை யோர்க்குத்
துணியிலறு பத்தைஞ்சு சொல்லும்.”

2

(நவநீதம் - 34-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“சந்தத் தொருபது பல்சந்த மாலை,
அந்த வெள்ளை யைம்பதா னெழுபதா
னென்கலூர்ப் பேரோ டிறுமா வியல்பே
அகவற் றனையும் அவ்வழி வரையார்.”

2a

(நவநீதம் - 37-ஆம் செய்யுனரை மேற்கோள்)

“உரைத்த தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா;
அமரரைச்
செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப்புவாம்.”

3

“ ஏணோர்க்குத் தசாங்கம்
அல்லா தனவென்ப இயல்புணர்ந் தோரே. ” 4
(நவநிதம் - 39 -ஆம் செய்யுனரை மேற்கோள்)

“ பேனுதகு சிறப்பிற் பெண்மக வாயின்
மூன்று மாண்டின் மொழிகுவ குழமகன். ” 5
(நவநிதம் - 44 -ஆம் செய்யுனரை மேற்கோள்)

“ ஒதலும் பாடலு மூசலும் பிறவும்
பதினெண் தேசத்துப் பலபல பேச்சின விறலும்
அனைவர்க்கு முரித்தே ஆயுங் காலை. ” 6

“ மங்கை முதலா மற்றவரும்
ஆனுடை யுடுத்தலும் ஆடகம் புஜையலும்
அம்மணை கழங்கே ஊசல் பந்தொடு
சுது பொருதலுங் காலோயிற் பிரிதலும்
பல்லோ ராயத்திலு மக்களுண வாக
அனையவை பிறவுமவர்க் குரிய வென்ப. ” 7
(நவநிதம் - 45 -ஆம் செய்யுனரை மேற்கோள்)

“ அறம்பொருள் வீடெனு மூன்றையும் பழித்துக்
காமமே பொருளாக அரிவையருள் பெற
வேட்கையினுன் மடலூர்வ னென்னும் பொருள்
பாட்டுடைத் தலைமக னியற்பெயர்க் கியைந்த
எதுகைவகுத் தாக்கிய கலி வெண்பாவை
மடலென் றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர். ” 8
(நவநிதம் - 46 -ஆம் செய்யுனரை மேற்கோள்)

“ அராகம் வெள்ளை யகவல் முதலின்
ஆசிரியம் வஞ்சி மெல்லியற் புகழினும்
வரைத லிலவென வுரைசெய்வர் புலவர். ” 9
(நவநிதம் - 47 -ஆம் செய்யுனரை மேற்கோள்)

43. யாப்பியல்

யாப்பருங்கல விருத்தியரைகாரர் (ஓழிபியலில்) யாப்பியல் என்னும் நூலைக் குறிப்பிடுகிறோர். அந்நாலினின்று இரண்டு சூத்திரங்களையும் மேற்கோள் காட்டுகிறோர். யாப்பியல் நூலைப்பற்றியும், அதன் ஆசிரியரைப்பற்றியும் வேறொன்றும் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியரைகாரர் மேற்கோள் காட்டிய யாப்பியல் சூத்திரங்கள் இவை :

வெண்பா முதலா நால்வகைப் பாவ
மெஞ்சா நாற்பால் வருணார்க் குரிய
பாவினத் தியற்கையு மதனே ரற்றே
சீரினுந் தளையினுஞ் சட்டக மாயினும்
பேரா மரபின் பாட்டெனப் படுமே.

1

அவைதிரி பாகின் விசாதி யாகும்.

2

44. வாருணப் பாட்டியல்

இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாதையர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் நூலில் கூறுகிறோர். அவர்கூறுவது :

“வாருணப் பாட்டியல் என்னும் நூலிலிருந்து மேற்கோளாகச் சில சூத்திரங்கள் மட்டும் உரைகளில் காணப்படுகின்றன. நூல் கிடைத்திலது.”

இந்நூலைப்பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. மேற்கோளாகக் காட்டப்பட்ட சூத்திரங்களும் கிடைக்கவில்லை.

இலக்கிய நூல்கள் :

I அகப்பொருள்

1. அகத்தினை

இப்பெயருடைய நூலிலிருந்து களவியற்காரிகை யுரையாசிரியரும், நம்பி அகப்பொருள் உரையாசிரியரும் சில செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இது அகப்பொருளைக் கூறும் நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இதனை இயற்றிய ஆசிரியர் யார், இயற்றப்பட்ட காலம் எது என்பன தெரியவில்லை. களவியற்காரிகை யுரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுள்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் :

நெடுவே ரூடக்கியநீர் நீக்குமதி காதல்
வடிவே ரூடக்கியநீர் மாதோ—நெடுவேய்
கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரல்
மணநாறு நின்வரைமேல் வந்து.*

கொன்னிலையோர் யாக்கைக்குக் கூடுயிரோ வொன்றென்ப
ரென்னுயி ரோரிரண்டா யான்கண்டேன்—மின்னுகலைப்
பைம்மலைத்த வல்குற்றுப் பாடகக்காற் ரேன்ரேன்று
வெம்முலைத்து வேல்போல் விழித்து.

* இச்செய்யுள் நம்பி அகப்பொருள் உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

கொண்டதோர் காதற் குணமுடியாக் கொள்கைத்தேற்
குண்டுநீர் வேலைக் குவலயத்தோர்—வண்டின்
கணங்காட்டுங் சூந்தலாய்
மணங்காட்டுங் காந்தள் மலர்.*

2. அசதிக் கோவை

அசதி என்னும் ஆயர்மகன்மேல் பாடப்பட்டது அசதிக் கோவை. இதனைப் பாடியவர் ஒளவையார் என்பவர். இவர், சங்ககாலத்திலிருந்த ஒளவையார் அல்லர்; இடைக்காலத்தில் இருந்த ஒரு ஒளவையார் ஆவர். இக் கோவையின் சில செய்யுட்கள்மட்டும் இப்போது வழங்கிவருகின்றன. மற்றச் செய்யுள்களைல்லாம் மறைந்துவிட்டன. இப்போது கிடைத்துள்ள அசதிக்கோவைச் செய்யுட்கள் இவை :

அற்றுங் கியகரத் தைவே லசதி யணிவரைமேன்
முற்று முகிழ்முலை யெவ்வாறு சென்றனன் முத்தமிணூற்
கற்றுர் பிரிவுங்கல் லாதவ ரிட்டமுங் கைப்பொருள்க
ளற்று ரிளமையும் போலே கொதிக்கு மருஞ்சுரமே.

1

அருஞ்சஞ் சலங்கொண்ட வைவே
லசதி யகல்வரையி
னிருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ
லோவென தன்ஜைமொழி
தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப்
போனவர் சஞ்சலமும்
பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந்
தேனெரு பெண்பிறந்தே.

2

*மூன்றுவது அடியில் சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன.

அலைகொண்ட வேற்கரத் தைவே
லசதி யணிவரைமே
னிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத்
தோற்றிள நீரினங்கள்
குலையுண் டிடியுண்டென் கையினி
லெற்றுண்டு குட்டுமுண்டு
விலையுண் டடியுண்டு கண்ணீர்
ததும்பவும் வெட்டுண்டவே.

3

அழற்கட்டு கட்டிய வைவே லசதி யணிவரையின்
மழைக்கட்டு கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லா
ஞழக்கிட்டு ரியிட்டு முவ்வழக் கிட்டுரி நாழியிட்டு
குழற்கட்ட விழ்த்துட னங்கனின் ரேமயிர் கோதினளே. 4

அறங்காட்டியகரத் தைவே லசதி யகன்சிலம்பி
னறங்காட்டுங் கஞ்சத் திருவணை யீர்முக நீண்டகுமிழ்த்
திறங்காட்டும் வேலுஞ் சிலையுங்கொல் யாணயுந் தேருங்கொ
புறங்காட்ட வுந்தகு மோசிலைக் காமன்றன் பூசலிலே. [ண்டு

ஆலவட்டப்பிறை யைவே லசதி யணிவரைமே
னீலவட்டக்கண்க ஞேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலையிட்டுச்சுற்றி வட்டமிட்ட டோடி வரவழைத்து
வேலைவிட்டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே. 6

ஆரா யிரங்கொண்ட வைவே லசதி யகன்கிரியி
னீராடப் போகு னெறிதனியே யந்தி நேரத்திலே
சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே. 7

ஆப்பாடி யாயர்தம் ஜவே லசதி யணிவரையில் [டுஞ்
கோப்பா மிவளைழிற் கொங்கைக்குத் தோற்றிளக் கோடிரண்
சீப்பாய்ச் சின்னுக்கரி யாய்ச்சிமி மாய்ச்சின்ன மோதிரமாய்க்
காப்பாய்ச் சதுரங்க மாய்ப்பல்லக் காகிக் கடைப்பட்டவே. 8

ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமே
னீடுங் கயற்கண்ணி யாடந்த வாசை நிகழ்த்தரிதாற்
கோடுங் குளமுங் குளத்தரு கேநிற்குங் குன்றுகளுங்
காடுஞ் செடியு மவளாகத் தோன்றுமென் கண்களுக்கே. ७

3. அண்ணுமலைக் கோவை

திருவண்ணுமலையில் எழுந்தருளியுள்ள அண்ணுமலை நாதர் பேரில் பாடப்பட்டது அண்ணுமலைக் கோவை. இதனை இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர். இவர் இயற்றிய வேறு சில நூல்கள் இப்போதும் உள்ளன. ஆனால், அண்ணுமலைக் கோவை மறைந்துபோயிற்று. இது கி.பி. பதினாறும் நூற்றுண்டில் இயற்றப்பட்டது.

4. அரையர் கோவை

இங்நூலைக் களவியற்காரிகை உரையாசிரியர், தமது உரையில் குறிப்பிடுகிறார். இக் கோவையிலிருந்து ஒரு செய்யுளையும் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச் செய்யுள் இது :

பாக்கத் திரவின்கட் பட்டதொன்
றுண்டுபைங் கானலெங்கும்
சேக்கைத் துணைத்தலை யோடொன்றுஞ்
சேர்ந்தில சேர்ந்துசெங்கை
தாக்கச் சிவந்த தடந்தோட்
டயாபரன் றஞ்சையன்னுய்
பூக்கட் கழித்தலைக் கெண்டைமுள்
ளோடுண்ட புள்ளினமே.

இச்செய்யுளில் கூறப்பட்ட தயாபரன் என்னும் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயர்தானு என்பது தெரியவில்லை.

அவன் ஆண்ட தஞ்சை, சோழநாட்டுத் தஞ்சையா, அல்லது பாண்டிநாட்டிலிருந்த தஞ்சாக்கூர் என்னும் தஞ்சையா என்பதும் தெரியவில்லை.

அரையற்கோவை என்னும் இந்நாலைப்பற்றியும் இதன் ஆசிரியரைப்பற்றியும் இதன் பாட்டுடைத் தலைவரைப்பற்றியும் யாதொரு செய்தியும் தெரியவில்லை.

5. அறம் வளர்த்த முதலியார் கலம்பகம்

‘இப்பெயர்கள் ஒரு நூல் இருந்தது என்பதைத் தமிழ் நாவலர் சரிதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

“அறம் வளர்த்த முதலியாரைப் பாண்டியன் கலம்பகம் பாடலாமோ” என்று கேட்ட ஒரு புலவர்க்குப் பாண்டியன் கீழ்க்கண்ட செய்யுளைப்பாடு வீடையிறுத்தான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது :

“உங்கண் மனந்தெரியும் புலவீர், ஒருசீர் மரபோம் திங்கண் மரபினம் திங்களின் கூடச்செம் பூற்றமா துங்கன் மரபிற் கங்கையுஞ் சூடினன் சோதியன்றே ? எங்கண் மரபுண் டெனக்கவி பாடினம் யாமவற்கே.”

இச்செய்யுளில் செம்பூற்றமாதுங்கன் என்பது செம்பூர் அறம் வளர்த்த முதலியாரைக் குறிக்கிறது. செம்பூர் அறம் வளர்த்த முதலியார் விஜயநகர அரசரின் அமைச்சராக ஹம்பி நகரத்தில் இருந்தவர். இவரை அம்பி (ஹம்பி) அறம் வளர்த்த முதலியார் என்றும் கூறுவர்.

இவர்மீது பிற்காலத்துப் பாண்டியர் ஒருவர் கலம்பகம் பாடினார். அதையறிந்த ஒரு புலவர், ‘அரசராகிய நீர் மற்றவரைப் பாடலாமோ?’ என்று வினவினார். அதற்கு வீடையாக இந்தப் பாட்டைப் பாண்டியன் பாடினார். இச்செய்யுளின் கருத்து இது : சிவபெருமான் திங்களொயும் கங்கையை

யும் தமது திருச்சடையில் சூடினார். ஆகவே, திங்கள் மரபின ராகிய பாண்டியருக்கும் கங்கை குலத்தவராகிய அறம் வளர்த்த முதலியாருக்கும் தொடர்பு உண்டு. இத்தொடர்பு பற்றித்தான் அவர்மிது கலம்பகம் பாடினேன் என்பது.

கி.பி. 16-ஆம் நூற்றுண்டில் விஜயநகர ஆட்சி இருந்த படியினுலே இக் கலம்பகம் அந்நூற்றுண்டில் இயற்றப்பட்டிருக்கவேண்டும்.

6. இராமீஸரக் கோவை

இக் கோவையை இயற்றியவர் கயாதர நிகண்டு செய்த கயாதரர் ஆவார். இதனைக் கயாதர நிகண்டுச் செய்யுளினால் அறியலாம். என்ன?

“மேவு மரும்பொரு எந்தாதி கேட்டிந்த மேதினியோர் தாவும் வினைகெடச் சாற்றிய தென்றமிழ்த் தேவைமன்னுங் கோவை யிராமீஸரக் கோவை சொன்ன குருபரன்மற் றேவுத வின்றி யமைத்தான் பத்தாவ தொலியியலே”

என்னும் செய்யுள் காண்க. தேவைநகரம் என்னும் பெயருள்ள இராமேச்சரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது இக்கோவை பாடப்பட்டது. இக் கோவையை இயற்றிய கயாதரர் தமது பெயரால் கயாதரம் என்னும் நிகண்டு நூலை இயற்றியுள்ளார். கயாதரம் இப்போது அச்சிடப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமீஸரக் கோவை கிடைக்கவில்லை; கயாதரர், அரும்பொருளங்தாதி என்னும் நூலையும் இயற்றினார். இராமீஸரக் கோவை கி.பி. 15-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டது.

7. இன்னிசைமாலை

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது களவியற்காரிகையுரையினால் தெரிகிறது. இவ்வரையர்சிரியர், இந்நாலினின்று இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். இவற்றில் ஒரு வெண்பா சிதைந்து காணப்படுகிறது. சிதையாத வெண்பா இது :

தேனகு மூல்கை சொரிய விடைநின்று
மீனகு வாண்மதிபோல் வெண்கூதம்—தான்விரியும்
கானக நாட கடனே மடனேக்கி
யான திணையு மெனல்.

இந்நாலாசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. பாடுடைத் தலைவன் பெயரூம் தெரியவில்லை. இன்னிசைமாலை என்னும் பெயரை நோக்கும்போது, இது இசைத்தமிழ் பற்றிய நாலோ என்று ஐயம் உண்டாகும். ஆனால், இது இசைத்தமிழ் நூல் அன்று : அகப்பொருளைக் கூறும் நூல். இன்னிசை என்பதற்கு ஈண்டு இனிய புகழ் என்று பொருள் கொள்ளவேண்டும். கொடை வீரம் முதலியவற்றில் இசை பெற்ற (புகழ்பெற்ற) ஒருவர்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற நூல் இது என்று தெரிகிறது. செட்டிமார்களின் புகழைக் கூறும் நூல் ஒன்றிருந்தது. அதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். செட்டிமார்களின் புகழைக் கூறும் அந்நாலுக்கு இசையாயிரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுபோன்று, இன்னிசைமாலை என்னும் இந்நாலும் ஒருவருடைய புகழைக் கூறுவதாக இருத்தல் வேண்டும்.

8. கச்சிக் கலம்பகம்

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்மீது பாடப் பட்டது கச்சிக் கலம்பகம். இக் கலம்பகத்தைப் பாடியவர், காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் மடத்தைச் சேர்ந்த தத்துவப் பிரகாச ஞானப்பிரகாசர் என்பவர். இவர் விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலே, மடாதிபதியாக இருந்தவர். கிருஷ்ணதேவராயர் மேல் மஞ்சரிப்பா என்னும் நூலையும், கச்சிக் கலம்பகத்தையும் இவர் இயற்றியிருக்கிறார். இச்செய்தியைத் தொண்டமண்டல சதகச் செய்யுளினு வறியலாம். அச்செய்யுள் :

வானப்ர காசப் புகழ்க்கிருஷ்ண ராயர்க்கு மஞ்சரிப்பா
கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய்
ஞானப்ர காச குரூராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த
மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே.

இந்த இரண்டு நூல்களும் இப்போது கிடைக்கவில்லை. பூண்டி அரங்கநாத முதலியாரால் செய்யப்பட்ட கச்சிக் கலம்பகம் என்றும் ஒரு நூலுண்டு. அந்தக் கச்சிக் கலம்பகம் வேறு, ஞானப்ரகாசர் செய்த கச்சிக் கலம்பகம் வேறு.

9. கண்டனலங்காரம்

களவியற்காரிகை உரையாசிரியரும், நம்பி அகப்பொருள் உரையாசிரியரும் கண்டனலங்காரம் என்னும் நூலிலிருந்து சில செய்யுட்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இந்நூலாசிரியர் யார், எப்போது இந்நூல் இயற்றப்பெற்றது என்னும் செய்திகள் தெரியவில்லை.

அலங்காரம் என்னும் பெயர் பெற்றிருப்பதனால் இது அன்னி இலக்கண நூல் என்று கருத இடங்களுகிறது. ஆனால்,

உண்மையில் இது அணியிலக்கண நூல் அன்று : அகப் பொருளைக் கூறுகிற நூலாகும்.

இந்நூலைப்பற்றிக் களவியற்காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள் இவ்வாறு குறிப்பு எழுதுகிறார் :

“கண்டனலங்காரம் எனக் குறிக்கப்பெற்றுள்ள நூல் பெரிதும் ஆராய்தற்குரியதொரு சிறந்த நூலாகும். சோழவரசர்களுள் இரண்டாம் இராஜராஜனுக்குக் ‘கண்டன்’ என்ற சிறப்புப்பெய ரூள்ளமை தக்கயாகப் பரணி யுரையாலும், இராஜராஜ சோழ னுலாவாலும் விளங்குகின்றது. வீரசோழிய வுரையால் வீரராசேந்திர னுக்கும் கண்டன் என்னும் சிறப்புப்பெயருண்மை தெளிய லாம். இப்பெயர் சோழர்க்குரிய பொதுப்பெயராகப் பிற்காலத்தோரால் வழங்கப்பெற்றிருத்தலும் கூடும். இப் பெயர்பற்றிச் சிலாசாலன் ஆராய்ச்சியாளர் அறுதியிடும் வரை ‘கண்டனலங்காரம்’ யாரைக் குறித்து இயற்றப் பெற்றதென ஒருதலையாகத் துணிந்து கூறுதல் ஏலாது.”

பிள்ளையவர்கள் கூறுகிறபடி இந்நூல் சோழர்களைப் பற்றியது என்பதில் தடையில்லை. எனென்றால், இந்நூற் செய்யுள்களில் சோழர்களின் புகார் நகரம் (காவிரிப்பூம்பட்டி னம்) கூறப்படுகிறது.

கண்டன் என்பது வீரன், ஆண்மகன், வலிமையுள்ளவன் என்னும் பொருஞ்சடைய திராவிடச் சொல். இச்சொல் கண்ணட மொழியில் வழங்குகிறது.

நச்சினார்க்கினியர், தொல்காப்பிய (பொருளதிகாரம், புறத்திணையியல் - 91-ஆம் சூத்திர) உரையில் கீழ்க்கண்ட வெண்பாவை மேற்கோள் காட்டுகிறார். இது, கண்டனலங்கா ரத்தைச் சேர்ந்தது போலும் :

அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப்
புறநீர்போன் முற்றும் பொதியும்—பிறரொவ்வா
முவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக்
கோவேந்தன் கண்டன் குடை.

கண்டனலங்காரம் வெண்பாவினாலும் கலித்துறையினு
லும் ஆன நூல். இந்நாலிலிருந்து கீழ்க்கண்ட செய்யுள்களை
களாவியற்காரிகை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார் :

கொங்கை யரும்பாக் குழலளகம் வண்டாக
அங்கை தளிராக வலர்விழியாத்—திங்கள்
குளிருந் தரளக் குடைக்கண்டன் கொல்லி
யொளிதருங் கொம்பொன் றுளது. 1

குழமுமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால்
விழியரிய நாட்டத்தால் வேனற்—பொழிலெல்லாம்
புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரணைய
நல்லாளே யாகு நமக்கு. 2

கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளுங் கார்வரைமேற்
புண்டரிகம் வைத்தான் புகாரணையீர்—வண்டின்
கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த
வளையலம்பு செந்தா மரை. 3

சீத விரைக்களபச் செந்தா மரைப்பொகுட்டு
மாதஜையீ ரம்போடு வந்ததோ—சோதிப்
பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன்
கருதாரி ஸிங்கோர் களிறு. 4

குறுகு பெடையென்று கோலப் பணிலத்
தருகஜையும் பூங்காவிற் ருகு—முருகவிழும்
பூந்தண்டார்க் கண்டன் புனனுட் டுயர்செல்வ
யாந்தண்டா வாழு மிடம். 5

போகக் கடவன புள்ளெளன் றிருந்திலம் போந்துதுஜை
யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந்

தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு
மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே. 6

ஊச ரெழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும்
வாசந் தனையிழக்கும் வள்ளலே—தேசு
பொழிலிழக்கும் நாளையே ழங்குழவி நீங்க
எழிலிழக்கு மந்தோ விதன். 7

பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த
வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்—பொன்னணியுந்
தேன்குழுந் தார்க்கண்டன் ரெவ்விற் நிகைத்தன்ப
யான்குழ வுண்டோ வினி. 8

நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணைகைக்குக்
கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே—வேல
வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட
மறியாடு கொல்லும் வழக்கு. 9

10. காரிக் கோவை

காரிக் கோவை என்பது காரி என்பவரால் செய்யப்
பட்டது. இந்தக் காரியார், பெரியபுராணத்தில் கூறப்படுகிற
காரி நாயனார் ஆவார். இவர் திருக்கடலூரில் இருந்த சிவ
பத்தர்; தமிழ்ப் புலவர். இவர் சிவபெருமான்மீது செய்யுள்
பாடினார் என்று நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய திருத்
தொண்டர் திருவந்தாதியில் கூறுகிறார் :

“புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவுஞ்
சொல்லினவுந் நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லஜை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக்கா னென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட ஹுரினிற் காரியையே.*

*திருத்தொண்டர் திருவந்தாதி.

இவர் சிவபெருமான்மேல் இயற்றிய செய்யுஞ்குக்குக் காரிக் கோவை என்பது பெயர் என்றும், சொல் விளங்கிப் பொருள் விளங்காத முறையில் இ.:து இயற்றப்பட்டதென்றும், சேர சோழ பாண்டிய அரசர்களிடம் இக்கோவையைக் கொண்டுபோய் ஓதிப் பொருள் உரைத்து அவர்கள் வழங்கிய பொருளைக்கொண்டு காரியார் சைவத்தொண்டு செய்து வந்தார் என்றும் சேக்கிழார் அடிகள் தமது பெரியபுராணத்தில் கூறுகிறார் :

“மறையாளர் திருக்கடலூர் வந்துதித்து வண்டமிழின் துறையான பயன்தெரிந்து சொல்விளங்கிப் பொருள்மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயரால் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்.”

“அங்கவர்தாம் மகிழும்வகை அடுத்தவுரை நயமாக்கிக் கொங்கலர்தார் மன்னவர்பால் பெற்றநிதிக் குவைகொண்டு வெங்கண்அரா வொடுகிடந்து விளங்குமிலாம் பிறைச்சென் சங்கரனார் இனிதமருந் தானங்கள் பலசமைத்தார்” [னிச் என்பன பெரியபுராணம், காரி நாயனார் புராணச் செய்யுள்கள்.

காரி நாயனார் இயற்றிய இந்தக் காரிக் கோவை இப்போது கிடைக்கவில்லை.

கி. பி. 9-ஆம் நூற்றுண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத்தொகையில் காரிநாயனரைக் குறிப்பிடுகிறபடியினாலே, இவர் காலம் 9-ஆம் நூற்றுண்டிற்கு முற்பட்ட காலம் எனக் கொள்ளவேண்டும்.

11. கிளவித் தெளிவு

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது, களவியற்காரிகை யுரையினால் தெரிகிறது. இது அகப் பொருளைக் கூறுவது. இதன் ஆசிரியர் பெயர் முதலியன

தெரியவில்லை. இது பெரிதும் வென்பாவினாலும், ஆசிரியப் பாவினாலும் அமைந்த நூல். இப்போது கிடைத்துள்ள இந்நூற்செய்யுள்கள் இவை :

அணங்கென்ன லாமோ வடியிரண்^{டி} மண்மே
விணங்குங் குழையுடனே யேறிப்—பிணங்கிக்
குவளொ விழியிமைக்குங் கொய்மலர்த்தார் வா^{டி}
மிவளொ மடநெஞ்சே யாம்.

1

உள்ள படியரையும் வண்டினங்கா லோடைதொறுந்
தெள்ளி நறவந் திசைபரக்கும்—வெள்ள
ஷயல்கிடந்த தாமரைமேல் மையெழுதுஞ் செய்ய
கயல்கிடந்த துண்டாகிற் கண்^{டி}.

2

நின்னிற் பிரிந்தியா னற்றுவனே நின்மேனி
பொன்னிற் பசந்து புலம்புவதென்—தன்னின்
மயிர்பிரிந்தா வென்னாகு மானமா மாயு
முயிர்பிரிந்தா வென்ன முடம்பு.

3

நின்னுடைய கூந்த னிறத்தால் நிறைவளொயா
யென்னுடைய ஓரு மிருளாகு—நின்னுடைய
முத்தனைய வெள்ளொ முறுவலா வென்மலைய
மத்தனையும் வெள்ளொ நில வாம்.

4

தேயு மருங்குலாள் சேலகைய கண்கண்^{டி}
நீயு நெறிதளர்ந்து நிற்றியா—லாயு
மறிவெங்கே யல்லா லருங்குணங்க எான
செறிவெங்கே திண்சிலம்பா செப்பு.

5

காதுடனே காதுங் கயலிரண்^{டி}ஞ் செங்கமலப்
போதுடனே நின்று புடைபெயரத்—தாதுடனே
வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து
கொண்டாட நான்கண்டேன் கொம்பு.

6

முருக்கின் புதுமலரால் மூல்லை நகையால்
நெருக்கியெழுஞ் செவ்விள நீராற்—குருக்கொடியா
னன்ற குழழுமுகத்தா னனயந்த நன்னுதலைப்
போன்ற துயர்பூம் பொழில்.

7

செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை
யைய முறுகின்றே னல்லையே—லுய்ய
விரைதந் தருளா யுயிர்வருமோ போனால்
விரைதந்த மேனியாய் மீண்டு.

8

வந்தெ னுடவி னுயிர்வாங்க வானுதலாய்
சந்த வனமுலையே சாலாதோ—பைந்தளிரால்
நின்கண் புதைத்தனையே நின்வடிவெ லாம்புதைய
வென்கண் புதைத்தருளா யின்று.

9

செய்யவாய் நுண்மருங்குற் சிற்றிடைப் பேரமைத்தோட்
பையர வல்குற் பஜைத்தேந்தும்—வெய்யமுலைக்
காரே துவர்வாய்க் கருங்கூந்தற் காரிகையீர்
ஊரேது சொல்லீர் உமக்கு.

10

நெருநலு முன்னு ளொல்லையு மொருசிறைப்
புதுமை யாதலிற் கிளத்த னுணி
நேரிறை வளைத்தோனுன் ரேழி செய்த
வாருயிர் வருத்தங் களையா யோவென
வெற்குறை யுதி ராயிற் சொற்குறை
யெம்பதத் தெளியளோ மடந்தை
யின்ப வாழ்க்கைய ஏவண்மன் னெமக்கே.

11

மாணைழி லண்ணல் வாங்கலம் யாமெஞ்
சேணுயர் சிலம்பின் யாங்கணுங்
காணல மன்னேக் கமழ்ச்சுந் தழழயே.

12

மாமலைச் சிலம்ப மயிலேர் சாயற்
நேமொழி நிலைமை தெரிந்தபின்
ழுமென் றண்டழை கொள்குவன் புரிந்தே.

13

துமிழ் நால்கள்

கானைய் தோழிநம் மேனற் றண்புனம்
பேணு மனன போய்ப்புறங் கொடுத்தென
வல்வேற் ரூஜீன வெள்வரிச்
செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே. 14

தந்து நீயளித்த தண்டழை காண்டலும்
வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம்
மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதர
னுண்ணிய றமிழி னுழைபொருள் துளித்த
வாய்மொழி யமிழ்த மடுத்தவர் மனமென
யானிலை பெற்றன் றியானறிந் திலனே. 15

• கழைகெழு திண்சினைப் பன்மரந் துவன்றிய
மழை தவழ் பூம்பொழில் யாவரும்
விழைதகைத் தம்ம வியன்புன மருங்கே. 16

மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த
தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி
ஞாயிற் ரஹினயன் யானே யாவதும்
வெஞ்சொல் யான்வியந் துரைப்பவு
மெஞ்சாக் கவினிவ ஜெய்த லானே. 17

அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற்
கொடுங்கழி மருங்கின் வந்தருள்
நெடுந்தோ ளண்ணல்பின் சென்றதென் ஜெஞ்சே. 18

ஆய்கதிர்ச் செல்வ னத்தஞ் சேர்ந்தென
நோய்கூர் நெஞ்சி னுழைப்பப்
போயின மாதோ புள்ளினம் பிரிந்தே. 19

மாலை மணந்து காலை பிரியுங்
காதல ருடையையோ கறையியங்கு மதியே
யிரவே யாயி னல்லை பகலே
மெல்லியற் கொடிச்சி நுதலினும்
புல்லென் றஜீயா ஞேகோ யானே. 20

இதற்கொண் டினியான் ரெளிந்து மேனுண்
மதிகோடு துஞ்சு மால்வரை வாழ்க்கைக்
கடவுள ராக வல்லது
மடவரன் மாதரை மதித்தன்று மிலமே.

21

அன்னை வாழி நெருநன் மாதர்
மென்முலை யரும்பிய வாகமு
மென்னும் பன்முறை நோக்கினள் பெரிதே.
பாங்கின ராகித் தீங்குதலைத் தருந
ரீங்குப் பிரிவு சூழ்ந்தனர்
யாங்கன மொழிமோ வேங்கையது நிலையே.

22

நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே ழவும்
பொறைமலி காந்தளம் ழவே யாடிடஞ்
சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே.

24

புள்ளுந் துயிற்புடை பெயர்ந்த புனலுள்
வெள்ளிதழ்க் கைதை மணிக்காய் ததும்ப
வந்தனள் கொல்லோ தானே
வெந்திற லண்ண னினைந்தனன் விரைந்தே.

25

12. கிளவி மாலை

இப்பெயருள்ள நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையிலிருந்து தெரிகிறது. இது வெண்பாவினால் ஆன நூல். அகப்பொருளைக் கூறுவது. இந்நூலிலிருந்து நான்கு செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறூர் களவியற்காரிகை யுரையாசிரியர். அவற்றில் ஒன்று இப்பொழுது சிதைந்து காணப்படுகிறது. மற்ற மூன்று செய்யுள்கள் இவை :

வெள்ளிய வள்ளத்து ளேந்தும் விரைச்சுண்ணத்
துள்ளகத்தி வெண்பவளம் வைத்தாங்குத—தெள்ளுநீர்க் கானலெல்லாம் ழக்குமே புண்ணை களிவண்டு
பானலெல்லாம் பாடும் துறை.

1

கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச்
செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்—மங்கை
தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத்
தரியார் மலைவாணர் தாம்.

2

தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையுந்
தூய பெரிவனமுஞ் சோலையுமா—மாய
கலம்பா முலைமகட்டுக் காமருழுங் கண்ணிச்
சிலம்பாநின் பின்னர்ச் செலின்.

3

இந்நூலாசிரியர் பெயர், காலம் முதலிய வரலாறுகள்
தெரியவில்லை.

— — —

13. கிளவி விளக்கம்

களவியல்காரிகை உரையாசிரியர், கிளவி விளக்கம்
என்னும் இந்நூலைக் குறிப்பிடுகிறோர். வன்னட்டு நெய்தல்
வாய் என்னும் ஊரிலிருந்த ஒருவரைப் பாட்டுடைத் தலைவ
ராகக் கொண்டு வெண்பாவினால் இயற்றப்பட்டது இந்நூல்.
இது அகப்பொருள் சார்பான நூல். இந்நூலாசிரியரின்
பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து
களவியல்காரிகை உரையாசிரியர் மூன்று செய்யுள்களை
மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை :

என்னுயிர் நான்கண் டிளமுளையும் வேய்த்தோனும்
பொன்னிறமுங் கொண்டு புனமயில்போல்—மன்னி
வயங்குகின்ற நெய்தல்வாய் வன்னடன் வெற்பி
வியங்குகின்ற தாயத் திடை.

1

சேர்க்கு முலைமேற் சிறியோர் பெரும்பொருள்போல்
பார்க்கு மறைக்கும் பலகாலும்—கார்க்கொடையால்
வன்கைக் கலிகடந்த வன்னட னெய்தல்வாய்
நின்கைத் தழைவாங்கி நின்று.

2

அருக்கன் வருவதன்முன் னம்புயப்பூங் கோயிற்
திருக்கதவ மாரோ திறந்தார்—மருக்கமழ் தார்
வன்னை என்பதல்வாய் வல்லியில் வல்லிருளில்
என்னை னீவருவா னீங்கு.

3

14. குமாரசேனைசிரியர் கோவை

இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்தது என்பது யாப் பருங்கல விருத்தியினால் தெரிகிறது. குமாரசேனைசிரியர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகவின் இப்பெயர் பெற்றது போலும். யாப்பருங்கல விருத்தியரகாரர் இந்நாலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“ குமாரசேனைசிரியர் கோவையும் தமிழ் முத்தரையர் கோவையும் யாப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத் தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஓரடி பதினேழெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினைறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றும் ஆய்தமும் ஒற்றும் ஒழித்து உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் குற்றிய லுகரமுங் கொண்டு எண்ணப்படும்.”

இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்கண்ட கலித் துறைச் செய்யுளை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறார் :

“இருநெடுஞ் செஞ்சட ரெஃகமொன் ரேந்தி யிரவின்வந்த வருநெடுங் காதற்கன் ரேதரற் பாலதல்லாது விட்டால் கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே.”

இந்தச் செய்யுளை இவ்வுரையாசிரியர், யாப்பருங்கலம், சீரோத்து - 15-ம் சூத்திர உரையிலும், ஒழிபியலில்

இரண்டிடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால், இச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை என்றாலும், குமாரசேனாசிரியர் கோவையைச் சேர்ந்தது இந்தச் செய்யுள் என்று கருதப்படுகிறது.

குமாரசேனாசிரியர் கோவையைப்பற்றி வேறு ஒரு செய்தியும் தெரியவில்லை.

15. கோயிலந்தாதி

களவியற்காரிகை உரையாசிரியர், கோயிலந்தாதி என்னும் நூலிலிருந்து நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். கோயில் என்பது, திருவரங்கம் பெரியகோயில் எனப்படுகிற ஸ்ரீரங்கம். திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்கநாதர்மீது அகப்பொருள்துறைகள் அமையப் பாடப்பட்ட அந்தாதி நூல் இது என்பது தெரிகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து, களவியற்காரிகை உரையாசிரியர் நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நான்கு செய்யுள்களில் இரண்டு செய்யுள்கள் செல்லரித்துச் சிதைந்து காணப்படுகிறபடியால், அவற்றை நீக்கி, மற்ற இரண்டு செய்யுள்களைக் காட்டுவோம்.

பிறவா ரணங்கு மணிக்குநை யார்கழல் பேணினரென்
றறைவா ரணங்க ஸரற்று மரங்க ரருளிலர்போன்
மறவா ரணங்கள் மடங்கலுக் கோடும் வழிபழிவந்
துறவா ரணங்கின் பொருட்டுர வோய்வர லோங்கிருளே. 1

சேர்ந்தசங் கத்த சிறுநுதற் காகச்செவ் வேன்முருகற்
கீர்ந்தசங் கத்தையிட் டாலென் பயன்கட் டிலங்கைச்செந்தீக்
கூர்ந்தசங் கத்துவிற் கோவை கொற்றவன் வெற்றிச்செங்கை
யார்ந்தசங் கத்தரங்கன் றிருத்தார்கொண் டணிமின்களே. 2

16. சிற்றெட்டகம்

இப்பெயருடைய ஒரு நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையிலே தெரிகிறது. இந்நூல் செய்யுள்கள் சிலவற்றைக் களவியற்காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்நூலைப்பற்றிக் களவியற்காரிகைப் பதிப் பாசிரியர் எழுதும் குறிப்பு கருதத்தக்கது. அக்குறிப்பு இது :

“இவ் வரியவரையுள் மேற்கோளாக வக்துள்ள நூல் களுள் ஒன்று இதுகாறும் மயக்கத்திற் கேதுவாய்க்கிடந்த நூற்பெய் ரொன்றினைத் தெளிய வணர்த்துகின்றது. ‘சிற்றெட்டகம்’ என்ற நூலின் பெயரைச் ‘சிற்றடக்கம்’ எனவும், ‘சிற்றட்டகம்’ எனவும் பலவாருக்க் கொண்டு தமிழறிஞர் எழுதிவருகின்றனர். உதாரணமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப் பொருள் விளக்கவரையில் (அகத்தினையியல், சூத்திரம் 6) ‘பத்துப்பாட்டும் கலித்தொகையும் ஐங்குறுநூறும் கீழ்க்கணக்கும் சிற்றட்டகமு முதலாகிய சான்றேர் செய்யுட்களைல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும்’ எனக் காணப்படுகின்றது. இது னடிக்குறிப்பிற் ‘சிற்றடக்கம்’ என்பது பிரதிபேதமாகக் காட்டப்பட்டுள்ளது. களவியற்காரிகையை ‘சிற்றெட்டகம்’ எனவே நூற்பெயரையாண்டும் வழங்குகின்றது. இதுவே நூற்பெயராதல்வேண்டுமென்பது பெயரை நோக்கிய வளவானே உணர்தல் கூடும். ஐங்கிணைகளுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச் செய்யுட்களாக நாற்பது செய்யுட்கள் கொண்ட சிறியதொரு நூலென்று இதனைக் கோடல் தகும். மேலே காட்டிய அகப்பொருள் விளக்கத்தின் உரைவாக்கியங்கொண்டும், அந்நூலின் ஒழிபியலில் (சூத்திரம் 251) ‘சிற்றட்டகத்துக் குறிஞ்சிப் பாட்டு’ ‘சிற்றட்டகத்துப் பாலைப்பாட்டு’ என்று வருங் குறிப்புக்கள் கொண்டும்,

இந்நால் ஐந்தினையையுங் குறித்தவொரு முறையை மேற் கொண்டு விளக்குவதென்பது பெறப்படும். ஜங்குற நூற்றின் அச்சுப்பிரதி யிறுதியிற் காணப்படுகின்ற 6 செய்யுட்களும் சிற்றெற்றடக்கத்தைச் சார்ந்தவை யென்று அதன் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஜயரவர்கள் ஒருமுறை யெனக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறனுள் ஒன்றுய் ‘எம்மு ரல்ல தூர்நணித் தில்லை’ என்று வருவதனைச் சிற்றெற்றடக்கச் செய்யுளாகவே களவியற்காரிகையுரையுங் காட்டியிருப்பது கண்டு மகிழ்த்தக்கது. இந்நாலின் செய்யுட்கள் பல தொல்காப்பிய வரைகளிற் பலவிடத்தும் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன.’

இது சங்ககாலத்து நால் என்பது தெரிகிறது. இறைய ஞர் அகப்பொருள் உரையாசிரியரும், இளம்பூரண அடிகளும், நக்சினர்க்கிணியரும், யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியரும், நம்பி யகப்பொருள் உரையாசிரியரும் இந்நால் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள். இந்நாலைப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. நாலாசிரியர் பெயரும் தெரியவில்லை.

களவியற்காரிகை யுரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுள்களைச் சிற்றெற்றடக்கத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார் :

இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த
பழனத் தாமரை கெழீஇ வண்டுநின்
கண்ணொன மலர்ந்த காமர் சுளைமலர்
நறுங்கண்ணி நாளு நலனுக ரும்மே.*

1

இதன்கீழ் இன்னொரு செய்யுளின் முதல் இரண்டடிகள் செல்லரித்துப் போனமையால் அச்செய்யுளை இங்கு எழுத வில்லை.

*இந்தச் சிற்றெற்றடக்கச் செய்யுள் ‘தமிழ்நெறிவிளக்க’ உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

கண்ணுஞ் செவ்வரி பரந்தன்று நுதலு
நுண்வியர்ப் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றேண் மடந்தை
யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே.

2

இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். களவியல் - 24-ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டி இருர்.

நிலையிருங் குட்டத்தி னெடுந்திமி லியக்கி
வலையிற் றந்த வாடுமீ னுணங்கல்
விலையோ விலையென வேட்பக் கூறி
நெல்லொடு பெயரு நிரம்பா வாழ்க்கை
வேட்டக் கிளையொடு வினவுதி ரெனினே
ழுட்டுவிற் புரையும் புருவவாண் முகத்துப்
பிறைகிடந் தன்ன நுதலிவ
ளிறைவகோப் பஜைத்தோ ளெய்தலோ வரிதே.

3

வாரா தீமோ சார் னுட
வுறுபுலி கொன்ற தறுகண் யாஜை
யாறுகடி கொள்ளு மருஞ்சுர
மூறுபெரி துடைய தமியை நீயே.*

4

ஜய வாழியோ வைவா யேனப்
புன்றலை மடப்பிடி புலியென வெருஉம்
பொன்மருள் வேங்கை யெம்மூர் போல
ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும்
வாடையு முளதோநின் பெருங்கன் னுட்டே.

5

முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மஹிய ஞேள்வேற் கண்ணி
மஹியினம் வாரா முதுக்குறைந் தனளே.

6

*இந்தச் செய்யுள் தமிழ்நெறி விளக்க உரையிலும் மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது.

எம்மு ரஸ்ல தூர்நணித் தில்கை
வெம்முரட் செல்வன் கதிரு முழ்த்தனன்
சேந்தனை சென்மேர பூந்தார் மார்ப
இளையள் மெல்லியள் மடந்தை
யரிய சேய பெருங்கல் லாறே.

7

இந்தச் செய்யுள்களை, நச்சினர்க்கினியரும் (தொல். பொருள். 40-ஆம் சூ.), இளம்பூரணரும் (தொல். பொருள். அகத்தினை - 43-ஆம் சூ.), இறையனரகப்பொரு ஞரையாசிரியரும் (23-ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

கீழ்க்கண்ட செய்யுள்களும் சிற்றெட்டகச் செய்யுள்களைன்று கருதப்படுகின்றன :

உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப்
பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தகை யரவங்
காதறு கவண தேய்க்குந்
தீதுறு கள்ளியங் காடிறந் தோரே.

8

உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்
துகில்பொதி பவள மேய்க்கு
மகில்படு கள்ளியங் காடிறந் தோரே.

9

இச்செய்யுள்களை, நச்சினர்க்கினியரும் (தொல். சொல். 288-ஆம் சூ.), யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (19-ஆம் சூ.), யா. காரிகை உரையாசிரியரும் (11-ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளனர்.

உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
யிலவ மேறிய கலவ மஞ்ஞை
யெரிபுகு மகளி ரேய்க்கு
மரில்படு கள்ளியங் காடிறந் தோரே.

10

உள்ளார் கொல்லோ தோழி வெள்ளோப்
புழுங்க ஜெல்லின் பொரிவீழ்த் தென்ன

நுண்குழிப் புற்றின் மண்கா லீயல்
கோல்பிடி குருட ரேய்க்கு
மாலுறு கள்ளியங் காடிறந் தோரே.

11

அடும்பம னெடுங்கொடி யுள்புதைதந் தொளிப்ப
வெண்மணல் விரிக்குந் தண்ணாந் துறைவன்
கொடிய னுயினு மாக
வளனே தோழியென் னுயிர்கா வலனே.

12

இச்செய்யுள்களை நச்சினார்க்கினியர் (தொல். பொருள்.
111-ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளார்.

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம்
ஒழிபியலில் (42-ம் சூத்திரம்) கீழ்க்கண்ட சிற்றெட்ட்கச்
செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன :

“ உரைத்தசிற் ரேழியது புரைத்தோ வன்றே
யெருத்தங் கமழு மீன்ரே
உறைப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே* ”

13

என்னுஞ் சிற்றெட்ட்கத்துக் குறிஞ்சிப்பாட்டினுள் ஊடல்
என்னும் உரிப்பொருள் கண்டுகொள்க.”

“ நானு நானு மாள்விளை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகமேன
வொண்பொருட் ககல்வர்நங் காதலர் -
கண்பனி துடையினித் தோழி நீயே† ”

14

*இந்தச் செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். அகத்தினை,
51-ஆம் சூத்திரம்) தமது உரையில் பாடபேதத்துடன் மேற்கோள் காட்டு
கிறார். அவர் காட்டும் பாடம் இது:

“ ‘உரைத்தசிற் ரேழியது புரைத்தோ வன்றே
துருக்கங் கமழு மென்ரேன்
தறப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே.’ ”

இது துருக்கம் என உவமமை கூறுதலாற் குறிஞ்சி யாயிற்று.”

+இச்செய்யுள் ‘தமிழ்நெறி விளக்க’த்திலும் மேற்கோள் காட்டப்பட
மிருக்கிறது.

என்பது இருத்தலென்னும் உரிப்பொருள் சிற்றட்டகத்துப் பாலைப்பாட்டினுள் வந்தது.' 'இந்தச் செய்யுளை இளம்பூரணர் (தொல். பொருள். அகத்தினை - 24, 42-ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியுள்ளார்.

“சுறவுப்பிற மிருங்கழி நீந்தி யல்கலு
மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன்
விரவுமணிக் கொடும்பூண் விளங்கிமை யோயே 15

என்பது புனர்தல் என்னும் உரிப்பொருள் வந்த சிற்றட்டகத்து நெய்தற்பாட்டு.' 'இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். அகத்தினை - 24-ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறோர்.

17. தமிழ் முத்தரையர் கோவை

இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது, தண்டியலங்கார உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகிய இருவரும் கூறுவதிலிருந்து தெரிகிறது.

தண்டியலங்காரம், பொதுவணியியல் - 7-ம் சூத்திர உரையில், அதன் உரையாசிரியர், 'கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின்' என்று கூறுகிறோர்.

யாப்பருங்கலம் ஓழிபியலில், அதன் விருத்தியுரைகாரர் இந்நாலைக் குறிப்பிடுகிறோர். அவர் கூறுவது இது :

“குமாரசேஞ்சிரியர் கோவையும் தமிழ் முத்தரையர் கோவையும் யாப்பருங்கலக்காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஓரடி பதினேழெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினைநெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும்

ஓழித்து, உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் குற்றிய வூகரமுங் கொண்டு எண்ணப்படும்.''

இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுளை உதாரணங் காட்டுகிறார் :

“ காய்ந்துவின் டார்நையக் காமரு
கூடலீற் கண்சிவந்த
வேந்துகண் டாயென்ன வெள்வளை
சோரக் கலைநெகிழிப்
போந்துகண் டாரோடும் போந்துகண்
டேற்கவன் பொன்முடிமேற்
போந்துகண் டாளௌன்று போந்ததென்
மாட்டோர் புறனுரையே.”

இதே செய்யுளை, யாப்பருங்கலம், தொடையோத்து - 53-ம் சூத்திர உரையிலும் மேற்கோள் காட்டுகிறார். இச் செய்யுள் இன்ன நூலைச் சேர்ந்தது என்பதை இவர் குறிப் பிடவில்லையாயினும், இது தமிழ் முத்தரையர் கோவையைச் சேர்ந்த செய்யுள் என்று கருதப்படுகிறது.

தமிழ் முத்தரையர் கோவை இப்போது கிடைக்கவில்லை யாகையில்ல, இது மறைந்துபோன தமிழ் நூல்களின் ஒன்றாகும். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

18. திருவதிகைக் கலம்பகம்

இந்தக் கலம்பகம், திருவதிகை ஸீரட்டானேசவரர் பேரில் பாடப்பட்டது. திருவதிகை, தென்ஆர்க்காடு மாவட்டம் கூடலூர்த் தாலூகாவில் உள்ளது. திருவதிகைக் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று இந்நூலை பும் இந்நூலாசிரியரையும் கூறுகிறது. இந்தச் சாசனம் சுக ஆண்டு 1458, துண்முகி, ஆடி 10வ எழுதப்பட்டது.

அ.:தாவது கி. பி. 1536-இல் இது எழுதப்பட்டது. உத்தர மேரூரில் மகிபாலகுலசேரி என்னும் தெருவில் வாழ்ந்து வந்த உத்தண்ட வேலாயுத பாரதி என்பவர் இந்நூலை இயற்றினார் என்று இச் சாசனம் கூறுகிறது. தொண்டை மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து ராஜேங்கிர சோழ சதுரவேதிமங்கலம் என்னும் உத்தரமேரூர் என்று இந்தச் சாசனம் இவர் ஊரைக் கூறுகிறது. மேலும், கெளன்டன்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்து வீரவல்லி தேவராச பட்டர் காசிநாத குப்பையன் என்னும் உத்தண்ட வேலாயுத பாரதி என்றும் இவர் பெயரைக் கூறுகிறது.

இந்தக் கலம்பகம் பாடியதற்காக 2 மா நன்செய் நிலமும், 1 மா புன்செய் நிலமும், திருவதிகை நகரத்துக் கோட்டைக்குள் இருந்த அக்கிரகாரத்தில் ஒரு வீடும் இந்தப் புலவருக்குத் தானம் செய்யப்பட்டன. (376 of 1921., Annual Report of Epigraphy, Madras, 1922. Page 99.)

19. திருமறைக்காட்டந்தாதி

இந்த அந்தாதியைப் பாடியவர், கி. பி. 9-ஆம் நூற்றுண்டில் இருந்தவரும். சுந்தரமூர்த்தி நாயனுரின் நண்பரு மான சேரமான்பெருமாள் நாயனார். இவருக்குக் கழறிற்றறி வார் என்னும் பெயரும் உண்டு. சேரமான்பெருமானும் சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமறைக்காட்டுக்குச் சென்றார்கள். சுந்தரர் வழக்கம்போல் பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் நாயனார், திருமறைக்காட் டந்தாதியைப் பாடி அங்கு அரங்கேற்றினார். இச்செய்தியைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் கூறுகிறது :

நிறைந்த மறைகள் அர்ச்சித்த

நீடு மறைக்காட் டருமணியை

இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து

போற்றி யாழைப் பழித்தென்னும்

அறைந்த பதிகத் தமிழ்மாலை
 நம்பி சாத்த அருட்சேரர்
 சிறந்த அந்தாதியிற் சிறப்பித்
 தனவே யோதித் தினொத்தெழுந்தார்.

(கழிற்றறிவார் நாயனார் புராணம் - 87)

இந்த அந்தாதியைப்பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை.

20. தில்லையந்தாதி

சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது இயற்றப்பட்ட அந்தாதி நூல் இது. அகப்பொருள்துறை பயமெந்த செய்யுள்களைக் கொண்டது என்று தோன்றுகிறது. இந்நூல் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரிய வில்லை. இந்நாலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை யுரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது :

தொடிவா னரமங்கை யன்றிமைக் குங்கண்கள் தோயுநிலத் தடிவா னரந்த மலரும் புலரு மயன்றலையைத்
 தடிவா னரன்.....தாழ்சடை யோன்றில்லை யூசல்வல்லிக்
 கொடிவா னரம்புரி யும்பொழில் வாய்வந்த கோல்வளைக்கே.

21. நந்திக் கோவை

இந்தக் கோவை, தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப் பட்டதென்று நந்திக்கலம்பகச் செய்யுளினால் தெரிகிறது.

இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
 அந்தக் குமுதமே அல்லவோ—நந்தி
 தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
 அடங்காப் பூபால ரானூர்

என்பது அச்செய்யுள். இதனால், பல புலவர்கள் நந்திவர்மன் மேல் பல கோவைப் பிரபந்தங்கள் பாடிப் பரிசு பெற்றனர் என்பது தெரிகிறது. அந்தக் கோவைகளில் ஒன்றேறனும் இப்போது கிடைக்கவில்லை.

22. நறையூரந்தாதி

இதுவும், அகப்பொருள்துறை யமையப் பாடப்பட்ட அந்தாதி நூல். இதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன் தெரியவில்லை. இந்நூலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது :

நல்லளாந் தானு மழுதளாந் தானு நகைக்குநல்ல
வில்லளாந் தானுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின்
சொல்லளாந் தானெனு பாவலர்க் காய்த்துறை யூர்நறையூர்
நெல்லளாந் தானளாந் தானென்டு நாட்டிற்கு நேர்நிற்குமே.

துறையூரைச் சேர்ந்த நறையூரில் இருந்த ஒருவர்மீது இவ் வந்தாதி பாடப்பட்டதென்பது தெரிகிறது.

23. நாலாயிரக் கோவை

இந்நூல், புதுவைக் காங்கயன் என்னும் செல்வச் சீமான்மீது கடவுட் புலவன் என்னும் சிறப்புப் பெயரையூடைய ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. இதனைச் சோழ மண்டலச் சதகத்தினால் அறியலாம். அச்செய்யுள் :

கோலா கலமன் னரிலவன்போற்

கொடுத்தே புகழுங் கொண்டாரார்

மேலார் கடவுட் புலவனெனும்

விழுப்பேர் கூத்தன் முழுப்பேரா

நூலா யிரக்கோ வையும்புகளை
நவில்கென் றிசைத்து நாட்டுபுகழ்
மாலா மெனுங் காங்கயன்வாழ்வு
வளஞ்சேர் சோழ மண்டலமே.

இந்நாலுக்கு நாலாயிரக் கோவை என்று என் பெயர் வாய்த்தது என்பது தெரியவில்லை. நாலாயிரம் பாடல்களால் ஆனது இக் கோவை என்று கருதுவது தவறு. கோவை நூல்கள் 4000 செய்யுளால் பாடப்படுவது மரபன்று. நாலாயிரக் கோவை என்பதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும்.

24. பல்சந்தமாலை

பல்சந்தமாலை என்னும் நூலிலிருந்து சில செய்யுள் களைக் களாவியற்காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இதனால் இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தெரிகிறது. பாண்டிநாட்டிலே காயற்பட்டினத்திலே இருந்த ஒரு முகமதியப் பிரபுவின்மீது பாடப்பட்டது இந்நூல். இது அகப்பொருள் இலக்கிய நூல். களாவியற்காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இந்நூலைப்பற்றிக் கூறுவது வருமாறு :

“பல்சந்தமாலை யென்ற பெயரையுடைய நூல் சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டிய விற் பல்சந்தமாலை யென்றெரு பிரபந்தவகை கூறப்பட்டுள்ளது. இந்நூல் அப் பிரபந்த வகையைச் சார்ந்ததாக இருத்தல் கூடும். ஆனால் இதன்கணின்று களாவியற்காரிகை யுரையிற் காட்டப்படுவனவெல்லாம் கலித்துறைச் செய்யுட்களே. இந்நூல் வச்சிராநாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்து வந்த அஞ்சவன்னத்தவர் மரபினாகிய ஓர் முகமதிய மன்னைக் குறித்துப் பாடப்பெற்றதாகும்.

வகுதாபுரியை இக்காலத்திற் காயற்பட்டினம் என வழங்குவர்.....வகுதாபுரிக்கு 'அந்துபார்' என வொருபெயரும் இருத்தல் வேண்டும் என்பது ஒரு செய்யுளால் புலப்படுகின்றது.''

பல்சந்தமாலை இயற்றிய ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. பல்சந்தமாலையிலிருந்து எட்டுச் செய்யுள்கள் களவியற்காரிகை யுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அச்செய்யுள்கள் இவை :

கலைமதி வாய்மைக் கலும்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தோங்க மும்பெற்ற நந்தசச மலையன மாமதில் வச்சிர நாடன்ன் வானுதறன் முலையினை தோய்ந்ததெல் ஸாங்கன வேயென்றுமுன்னுவனே.

நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே லீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த வாட்டம் பயின்றுங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும் வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளன்னை மிகைசெய்தவே. 2

நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்சர நாடர் தங்கள் வகுதா புரியன் வானுத லீர்மற்ற வார் தழையு மிகுநாண் மலர்களுங் கொண்மின் கள் கொள்ளாவிடின்மதுவந் தொகுகாம ஜெங்கலை யாலெம தாவி துவக்குண்ணுமே. 3

செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்சிறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வானுதலீர் மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போலமுழங்கிக் கைம்மலை தான் வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே. 4

இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ண வந்தேர் அயன்மிகு தாஜைய ரஞ்சுவன் னத்தவ ரஞ்சலென்னுக் கயவர்கள் வாழ்பதி போலத் திஜெப்புனங் காய்கொய்துபோம் பயன்வினை வாழ்படி பூத்தது வேங்கை பணிமொழியே. 5

விறையார் நறுஞதற் பேதைதன் காரணத் தாற்பெரும
மறைநா எரிவில் வருவது நீயொழி வச்சிரநாட்
ஷிறையா கியகலு பாமுத லானவர் யாஜீகணின்
நறைவாரும் விஞ்சத் தடவிகள் குழு மணிவரையே. 6

வானது நாணக் கொடையா லுவகை வளர்த்தருஞும்
சோனகர் வாழுஞ் செழும்பொழில் குழந்து பாரணியா
டாணணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே
மானமி லாதிரை தேரும் பறவைகடா மழகழிந்தே. 7

வில்லார் நுதலியு நீயுமின் ரேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழபெருந் தாங்கத் தியவனர்க
ளல்லா வெனவந்து சத்தியுநந் தாரவகை தொழுகுஞ்சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் குழ்தரு நாட்டகமே. 8

25. பொருளியல்

அகப்பொருளைக் கூறும் இந்நால் செய்யுள்கள் களவியற்
காரிகை யுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இந்நாலை இயற்றிய ஆசிரியர் பெயர் முதலியன தெரிய
வில்லை. இந்நால் செய்யுள்கள் சிலவற்றைக் கீழே தரு
கிறோம் :

நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும்
பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே
யன்ன தலையளி யுடைமையி
னின்னுயிர்த் தோழி யேந்திமை யிவட்கே. 1

உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண்
டமுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர்
வழுத்தூர் காக்கு மாபுஜீ
விழுத்துஜீக் கான்ற மிகுபெருங் கிளையே. 2

பொருந்தா தம்ம புனையிழை மடந்தை

முருந்தேர் முறுவ ஞேக்கின்

வருந்தின ணென்பது பெருந்தகை பெரிதே.

ஆய்தளிர் பொதுளிய வீததை

காய்கதிர் நுழையாக் கடிபொழில்

யாவயி ஞேரும் விழைவுறுந் தகைத்தே.

3

4

5

6

7

8

9

10

தனிமை நெஞ்சத்து முனிவுகண் டகற்றலின்

விழைமாண் பாவை யன்ன

புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே.

தெய்வ மாக வையுறு நெஞ்சம்

பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து

கிளிபுரை கிளாவியாம் பெறுக

வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே.

காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி

ழுவிரிந் தன்ன சூந்தலும்

வேய்புரை தோனு மணங்குமா லெம்மே.

அம்புமுகங் கிழித்த புண்வாய்க் கலைமான்

போந்தன வளவோ வுரையீர்

மாமட ஞேக்க மரீஇனம் படர்ந்தே.

புனையிழை யாயமொடு ழும்பந் தெறியவும்

நனைமலர் ஞாழ லொள்வீ கொய்யவும்

வருந்தினள் கொல்லோ மடந்தை

பிரிந்தன்று மாதோ பண்புகெழு நிறனே.

குத்த வேங்கை வியன்சினை யேறி

மயிலின மகவு நாடன்

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.

கையது செம்மலந் தழையே வினுவது

தெய்ய புண்வாய் மாவே கைவிட்

- டகலா னம்மவிவ் வகன்புனந்
தகையோ னுள்ளிய தறியோம் பெரிதே. 11
- பொன்னியல் சுணங்கின் மென்முலை யரிவைக்கு
மின்னிவ ரொளிவே லண்ணல்
நின்னுறு விழுமங் கூறுமதி நீயே. 12
- அலவனே டாடலு மாடான் மாடு
மலர்ப்புங் கானல் வண்டலு மயரா
ளோவியப் பாவை யொத்தனன்
யாதுகொ லண்ணல்யான் சொல்லு மாறே. 13
- குன்றின் சுணையிற் குளித்தோ குளிர்காவி
லொன்ற மலர்கொய்ய வோடியோ—வன்றுயின்
மற்றின்று துண்டோ மலர்வல்லி வாடியதின்
றெற்றினு லாமா றிது. 14
- வில்வேறு பட்ட படியே விளைவேறு
சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க—மல்வேறு
போகாத தோறும் பொலிவழிய நம்புனம்விட்
டேகாத தென்கொ விவர். 15
- மங்கையர்தங் கண்ணல் மயங்கினுர் வெள்ளௌம்புந்
துங்க வெருக்குந் தொடுத்தணிந்—தங்கமெலாம்
வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும்
வந்தேறி ஷர்வர் மடல். 16
- செம்ம லொருவன் செறிசூந் தழையேந்தி
மம்மர் பெருகி வனப்பழித்து—நம்முடைய
நன்ஞாம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற்
றென்ஞாங் குழலா யியம்பு. 17
- வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும்
பொங்குந் திரையும் பொருகடலு—மிங்கிவை
தேர்த்திரங்குங் காலாருந் திண்களிறும் வெம்பரியும்
போர்க்களமும் போலும் பொலிந்து. 18

வட்ட முகையில் மலர்க்கண்ணில் வார்குழலிற்
பட்ட படியைப் பகர்வதோ—மட்டுவிரி
கந்தநறுங் கூந்தற் கணங்குழைக்குக் காவலநீ
தந்தநறுஞ் சாரற் றழை.

19

தாது விரிபொழிலுந் தண்டுறையும் புண்டரிகப்
போது விரிகமழுநீர்ப் பொய்கைகளு—மீது
நெருக்குங் குருகினமு நெஞ்சுருக நம்மை
யுருக்குந் தனியிடமொன் றுண்டு.

20

முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியா
னெல்லை வருவ னெருபொருப்பன்—றில்லைநகர்
ஆரணங்கே யிங்கேநி லங்கே வரின்மன்னுஞ்
சூரணங்கே செய்யுந் தொடர்ந்து.

21

எவ்விடத் தென்செய்த தென்றறியே னிப்போதைக்
கில்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே—வெவ்வினை
இன்னலே கூர வினிதளித்தார் தேரின்பின் [யேன்
நென்னலே போனவென் னெஞ்சு.

22

அன்னை நெருந லணியிழையாள் கொங்கையையும்
என்னையும் நோக்கி யிருவரையும்—புன்னை
வளையாடு கானல்வாய் மான்னையீர் இன்று
வினையாட லென்றுள் விரைந்து.

23

கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந்
தள்ளி முடிமே ஸழைகழுதிப்—புள்ளுறங்கும்
வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா
நாங்கள் வினையாட நன்கு.

24

மொய்யிருளி னீரே முளரி யகந்திறந்து
செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப்—பையவொரு
மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா
வென்வந்து சொல்லீ ரெமக்கு.

25

அன்னநடைப் பேதைய ருகமையியாதே
என்னை வருத்துகின்ற தென்கொலோ—துன்னிருட்கண்
வஞ்சமேயன்ற மலர்விழியா லீடழியும்
நெஞ்சமேகட்டுரையாய் நீ. 28

ஊர்துயிலி ஞய்துயிலா வொண்டொடி யூர்காக்கும்
பேர்துயிலு மாரூருகாற் பெற்றுலும்—நேர்துயிலா
என்னை நெடுநிலா வல்லும் பகலாகு
மென்னை வருவதுநீ யிங்கு. 27

கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும்
கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து—வல்லிருளிற்
சாரன் மலைநாட தன்னந் தனிவந்து
சேரல் சிறியா டிறத்து. 28

வார விருபொழுதும் வந்தால் மலைநாட
வேரல் புனைதிருத்தோள் மெல்லியலாள்—சூரல்
வழியிடையூ றஞ்ச மிரவெலா மன்ன
பழியிடையூ றஞ்சம் பகல். 29

உன்னையு நீத்தகன்று ருண்டோ வுடல்கருகிப்
புன்னை கமழும் பொருகடலே—யென்னைப்போல்
நெஞ்சா குலம் பெருகி நீயு மிரவெல்லாந்
துஞ்சாத தென்கொலோ சொல்லு. 30

பந்தி யிளமிளாகு பாராதே தின்றஜைய
மந்தி தளரு மலைநாட—முந்தருவி
சோர வரிநெடுங்கண் சுற்றும் பனிவாடை
யிர மெலிவா ஸிவள். 31

அம்பல் பெருகி யலரான தல்லிதொறுந்
தும்பி முரலுஞ் சுரிகூந்தற்—கொம்பஜைய
பண்ணாரு மென்சொல்லி பால்வந்து பல்காலும்
அண்ணாருன் செய்யு மருள். 32

கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச்
செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்—மங்கை
தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத்
தரியார் மலைவாணர் தாம்.

33

தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையுந்
தூய பெருவனமுஞ் சோலையுமா—மாய
கலம்பா முலைமகட்குக் காமருழங் கண்ணிச்
சிலம்பாநின் பின்னர்ச் செலின்.

34

கோல மறியின் குறுதியாற் கொய்ம்மலரால்
வேல னயரும் வெறியாட்டுச்—சால
மடவார் மயின்முருக னன்றியே யண்ணல்
தடமார்பு முண்ணுமோ தான்.

35

தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ
ராய வவர்வரவு மன்றுயின்—மேயசீ
ரோலார்பூ வட்ட முறையிடவும் போதாது
வேலா முலைக்கு விலை.

36

வஞ்சி யிடைமடவாய் வல்வினையே னுண்கண்ணு
நெஞ்சு மகலாது நிற்றலாற்—செஞ்சரும்பு
பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைகுழ் நன்னூடன்
றண்ணளிக்கு முண்டோ தவறு.

37

அன்ன நடைமடவா யாற்றி யமைவார்
சொன்ன வரிய சுரங்கடந்தோ—முன்னமரர்
தங்கனுர் போலத் தனியே வடகொங்கிற்
றிங்கனுர் தோன்றுஞ் சிறந்து.

38

எங்கனு ரிவ்ளு ரிதுவொழிந்தால் வில்வேடர்
தங்கனுர் வேறில்லை தாழுமூர்—திங்கனுர்
நானு மொருதுண்யா நாளைப்போ கும்மிந்த
மானும் நடைமெஸிந்தாள் வந்து.

39

26. மழவை எழுபது

மழவை என்பது மழபாடு என்னும் ஊர். அவ்வுரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட எழுபது பாக்களைக் கொண்ட மழவை யெழுபது என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது, களவியற்காரிகை உரையினால் தெரி கிறது. களவியற்காரிகை யுரையாசிரியர், மழவை யெழுபது விருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார். அச் செய்யுள் இது :

செருமலை தானவர் முப்புரந் தீயெழுத் தேவர் கட்கும்
வருமலை தீர் த்தவன் மாமழ பாடியில் வந்தெதிர்ந்த
கருமலை வீட்டிய செம்மலை யன்றிக் கறங்குவதிம்
மருமலை கூந்தலை யார்கொள் என்டி மணமுரசே.

இந்நால் அகப்பொருள்துறைகள் அமையப் பாடியது எனத் தெரிகிறது. இதைப்பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை.

27. வங்கர் கோவை

வங்கர் கோவை என்னும் இந்நூலைக் களவியற்காரிகை உரையாசிரியர் தமது உரையில் கூறுகிறார். இது வங்கர் என்பவர்மீது அகப்பொருள்துறை யமையப் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். வங்கர் என்பவர் யார் என்பது தெரிய வில்லை. களவியற்காரிகைப் பதிப்பாசிரியர் வங்கர் கோவை யைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் :—“வங்கர் கோவையைக் குறித்து யாதும் அறியக்கூடவில்லை. ‘வங்கர் குலோத்தமன் வண்கடந்தை’ என வருதலால் சோழர், பாண்டியர் என்பன போன்று வங்கர் என்பதும் அரசர்க்குலப் பெயராமென்பதும், அக்குலத்தினர் கடந்தை என்பதைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் என்பதும் அறியக்கிடக்கின்றன.

தலைங்கர்ப் பெயர் தடங்கதை எனவும் ஒரு செய்யுளிற் காணப் படுகிறது. ”

களவியற்காரிகை உரையாசிரியர், வங்கர் கோவையில் விருந்து முன்று செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை :

விந்தா சனிகொண்கண் வேந்தரி
லாண்பிள்ளை வென்றிவெற்பிற்
கொந்தார் திணப்புனங் காவனிற்
பீர்வழி கூறுமென்று
வந்தார் சிலர்க்கு வழியறி
வாரோடு வார் த்தைசொன்னாற்
சிந்தாது கானும் பவழச்செவ்
வாயிற் றிருமுத்தமே.

1

செங்கையில் வாங்கித் திருமுடி
சேர்த்தி விழியிலொற்றிக்
கொங்கையின் மேல்வைத்துக் கொண்டு
நின்றுள் குமரித்துறையுங்
கங்கையு மாடுங் கடகளிற்
ருனவங்கர் காவலவன்
பொங்கையில் சூழ்தடந் கைபொருப்
பர்தந்த பூந்தழையே.

2

மடலே சொரிதொங்கல் வங்கர் குலோத்தமன் வண்கடந்தை
யடலே புரியு மரும்பனி வாடையை யஞ்சும்வஞ்சி
யுடையேயு மன்றி யுயிருங் கிடந்ததென் ரேரொருகாற்
கடலே கருங்கழி யேயுரை யீரங்கள் காதலர்க்கே.

3

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

28. வச்சத் தொள்ளாயிரம்

வீரசோழிய உரையாசிரியராகிய பெருந்தேவனூர் தமது உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். வச்சத்தினங்கோ என்னும் சிற்றரசன்மீது அகப்பொருட்டுறை யமைத்துப் பாடப்பட்ட 900 வெண்பாக்களையுடையது இந்நூல் என்பது தெரிகிறது.

வீரசோழியம், அலங்காரப் படலம், 11-ஆம் செய்யுள் உரையில் பெருந்தேவனூர், இந்நூற் செய்யுள் ஒன்றை மேற் கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது :

1

வேட்டொழில் தல்லால் விளொனுர் விளொவயலுள்
தோட்ட கடைஞர் சுடுநந்து—மோட்டாமை
வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் தினங்கோவை
இன்புறுத்த வல்லமோ யாம்.

இச்செய்யுளைப்பற்றி உரையாசிரியர் மேலும் இவ்வாறு கூறுகிறார் :—“இதனுட் சிறப்புடையளாகிய தலைமகளை இகழ்ந்து தலைமகன் சிறப்பில்லாத பரத்தையர்மாட்டு நிகழா னின்றமையில் நாட்டுக் கடைஞர் உள்ளார் சிறப்பில்லாத நந்தையூன் துப்புடைய ஆமையின் புறத்து உடைத்துத் தின்பர் என்னு மிதனற் றெருத்து விளங்கச் சொன்னமையால், தொகைமொழி யாயிற்று. வச்சத் தொள்ளாயிரம் முழுதும் தொகைமொழி எனக் கொள்க. தொகைமொழி எனினும் சுருக்கம் எனினும் ஒக்கும்.”

கீழ்க்கண்ட இரண்டு செய்யுள்களும் வச்சத் தொள்ளாயிரச் செய்யுள்கள் :

2

உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றென்ப தின்றறிந்தேன்
மன்னுபுகழ் வச்சத்தார் மன்னவா—உன்னுடைய
பொன்னுகத் தெங்கையர்தம் பொற்கைநகச் சின்னங்கண்
டென்னுகத் தேயெரிகை யால்.

வாடை குளிர மருந்தறிவர ரில்லையோ
கூட வினியொருகாற் கூடாதோ—ஓடை
மதவாரணத் துதயன் வத்தவர்கோ ஞட்டிற்
கதவானதோ தமியேன் கண்.

4

சோழ அரசனுடைய படைத்தலைவனுகவும் சிற்றரசனுகவும் இருந்த வச்சன் என்பவன் வச்சராயன் என்றும் வத்தராயன் என்றும் கூறப்படுகிறார். பேராசிரியர் திரு. டி. வி. சுதாசிவ பண்டாரத்தாரவர்கள், தாம் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரத்தில் (பகுதி II, பக்கம் 62-63) வச்சராயனைப்பற்றி இவ்வாறு கூறுகிறார் :

“இவன், கஞ்சாறன் பஞ்சநதி முடிகொண்டானை வத்தராயன் எனப்படுவான். சோழநாட்டுக் கஞ்சாறு என்னும் ஊரின் பஞ்சநதி வாணன் என்பவனுடைய மகன் முடிகொண்டான் என்பது இவனது இயற்பெயர். முதலாங்குலோத்துங்கசோழனுடைய படைத்தலைவர்களில் ஒருவன். இச் சோழ அரசனால் வத்தராயன் (வச்சராயன்) என்னும் சிறப்புப்பெயர் அளிக்கப்பட்டவன்.”

முதலாங்குலோத்துங்கன் கி. பி. 12-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இருந்தவனுதலின், அவன் சேநுபதியாயிருந்த வச்சராயனும் அக்காலத்தவனே. வச்சத் தொள்ளாயிரமும் அக்காலத்தில் இயற்றப்பட்டதே.

வச்சத் தொள்ளாயிரம் பாடிய புலவர் பெயர், அவர் வரலாறு முதலியலை ஒன்றும் தெரியவில்லை. இந்நாலைப் பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை.

29. வல்லையந்தாதி

வல்லை என்பது வல்லம் என்னும் ஊர். இது, வடஅர்க்காடு ஜில்லா, குடியாத்தம் தாலுகாவில் உள்ளது. திருவல்லம் என்னும் இவ்லூரில் பில்வநாதேஸ்வரர் என்னும் பெய

ருள்ள சிவன்கோயில் உண்டு. இச் சிவபெருமான்மீது பாடப் பட்டது வல்லையந்தாதி. இந்நூலை இயற்றியவர், குறட்டி வரதையன் என்பவர். வல்லையந்தாதி இயற்றிய குறட்டி வரதையனுக்கு இக்கோயில் அதிகாரிகள் 100 குழி நிலத் தைப் (தீக்காலிவல்லம் என்னும் ஊரில் உள்ளது) பரிசு அளித்தனர். (M. E. R. 293 of 1921) இந்நால் இப்போது கிடைக்கவில்லை.

30. விஞ்சைக் கோவை

இந்தக் கோவையைப் பாடியவர் பலபட்டரைச் சொக்க நாதக் கவிராயர் அவர்கள். இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அரசர்மீது இந்நால் பாடப்பட்டதென்பர். இரகுநாத சேதுபதியின் அமைச்சரான தெய்வகன்னி என்பவர்மீது பாடப்பட்டது என்றும் கூறுவர்.

தேவைமுத்து ராமலிங்க சேதுபதி மீதுவிஞ்சைக் கோவையென்ற பில்லிவைத்துக் கொன்றுயே—பாவிநீ இட்டகவி தான்வசையா யேன்சொன்னும் சேர்ந்தபல பட்டரைச் சொக்கா முழுவம்பா.

முத்துராமலிங்க சேதுபதிமீது இந்நால் பாடப்பட்ட தென்பதற்கு இந்த வெண்பாவைக் காட்டுகிறார்கள். இந்த வெண்பாவைப் பாடினவர், சொக்கநாதக் கவிராயர் காலத் துவரான சுப்பிரதீபக் கவிராயர் அவர்கள்.*

தேவைரு நாதன்மெச்சுந் தெய்வகன்னி மீதினிலே கோவையென்று பில்லிவைத்துக் கொன்றுயே—பாவியுன்றன் இட்டடைச்சொல் லார்பொறுப்பார் ஏண்டா மடையபல பட்டடைச் சொக்கா முழுவம்பா

* செங்கமிழ், முன்னாங் தொகுதி.

என்னும் இச்செய்யுளைக்காட்டி, இந்தக் கோவை தெய்வகண்ணி என்பவர்மீது பாடப்பட்டதென்பர். இவ் வெண்பாவைப் பாடியவரும் சுப்பிரதீபக் கவிராயர் என்பர். விஞ்சைக் கோவை அரங்கேற்றிய எட்டாம் நாளில் தெய்வகண்ணி இறங் தார் என்று கூறுகிறார்கள். விஞ்சை என்பது இராமநாத புரத்து நெட்டூர் என்பர்.

இந்தக் கோவை சேதுபதி ஆசர்மீது பாடப்பட்டதா, அவர் அமைச்சர் தெய்வகண்ணிமீது பாடப்பட்டதா என்பது தெரியவில்லை. நூலும் இறந்துபோயிற்று. இது கி. பி. 18-ஆம் நூற்றுண்டில் இயற்றப்பட்டது.

இலக்கிய நூல்கள் :

II புறப்பொருள்

1. ஆசிரியமாலை

இப்பெயருள்ள நூல் ஒன்றிருந்ததென்று புறத்திரட்டி அல்தெரிகிறது. ஆசிரியமாலையிலிருந்து பதினேழு செய்புள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியமாலை என்னும் பெயரிலிருந்து, இந்நூற் செய்யுள்கள் ஆசிரியப்பாவினால் அமையப்பெற்றன என்பது தெரிகிறது. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. ஆசிரியமாலை ஒரு தொகைநூல்.

உரையாசிரியர் இளம்பூரண அடிகள், தொல்காப்பிய உரையில், இந்நூலிலிருந்து, “குடிப்பிறப் புடுத்துப் பனுவல்சூடு” எனத் தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி பிருக்கிறார். ஆனால், அச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்பதைக் கூறவில்லை. புறத்திரட்டிலிருந்து, அச்செய்யுள் ஆசிரியமாலையைச் சேர்ந்ததென்பது தெரிகிறது. ஆசிரியமாலை புறப்பொருளைக் கூறும் நூல் எனத் தோன்றுகிறது.

பழைய இராமாயணத்தைச் சேர்ந்த ஐந்து செய்யுள்கள், ஆசிரியமாலையில் காணப்படுகின்றன. அச்செய்யுள்களை, இந்நூலில், பழைய இராமாயணம் என்னும் தலைப்பின்கீழ்க்காண்க. ஆசிரியமாலையின் ஏனைய செய்யுள்களைக் கிழே காண்க :

முவிலை நெடுவே லாதி வானவன்

இடமருங் கொளிக்கு மிமையக் கிழவி

தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர்
 மிகைப்பிறை கதுப்பிற் குடி வளைக்கையின்
 வாள்பிடித் தாளி யேறித் தானவன்
 மாளக் கடும்போர் கடந்த குமரி
 மூவா மெல்லடித் திருநிழல்
 வாழி காக்கவிம் மலர்தலை யுலகே.

1

எனிதென விகழா தரிதென வுரையாது
 நுமக்குநீர் நல்குதி ராயின் மனத்திடை
 தினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளருந்
 தொழிற்படிற் சினைவிடுஒப் பயக்கு முணர்த்தின்
 இவனு மும்பருந் துக்கையே யதனால்
 துறைதொறுந் துறைதொறு நோக்கி
 அறமே நிறுத்துமி னறிந்திசி ஞேரே.

2

வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக
 மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி
 நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய
 கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர்
 வல்லிப் பந்தர் வண்டுவா மொருசிறை
 நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல்
 மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப்
 படையுழா வினையுளி னுணவு மந்திரத்துச்
 சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது
 வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற்
 காடுகைக் கொள்ளு முறையுனு மென்றிவ்
 வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை
 ஐம்பொறிச் சேஜை காக்கு மாற்றலொடு
 வென்றுவிளங்கு தவத்தி னரசியற் பெருமை
 மாக்கட லுடுத்த வரைப்பின்
 யார்க்கினி தன்றஃ் தறியுனர்ப் பெறினே.

3

அரையது துகிலே மார்பின தாரம்
 முடியது முருகுநாறுந் தொடையல் புடையன
 பால்வெண் கவரியின் கற்றை மேலது
 மாலை தாழ்ந்த மணிக்காற் றனிக்குடை
 முன்னது முரசுமுழங்கு தாஜை யிந்திலை
 இனைய செல்வத் தீங்கிவர் யாரே
 தேவ ரல்ல ரிமைப்பதுஞ் செய்தனர்
 மாந்த ரேயென மயக்கம் நீங்கக்
 களிற்றுமிசை வந்தனர் நெருந லின்றிவர்
 பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து
 மாசுமீப் போர் த்த யாக்கையொடு
 தாமே பொருசிறை யிருந்தனர் மன்னே.

4

யாணர் வரவின் மேனு ஸீங்கிவன்
 இளமைச் செவ்வி நயந்த பேதையர்
 காத லுண்கண் வருபனி நீங்கி
 இன்னுந் துயில்கொண் டிலவே யின்றிவன்
 போர்வை பசையற வுணங்கிப் பாணர்
 பழந்தலைச் சீறியாழ் போலக் குரலழிந்து
 நரம்புமடித் தியாத்த யாக்கை மூப்புறப்
 பதிகெழு முதூர் மன்றத்துப்
 பொதியிற் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே.

5

உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை
 மேம்படு குற்ற மூன்றெருடு வழங்கவின்
 உண்டிநல் ஸரசு தண்டத்தின் வகுத்த
 நோன்பிணி யகப்பட் டிருப்பினுந்
 தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே.

6

நெருந லென்பது சென்றது நின்ற
 இன்றுஞ் செல்லா நின்றது முன்சென்று
 வருநாள் கண்டார் யாரே யதனைல்
 ஒருநாள் கைப்படுத் துடையோ ரின்மையின்

நல்லது நாடுமி னுள்ளது கொடுமின்
வழா அ வின்பழும் புணர்மி னதா அன்று
கீழது நீரகம் புகினு மேலது
விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது
நேமி மால்வரைக் கப்புறம் புகினுங்
கோள்வாய்த்துக் கொட்டுங் சூற்றத்து
மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே.

7

தற்பாடு பறவை பசிப்பப் பசையற
நீர்குற் கொள்ளாது மாறிக் கால்பொரச்
சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மு
மழைகா ஹான்று வளவயல் விளையா
வாய்மையுஞ் சேட்சென்று காக்குந் தீதுதரப்
பிறவு மெல்லா நெறிமாறு படுமே
கடுஞ்சினங் கவவழிய காட்சிக்
கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே.

8

*குடிப்பிறப் புடுத்துப் பனுவல் குடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மைபின்
காத வின்பத்துட் டங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை யவாவின்மை யென்றுங்
கிருபெரு நிதியமு மொருதா மீட்டுந்
தோலா நாவின் மேலோர் பேரவை
யுடன்மீஇ யிருக்கை யொருநாள் பெறுமெனிற்
பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத்
தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து

*இச்செப்புனை இளம்பூண் அடிகள் (தொல்.பொருள்.புறத்தினையியல்,
“குதிர் வெளில் என்றிரு பாசறை” என்னும் சூத்திர உரை) மேற்கோள்
காட்டியுள்ளார்.

ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்பவிம்
மலர்தலை யுலகத்துக் கொட்டும் பிறப்பே.

8

தாமரை வெண்கிழங்கு விரவி யோராங்குக்
கருமலங்கு மிளிரக் கொழுமுகந் தியக்கி
பழஞ்சேற்றுப் பரப்பிற் பருமத லெடுத்து
நெடுங்கதி ரிறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து
வாளிற் றுமித்த சூடே மாவின்
சினொகளைந்து பிறக்கிய போர்பே யெருத்தின்
கவையடி [ய]வைத்த வுனைவே மருதின்
கொழுநிழற் குவைஇய குப்பையொ டனைத்தினும்
பஸர்மகிழ் தூங்க வுலகுபுறந் தருஉ
மாவண் சோனைட் ஞீர்தொறும்
ஏரோர் களவழி வாழிய நெடிதே.

10

சிறுபுன் சில்லி நெடுவிளி யானை
மரம்பயில் கானத்துப் பரற்புறங் கண்ட
வடியா நெடுநெறிச் செல்லாப் புடையது
மூல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக்
கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காழுறக்
கன்றுபா லருந்துப் சென்றன மாதோ
முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப்
புன்றலை மகாஅர் தந்தை
கன்றுகுழ் கடிமனைக் கவைஇய நிரையே.

11

சில்செவி யன்னே பெருங்கேள்வி யன்னே
குறுங்கண் ணின்னே நெடுங்காட்சி யன்னே
இளைய ஞையினு மறிவின்மூத் தன்னே
மகளி ரூடினும் பொய்யறி யல்னே
கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன்
வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி
மேனெனி படரும் பேரா ளன்னே

சன்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர்
பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது
பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச்
சால்புமேந் தோன்றிய தாழி காதலின்
மேவலன் பிறர் பிறர்க் கீந்து
தானு முண்ணும் விருந்துண்டு மிகினே.

12

2. தகடுர் யாத்திரை

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது பேராசிரியர் நச்சினர்க்கினியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் (இவர் பெயர் தெரியவில்லை.) முதலிய உரையாசிரியர் கூறுவதிலிருந்தும், புறத்திரட்டு என்னும் தொகைநூலிலிருந்தும் தெரிகிறது. இந்நூலைப்பற்றிப் பேராசிரியர் என்னும் உரையாசிரியர் கூறுவன இவை :

“ பாட்டிடை வைத்த குறிப்பினாலும் என்பது ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்குங் கருத்தினை வருவன என்பதும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மையாகவின். அவை தகடுர் யாத்திரை போல்வன.”

(தொல். பொருள். செய்யுளியல், “பாட்டிடை வைத்த குறிப்பினாலும்” என்னும் சூத்திர உரை)

“ தொன்மை என்பது உரைவிராய் பழைமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாற் பாடப்பட்ட பாரதமும், தகடுர் யாத்திரையும் போல்வன.”

(தொல். பொருள். செய்யுளியல், “தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” என்னும் சூத்திர உரை)

இந்நூலைப்பற்றி நச்சினர்க்கினியர் இவ்வாறு கூறுகிறார்:

“இனி யானைகிலைக்குங் குதிரைநிலைக்குங் துறைப் பகுதியாய் வருவனவும் கொள்க. அஃது, அரசர்மேலும்,

படைத்தலைவர்மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலும், களிற்றின்மேலும் தேரின்மேலும் குதிரை சேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து விற்றலும் பிறவு மாம் இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடுர் யாத்திரையிலும் பாரதத்தினுங் காணக.”

(தொல். பொருள். புறத்தினையியல், “தானை யானை குதிரை என்ற” என்னும் குத்திர உரை)

தக்கயாகப் பரணி உரையாசிரியர் (பேய்களைப் பாடி யது, 12-ஆம் தாழிசை), “மதிதுரந்து வரவொழிந்த” என்னும் தாழிசைக்கு உரை எழுதி, இது தர்க்கவாதம். இது தமிழில் தகடுர் யாத்திரையிலும் உண்டு என்று விளக்கம் கூறுகிறார்.

இவற்றிலிருந்து தகடுர் யாத்திரை என்னும் ஒரு நூல் உண்டு என்பது தெரிகிறது. தகடுர் யாத்திரையிலிருந்து 44 செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் தொகைநூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புறத்திரட்டில் தொகுக்கப்படாத ஒரு செய்யுள்த் தக்கயாகப் பரணி உரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவைதவிர வேறு மூன்று செய்யுள்களை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்தினையியல் உரையில் மேற்கோள் காட்டுகிறார். இந்த மூன்று செய்யுள்களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்று இவர் குறிப்பிடவில்லை. ஆயினும், இவை மூன்றும், சில குறிப்புக்களைக்கொண்டு தகடுர் யாத்திரை செய்யுட்களே என்று ஜயமின்றித் தெரிகின்றன.

தகடுர் யாத்திரை என்னும் நூலுக்குத் தகடுர் மாலை என்னும் வேறு பெயரும் உண்டு. இது உரைநடையும் செய்யுள்நடையும் விரவிச் செய்யப்பட்டது.

பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரநாட்டரசன், தகடுர் மன்னாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி என்ப வன்மேல் பகைகொண்டு, படையெடுத்துச் சென்று, தக

குரை முற்றுகையிட்டுப் போர்செய்து வென்றுன். இதனால் இவன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்று பெயர்பெற்றுன். பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து இவணைச் சிறப்பித்துக் கூறுகிறது. தகடூரில் நடந்த போர்ச் செய்தியை விளக்கமாகக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நால்.

சேலம் ஜில்லா தர்மாபுரி தாலூகாவின் தலைநகரமாக இருக்கும் தர்மாபுரியே பழைய தகடூர். தகடூர் என்னும் பழைய பெயர் மாறி இப்போது தர்மாபுரி என்று வழங்குகிறது.

தகடூர் மன்னாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும், பெருஞ்சேரலிரும்பொறையும் தமயன்-தம்பி முறையினர் என்று (தகடூர்யாத்திரை, 7-ஆம் பாட்டினால்) விளங்குகிறது. சேரமன்னன் படையெடுத்து வந்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிடுகிறவரையிலும், தகடூர் மன்னர் அதிகமான், கோட்டைக்குள்ளே இருந்தான் என்று தெரிகிறது. இதனை நச்சினார்க்கிணியர் கூறுகிறார். “ஒருவன் மேற் சென்றும் ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துண்ணும் இருப்பின் அஃது உழிஞங்கின் அடங்கும். சேரமான் செல் வழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம்” என்று தொல் காப்பியப் புறத்தினையியல் உரையில் இவர் கூறுவதி விருந்து அறியலாம். தகடூர்ப் போரில், சேரன் சோழன் பாண்டியன் என்னும் மூவேந்தரும் அதிகமான் நெடுமானாஞ்சி (இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), இவன் மகன் அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மலைய மான் திருமுடிக்காரி (இவனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), பெரும்பாக்கன், நெடுங்கோளாதன் முதலிய பல வீரர்களும் போர் செய்த செய்தி கூறப்படுகிறது. அரிசில் கிழார், பொன்முடியார் முதலிய புலவர்கள் பாடிய செய்யுள் கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்திலே, கி. பி. 2-ஆம் நூற்றுண்டில் தகரூர்ப் போர் நிகழ்ந்தது. இப்போர் நிகழ்ந்த காலத்திலே பொன்முடியார், அரிசில்கிழார் (இவர் தகரூர் ஏறிந்த பெருஞ்சேரலிரும்பொறையின் அமைச்சர்) முதலிய புலவர் கள் பாடிய செய்யுள்கள் தகரூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகிறபடியினாலே இந்த நூல் கி.பி. 2-ம் நூற்றுண்டில் இயற்றப்பட்டாதல்வேண்டும்.

ஆனால், தகரூர் யாத்திரை மிகப் பிற்காலத்து நூல் என்று திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார். இவ்வாறு இவர் கருதுவதற்குக் காரணம், உரையாசிரியர் (இவர் சங்க காலத்திற்கு மிகமிகப் பிற்பட்டவர்) கூறும் செய்தியே. அதாவது, “தொன்மை என்பது உரைவிராய் பழையையாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாற் பாடப்பட்ட பாரதமும் தகரூர்யாத்திரை யும் போல்வன்” என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல். செய்யுளியல், “தொன்மைதானே, உரையொடு புனர்ந்த பழையை மேற்றே” என்னும் சூத்திர உரை) என்று கூறுகிறார். இவ்வரையாசிரியர் கூற்றை ஆதாரமாகக் கொண்டு தகரூர் யாத்திரை பிற்காலத்து எழுதப்பட்ட பழைய கதை என்று கூறுகிறார். என்னை? “இது (தகரூர் யாத்திரை) சரித் திர நிகழ்ச்சி பற்றிய நூலாயினும் அங்கிகழ்ச்சி நடைபெற்ற காலத்துத்தானே இயற்றப்பெற்றதன்று. மிகப் பிற்பட்ட காலத்திலே இது தோன்றியதெனக் கொள்ளல்வேண்டும். எனென்றால், இதனைப் பழையவாகிய கதைபொருளாகச் செய்யப்படுகின்ற தொன்மை என்பதற்கு இலக்கியமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர்” என்று ராவ்சாகிப்-திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் புறத்திரட்டு நூன்முகத் தில் (பக்கம் XIV) கூறுகிறார்.

தகரூர் யாத்திரை என்னும் நூலில், நமக்கு இப்போது தெரிகிற வரையில், அரிசில்கிழாரும், பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்

களும் தகடுர்ப் போர் நடந்தகாலத்தில், பெருஞ்சேரல் இரும் பொறை காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல்களினுல் தெரிகிறது. (தகடுர் யாத்திரை, செய்யுள் - 9, 29, 47, 48 காண்க.) தகடுரை வென்றபிறகு, தகடுர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடிப் (பதிற்றுப் பத்து, 8-ஆம் பத்து) பெரும்பொருள் பரிசு பெற்றதோடு அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள், தகடுர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக, இந்நால் மிகப் பிற்பட்டகாலத்து நூல் என்று எவ்வாறு கூறமுடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது, அதனைப் புறக்கணித்து, மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றுக்கக்கொண்டு, மனம்போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக்கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிறபோது அதனையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், வீரச் செய்திகளைக் கூறும் நூல்கள், அவ்வீர நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதேகாலத்தில், அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளன. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றுகும்.

கட்டபொம்மன் கதை, தேசிங்குராஜன் கதை, முத்துப் பட்டன் கதை, கான்சாயபு சண்டை, பூதத்தம்பி நாடகம், மதுரைவீரன் கதை முதலிய வீரர்களைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவை அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே, அல்லது அவை நிகழ்ந்த அண்மைக்காலத்துக்குள்ளே எழுதப்பட்டவை, அவை நிகழ்ந்த மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை அல்ல. (பாரதம், இராமாயணம் போன்ற மிகப் பழைய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக்கொண்டு நூல் இயற்றுவது விதி விலக்கு.) மக்களின் மனத்திற்கு இனர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச்செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்தி

லேயே மாட்டாகவும் கதையாகவும் இயற்றப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகிற உலக வழக்கம்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத் தைக் கவர்ந்ததும், உணர்ச்சியையுட்டியதும் ஆகிய தகரூர்ப் போர் - இது, முடியடை வேந்தர் முவரும், குறுஙில மன்னர் களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும்போர் என்பதை மறத்தல் ஆகாது - அங்கிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதையாகப் போனபிறகு, தகரூர் யாத்திரை என்னும் நூலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற்கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அல்ல.*

புறநானுாற்றில் கூறப்படும் வீரச் செய்திகள் எல்லாம், அவை நிகழ்ந்த அதே காலத்தில், புலவர்களால் நேரிற கண்டு பாடப்பட்டவையன்றே? அதுபோன்றே, தகரூர் யாத்திரை என்னும் நூல், அப்போர் நிகழ்ந்த காலத்தி லேயே - கி.பி. 2-ஆம் நூற்றுண்டிலேயே - எழுதப்பட்ட நூல் என்பது அதன் அகச்சான்றினால் தெரிகின்றது.

அக்காலத்து வழக்கப்படி, தகரூர்ப் போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீரச்செயல்களையும், ஏனைய செயல் களையும் புலவர்கள் செய்யுளாகப் பாடினார்கள். பிறகு, அப் பாடல்களைத் தொகுத்து, இடையிடையே விளக்கம் எழுதி, தகரூர் யாத்திரை என்னும் பெயருடன் நூலாக அமைத்தார்கள் என்று கருதுவது தவறுகாது.

தமிழ்நாட்டிலே, தகரூர் யாத்திரை பல நூற்றுண்டுகளாக வழங்கிவந்தது. சென்ற 19-ஆம் நூற்றுண்டு வரையில் ஏட்டுச்சுவடியாக இருந்த தகரூர் யாத்திரை, சென்ற நூற்

*இவ்வாறே, சிலப்பதிகாரத்தையும், கோவலன் வரலாறு நிகழ்ந்த மிகப் பிற்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட நூல் என்று, அகச்சான்று புறச்சான்றுகளைப் பாராமல் திரு. எஸ். வையாபுரிப் பின்னை அவர்கள் கூறுகிறார். அதைப்பற்றி ஆராய்வதற்கு இது இடம் அன்று. சமயம் வாய்ப்புமிகு ஆராய்வோம்.

ரூண்டின் இறுதியிலேயே மறைந்துவிட்டது. சங்க நால்களை அச்சிடுவதற்காக ஏட்டுச்சுவடிகளைத் தேடிய டாக்டர் உ. வே. சாமிநாத் ஜயர், திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் சென்று ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தகரூர் யாத்திரை என்னும் ஏட்டுச்சுவடியைப் பற்றிய குறிப்பு அவருக்குக் கிடைத்தது. இதுபற்றி அவர் தமது வரலாற்றில் எழுதுகிறார் :

“ அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகரூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக்கொண்டேன்’ என்று எழுதி யிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிட வில்லை. தொல்காப்பிய உரையில் தகரூர் யாத்திரை என்ற பெயர் வருகிறது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்தேன் ” என்றும்,

“ பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்குமுறை ஏடு தேடியபோது தகரூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப்போல அந்த அருமையான நாலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன் ”

என்றும் ஜயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.*

இதிலிருந்து தகரூர் யாத்திரையின் கடைசிப் பிரதி சென்ற நூற்றுண்டில் மறைந்துவிட்டது என்பது தெரிகிறது.

இந்நூலின் மறைவினால் தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியே மறைந்துபோய்விட்டது. இப்போது நமக்கு இந்நூலிலிருந்து கிடைத்துள்ள செய்யுள்கள் நாற்பத்தெட்டு. அவற்றைக் கீழே தருகிறேன். முதல் நாற்பத்துநான்கு செய்யுள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டவை.

*என் சரித்திரம், பக்கம் 876—877; 1950-ஆம் ஆண்டு பதிப்பு.

வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார்
 வியத்தக்க தாக வியப்ப—வியத்தக்க
 அல்ல வெனினும் அறியாதார் தாம்போல
 எல்லாம் வியப்ப ரினிது.

1

கிழிந்த சிதாஅ ருடுத்தும் இழிந்தார்போல்
 ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த்
 தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின்
 தீழுட்டி யுண்ணும் படிவத்தார் தீயவை
 ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம்
 அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும்
 ஆடையர் பாடி னருமறையர் நீடின்
 உருவந் தமக்குத்தா மாய
 இருபிறப் பாளர்க் கொருங்கமா தீதே.

2

நூற்றுவரிற் ரேன்றுந் தறுகண்ணர் ஆயிரவ
 ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன்
 ரூற்றக் கொடுக்கு மகன்ரேன்றும் தேற்றப்
 பரப்புநீர் வையகந் தெரினும் இல்லை
 இரப்பாரை யெள்ளா மகன்.

3

இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற்
 சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால்
 ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும்
 இன்னுத வேண்டா விகல்வேல் மறமன்னர்
 ஒன்றூர்க் குயர்த்த படை.

4

அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல்
 துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை
 சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம்
 பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.

5

தமிழ் நூல்கள்

சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர்
 சொல்லிய சொல்லை வெலச்சொல்லும்—பல்லார்
 பழித்தசொற் றிண்டாமற் சொல்லும் விழுத்தக்க
 கேட்டார்க் கினியவாச் சொல்லானேற்—பூக்குழலாய்
 நல்வய ஹாரன் நறுஞ்சாந் தணியகலம்
 புல்லலின் ஊடல் இனிது.

6

கால வெகுளிப் பெரறையகேள் நும்பியைச்
 சாலுந் துகீணயுங் கழறிச் சிறியதோர்
 கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய்
 நூல்கண்டார் கண்ட நெறி.

7

ஓளிவிடு பசும்பொ னேடை சூட்டிய
 வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே
 வினவுதி யாயிற் கேண்மதி சினவா
 தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றும்
 இருதலைப் புள்ளி னேருயிர் போல
 அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
 கண்ணுறு பொழுதிற் கைபோ லெய்தி
 நும்மூர்க்கு,
 நீதுகீண யாகலு முளையே நோதக
 முன்னவை வருஉங் காலை நும்மு
 னுமக்குத்துகீண யாகலு முரிய னதனுற்
 ரெட்டங்க் வுரிய விஜைபெரி தாயினும்
 அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான்
 துகீணயிலன் றமியன் மன்னும் புகீணயிலன்
 பேர்யா றெதிர்நீந்து மொருவ னதகீனத்
 தாழ்த் லன்றே வரிது தலைப்படுதல்
 வேண்டிற் பொருந்திய
 விஜையி னடங்கல் வேண்டும்
 அஜைய மாகீண் டறிந்திசி னேர்க்கே.

8

*மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென
 வையக மறய வலிதலைக் கொண்ட
 தில்வழி யென்றி யியரூர் மார்ப
 எவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித்
 திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்
 புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர்
 பைந்தலை யெறிந்த மைந்துமலி தடக்கை
 யாண்டகை மறவர் மலிந்துபிறர்
 தீண்டற் காகாது வேந்துடை யரணே.

9

பெருநீரால் வாரி சிறக்க விருநிலத்
 திட்டவித் தெஞ்சாமை நாறுக நாஞ்சு
 முட்டாது வந்து மழைபெய்க பெய்தபி
 ணெட்டாது வந்து கிளைபயில்க வக்கிளை
 பால்வார் பிறைஞ்சிக் கதிரீன வக்கதிர்
 ஏர்கெழு செல்வர் களாநிறைக வக்களத்துப்
 பேரெலாங் காவாது வைகுக போரின்
 உருகெழு மோதை வெரீஇப் பெடையொடு
 நாரை யிரியும் விளைவயல்
 யாணர்த் தாகவவ னகன்றலை நாடே.

10

அரும்பொனன் னுர்கோட்டி யார்வுற்றக் கண்ணுங்
 கரும்புதின் பார்முன்னர் நாய்போற்—கரும்புலவர்
 கொண்டொழிப வொன்றே துயில்மடிப வல்லாக்கால்
 விண்டுரைப்பர் வேறு விருந்து.

11

*“மொய்வேற் கையர்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்தினை, ‘கொள்ளார் தேங்கு குறித்த கொற்றமும்’ என்னும் குத்திரவுரை), “இது, பொன்முடி யார் தகடுரின் தன்மை கூறியது” என்று விளக்கம் எழுதுகிறார்.

*நானும் புள்ளுங் கேளா ஹக்கமொ
பெந்கோ னேயின னுதலின் யாமத்துச்
செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய்
மறிக்குரற் குறுதி மன்றுதுக எவிப்ப
விரிச்சி யோர்தல் வேண்டா
எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.

12

†இருநில மருங்கி னெப்பிறப் பாயினும்
மருவின் மாலையோ வினிதே யிரவின்
ஆகோள் மள்ளரு மளவாக் கானத்து
நாம்புறத் திறுத்தனெ மாகத் தாந்தங்
கன்றுகுரல் கேட்டன போல
நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே.

13

வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ—பாத்திப்
புடைக்கல மான்றே ருடனீத்தா னீத்த
படைக்கலத்திற் சாலப் பல.

14

உண்டியின் முந்தா னுடனுண்டான் தண்டேறல்
மண்டி வழங்கி வழீ இயதற்கோ—கொண்டி
மறவர் மறவிக் குயிர் நேர்ந்தார் மன்னர்க்
குறவிலர் கண்ணேடா ரோர் ந்து.

15

“நானும் புள்ளும்” எனத் தொடங்கும் இச்செய்யனோ நச்சினார்க்கிணியர் தொல்காப்பிய (பொருள். புறத்தினை, ‘படையியங்கரவம்’ என்னும் குத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, “இது விரிச்சி விலக்கிய வீராக் குறிப்பு” என்று விளக்கம் எழுதுகிறார். ஆனால், இது எந்த நூல் செய்யுளென்பதைக் குறிக்கவில்லை. இது தகடூர் யாத்திரை என்னும் நூலைச் சேர்ந்தது என்பது புறத்திரட்டினால் அறியக் கிடக்கிறது.

+ “இருநில மருங்கின்” எனத் தொடங்கும் இச்செய்யனோ நச்சினார்க்கிணியர் தொல்காப்பிய (பொருள். புறத்தினை, ‘படையியங்கரவம்’ என்னும் குத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, “இது மறவர் கூற்று” என்று குறுதுகிறார். ஆனால், இது எந்தால் செய்யுளென்று கூறவில்லை. புறத்திரட்டினால், இது தகடூர் யாத்திரைச் செய்யுள் என்பது தெரிகிறது.

குழிபல வாயினுஞ் சால்பா ஞதே
 முழைபடு முதுமரம் போலெவ் வாயு
 மடைநுழைந் தறுத்த விடனுடை விழுப்புண்
 நெய்யிடை நிற்ற லானுது பையென
 மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு
 முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர்
 கொடைக்கட ஞற்றிய வேந்தர்க்குப்
 படைக்கட ஞற்றிய புகழோன் புண்ணே.

16

செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த
 கெளவை நெடுவேல் கொண்ரேனேல்—எவ்வை
 கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன்
 விடிவளவிற் சென்று விரைந்து.

17

கலிமா ஞேயே கலிமா ஞேயே
 நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக்
 காய்சின யானைக் கலிமா ஞேயே
 வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன்
 உள்ளழித்துப் புகேன ஞயி னுள்ள
 திரப்போ னின்மை கண்டும்
 கரப்போன் சிறுமை யானுறு கவ்வே.

18

கூற்றுறம் முன்பி னிறைதலை வைத்தபின்
 ஆற்றி யவனை யடுத லடாக்காலை
 ஏற்றுக் களத்தே விளிதல் விளியாக்கால்
 மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றேர்தந்
 தோற்றமுந் தேசு மிழந்து.

19

*தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
 கொற்கத் துதவினு ஞகுமாற்—பிற்பிற்

* “தற்கொள் பெருவிறல்” என்னும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர், தொல். பொருள். புறத்தினை, ‘தானை யானை குதிரை என்ற’ என்னும் குத்திரா உரையில், மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இது எந்த நூற்செய்யுள்

பலரேத்துஞ் செம்ம ஹடைத்தாற் பலர்தொழி
வானுறை வாழ்க்கை யியையுமா லண்ணதோர்
மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ
தாமேயும் போகு முயிர்க்கு.

20

நகையுள்ளு நல்லவை யெய்தார் பகைநலிய

....

வேற்றுக் களத்தி லொருவர்த மாருகச்
சென்று லொருவர்மேற்
புண்ணும் படுக்கலான் ருன்படான் போந்தாரக்
கண்ணும் படுங்கொல் கவன்று.

21

வேற்றுகின வெள்ள நெரிதர யாற்றுக்
கடும்புனர் கற்சிறை போல நடுங்காது
நிற்பவற் கல்லா லெனியவோ—பொற்பார்
முறியிலைக் கண்ணி முழுவத்தோள் மன்னர்
அறியுந றென்னுஞ் செருக்கு.

22

பிறந்த பொழுதேயும் பெய்தன்டார் மன்னர்க்
குடம்பு கொடுத்தாரே முத்தார்—உடம்பொடு
முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற்
குற்றுழிக் காவா தவர்.

23

பரவவவேற் றுகீனப் பகலஞ்சு வேனு
இரவே யெறியென்று யென்ஜீ—விரைவிரைந்து
வேந்தனீ யாயினு யன்றிப் புகுவதோ
போந்தென்ஜீச் சொல்லிய நா.

24

என்பதைக் கூறவில்லை. புறத்திரட்டி விருந்து இது தகடேர் யாத்திரைச் செய்ய என்று தெரிகிறது.

இளம்பூரண அடிகளும் இச்செய்யுளை மேற்கோள் காட்டி, “இது ஓர் வீரன் கூற்று” என்று எழுதுகிறார். (தொல். புறத்தினை, ‘தானை யானை’ உரை.)

வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை
யானைக்கீ தென்கையி லெங்கமால்—தானும்
விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் ரென்னும்
நலங்கானே ணைஞுத் தரும்.

25

காலாளாய்க் காலா ஸௌறியான் களிற்றெருத்தின்
மேலா ஸௌறியான் மிகநாணக்—காளை
கருத்தினதே யென்று களிற்றெருயா னம்ம
தருக்கினனே சான்றேர் மகன்.

26

பல்சான் றீரே பல்சான் றீரே
வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயிற்
கணையிற் ரார்ந்த கன்றுமேய் கிடங்கின்
மல்லன் முதூர்ப் பல்சான் றீரே
பலநாள் வருந்தி யிளையரு முதியரும்
நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப
யாமங் கொள்பரு மொழிய மேனுட்
கொல்படை பொய்த்த குன்றுயர் விழுப்புண்
நெய்யிடைப் பஞ்ச சேர்த்திப் பையெனக்
கருங்குரல் நொச்சி மிலைந்த
திருந்துவேல் விடலை காப்பமைந் தனனே.

27

இவனே,
பொரிவரி யன்ன பொங்குளை வயமான்
மேலோன் யாரென வினவிற் ரேலா
உரனுடை யுள்ளத் தொன்னு ருட்குஞ்
சுரையமை நெடுவேற் சுடர்ப்பு ணைனே
அவனே யெம்மிறை யீதவன் மாவே
கறுவுகொள் நெஞ்சங் கதுவவந் தனனே
யாவருங்,
குறுக லோம்புமின் குறைநாண் மறவீர்
நெருந லெல்லி நரைவரு கடுந்திறற்

பருமத யானை பதைப்ப நூறி
யடுகளாத் தொழில்தோன் றம்பி தொடுகழல்
நொச்சித் தெரியல் நெடுந்தகை
அச்ச மறியா ஞரணங் கினனே.

28

*கார்த்தரும் புல்லணர் கண்ணஞ்சாக் காளை தன்
தார்ப்பற்றி யேர்தருந் தோனேக்கித—தார்ப்பின்ஜை
நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
தேர்க்குழாம் நோக்கித்தன் மானேக்கிக்—சூர்த்த
களைவரவு நோக்கித்தன் வேனேக்கிப் பின்ஜைக்
கிளைவஜை நோக்கி நகும்.

29

இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவர்
கண்ணிமைப் பளவிற் கஜைசெல் கடுவிசைப்
பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி
எல்லைடைப் படர்தந் தோனே கல்லென
வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே.

30

அதிரா தற்ற நோக்கு ஞாயிலுட்
கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல்
எதிரிய திருவி னினையோ னின்றுந்தன்
குதிரை தோன்ற வந்துநின் றனனே
அவன்கை யொண்படை யிகழ்த லோம்புமின்
விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன்
கண்படை பெருஅன் வைகின னிவன்கைத்
திண்கூ ரெஃகந் திறந்த
புண்கூர் யானை நவில்குரல் கேட்டே.

31

*“கார்த்தரும்” எனத் தொடங்கும் இச்செய்யுளை, அச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்தினை, ‘இயங்குபடையரவும்’ குத்திரா உரை), “இது பொன்முடியார் ஆங்கவஜைக் கண்டு (சேரமான் முனைப்படை னின்றுளைக் கண்டு) கூறியது” என்று விளக்கம் சூறுகிறார்.

கட்டி யன்ன காரி மேலோன்
 தொட்டது கழலே கையது வேலே
 சுட்டி யதுவங் களிரே யொட்டிய
 தாஜை முழுதுடன் விடுத்துநம்
 யாஜை காமினவன் பிறிதெறி யலனே.

32

அஞ்சுதக் கனளே யஞ்சுதக் கனளே
 யறுகா வலா பந்த ரென்ன
 வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே
 வெஞ்சமத்,
 தென்செய் கென்னும் வேந்தர்க்
 கஞ்ச லென்பதோர் களிறீன் றனளே.

33

வல்லோன் செய்த வகையமை வணப்பிற்
 கொல்விகை முடியக் கருதிக் கூரிலை
 வெல்வேல் கைவல னேந்திக் கொள்ளளனிற்
 கொள்ளுங் காலு மாவேண் டானே
 மேலோன்

அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக
 கழற்கா லினையோ னழற்றிகழ் வெகுளி
 இகழ் த லோம்புமின் புகழ்சால் மன்னிர்
 தொல்லை ஞான்றைச் செருவினு ஸிவன்கை
 வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின்
 அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம்
 பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே
 அதனுல்

வல்லோர் பூழை நின்மின் கல்லென
 வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின்
 அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோ னிலையே.

34

உண்டது
 கள்ஞ மன்று களிப்பட் டனனே
 ஊர்ந்தது

புள்ளு மன்று பறந்தியங் கும்மே
மேலோர்
தெய்வ மல்லன் மகனே நொய்தாங்குத்
தெரியல ரெடுத்த பாசிலைக் கண்ணி
வெருவத் தக்க வேலி ஞேன்வேல்
பைய நிமிர்ந்து பருந்தி ஞேடிக்
கழிந்தார்த் தன்றவ சென்றிந்ததை கழுப்பிடு
டேந்துவரை யிவரும் புலிபோல்
வேந்தர்வந் தூரும் வெஞ்சினக் களிறே.

35

நிலையமை நெடுந்தினை யேறி நல்லோரி
னிலைபொலி புதுப்புண் கணவனை டீடிச்
சிந்தி யன்ன செருபடு வனப்பிற்
புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின்
உள்ளினும் பனிக்கு மொருவே லோனே
குண்டுநீர்க் கிடங்கிற கெண்ணை பார்க்கும்
மணிநிறச் சிறுசிரல் போலநம்
அணிநல் யானைக் கூறளக் கும்மே.

36

வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின்
உருவக் குதிரை யொருவே லோனே
இருகை மாக்களை யான்று சலனே
நாற்கை மாக்களின் நாட்பகத் தில்லை
அவனும்,
தாரொடு துயல்வருந் தயங்குமணிக் கொடும்பூண்
மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே
யானும்,
கடிகம முவகைக் கைவல் காட்சியென்
ருடியவற் கவனரை யறுவை யீந்தனனே
அதனுல்,
என்னெறிந்து பெயர்த வைர்க்குமாங் கரிதே
அவனெறிந்து பெயர்த வெமக்குமாங் கரிதே

அதனால்,

என்ன தாகிலு மாக முந்தீர்
நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை
நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்றுய்
முழ்குவ ஸொன்றே வன்றே லென்யாய்
முழ்குவ ஸொன்றே வன்றியவன்
ஏயும் யாயும் முடன்முழ் குபவே.

37

அடுதிறன் முன்பின னுற்ற முருக்கிப்
படுதலை பாறண்ண நூறி—வடியிலைவேல்
வீசிப் பெயர்பவ னூர் ந்தமாத் தீதின்றி
நாண்மகிழ் தூங்குத் துடியன் துடிகொட்டும்
பாணியிற் கொட்டுங் குளம்பு.

38

தருமமு மீதேயாந் தானமு மீதேயாங்
கருமமுங் காணுங்கா லீதாஞ்—செருமுளையிற்
கோள்வாள் மறவர் தலைதுமிய வென்மகன்
வாள்வாய் முயங்கப் பெறின்.

39

*இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மிடே
அன்பி னுயிர்மறக்கு மாரணங்கு—தன்கணவன்
அல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே
புல்லார்வேல் மெய்சிதைத்த புண்.

40

†எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ
என்மக னுத லெற்கண் டறிகோ

**“இன்ப முடம்புகொண் டெய்துவீர்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (பொருள். புறத்தினை, ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்’ என்னும் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் இச்செய்யுளின் கடைசி அடிக்குப் பாடபேதமும் காட்டுகிறார் : “இனி வேவிற் பெயர்ந்த மணவி என்று பாடமோதி, அவ் வேலான் உயிரைப் போக்கின மணவி என்று பொருள் கூறுவாருமாள்” என்று எழுதுகிறார்.

+“எற்கண் டறிகோ” என்னும் தொடக்கத்துச் செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்தினை, ‘மாற்றருங்

கண்ணே கணைழும் கினவே தலையே
வண்ண மாலை வாள்விடக் குறைந்தன
வாயே,
பொருநுஜினப் பகழி மூழ்கலிற் புலால்வழிந்
தாவ நாழிகை யம்புசெறித் தற்றே
நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே
நிறங்கரந்து பல்சர நிறைத்தன வதனால்
அவிழ்பு வம்பகணக் கிடந்த காளை
கவிழ்பூங் கழற்றின்காய்போன் றனனே.

41

*வாதுவல் வயிரே வாதுவல் வயிரே
நோலா வதனகத் துன்னீன் றனனே
பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி
அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சர மெறிந்த வெங்கம்
அதன்முகத் தொழிய நீபோந் தகையே
எம்மில் செய்யா வரும்பழி செய்த
கல்லாக் காளை நின் னீன் ற வயிரே.

42

†இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்
புரவலன் மாய்ந்துழியும் பொங்கும்—உரையழுங்க
வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா
தோற்கண்ண போலுந் துடி.

43

கூற்றஞ் சாற்றிய பெருமையும்' என்னும் சூத்திரா உரை), “இத் தகடேர் யாத்திரை துறக்கத்துப் பெயர்க்க நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை” என்று விளக்கம் எழுதியுள்ளார்.

“வாதுவல் வயிரே” என்னும் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். புற்றத்தினை, ‘மாற்றரூங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்’ என்னும் சூத்திராவரையில்) மேற்கோள் காட்டி, “இத் தகடேர் யாத்திரை, கரியிடை வேலொழியப் போங்கதற்குத் தாய் தபவந்த தலைப்பெயனிலை” என்று விளக்கம் எழுதுகிறார்.

+“இரவலர் வம்மின்” என்னும் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (பொருள். புற்றத்தினை, ‘மாற்றரூங் கூற்றம்’ என்னும் சூத்திராவரை) மேற்கோள் காட்டியுள்ளார்.

இழுமென முழங்கு முரசமொடு குழுமிய
 ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னார்ச்
 சிறையில் விலங்கிச் செவ்வே லேந்தி
 யாண்டுபட்ட டனனே நெடுந்தகை
 ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே.

44

தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 397-ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது தகடுர் யாத்திரை என்று குறிப்பிடுகிறார். இவர் காட்டிய இச்செய்யுள் புறத்திரட்டில் காணப்படவில்லை. இவர் காட்டிய செய்யுள் இது :

கனவே போலவு நனவே போலவு
 முன்னிய தன்றியென் னுள்ளக நடுக்குறக
 கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும்
 இருவகை யுயர்த்தினைக் கேந்திய கொடியொடும்
 வெருவந்த தோற்றத்தா லுருவின பலகூளிக்
 கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும்
 பறையன்ன விழித்தகண்ணேள் பிறையன் பேரெயிற்றுள்
 குவடன்ன பெருமுலையா ஸிடைகரந்த பெருமோட்டாள்
 இடியன்ன பெருங்குரலாள் தடிவாயாற் றசைப்புறத்தாள்
 கடலன்னபெருமேனியாள் காண்பின்னுக் கமழ்கோதையாள்
 சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய வகலல்குலாள்
 மழையு மஞ்சும் வளியும் போலுஞ்
 செலவினு ஜொருபெண் டாட்டி
 தலைவிரித்துத் தடக்கைநாற்றி
 மறனைறிந்து மாறுகொண்டறியா
 வறிவுக்கிம் முறைநா னிவ்வள வன்றே
 பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன்
 கைகளா னிலனாடித் தூரை யிடஞ்செய்து
 காடு புகுதல் கண்டே னென்னுங்

கவலை தெஞ்சமோ டவல நீந்தினாள்

அன்றது மன்றல் வதிகமான் ருய்க்கு.

45

கீழ்க்கண்ட நான்கு செய்யுட்களை நச்சினார்க்கினியர், தொல்காப்பிய (பொருள். புறத்தினை, “இயங்குபடை யர வம்”, “கொள்ளார் தேனங் குறித்த கொற்றம்” என்னும் சூத்திரங்களின்) உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர் இச்செய்யுள்கள் தகரூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று குறிக்கவில்லை. எனினும் இவை தகரூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று ஐயமறத் துணியலாம்.

“.மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றே
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தலையவிழ் கண்ணி யினொயோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணாறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணால் யானை யெறித லொன்றே
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சித்
துடிய நுண்க ஞேக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்
வேறிரித் திட்டு நகுதலு நகுமே.

46

இஃது அதிகமானற் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேர்மான் முனைப்படை நின்றுளைக் கண்டு அரிசில்கிழார் கூறியது..”

“ மறநுடை மறவர்க் கேறவிட னின்றி
நெய்யோ டையவி யப்பி யெவ்வாயும்
எந்திரப் பறவை யியற்றின நிறீஇக்
கல்லுங் கவனுங் கடுவிசைப் பொறியும்
வில்லுங் கஜையும் பலபடப் பரப்பிப்

பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும்
 என்றிவை பலவுஞ் சென்றுசென் ரெறிய
 முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
 யெய்பெரும் பகழி வாயிற் ரூக்கிச்
 சுட்டல் போயின் ரூயினும் வட்டத்
 தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
 நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந்
 தாக்கருந் தானை யிரும்பொறை
 பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலும்ந்தே. 47

இது பொன்முடியார் பாட்டு.”

“கலையெனப் பாய்ந்த மாவு மலையென
 மயங்கம ருழந்த யானையு மியம்படச்
 சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை
 பலபுறங் கண்டோர் முன்னுள் இனியே
 யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே
 மாக்களி றுதைத்த கலைசேர் பைந்தலை
 மூக்கறு நுங்கிற் ரூற்றயற் கிடப்பக்
 கலையாக் கழற்காற் கருங்கண் ஆடவர்
 உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப
 மினைபோ யின்று நாளை நாமே
 யுருமிசை கொண்ட மயிர்க்கட்
 டிருமுர சிரங்க ஹர்கொள் குவமே. 48

இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில்
 கிழாரையும் நோக்கித் தன்படை பட்ட தன்மைகூறக் கேட்
 டோற்கு அவர் கூறியது.”

“மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென
 வையக மறிய வலிதலைக் கொண்ட
 தெவ்வழி யென்றி வியன்றூர் மார்ப
 வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித்

திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்
 புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர்
 பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை
 யாண்டகை மறவர் மலிந்துபிறர்
 தீண்ட றகாது வெந்துறை யானே.

49

இது பொன்முடியார் தகடுரின் தன்மை கூறியது.”

3. பெரும்பொருள் விளக்கம்

இப் பெயருள்ள ஒருநூல் இருந்ததென்பதைப் புறத் திரட்டு என்னும் தொகைநூலிலிருந்தும், நச்சினர்க்கினியர் எழுதியதொல்காப்பிய (பொருள். புறத்தினையியல்) உரையிலிருந்தும் அறிகிறோம்.

பெரும்பொருள் விளக்கத்தின் ஆசிரியர் பெயர், அவர் இருந்த காலம், நூலியற்றிய காரணம் முதலிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை.

கீழ்க்கண்ட பெரும்பொருள் விளக்கத்துச் செய்யுள் கலைப் புறத்திரட்டில் உள்ளபடியே தருகிறேன். இச்செய்யுட்களில் பலவற்றை நச்சினர்க்கினியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திரட்டுச் செய்யுட்களுக்கும் நச்சினர்க்கினியர் செய்யுட்களுக்கும் பாடபேதங்கள் உள்ளன. பாடபேதங்களை இங்குக் காட்டவில்லை. புறத் திரட்டில் காணப்படும் பெரும்பொருள் விளக்கச் செய்யுள்கள் வருமாறு :—

மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப்
 பொன்னின் பெயர்ப்படைத்தாற் போலாதே—கொன்னே
 ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ தாங்கே
 அளிப்பாரும் மக்களாம் ஆறு.*

1

*தொல். பொருள். புறத்தினை. குத். 35-இன் உரையில், நச்சினர்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

இனையர் முதியர் எனவிருபால் பற்றி
வினையும் அறிவென்ன வேண்டா—இனையனுய்த்
தன் தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம்
ஒன்றுது நீத்தான் உளன்.*

2

யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார்
ஏனை நிரையுடைய ஏர்வாழ்ந்தர்—யானைப்
படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே
ருடையோர்க் கரசரோ வொப்பு.†

3

நிலம்பொறை யாற்று நிதிபல கொண்டுங்
குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார்—நலங்கிளர்
தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோல்
தாவா தொளிசிறந்த தாம்.‡

4

கட்டிய வெல்லா மிதன்பொருட் பென்பது
காட்டிய கைவண்மை காட்டினார்—வேட்டொறுங்
காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
தாமரையுஞ் சங்கும்போற் றந்து.

5

வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியாற்
செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றூர்—எவ்வாயும்
ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ
போர்க்குந் துடியொடு புக்கு.¶
வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலால்
தாள்வ லினையவர் தாஞ்செல்லின்—நாளைக்
களைக்குரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின்
நகைவது போலுமிவ் ஹூர்.||

6

7

*தொல். பொருள். புறத்தினை, 21-இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கொள்கிறார்.

† ஷை ஷை

‡ ஷை குத். 20-இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கொள்கிறார்.

¶ ஷை 3-இன் உரையில், நச்சினார்க்கினியர் இதை மேற்கொள்காட்டுகிறார்.

|| ஷை ஷை

வந்த நிரையி னிருப்பு மணியுடன்
எந்தலை நின்றலை யான் றருவன்—முந்துநீ
மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக்
கொற்றவை கொற்றங் கொடு.*

8

திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னேற்றுரைத்த நற்சொல்—நிரையன்ற
எல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்
வல்லையே சென்மின் வழி.†

9

பிறர்புல மென்னூர் தமர்புல மென்னூர்
விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றூர்—நிரையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யாஜின்
படாஅ முகம்படுத் தாங்கு.‡

10

அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்தற் கன்னுய்
கடிய மறவர் கதழ்ந்தார்—மடிநிரை
மீளாது மீளான் விறல்வெய்யோன் யாதாங்கொல்
வாளார் துடியார் வலம்.

11

கங்கை கவர்ந்தாக்குக் கானப் பெருங்கவலை
எங்கு மறவ ரிரைத்தெழுந்தார்—நுங்கிலொ கள்
மன்றுகாண் வேட்கை மடிசரப்பத் தோன்றுவ
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.

12

கடல்புக்கு மண்ணெண்டுத்த காரேனக் கோட்டின்
மிடல்பெரி தெய்தின மாதோ—தொடலைக்
கரந்தை மறவர் கருதாதா ருள்ளத்
துரந்து மிரைமீட்ட தோன்.§

13

*தொல். பொருள். புறத்தினை, சூத. 3-இன் உரையில், நச்சினூர்க் கினியர் இதை மேற்கோள் காட்டுகிறார்.

† ஷை ஷை

‡ ஷை ஷை

§ ஷை ஷை

கல்கெழு சீரார்க் கடைகாண் விருப்பினேன்
மெல்ல நடவா விரையு நிரையென்னே
தெள்ளாற்ற கான்யாற்றுத் தீநீர் பருகவும்
மள்ளார் நடவா வகை.*

14

காட்டகஞ் சென்றுயிர் போற்றுன் கடுஞ்சுரையான்
மீட்ட மக்கை வினவுருள்—ஓட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றுத் தழீஇக்கலுமும்
என்னது பட்டாயோ என்று.†

15

யாமே பகர்ந்திட வேண்டா வினானிரை
தாமே தமரை யறிந்தனகொல்—ஏமழுற்
றன்றீன்ற தம்மை யறிந்துகொள் கண்றேய்ப்பச்
சென்றீயு மாங்கவர்பாற் சேர்ந்து.‡

16

விண்ணசைஇச் செல்கின்ற வேலிகொய ரார்ப்பெடுப்ப
மண்ணசைஇச் செல்கின்றுள் வாள் வேந்தன்—எண்ணம்
இருபாற் படர்தரக்கண் டொன்னூர்தம் முள்ளம்
இருபாற் படுவ தெவன்.

17

போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ
பார்ப்புர வெண்ணேனகொல் பார்வேந்தன்—ஊர்ப்புறத்து
நில்லாத தாளை நிலனெளிப்ப நீளிடைப்
புல்லார்மேற் செல்லும் பொழுது.

18

முதில்வாய்த் தங்கிய மூல்கூசால் கற்புடை
மாதர்பாற் பெற்ற வலியுளவோ— கூதிரின்
வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான்
ஐங்க்கண தோற்ற வழிவு.¶

19

*தொல். பொருள். புறத்தினை, சூத். 3-இன் உரையில், நச்சினார்க் கிணியர் இதை மேற்கோள் காட்டுகிறார்.

† ஷை ஷை

‡ ஷை ஷை

§தொல். பொருள். புறத்தினை, 21-ஆம் சூத். நச்சர் உரைமேற்கோள்.

மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி யமர்க்களங்கொள்
வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்—கேற்ற
படையொலியிற் பானைவி பல்கின்று லொன்னூர்
உடையன தாம்பெற் றுவந்து.*

20

தழிச்சியு வாட்புண்ணேர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன்—விழுச்சிறப்பிற்
சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன
புல்லண்ணார் வெய்துயிர்க்கும் புண்.†

21

பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி
.இகலரணத் துள்ளவ ரெல்லாம்—அகலிய
விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள்
கண்டஞ்சிச் சும்பிலித்தார் கண்.‡

22

தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி
அழுது விழாக்கொள்வ ரன்னே—முழுதளிப்போன்
வாணுட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர்
நீணுட்கோ ளென்று நினைத்து.§

23

இற்றைப் பகலு ளொயிலகம் புக்கன்றிப்
பொற்றேராள் போனகங் கைக்கொள்ளான்—எற்றுங்
ஆருத வெம்பசித் தீயா லுயிர்பருகி [கொல்
மாரு மறவி வயிறு.

24

தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று
பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே—வாய்வாங்கு
வெல்படை வேந்தன் விரும்பாதா சூர்முற்றிக்
கொல்படை வீட்டுங் குறிப்பு.||

25

*தொல். பொருள். புறத்தினை, 12-ஆம் குத். நச்சர் உரைமேற்கோள்.

+ ஷ 8-ஆம் குத். நச்சர் உரைமேற்கோள்.

† ஷ 13-ஆம் குத். நச்சர் உரைமேற்கோள்.

‡ ஷ ஷ

|| ஷ ஷ

வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால்
அஞ்சி யொதுங்காதார் யாவரவர்—மஞ்சகுழ்
வான்றேய் புரிசைப் பொறியு மடங்கினவால்
ஆன்றே ரடக்கம்போ லாங்கு.*

26

பொருவரு முதூரிற் போர்வேட் டொருவர்க்
கொருவ ருடன்றெழுந்தா ராகில்—இருவரும்
மண்ணெண்டு சார்த்தி மதில்சார்த் தியவேணி
விண்ணெண்டு சார்த்தி விடும்.†

27

குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று
நின்றுயர் வாயிற் புறநிவப்ப—ஒன்றூர்
விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் ரேன்றித்
துளங்கினவே தோற்றந் தொலைந்து.‡

28

முற்றரண மென்னு முகிற்குருமுப் போற்றேன்றக்
கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான்—புற்றிழந்த
நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல்
வேகக் குழாக்களிற்று வேந்து.§

29

பொருசின மாருப் புலிப்போத் துறையும்
அருவரை கண்டார்போ லஞ்சி—ஒருவருஞ்
செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன்
எல்லார்க்கு மெல்லாங் கொடுத்து.||

30

மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தார்ந்
தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம்—இழுமென
மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெடரிய விட்ட வகை.¶

31

*தொல். பொருள். புறத்தினை, 13-ஆம் சூத். நச்சர் உரைமேற்கோள்.

† „ „ „

‡ „ „ „

§ „ „ „

|| „ „ „

¶ „ „ „

தாக்கற்குப் பேருந் தகர்போல் மதிலகத்
தூக்க முடையா ரொதுங்கியுங்—கார்க்கீண்
டிடிபுறப் பட்டாங் கெதிரேற்றூர் மாற்றூர்
அடிப்புறத் தீடு மரிது.*

32

இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும்
படியாற் பக்டொன்று மீட்டு—வடிவேல்
எறிந்தார்த்தார் மன்ன ரிமையாத கண்கண்
டறிந்தார்த்தார் வானேரு மாங்கு.

33

ஆனங் குரிசி லுவகைக் களவென்னுங்
கேளின்றிக் கொன்றுரே கேளாகி—வாள்வீசி
ஆடினு ரார்த்தா ரடிதோய்ந்த மன்வாங்கிச்
குடினூர் வீழ்ந்தானைச் சூழ்ந்து.

34

வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்
சான்றுரைப்ப போன்றன தங்குறை—மான்றேர்மேஸ் [குச்
வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்
பாய்ந்தன மேன்மேற் பல.

35

வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச்
செய்யோ னெளிவழங்குஞ் செம்மற்றே—கையன்று
போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
தார்தாங்கி நின்ற தகை.†

36

மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந்
தம்மிற் றடுமாற்றம் போன்றதே—வெம்முஜையிற்
போர்யாஜை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக்
கார்யாஜை யன்றடர்த்த கை.

37

*தொல். பொருள். புறத்தினை, 13-ஆம் சூத். நச்சர் உரமேற்கோள்.

† ஷை ஷை 17-ஆம் சூத். நச்சர் உரமேற்கோள்.

வான்ரேய் கழகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும்
னன்ரேய் நரிய முடன்றெக்க—மூன்றுவ
கடமா நிலநீணக்குங் கார்யாணக் கிட்ட
படமாறு நீப்பதனைப் பார்த்து.

38

மாயத்தாற் ரூக்கு மலையு மலையும்போற்
காயத்து றஞ்சாக் களிற்றெருடும்போய்ச—சாயுந்
தொலைவறியா வாடவருந் தோன்றினுர் வான்மேல்
மலையுறையுந் தெய்வம்போல் வந்து.*

39

வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின்
கொன்ற பின்னிணக்கூழ் கொற்றவை—நின்றனிப்ப .
உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
கொண்டா டின்குரவைக் கூத்து.†

40

கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க
எண்ணிருந்தோ னேந்திழையாள் தான்காக்கப்—பண்
சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ [ணியநாற்
மன்னுக நாஞுமிம் மண்மிசை யானே.

41

4. கூடல் சங்கமத்துப் பரணி

சோழ அரசர்கள் மேலைச்சனுக்கிய அரசர்களுடன் பல
முறை போர் செய்தார்கள். அவ்வாறு போர் செய்த சோழ
அரசர்களில் வீரராசேந்திரன் (கி. பி. 1065—1070) என்
பவனும் ஒருவன். வீரராசேந்திரனை வீரசோழன் என்றும்
கூறுவார்கள். இவன் சனுக்கியருடன் மூன்றுமுறை போர்
செய்து வென்றான். கிருஷ்ண - துங்கபத்திரை என்னும்
இரண்டு பேராறுகள் கூடுகிற இடமாகிய கூடல்சங்கமம்
என்னும் இடத்தில் நடந்த போரிலே, இவன் பெரிய வெற்

*தொல். பொருள். புறத்தினை. 17-ஆம் குத். நச்சர் உரைமேற்கோள்.

† ஷ 21-ஆம் குத். நச்சர் உரைமேற்கோள்.

தமிழ் நால்கள்

றியையடைந்தான். சருக்கிய அரசனை ஆகவமல்லனும், அவனுடைய படைத்தலைவர்களும், கடல்போன்ற சேளையும் வீரராசேந்திரனால் முறியடிக்கப்பட்டனர்.

வீரராசேந்திரன் காலத்தில் இருந்த புத்தமித்திரனர் என்னும் புலவர், அவ்வரசன் பெயரினால் வீரசோழியும் என்னும் இலக்கண நூலை இயற்றினார். வீரசோழியத்திற்கு உரை எழுதிய பெருந்தேவனூர் தமது உரையில் இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். அவ் வெண்பாக்களில் சோழன் பெற்ற கூடல சங்கமத்து வெற்றி கூறப்படுகிறது.

“ வின்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர்
எண்கூ டலறு மிருங்தானிற்—கண்கூடப்
பண்ணினுன் றன்னுடைய பாதம் பணியாமைக்
கெண்ணினார் சேரும் இடம்.”

“ மின்னார் வடிவேற்கை வீரரா சேந்திரன் றன்
பொன்னார் பதயுகளாம் போற்றுது—கன்னுடர்
புன்கூ டலசங்க மத்தினெனும் போருடைந்தார்
நன்கூ டலசங்க மத்து.”*^{*}

இவ்வரசன் பெற்ற வெற்றியைச் சிறப்பித்து இவன் மேல் கூடல சங்கமத்துப் பரணி பாடப்பட்டது. என்னை?

“ —கூடலார்
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும் ”

என்று விக்கிரமசோழன் உலாவும்,

*வீரசோழியும், அலங்காரப் படலம், உரைமேற்கோள்.

“ பாட வரிய பரணி பகட்டணிவீழ்
கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்”

என்று இராசராச சோழன் உலாவும் கூறுவது காணக.

இந்தப் பரணி இப்போது கிடைக்கவில்லை. இதைப் பாடிய புலவர் பெயர் முதலியனவும் தெரியவில்லை.*

5. கொப்பத்துப் பரணி

சோழ அரசன், கொப்பம் என்னும் ஊரில் சனுக்கிய அரசனுடன் போர்செய்து வென்ற வெற்றியைப் பாராட்டிக் கொப்பத்துப் பரணி இயற்றப்பட்டது. கொப்பம் என்னும் ஊர், கிருஷ்ண ஆற்றங்கரையில் இருந்தது. முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012—1044), மேலைச்சனுக்கிய அரசனான ஆகவமல்லனுடன் கொப்பத்தில் பெரும்போர் செய்து வென்றான். இவனுடைய சேளிக்குப் படைத்தலைவாக இருந்தவன் இவனுடைய மகனும் இளவரசனுமான இராசாதிராசன் என்பவன்.

வீரசோழியம், யாப்பதிகார உரையில், உரையாசிரியராகிய பெருந்தேவனூர் மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள், சோழ அரசன் கொப்பத்துப் போரை வென்ற செய்தியைச் சிறப்பித்துக் கூறுகிறது. அந்தச் செய்யுள் இது :

“ துற்றுற் றின்றிவெம் போர்செய்த விற்கைப்
பன்மன்முன் போடவோர் தத்திற் றுன்றுவன்
பாய்பரி யுய்த்துத் தன்மைகொண் டோடிய
வெற்றுச் செம்பியன் பார்புகழ் கொற்கைக்
கண்டன்வன் பாரதம் வெற்புக் கொண்டுதின்
போர்புரி கொப்பத் தன்றெதிர்ந் தோர்வெறு

* இந்தப் பரணி வின் பெயர் தெரியவில்லை. கூடல் சங்கமத்துப் போரை வென்றமையால் இதற்குக் கூடல் சங்கமத்துப் பரணி என்று பெயர் குட்டலாம். Tamil Historical Texts, V. Kanakasabhai Pillai, Indian Antiquary, Vol. XXII.

கொற்றத் தொங்கல்சிங் காசன மொற்றைச்
சங்குவெண் சாய்மரை குத்துப் பந்தர் முன்
பாவிய முத்துப் பந்திமுன் ஒன்மகிழ்
ஒற்றைப் பெண்டிர்பண் டாரமொ டொற்றைத்
தன்பெருஞ் சேஜையு மிட்டிட் டன்றுடைந்
தான்வசைப் பட்டுக் கண்டவங் காரனே.”

இராசேந்திரதேவர் கொப்பத்துப் போரை வென்ற செய்
தியை அவருடைய சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது :

“ திருமருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னேன்
சேஜை பின்னதாக இரட்டைபாடி ஏழரைபிலக்கமுங்கொண்
ட்டிரமர்பெருது எண்டிசை நிகழப் பறையது கறங்கின
வார்த்தை கேட்டுப் பேராற்றங்கரைக் கொப்பத்து வங்
தெதிர் பொருத் ஆகவமல்லன் அடற்சேஜை யெல்லாம்
பாரது நிகழப் பசும்பினை மாக்கி ஆங்கதுகண் டாகவமல்
லன் அஞ்சிப் புறகிட்டோட அவன் ஆணைகுதிரையும் ஒட்டக
நிரையும் பெண்டிர் பண்டாரமுங்கைக்கொண்டு விஜயாபி
ஷேகம் பண்ணை வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய கோப்
பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்க்கு
யாண்டு ஆருவது.”

கொப்பத்துப் போரை வென்று புகழ்கொண்ட இராசேந்
திர சோழன்மீது கொப்பத்துப் பரணி என்னும் நால் இயற்
றப்பட்டதாக இராசராச சோழன் உலா கூறுகிறது. இதனை,

“ —கொலையானை
பப்பத் தொருபசிப்பேய் பெற்ற வொருபரணி
கொப்பத் தொருகளிற்றுற் கொண்டகோன் ”

என்னும் கண்ணியினால் அறியலாம். இராசேந்திர சோழன்
மேற் பாடப்பட்ட கொப்பத்துப் பரணி இப்போது கிடைக்க
வில்லை. இந்நாலை இயற்றினவர் பெயர் முதலியனவும்
தெரியவில்லை.

6. “தென்றமிழ்த் தெய்வப் பரணி”

இப்பெயருள்ள பரணி நூலைத் தக்கயாகப் பரணி கூறு கிறது.

“ செருத்தந் தரித்துக் கவிங்க ரோடத்
 தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு
 வருத்தந் தவிர்த்துல காண்ட பிரான்
 மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே ”

என்னும் தாழிசையைத் தக்கயாகப் பரணி (776) கூறு கிறது. இதனால் இப்பெயருள்ள பரணிநூல் ஒன்றிருந்த தென்பது தெரிகிறது. இத் தாழிசைக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார் :—

“ இப்பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்தி கள். இப்பரணி பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்.”

இதனால், கவிங்கப் போரைப் பாராட்டிச் செயங்கொண்டார் கவிங்கத்துப் பரணி பாடியது போலவே, அதே கவிங்கப் போரைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது இந்தப் பரணியைப் பாடினார் என்பது தெரிகிறது. இந்தப் பரணியின் பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பரணி பாடிய ஒட்டக்கூத்தராலேயே “ தென்றமிழ்த் தெய்வப் பரணி ” என்று தக்கயாகப் பரணியில் கூறப்பட்டபடியால், அதுவே இந்தப் பரணிக்குப் பெயராக இருக்கலாம்.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது விக்கிரமசோழன் உலா என்னும் நூலை இயற்றியிருப்பதும், அவர் அவ்வரசனுடைய அவைக்களப் புலவராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கன. ஒட்டக்கூத்தர் இயற்றிய தென்றமிழ்த் தெய்வப் பரணி இப்போது கிடைக்கவில்லை.

7. வேறு பரணி நூல்கள்

முதலாம் இராசேந்திர சோழனுடைய மகன் இராசாதிராசன், இளவரசனாக இருந்தபோது கொப்பத்துப் போரை வென்றதை மேலே கூறினாலே. இராசாதிராசன் கி. பி. 1044 முதல் 1054 வரையில் அரசாண்டான் என்பர். இவன் முடிசூடிய பின்னர், மேலைச்சங்ககிய அரசனுடன் மூன்று முறை போர் செய்தான். இரண்டு தடவை போர்வென்றான். மூன்றாவது முறை, போர்க்களத்தில் யானை மேலிருந்தபடியே உயிர்விட்டான். ஆகவே, “கல்யாணபுரமும் கொல்லாபுரமும் எறிந்து யானை மேற் றுஞ்சின உடையார் விசய ராசேந்திர தேவர்” என்று புகழப்படுகிறான். மூன்றாவது முறை இவ்வரசன் போரில் இறந்தபோதிலும், வெற்றிபெற்றவர் சோழரே.

முன்பு இரண்டு தடவை இவன் சங்ககியருடன் செய்த போரில் வெற்றிபெற்றதைப் பாராட்டி இவன்மீது ஒரு பரணி நூல் பாடப்பட்டது என்பதை ஒரு சாசனம் கூறுகிறது. அச் சாசனவாசகம் வருமாறு :

“கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானக மிருவர்க் கருளிக் கானகம் ஒருவனுக் களித்துப் பொருசிலைச் சேரலன் வேலைகெழு காந்தஞர்ச் சாலைக் கலமறுப்பித்து இலங்கையற் கரைசையும் அலங்கல் வல்லபஜையுங் கன்னகுருச்சியர் காவலனையும் பொன்னனி முடித்தலை தடிந்து தன் கொடிப்படை ஏவிக் கன்நாடகர் விடு கரிபுரளத் தந்நாடையிற் (?) தமிட்பரணி கொண் டொன்னர் வச்சிர நெநு வாள் விச்சயன் வெருவி நெளித் தஞ்சியோடத் தன் வஞ்சியம் படையால்” வென்ற கோவிராசகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கியாண்டு 33-ஆவது.*

இதனால், இவ்வரசன்மீது ஒரு பரணிநூல் இயற்றப் பட்டதென்பது தெரிகிறது. இப்பரணியைத் தமிட்பரணி (தமிழ்ப்பரணி) என்று சாசனம் கூறுகிறது. இப்பரணியின் உண்மைப் பெயர் இதுதானே அல்லது வேறு என்பது தெரிய வில்லை. இந்தப் பரணியைப் பாடியவர் யார் என்பதும் தெரியவில்லை.

வடஅர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அம்முண்டி கிராமத்தில் உள்ள முப்பளை ஈசுவரம் உடையார் கோவிலில் உள்ள சாசனம் ஒன்று, கோவிராஜகேசரி பண்மரான சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவரின் 14-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அந்தச் சாசனத்தில், பரணி யிரண்டும் ஒருவிசை கைக்கொண்டு என்று கூறப்படுகிறது.* இந்தப் பரணிகளின் பெயர் கூறப்படவில்லை. அப்பரணிகளைப் பாடியவர் பெயரும் தெரியவில்லை.

இதனால், சில பரணி நூல்கள் பண்டைக்காலத்தில் இருந்து பின்னர் அழிந்துவிட்டன என்பது தெரிகின்றது.

8. வீரமாலை

வீரமாலை என்னும் நூலைப் புலவர் பாண்டி கவிராசர் என்பவர் இயற்றினார் என்னும் செய்தி, புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்எழுத்துச் சாசனத்தினால் தெரிகிறது. இந்தச் சாசனம், புதுக்கோட்டை திருமய்யம் தாலுகா ராங்கியம் என்னும் ஊரில் உள்ள பூமிசுவரர் கோவிலின் தென்புறச் சுவரில் இருக்கிறது. இந்தச் சாசனத்தின் வாசகம் இது.

“ ரொத்திரி வருஷம் தைய் மாதம் நூல். ஸ்ரீமது வெங்கள நாயக்கரம்யன் காரியத்துக்கு கர்த்தரான தீத் தாரியப்பரும் பொன்னமராபதி நாட்டுத் தென்பற்று இராசி மங்கலம் ஊரவரும் புலவர் பாண்டி கவிராசர் வீரமாலை

பாடுகையில் இவற்கு இறையிலியாக விட்ட நிலம் மறவ னேரி வயலில் வெம்படிப் புலவர் செய் அஞ்சாள் நடுகை யும் சந்திராதித்தர் வரைக்குபற்றி அனுபவிக்க கடவராக வும். இதுக்கு யாதாமெராகுத்தர் இதுக்கு இரண்டு நினைத் தவன் கெங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற தோசத்திலே போகக் கடவராகவும். இப்படிக்கு ஏறக் குடையான் ஆன பொய்சொல்லா மெய்யன் எழுத்து. .**

இந்தச் சாசனத்தினால், வெங்கள் நாயக்கரய்யன் மீது இந்த வீரமாலை பாடப்பட்டது என்பது தெரிகிறது. வெங்கள் நாயக்கர்கி. பி. 16-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்று தெரிகிறபடியால் இந்நால் அக்காலத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். இந்நால் இப்போது கிடைக்கவில்லை.

9. பேர்வஞ்சி

புதுக்கோட்டை, திருமய்யம் தாலுகா, பொன்னமராபதி என்னும் ஊரில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் சாசனம் ஒன்று பேர்வஞ்சி என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. மறமாணிக்கர் என்னும் வீரர்களின் சிறப்பை, திருவரங்குள முடையான் என்னும் புலவர் பேர்வஞ்சி என்னும் நூலில் பாடினார் என்றும், அந்நூலை அரங்கேற்றக் கேட்டு மகிழ்ந்த வீரர்கள் இப்புலவருக்கு மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்னும் சிறப்புப்பெயரைக் கொடுத்து, தூத்துக்குடியில் நன் செய் புன்செய் நிலங்களைப் பரிசிலாக வழங்கினார்கள் என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது, இந்தச் சாசனத்தின் வாசகம் வருமாறு :

“ஸ்வஸ்தி யீ. சோன்டு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு பதினெண்ரூவதி னெதிரா

*Inscriptions (Texts) of the Pudukkottai State, No. 966.

மாண்டு: புறமலை நாட்டுப் பொன்னமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் பேர்வஞ்சி கேட்டுப் பரிசி லாக குடு(த)த (வந்) திருவரங்குளமுடையானுக்கு மறச் சக்கரவர்த்திப் பிளையென்று பேருங் குடுத்து தூத்திக் குடு வயலில் வடபாகம் விளைநிலமும் இதுக்கெல்லையான புன்செய்களும் முன்பு எழுதி அணிந்து குடுத்த செ[ய் யி-ன்-படி-] சந்திராதித்தவரை இறையிலியே காணியாகக் குடுத்தொம்.

“இதுக்குப் பொன்னமராபதிப் பெருமாள் திருநாமத் தும் இயல் விண்ணப்பஞ் செய்வாராகவும்.

“தான் வரி எப்பேற்பட்டனவும் இறுக்கக் கடவுதல்ல வாக. இப்படி சம்மதித்துக் கல் வெட்டிக் குடுத்தோம்.

“(பன்மாஹேஸ்வ)ரர் ரகஷ. இதில் தூத்திக்குடி யில் நன்செய் புன்செய் உள்ளவை அடங்கலும் தேவன் திருவரங்குள முடையானன் மறச்சக்கரவர்த்திய பிளைக்கு நன்செய் புன்செய் பாதியும் தமிழரையருள்ளிட்ட நால்வர்க்குப் பாதியுமாக இட்டோம். அவனி நாராயண தேவரும் பொன்னமராபதி முதல்லாகிய முதலிகளோம். வடக்கு இவர்களுக்கு சந்திராதித்தவரை செல்வதாகவும். திருநானுங் செய்விப்பார். மஹேஸ்வர ரகஷ.”*

இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற சோன்டு வழங்கிய சுந்தரபாண்டிய தேவர் என்னும் பாண்டியன், கி. பி. 13-ஆவது நூற்றுண்டின் முற்பகுதியில் அரசாண்டவன்.

இந்தப் பாண்டியனுடைய படையின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர் மறமாணிக்கர் என்னும் பெயரினர். இவர்களுடைய வீரத்தையும் வெற்றியையும் கூறுவது பேர்வஞ்சி என்னும் நூல். பேர்வஞ்சி எனினும் பெருவஞ்சி எனினும் ஒக்கும்.

*Inscriptions (Texts) of the Pudukkottai State. No. 278.

பேர்வஞ்சி பாடிய புலவருக்குத் தேவன் திருவரங்குள முடையான் என்னும் பெயர் இருப்பதனாலும், மறச்சக்கர வர்த்திய பிள்ளை என்னும் சிறப்புப்பெயர் சூட்டப்பட்ட படியாலும் இவர் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருத்தகும்.

இவர் இயற்றிய பேர்வஞ்சியைப்பற்றி வேறு செய்தி கள் தெரியவில்லை. இந்நால் சரித்திரச் செய்திகள் சில வற்றை அறிவதற்குத் துணையாயிருக்கும். இந்நால் கிடைக்கவில்லை.

இலக்கிய நூல்கள்

III காவியம்

1. பழைய இராமாயணம்

அகவற்பாவினால் இயற்றப்பட்ட பழைய இராமாயணம் ஒன்று இருந்ததென்பது, ஆசிரியமாலை என்னும் தொகைநூலிலிருந்து தெரிகிறது. ஆசிரியமாலை, ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்களைத் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல். ஆசிரியமாலையும் இறந்துபோன நூலே. அதிலிருந்து சில செய்யுள்களைப் புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்துள்ளனர்.

ஆசிரியமாலையில் தொகுக்கப்பட்டிருந்த பழைய இராமாயணச் செய்யுள்களில் ஐந்து செய்யுள்கள் புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே தருகிறேன் :

மாமுது தாதை யேவலி னார் துறந்து
 கானுறை வாழ்க்கையிற் கலந்த விராமன்
 மாஅ விரஸை வேட்டம் போகித்
 தலைமகட் பிரிந்த தனிமையன் றனது
 சுற்றமுஞ் சேணிடை யதுவே முற்றியது
 நஞ்சகறை படுத்த புன்மிடற் றிறைவ
 னுலகுபொதி யுருவமொடு தொகைஇத் தலைநாள்
 வெண்கோட்டுக் குன்ற மெடுத்த மீளி
 வன்றே ஓண்டகை யூரே யன்றே
 சொன்முறை மறந்தனம் வாழி
 வில்லு முண்டவற் கந்நா ஓங்கே.

மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
 நீலக் குவளை நிறனும் பாழ்ப்பட
 இலங்கை யகழி மூன்று மரக்கியர்
 கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து
 பெருநீ ருகுத்தன் மாதோ வதுவக்
 குரங்குதொழி லாண்ட விராமன்
 அலங்குதட ரெஞ்வா ளகன்ற ஞான்றே

2

இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை
 நெடுந்தோ விராமன் கடந்த ஞான்றை
 எண்கிடை மிடைந்த பைங்கட் சேஜையிற்
 பச்சை போர்த்த பலபுறத் தண்ணைடை
 எச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற்
 கடல்கு மூரணம் போன்ற
 உடல்சின வேந்தன் முற்றிய ஹுரே.

3

மேலது வானத்து மூவா நகருங்
 கீழது நாகர் நாடும் புடையன
 திசைகாப் பாளர் தேயக் குறும்புங்
 கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் றந்த
 பஸ்வேறு விழுதெந்தி யெல்லா மவ்வழிக்
 கண்ணுதல் வானவன் காதலி னிருந்த
 குன்றேந்து தடக்கை யஜைத்துந் தொழிலுறத்
 தோலாத் துப்பிற் ருணிழல் வாழ்க்கை
 வலம்படு மள்ளர்க்கு வீசி யிலங்கையில்
 வாடா நொச்சி வகுத்தனன்
 மாலை வெண்குடை யரக்கர் கோவே.

4

இருபாற் சேஜையும் நனிமருண்டு நோக்க
 முடுகியற் பெருவிசை யரவுக்கடுங் கொட்டின்
 எண்டிசை மருங்கினு மெண்ணிறைந்து தோன்றினும்
 ஒருதனி யனுமன் கையகண்று பரப்பிய

வன்மரந் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி யகம்பன்றேள் படையாக வோச்சி
ஆங்க,

அனும னங்கையி னழுத்தலிற் ரனுது
வன்றலை யுடல்புக்குக் குளிப்ப முகங்கரிந்
துயிர்போகு செந்நெறி பெருமையிற்
பொருளாகத்து நின்றன நெடுஞ்சேட் பொழுதே.

5

2. ஜென இராமாயணம்

தமிழில் செய்யுள் நடையில் இயற்றப்பட்ட ஜென இராமாயண நூல் ஒன்று இருந்தது. அந்த நூல் இப்போது இறந்துவிட்டது. ஆனால், அந்த நூலிலிருந்து சில செய்யுள் களை ஸ்ரீபுராண ஆசிரியர் தமது ஸ்ரீபுராணத்தில் (முநிஸாவரத சுவாமி புராணத்தில்) மேற்கோள் காட்டியிருக்கிறார்.

முநிஸாவரத சுவாமி என்னும் 20-ஆவது தீர்த்தங்கரர் வாழ்ந்திருந்த காலத்தில், பலதேவ வசதேவர்கள் இராம லக்ஷ்மணர்களாகவும், பிரதி வசதேவர் இராவணாகவும் பிறந்து தம்முள் போர்செய்த வரலாற்றைக் கூறுவது ஜென இராமாயணமாகும்.

வால்மீகி இராமாயணத்துக்கும் ஜென இராமாயணத்துக்கும் கதைப்போக்கில் சில வேறுபாடுகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை : இராமனை ஒருவரும் 14 ஆண்டு காட்டுக்கு அனுப்பவில்லை ; தசரதன் இறந்துவிடவில்லை. இராம னும் சீதையும் தாங்களாகவே இயற்கைக் காட்சியைக் காணச் சித்திரகூடம் என்னும் காட்டில் சென்றிருந்தபோது இராவணன் சீதையைச் சிறைப்படுத்தினான். சூர்ப்பனகை என்பவள் இராவணனுடைய தங்கையல்லள் ; இராவண னுடைய பணிப்பெண்களில் ஒருத்தி. சூர்ப்பனகையை இலக்குமணன் முக்கை யரியவில்லை. இராமன் வாலியை

மறைந்து கொல்லவில்லை. வாலி, போர்க்களத்திலே இலக்ஷ் மணங்கேலே கொல்லப்பட்டான். இவ்வாறு ஜென இராமாயணம் கூறுகிறது.

இனி, முநிலூவர்த சவாமி புராணத்தில் கூறப்படுகிற ஜென இராமாயணத்தின் சில விஷயங்களை இங்கு முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அவை என்னவென்றால்:

இரத்தினபுரத்து அரசன் பிரஜாபதி; அரசி குணகாந்தை. இவர்களுக்கு சந்திரசூளன் என்னும் மகன் பிறந்தான். பிரஜாபதி அரசனுடைய அமைச்சன் நரபதி என்பவனுக்கு விஜயன் என்னும் மகன் பிறந்தான். அரசகுமார ஞகிய சந்திரசூளனும் மந்திரி மகனுகிய விஜயனும் ஒருங்கேவளர்ந்து வாலிபப் பருவம் அடைந்தார்கள்.

அப்போது, அந்கரத்து வணிகஞகிய கௌதமன் என்பவன் தன் மகனை ஸ்ரீ தத்தனுக்கு, குபேரத்ததன் என்னும் வணிகன் மகளாகிய குபேரத்ததையை மணஞ் செய்வித்தான். சந்திரசூளனும் அமைச்சன் மகன் விஜயனும் திருமண ஸ்ட்டில் புகுந்து, மனமகளாகிய குபேரத்ததையைக் கவர்ந்து கொண்டு அரண்மனைக்குக் கொண்டுபோய்விட்டார்கள். உடனே மனமக்களின் சுற்றத்தார்களும் நகரமக்களும் அரசனிடம் சென்று அரசகுமாரன் செயலைக் கூறி முறையிட்டார்கள். அரசன் தன் மகனை மிகவும் சினந்து, அவனையும் அவனுக்குத் துணையாயிருந்த அமைச்சன் மகனையும் காட்டிற்குக் கொண்டுபோய்க் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அங்கிருந்தவர், ‘இச்சிறுவர்களுக்கு இக்கொடிய தண்டனை விதிப்பது தகாது; தண்டனையைக் குறைக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டும் அரசன் இணங்காமல் கொலைத் தண்டனையே விதித்தான்.

அமைச்சன், அரசனை வணங்கி, ‘இந்தத் தண்டனையை நானே நிறைவேற்றுவேன்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டு, குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு

காட்டுக்குப் போனன். காட்டிற்குப் போய், குமாரர்களைப் பார்த்து, 'உங்களுக்கு மரணம் உறுதி' என்று கூறினான். குமாரர்கள், 'மரணத்துக்கு நாங்கள் அஞ்சவில்லை' என்று கூறினார்கள். அப்போது, அங்கிருந்த மலையின் மேலே மகாபலர் என்னும் முனிவர் தவம் செய்வதைக் கண்டு, அமைச்சன் குமாரர்களை அவரிடம் அழைத்துப் போனன். அந்த முனிவர், குமாரர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்து, "இவர்கள் நல்ல புண்ணியும் செய்து பிற்பிறப்பிலே இராமர் இலக்குமணர் என்னும் பெயருள்ள பலதேவ வசதேவர்களாகப் பிறப்பார்கள்" என்று நிமித்தம் கூறினார்.

அமைச்சன், குமாரர்களை முனிவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தான். முனிவர் அவர்களுக்குத் துறவு கொடுத்துத் தவம் செய்யச் சொன்னார். சிறுவர்கள் தவம் செய்து காலாங்தரத்தில் தேவலோகத்தில் தேவர்களாகப் பிறந்தார்கள். பின்னர் அத்தேவர்கள் தசரத மகாராஜனுக்கு மக்களாகப் பிறந்து இராமன் என்றும், இலக்குமணன் என்றும் பெயர் பெற்று வளர்ந்தார்கள். இராமன் வெள்ளை நிறமும், இலக்குமணன் நீல நிறமும் உடையவர்களாக இருந்தார்கள்.

இராமனுக்கு மனம் செய்ய நினைத்துத் தசரதன் ஜனகராஜன் மகள் சீதையை மனம் பேசத் தூதுவர்களை அனுப்பினான். ஜனகராஜன் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, தான் ஒரு யாகம் செய்யப்போவதாகவும், அந்த யாகத்துக்கு இராம லக்ஷ்மணர்களை அனுப்பி வைக்கவேண்டும் என்றும், யாகம் முடிந்தவுடனே இராமனுக்குச் சீதையை மனம் செய்விப்பதாகவும் விடையளித்தான். இச்செய்தியைத் தூதர்கள் வந்து தசரதனிடம் கூறினார்கள்.

அப்போது ஆகமசாரன் என்னும் அமைச்சன் தசரத அரசனைப் பார்த்துக் கூறினான் : "ஜனகராசன் செய்யப் போகிற பிராணிஇம்சையுள்ள யாகம் கொள்ளத்தக்கதன்று. முற்காலத்தில் சகரராசனைப் பிராணிஇம்சை யாகம் செய்யும்படி மகாகாளன் என்பவன் சூழ்ச்சி செய்து சகர குடும்பத்தின் மகாகாளன் என்பதை கூறினார்.

பத்தை நாசமாக்கினான்” என்று கூறி அந்த வரலாற்றைக் கூறினான் :

சாரணயுகளம் என்னும் நகரத்தில் சுயோதனன் என்னும் அரசனும், அதிதி என்னும் அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குச் சுலசை என்னும் ஒரு மகள் பிறந்தாள். அந்த மகள் வளர்ந்து மணப்பருவம் உள்ள மங்கையானாள். அதனால், சுயோதன அரசன் அவருக்குச் சுயம்வரத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான். திருமணத்திற்குப் பல நாட்டு அரசர்களும் வந்திருந்தார்கள். சுலசையின் மாமன் மகனான மதுபின்களன் என்னும் அரசகுமாரனும் வந்தான்.

அயோத்தியரசன் சகரன் என்பவனும் சுயம்வரத்திற்குப் போகப் புறப்பட்டான். அவன் தலைக்கு வாசனை என்னென்ப பூசி அலங்கரித்தபோது ஒரு நரைமயிரைக்கண்டு, பணியாளன் அதனை அரசனுக்குக் காட்டினான். தன் னுடைய நரைமயிரைக்கண்ட சகர ராசன், சுலசை தனக்கு மாலையிடமாட்டானே என்று கவலை கொண்டு, அவளைத் தந்திரத்தினால் அடைய விரும்பினான். தன் பணிப்பெண் ணகீய மண்டோதரி என்பவளை அழைத்து, எப்படியாகிலும் சுலசையைத் தனக்கே மாலையிடும்படிச் செய்யவேண்டும் என்று கூறினான். அதற்கு அவள் அவ்விதமே சூழ்ச்சி செய்வதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டு, சாரணயுகள் நகரஞ் சென்று சுலசையின் தோழியாக அமர்ந்து, சகரமன்ன னுடைய குணங்களைப் புகழ்ந்து பேசி அவன்மேல் அவருக்கு விருப்பம் உண்டாகும்படிச் செய்தாள்.

இதனையறிந்த சுலசையின் தாயாகிய அதிதி, சுலசையை அழைத்து இவ்வாறு கூறினாள் : “என்னுடைய தமயனும் உன்னுடைய மாமனுமாகிய திருணபின்களன் மகன் மதுபின்களன் உளன். அவன் நல்ல அழகும் இளமையும் உள்ளவன். உன்மீது மிக்க அன்புள்ளவன். அவனுக்கே மாலையிடுவது நன்மையாகும்” என்று கூறினாள். மனமகளாகிய சுலசை

அவ்வாறே தன் மாமன் மகனுகிய மதுபிங்களனுக்கு மாலையிட இசைந்தாள்.

இந்தச் செய்தியை மண்டோதரி அறிந்து, தன் யத்தனம் விணுனதை யுனர்ந்து, சகர அரசனிடம் சென் று நிலைமையை அவனுக்கு உரைத்தாள். அப்போது, அவன் அமைச்சனை விஸ்வடு என்பவன், தான் அந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொன்னான். சகர அரசன் மனம் தேறினான். அமைச்சனை விஸ்வடு, “வரலக்ஷணதி சுயம்வர சாஸ்திரம்” என்னும் பெயருள்ள ஒரு போலி நூல் ஒன்றைத் தாங்கவே எழுதி, அதனைச் சுயோதன அரசனுடைய உய்யானவனத்தில் ஒருவருமறியாமல் புதைத்து வைத்தான். பிறகு, தோட்டக் காரனை அவ்விடத்தில் தோண்டசெய்து அந்தச் சுவடியை எடுத்து அரசனிடம் கொடுக்கும்படியும் சூழ்ச்சிகளைச் செய்தான்.

தோட்டக்காரன் தான் கண்டெடுத்த சுவடியைச் சுயோதன அரசனிடம் கொடுக்க, அரசன் சபையில் அதனை வாசிக்கச் சொன்னான். அதில் எழுதப்பட்டிருந்த பல விஷயங்களில் ஒன்று, எவ்வளவு அழகனை இருந்தாலும் பிங்கள் நிறம் உள்ள கண்ணுள்ளவனுக்கு மாலையிடக்கூடாது : அத்தகையவனுக்கு மாலையிட்டால் மனப்பெண் மரணமடைவாள் என்பது. இதைப் படித்தபோது, சபையில் இருந்த வர், பிங்கள் நிறமுள்ள கண்ணையுடையவனுன் மதுபிங்களன் என்னும் அரசருமாரனைப் பார்த்தார்கள். மதுபிங்களன் வெட்கம் அடைந்தான். சபையில் உள்ளவர் எல்லோரும் அடிக்கடி தன்னையே பார்ப்பதனால், வெட்கமடைந்த மதுபிங்களன், இனி சுலசை தனக்கு மாலையிடமாட்டாள் என்று அறிந்து, அந்கரத்தை விட்டுப் போய்விட்டான்.

பின்னர் நடைபெற்ற சுயம்வரத்தில், சுலசை சகரராசனுக்கு மாலையிட்டாள். ஆகவே, சகரன் சுலசையை மனந்து தன் நாடு சென்றான்.

மனமுடைந்து சென்ற மதுபிங்களன் வாழ்க்கையை வெறுத்தவனுய், ஹரிசேனர் என்னும் முனிவரிடம் சென்று துறவு பூண்டான். துறவு பூண்ட மதுபிங்களன் ஒருநாள் ஒரு ஊரில் வீதியில் பிச்சைக்காகச் சென்றான். அப்போது அவனைக் கண்ட ஒரு சோதிடநூல் வல்லவன் அவனைக் கூர்ந்து பார்த்து, இந்த அங்கலக்ஷணங்களையுடைய இவன் அரசோகத்தில் இருக்கவேண்டியவன். இவன் பிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது. நான் கற்ற சோதிடநூல் பொய்போலும் என்று கூறித் தன்னிடமிருந்த சோதிட நூலைக் கிழிக்கத் தொடங்கினான். அப்போது அங்கிருந்த ஒருவன் சோதினைத் தடுத்து, “உன்னுடைய சோதிட நூல் பொய்யன்று : உண்மையில் இந்தத் துறவி அரசுகுமாரன்தான். சுலசை என்னும் அரசுகுமாரி இவனுக்கு மாலையிடாதபடி தடுத்துத் தனக்கு மாலையிடும்படி சகரராசன் செய்த சூழ்சியினால் இந்த அரசுகுமாரன் துறவு பூண்டு பிச்சை ஏற்கிறான்” என்று கூறி, எல்லாச் செய்தியையும் ஆதியோடந்தமாகக் கூறினான்.

அவன் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துறவியாகிய மதுபிங்களன், சூழ்சியினாலே தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தான். தன்னை வஞ்சித்துத் தன் வாழ்க்கையைக் கெடுத்த சகரராசனை எப்படியாகிலும் அடியோடு நாசம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டான். பிறகு மதுபிங்களன் உயிர்நீத்து, மகாகாளன் என்னும் அசரனுகப் பிறந்து ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு, சகர அரசனை நாசம் செய்யச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, பர்வதன் என்னும் பெயருள்ள பிராமணன், பிறவியிலேயே மகாமுடனுய், தான் கற்ற கல்வியின் பொருளை நன்குணராதவனுய், பலராலும் இகழப் பட்டு அவமானம் அடைந்து காட்டு வழியே சென்றுகொண்டிருந்தவனை, கிழப்பிராமண வடிவத்துடன் வந்த மகாகாளன் கண்டு கைதட்டிக் கூப்பிட்டான். கூப்பிட்டு, பர்வதனுடைய

வரலாறுகளை விசாரித்தான். பர்வதன் தன் வரலாற்றைக் கூறினான்.

பர்வதன் மகாமுடன் என்பதையும், தான் கொண்டதைச் சாதிக்கும் குணம் உள்ளவன் என்பதையும் தெரிந்து கொண்ட மகாகாளன், இவனே தன் எண்ணத்தை நிறை வேற்றத் தகுந்தவன் என்று தேர்ந்து, அவனைப் பலவாறு புகழ்ந்து பேசினான். பர்வதன், மகாகாளன் வயப்பட்டான். பிறகு மகாகாளன் பர்வதனைச் சுகரனிடம் அனுப்பி, மிருக இம்சையுள்ள யாகத்தைச் செய்யும்படிச் செய்து, சுல சையையும் சுகரனையும் கொன்று அக்குடும்பத்தையே நாச மாக்கினான்.

இந்தப் பழைய கதையை ஆகமசாரன் சொல்லியதைக் கேட்ட தசரதன் வியப்படைந்தான்.

அப்போது, மகாபலன் என்னும் அமைச்சன் தசரத னுக்கு இவ்வாறு கூறினான் : “ஜனகராசன் எந்த யாகம் செய்தால் நமக்கென்ன? இராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினால் இவர்களுடைய ஆற்றலை அங்குள்ளவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். சிதைக்கும் இராம னுக்கும் திருமணம் நடைபெறும்” என்று கூறியதைக் கேட்ட தசரதன், இராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினான். ஜனகன் யாகத்தைச் செய்து முடித்து, சிதையை இராமனுக்குத் திருமணம் செய்வித்தான். பிறகு இராம லக்ஷ்மணர் சிதையுடன் அயோத்திக்குத் திரும்பி வந்தார்கள்.

தசரதன் தனது பழைய ராஜ்யமாகிய காசி தேசத்து வாரணைசி நகரத்துக்கு இராமனை அனுப்பி அவனை அங்கு அரசனாக்கினான். இலக்ஷ்மணனும் இராமனுடன் வசித்து வந்தான்.

ஒருநாள் நாரத முனிவன், இராம லக்ஷ்மணரின் சபைக்குச் சென்றான். நாடக நடனங்களில் மனத்தைச் செலுத்தி யிருந்த இராம லக்ஷ்மணர்கள் நாரதனை வரவேற்கவில்லை. அதனால் சினமடைந்த நாரதன், சிதையை இராமனிட

மிருந்து பிரித்து வைத்து இவர்களை மானபங்கம் செய்வேன் என்று எண்ணினவனும், நேரே இலங்கைக்குச் சென்று இராவணனைக் கண்டு, சீதாலக்ஷ்மியின் அழகை அவனிடம் புகழ்ந்து பேசினான். “இராமனுடன் ஆசனத்திலிருந்த சீதாலக்ஷ்மியைக் கண்டு வியப்படைந்தேன். இலங்கேசுவர கைய இராவணனுக்கு, இராமனைப்போன்று காமங்கம் இல்லையே என்று மனங்கவன்றேன்” என்று கூறினான். அப்போது இராவணனுக்குச் சீதையைத் தான் அடைய வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதனைத் தெரிந்துகொண்ட நாரதன், தனது சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, “இராமன், பல அரசர்களைத் தனக்கு நன்பர்களாக்கிக் கொண்டிருக்கிறேன். அவனை யுத்தம் செய்து வெல்ல உன்னால் முடியாது. ஆகையால் சீதையை நீயடைய வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டுவிடு” என்று கூறி, அறிவுரை கூறுவதுபோல அவனுக்கு ஆவலை யுண்டாக்கினான்.

நாரதன் சென்றபிறகு சீதாலக்ஷ்மியைத் தான் அடைய வேண்டும் என்னும் எண்ணம் இராவணனுக்கு அதிகப்பட்டது. ஆகவே, அவன் சூழ்ச்சி செய்தான். கணவன் மனைவியைப் பிரித்துவைப்பதிலும் சேர்த்துவைப்பதிலும் கைதேர்ந்த வித்தைக்காரியான சூர்ப்பனகை என்னும் பணிப்பெண்ணை அழைத்து, அவளிடம் தன் கருத்தைக் கூறி அவளைச் சீதையிடம் அனுப்பினான். அவள் வாரணைச் சென்று சீதையிடம் பல சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தாள். கடைசியில் சீதைகற்புக்கரசி என்பதை அறிந்து தன் சூழ்ச்சி பலிக்காமல் திரும்பி வந்து, இராவணனிடம் சீதையின் கற்பைப் புகழ்ந்துரைத்தாள்.

பிறகு, இராவணன் தனது அமைச்சனை மாரிசன் உதவியினால் சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டுபோய் இலங்கையில் சிறைப்படுத்தினான். இதையறிந்த இராமன் சேனையுடன் சென்று இராவணனுடன் போர் செய்து

சிதையை மீட்டுக்கொண்டு வந்தான். இதுவே ஜஜன இராமாயணத்தின் கதைச் சுருக்கம்.

இந்தக் கதையைத்தான் ஜஜன ராமாயணம் என்னும் காவியம் கூறுகிறது. இந்த இராமாயணம் இப்போது இறந்துவிட்டது. ஆனால், இதிலிருந்து சில செய்யுள்கள் ஸ்ரீபுராணம் என்னும் வசனநூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஜஜன ராமாயணத்தைச் செய்யுளாகப் பாடிய ஆசிரியர் யார் என்பதும், அவர் எக்காலத்தில் இந்நூலை இயற்றினார் என்பதும், இந்நாலுக்கு அவர் என்ன பெயரிட்டிருந்தார் என்பதும் தெரியவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட இந்தச் செய்யுள்களை நோக்கும்போது, இந்த நூல் சிறந்த உயர்ந்த காவியமாகத்தான் இருக்கவேண்டும் என்பது புலனுகிறது.

மனிப்பிரவாள வசனநடையில் உள்ள ஸ்ரீபுராணத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ஜஜன இராமாயணச் செய்யுள்கள் இவை :

“ மழைவாய் மொழியின் மார்பின்
வைத்துவா யமுத முண்டும்
மழையை விளித்து விஞ்சை
யோதுநா எஞ்சு வித்தும்
உழையனார்ப் புணருங் காலைத்
தோழரோ டொத்தும் இவ்வா
‘ ரெமுகலா ரெழிந்த நம்மால்
உற்றதிக் குற்ற மென்றும். ’ ”

சந்திரசூளன், விஜயன் என்னும் வாலிபர் குபேரதத்தை என்னும் மணமகளைக் கவர்ந்து சென்றதுபற்றி அவ்விளைஞர் களுக்கு அரசன் கொலைத்தண்டனை கொடுத்தபோது, அத்தண்டனை கடினமானது; அதனைக் குறைக்கவேண்டும் என்று அமைச்சர் முதலானேர் கேட்டுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கூறியது இச்செய்யுள்.

“ பூகம்ப மாக நாகம் பொன்றின வுதிர ஒன்னூர்
நாகங்கள் மேகம் போல வீழுநண் ணூர்கள் சென்னி
ஆகங்கள் காகங் கொள்ள அவரோடு மடிந்தி டாதே
சாகின்ற சரகை எம்மைச் சாலவும் வருத்தும் என்றார்.”

கொலைத்தண்டனை பெற்ற சந்திரசூளன், விஜயன்
என்னும் வாலிபர்களை அமைச்சன் காட்டுக்கு அழைத்துக்
கொண்டு போய், “ உங்களுக்கு மரணம் உறுதி. அஞ்சாதீர்
கள்” என்று கூறியபோது அவர்கள் அமைச்சனுக்குக்
கூறியது இச்செய்யுள்.

“ கம்பித்த காலன் கோலன்
கையன கறங்கு தண்டன்
கம்பித்த சொல்லன் மெய்யைக்
கரையழி நரையுன் சூடி
வெம்பித்தன் னிளமை மண்மேல்
விழுந்தது தேடுவான் போல்
செம்பிற்சும் பினித்த கண்ணன்
சிறங்கணித் திரங்கிச் செல்வான்.”

பர்வதன் என்னும் பிராமணன் காட்டு வழியாகச்
சென்றபோது, மகாகாளன் என்பவன் வயோதிகப் பிரா
மண வடிவம் கொண்டு எதிர்ப்பட்ட காட்சியைக் கூறுகிறது
இச்செய்யுள்.

“ அலைவட்டங் கிடந்த வல்குற் கதிபதி யாகும் பெற்றி
கலைவட்டங் கிடந்த வல்குற் காரிகைக் கறிவித் யாயேல்
முலைவட்டங் கிடந்த முத்த மாலைமென் முறுவ லாளென்
சிலைவட்டங் கிடந்த தோளைச் செறிதற்கையுறவுமுண்டோ”

சிதையை வசப்படுத்தச் சென்ற சூர்ப்பனகை தன்
முயற்சி கைகூடாமல் திரும்பி வந்து இராவணனிடம் சிதை

யின் கற்பின் உறுதியைக் கூறியபோது, இராவணன் அவளைச் சினங்து கூறியது இச்செய்யுள்.

“தொடர்த்தொடர்ப் படுவ தொக்கும்
தொட்டிற் சுருக்கி மெய்யைக்
கடக்கப்பாய்ந் திடஇனாத்துக்
கறுகிளைக் கறித்துக் காதல்
வடிக்கண்ணூர் போல நோக்கும்
....

அடுத்தடுத் தனுகும் நீங்கும்
அணியது போன்று சேய்த்தாம்.”

மார்சன், மானுருவங்கொண்டு இராமனிடம் அகப் படாமல் அவனைத் தூர்த்தில் அழைத்துச் சென்றதைக் கூறுகிறது, சிதைந்துபோன இந்தச் செய்யுள்.

“உருமிடப் புண்ட வருமணி நாகமெனத்
திருமணி நிலத்திற் ரேவி சோர்ந்து
செய்த பாவையின் மெய்திரி வின்றி
மையலி னுயிர்த்து மடிந்துடன் கிடப்ப..”

சீதாலக்ஷ்மியை இராவணன் அசோக வனத்தில் வைத்த பிறகு தனது உருவத்தைச் சீதைக்குக் காட்டியபோது அவள் சோர்ந்து மூர்ச்சையடைந்த செய்தியைக் கூறுவது இவ்வகவற்பா செய்யுட் பகுதி.

“அறிவுற்றங் கெழுந்த பாவை யமருல் கத்துச் சென்று பிறவிபெற் றவரைப் போல யாவிர்நீ ரிதுவென் என்ன அறிவித்தார் யாங்கள் விச்சா தரியரீ திலங்கை என்ன மறியத்தான் மயங்கிலீழ்ந்தாள் வழுத்தரு வாளையொத்தாள்.”

மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாலக்ஷ்மி தன் அருகி விருந்த பணிப்பெண்களை நிவிர் யார், இது எந்த ஊர் என்று

கேட்டபோது, அவர்கள் இது இலங்கை, நாங்கள் விச்சா தரப் பெண்கள் என்று கூறக் கேட்டு, மீண்டும் மூர்ச்சையடைந்ததைக் கூறுகிறது இச்செய்யுள்.

“ விம்முறு துயரிற் கொம்மென உயிரா
 விளாந்த தெல்லாம் உளங்கொள வுணரா
 எழுதுகண் ணருவி யினைந்தினைந் திரங்கலின்
 ஒழுகுபு பொழிய முழுகிய மேனியள்
 அழுதழு தலறி ஆ! ஓ! என்னும் ;
 இணையிரி யன்றிலின் ஏங்கி நீங்காத்
 துணைவனை நினைந்து சோகமீ தூர்தர
 வான்பழி சுமந்துநின் வளமலர்ச் சேவடி
 யான்பிரிந் தேதில னிடவயி னிடர்ப்பட
 மான்பின் ஏகிய மன்னவ னேயெனும் ;
 மாயோன் செய்த மாய மானிட
 மாயவன் செய்த மகிழ்ச்சிகண் டருளி
 ஆவதொன் றின்றி அதன்வழி யொழுகிய
 நாயக னேயெனை நனுகாய் வந்தெனும் ;
 கொற்றவன் றுணையே குலவிளங் களிறே
 செற்றவர் செகுக்குஞ் சினத்தீ யுருமே
 மைத்துன மலையே மன்னவ னேயெனும் ;
 நாற்கடற் பரந்தன வேற்படைத் தாணையொடு
 கூற்றம் மொய்ம்பிற் கொடுஞ்சிலைத் தடக்கைத்
 தம்பித் துணைவனிற் றனிப்படப் பிரித்திட்
 டெம்பெரு மாஜை யென்வயி னிறுவி
 மற்றவன் செய்த மாய மானினை
 நோற்றி லாதேன் நோக்கிய நோக்கின்
 அருவினை யேனை அருளிய மனத்தால்
 மருவிய மாய வுருவதர் கெழுந்த
 வரிசிலைக் குரிசிலை மன்னர்பெரு மாஜை
 மான்மறி தொடர்ந்துசெல் வாளரி போலக்

கானெறி விடுத்துக் கடுவனம் புகுத்தி
 மாயப் புணர்ப்பின் மன்ன வகைநினைந்
 தாயமுந் தாயருந் தோழியு மின்றியோர்
 நொதும லாளன் விதிவழி யொழுகி
 இடனிடை யிட்ட சேய்மைத் தன்றியுங்
 கடலிடை யிட்ட காப்பிற் ருகிய
 இலங்கை மூதா ரிடுசிறைப் பட்டு
 மலங்கு விழிமான் வழிதொடர்ந் தருளிய
 மன்னவற் குற்றதும் இன்னதென் றறியா
 தின்னற் படவெகை இன்னண மிழைத்த
 விஜையே வலிதே விளிதரல் புரிவாய்
 மனுவே யஜையாகை வார ஞாசியில்
 தனியொரு மான்மறி தன்பின் விடுத்தே
 எகையுந் தனியே இவணிட் டதுவே”

“சுழல்விழித் தறுகண் வேழுத் தடக்கைபோற்றிரண்டதோனாய்
 உழைவிழியார்சொற்கொண்டா ருறுவர்வெந் துயரமென்னும்
 பழமொழி யதஜை யோர்ந்தும் பாவியேன் சொல்லைக் கேளா
 உழையின்பின் போன வேந்தே உனக்குற்ற தறிகி லேனே.”

“அடலருந் திறலி னயை வஞ்சித்திட் டஞ்ச வன்னப்
 பெடையுறு நடையி னுரிற் பெரியபா வஞ்செய் தேஜைக்
 குடிலவாள் அவணன் கொண்டு போயினு னென்ன ஒன்னு
 ருடைபுறங் காணல் நானும் வீரனீ யுறுவ தென்னே!”

“எனவும் பலவும் புலம்பினள் புலம்பாக்
 கோம்பி கண்டு குலுங்குபு கலங்காச்
 சாம்பிய மஞ்செஞ்சிற் சாய்ந்தனள் கிடப்ப
 வித்யாதரிகள் விரும்பினர் குழந்து.”

அசோகவனத்திலே சீதாலகஷ்மி தனது விதியை நினைத்
 தும், இராமனது நிலையை எண்ணியும் வருந்தியதைக் கூறு
 கின்றன இச் செய்யுள்கள்.

3. சங்க காலத்துப் பாரதம்

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.

இந்தப் பாண்டிய சாசனம் சின்னமனூரில் கிடைத்த படியால் சின்னமனூர்ச் சாசனம் எனப்படுகிறது. சின்னமனூர் என்பது மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் பெருமாள்கோவிலில் மடைப்பள்ளி கட்டுவதற்காக, சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் நிலத்தைத் தோண்டியபோது இந்தச் செப்பேட்டுச் சாசனங்கள் கிடைத்தன. இவை பெரிய செப்பேடு, சின்ன செப்பேடு என இருவகைப் படும். இந்தச் சாசனங்கள் இப்போது சென்னை அரசாங்கக் காட்சிசாலையில் உள்ளன. இச் சாசனங்கள் தமிழ்மொழியிலும், வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. சின்னமனூர் பெரிய செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில், பழைய பாண்டியரைப்பற்றிக் கூறும் பகுதியில், பாண்டியர் தமிழ்ச்சங்கம் வைத்ததும், அச்சங்கத்தில் மகாபாரதத்தைத் தமிழில் எழுதியதும் ஆகிய செய்தியும் கூறப்படுகிறது. இந்தப் பகுதி வருமாறு :

“.... பாக ஸாஸந ரைம் வவ்வியும் செம் மணிப் பூணைடு தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனை வேலொன்று விட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றயிரம்மிசியும் பாழியம் பாயலி னிமிர்ந்தும் பஞ்சவ னென்னும் பெயர்கிறீயும் வளமதுரை நகர் கண்டும் மற்றதற்கு மதிள் வகுத்தும் உளமிக்க மதிஅதனை லொண்டமிழும் வடமொழியும் பழுதற்கதா ரோய்ந்து பண்டிதரில் மேங் தோன்றியும் மாரதர் மலைகளத் தவியப் பாரதத்திற் பக்டோட்டியும் விஜயனை வச சாப நீக்கியும் வந்தழியச் சரம்

போக்கியும் வசையில் மாக்கயல் புலிசிலை வடவரை நெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பல திருத்தியும் அடும்பசினோய் நாடகற்றி அம்பொற் சித்ர முயரியும் தலையாலங்கானத்திற் றன்னேக்க விரு வேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும் மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மஹாராஜரும் ஸார்வ பெளமரும் தம் மகிமண்டலங் காத்திகந்த பின், வில்ல வளை நெல்வேலியும் விரிபொழிற் சங்கமங்கைப் பல்லவளையும் புறங்கண்ட பராங்குசப் பஞ்சவர் தோன் றலும்

.... *

இவ்வாறு சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனம் கூறுகிறதிலிருந்து, சங்க காலத்தில் மகாபாரதம் தமிழில் எழுதிய செய்தி தெரிகிறது. இந்த மகாபாரதம் இப்போது கிடைக்கவில்லை. அதனைத் தமிழில் செய்த ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

4. பெருந்தேவனூர் பாரதம்

கடைச்சங்க காலத்திலே இயற்றப்பட்ட பாரதம் மறைந்துவிட்டதென்று கூறினேம். அதன்பிறகு, வேறு சில பாரத நூல்கள் இயற்றப்பட்டன. பிற்காலத்து இயற்றப் பட்ட பாரதங்களில் பெருந்தேவனூர் என்னும் பெயரூள்ள இருவர் பாரதத்தைத் தமிழில் பாடினார்கள். இவ்விரு பெருந்தேவனூர்களில் ஒருவர், கி. பி. 9-ஆம் நூற்றுண்டில் இருந்தவர். தெள்ளா ரெறிந்த நந்திவர்மன் (மூன்றாம் நந்திவர்மன்) என்னும் பல்லவ மன்னன் காலத்தவர்; அந்த அரசனால் ஆதரிக்கப்பட்டவர். இவர் இயற்றிய பாரதம், பாரத

வெண்பா என்னும் பெயர்பெற்று வழங்குகிறது. இடையிடையே ஒருசில ஆசிரியப்பாக்களைக் கொண்டு, பெரிதும் வெண்பாவினால் இயற்றப்பட்டது ஆதலின் பாரத வெண்பா என்று பெயர்வழங்கப்படுகிறது. இது, உத்தியோகபருவம், வீடும் பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது.

இந்தப் பெருந்தேவனாருக்கு முன்னர் வேறொரு பெருந்தேவனர் இருந்தார். அவரும் பாரதத்தைத் தமிழில் பாடியவர். ஆகவே, பாரதம் பாடிய பெருந்தேவனர் என்று கூறப்படுகிறார். இவர் கி. பி. 5-ஆம் நூற்றுண்டில் இருந்தவர் என்று கருதப்படுகிறார். இந்தப் பாரதம்பாடிய பெருந்தேவனர், கடைச் சங்க காலத்துப் புலவர்கள் இயற்றிய செய்யுள்களைத் தொகுத்த காலத்தில் இருந்தவராதல் வேண்டும். ஏனென்றால், இவர் அகநானாறு, புறநானாறு, நற்றினை நானாறு, குறுந்தொகை நானாறு, ஐங்குறுநாறு முதலிய தொகைநூல்களுக்குக் கடவுள்வாழ்த்துப் பாடியிருக்கிறார்.

பாரதம்பாடிய பெருந்தேவனர் இயற்றிய பாரதம் மறைந்துவிட்டது.*

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய (புறத்தினையியல், 17-ஆம் சூத்திரம்) உரையில், பாரதச் செய்யுள்கள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். இச் செய்யுள் அகவற்பாக்களாலானவை. இச் செய்யுள்களை இயற்றியவர் பெயரை நச்சினார்க்கினியர் குறிப்பிடவில்லை. ஆனால், இவை, பாரதம்பாடிய பெருந்தேவனர் (சங்கத் தொகைநூல்களுக்குக் கடவுள்வாழ்த்துப் பாடிய பெருந்

* இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனாரையும், கி. பி. 9-ஆம் நூற்றுண்டில் இருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரையும் ஒரே ஆட்கள் என்று மயங்கி ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கையில் தவறான செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். இத் தவற்றினை விளக்கி எனது “மூன்றும் நந்திவர்மன்” என்னும் நூலில் எழுதியுள்ளேன்.

தேவனர்) இயற்றியதாக இருக்கக்கூடும் என்று தோன்று கின்றன.

நச்சினர்க்கினியர் மேற்கோள் காட்டுகிற பாரதச் செய்யுள்கள் இவை :—

ஆதி சான்ற மேதகு வேட்கையின்
நாளுங் கோளு மயங்கிய ஞாட்டின்
மதியமு ஞாயிறும் பொருவன் போல
வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர்
செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவ
மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும்
பெருவிறஸ் வீமற் கிளையோன் சிறுவனு
முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா
ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி
யிழந்தவை கொடர் அர் கிடந்தன வாங்கித்
தேர்மிசைத் தமியர் தோன்றுர் பார்மிசை
நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந்
தும்பியடி பிணங்கு மண்ணிற் ரேற்றமொடு
கொடிகொடி பிணங்கி வீழ்வன போல
வொருவயின் வீழ்ந்தடு காலை
யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.

1

வானவர் போரிற் ருனவர்க் கடந்த
மான வேந்தன் யாஜினயிற் றனைஅது
பல்படை நெரிவ தொல்லான் வீமன்
பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத்
தானெதிர் மலைந்த காலை யாங்கதன்
கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து
போர்க்கோள் வளாகந் தேர்த்துக் ளைனத்தினு
மிடைகொள வின்றிப் புடைபெயர்ந்து புரண்டு
வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன்
பெருந்தகை யாண்மையொடு பெயர் தலோ வரிதே.

2

நான்மருப் பில்லாக் கானவில் யானை
வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு
மாழுது மதுரை மணிநிறப் பாகனே
டாடமர் தொலைத்த ஸாற்றுன் தேரொடு
மைத்துனன் பணியின் வலமுறை வந்து
கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந்
திறைஞ்சின ஜெவர்க் கிடையோ னதுகண்டு
மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனுது
வேழும் விலக்கி வினைமடிந் திருப்பச்
குர்மருங் கறுத்த நெடுவேள் போல
மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய
வாஞ்சு களத்து வாள்பல வீசி
யொன்னு மன்னரு மாடினர் துவன்றி
யின்னு வின்ப மெய்தித்
தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே.

8

மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி
னருமறை யாசா னெருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ
டிரஹு ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி
ஜெவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
கிருக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வளைக்
கழுத்தெழுத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர் த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பான் மருகரு

முடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
கின்னே ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் ரூதையொடு கோன்முத லமரர்
வியர் தனர் நயந்த விசும்பி
னியன்றதலை யுலகமு மறிந்ததா லதுவே.

4

5. வத்சராசன் பாரதம்

\ திருவாலங்காட்டுக்கோவில் சாசனம் ஒன்று வத்சராசன் என்பவர் இயற்றிய ஒரு பாரதத்தைக் குறிப்பிடுகிறது.* திரிபுவன தேவர் என்னும் மூன்றும் குலோத்துங்க சோழ னுடைய 32-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் இதைக் கூறுகிறது. குன்றவர்த்தனக் கோட்டத்து இளத்தூர் நாட்டு அரும்பாக்கத்தில் வாழ்ந்திருந்த அறங்கிலை வாசகன் திரைலோக்ய மல்லன் வத்சராசன் என்பவர் தமிழில் பாரதத் தைப் பாடினர் என்று இச் சாசனம் கூறுகிறது. வத்சராச னுக்கு அருணிலை விசாகன் என்னும் பெயரூம் உண்டு. இது இயற்றப்பட்ட காலம் கி.பி. 13-ஆம் நூற்றுண்டின் முற் பகுதியாகும். இப்போது இந்தப் பாரதம் கிடைக்கவில்லை.

6. குண்டலகேசி

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றுக்க் குண்டலகேசி கூறப்படுகிறது. சமயவாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றுக்குவும் குண்டலகேசி கூறப்படுகிறது. இக் காவியத் தலைவியின் பெயர் குண்டலகேசி

ஆகையால், அவள் பெயரே இந்நூலின் பெயராகச் சூட்டப் பட்டது. குண்டலகேசி என்பவள், பகவன் கௌதமபுத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தவள். இவனுடைய வரலாறு பெளத்த நூல்களாகிய தேரிகாதை, தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும், நீலகேசி என்னும் ஜெனத் தமிழ்நூலிலும் கூறப்படுகின்றது.

இராசகிருக நாட்டு அரசனுடைய அமைச்சனுக்குப் பத்திரை என்னும் பெயருள்ள கன்னிகை இருந்தாள். அவள் தனது மாளிகையில் இருந்தபோது ஒருநாள், அரச சேவகர் கள்ளன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத் துச்சென்றதைக் கண்டாள். அக்கள்ளனின் இளமையையும் அழைக்கயும் கண்ட பத்திரை அவன்மேல் காதல் கொண்டாள். இதனையறிந்த அவள் தந்தையாகிய அமைச்சன், கள்ளனை விடுவித்து, அவனுக்குத் தன் மகள் பத்திரையை மணஞ் செய்வித்தான். அவ்விருவரும் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்து வருகிற காலத்து ஒருநாள் ஊடலின்போது, பத்திரை அவனை நோக்கி ‘நீ கள்ளன் அல்லனே’ என்று கூறி னாள். அதைக் கேட்டுச் சினங்கொண்ட அவன், பின்பொருநாள், பத்திரையை அழைத்துக்கொண்டு மலைமேல் ஏறினான். ஏறியபின், அவனை மேலிருந்து உருட்டித் தள்ளப்போவதாகக் கூறினான். நிலைமையை யுனர்ந்த பத்திரிரை, அவனுக்கு உடன்பட்டவள்போல் நடித்து, “நான் இறப்பதற்கு முன்பு உம்மை வலம் வரவேண்டும்” என்று கூறி, அவனை வலம் வருவதுபோல் பின்சென்று அவனை ஊக்கித் தள்ளி னாள். அவன் மலையினின்று வீழ்ந்து இறந்தான்.

பிறகு பத்திரை வாழ்க்கையை வெறுத்தவளாய். அலைந்து திரிந்தவள், சமண சமயத்து ஆரியாங்கணைகள் வாழும் மடம் ஓன்றை அடைந்தாள். ஆரியாங்கணைகள், இவள் வரலாற்றையறிந்து, இவளைத் தமது பள்ளியில் சேர்த்துத் தமது சமய நூல்களையெல்லாம் கற்பித்தனர். சமணப் பள்ளியில் சேர்ந்தபோது, ஆரியாங்கணைகளின் வழக்கப்படி, பத்திரை

யின் தலைமயிர் மழிக்கப்பட்டது. மழிக்கப்பட்ட மயிர், பிறகு வளர்ந்து சுருண்டிருந்தது. ஆகவே, பத்திரை குண்டலகேசி என்று பெயர் பெற்றார்கள்.

கல்வியைக் கற்றுத் தேர்ந்த பத்திரை, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்றவிடம் எல்லாம் நாவல் நட்டு, சமயவாதம் செய்துவந்தாள். ஒருங்கள் ஒரு ஊருக்குச் சென்று வழக்கம்போல் நாவல் கிளையை நட்டு வைத்து, ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றார்கள். அப்போது, கௌதம புத்தரின் மாணவராகிய சாரிபுத்தர் என்பவர் பிச்சைக்காக அவ்லூருக்கு வந்தவர், நாவல் கிளை நட்டிருப்பதைக் கண்டு, அதனைப் பிடிக்கி ஏறிந்துவிட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றார். பிச்சை ஏற்று உணவுகொண்ட பின்னர், குண்டலகேசியும், சாரிபுத்தரும் நாவல்கிளை இருந்த இடத்திற்கு வந்தனர்.

நாவல்கிளையை வீழ்த்தியவர், வாதம் செய்யவேண்டுவது கடமையாகையால், இருவரும் சமயவாதம் செய்யத் தொடங்கினார்கள். நெடுநேரம் வாதப்போர் நடந்தது. குண்டலகேசி கேட்ட வினாக்களுக்குச் சாரிபுத்தர் விடையளித்தார். பிறகு, சாரிபுத்தர் கேட்ட வினாக்களுக்கு விடையளித்து வந்த குண்டலகேசி, சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல், தமது தோல்வியை ஒப்புக்கொண்டாள். பிறகு, குண்டலகேசி, சாரிபுத்தரை வணங்கி, தன்னைப் பெளத்த மதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டினார்கள். சாரிபுத்தர், குண்டலகேசியைப் பகவன் புத்தரிடம் அழைத்துச் சென்று அவர் முன்னிலையில் பெளத்தத் துறவியாக்கினார். பிறகு, குண்டலகேசி நெடுங்கள் பெளத்தத் தேரியாக வாழ்ந்து கடைசியில் விடுபேற்றைந்தாள்.

குண்டலகேசியின் இந்த வரலாற்றினைக் கூறுவதுதான் குண்டலகேசி என்னும் பெளத்தக் காலியம். இக் காலியத்தை இயற்றியவர் நாத குத்தனர் என்னும் பெளத்தர். நாதகுத்தனர் எந்தக் காலத்தில் இருந்தார், அவர் வரலாறு

என்ன என்பன ஒன்றும் தெரியவில்லை. குண்டலகேசியில், சமண சமயக் கொள்கைகள் மறுக்கப்பட்டிருந்தபடியால், அம் மறுப்புக்களுக்கு விடையளிப்பதற்காகத் தோன்றியது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி என்னும் காவியம் இப்போது மறைந்துவிட்டது. அக் காவியத்திலிருந்து சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. புறத்திரட்டு, வீர சோழிய உரை, நீலகேசி உரை இவைகளில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன.

குண்டலகேசியைக் குண்டலகேசி விருத்தம் என்றும் கூறுவர். இந்நாலுள் கலித்துறைச் செய்யுள்களும் விரவி யிருந்தன. தெரியாத சொற்களும் அதில் இருந்தன. “குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்” என்றும், “குண்டலகேசி.....முதலாக உடையவற்றிற் ரெற்றி யாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக்கணி செய்வானுக்கு அப்படியல்லதாகா தென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச் சொற்களும் பொருள்களும் விளங்கியிருக்கும் என்றாலும் அமையும் எனக் கொள்க” என்றும், வீரசோழிய உரை இந்நாலைப்பற்றிக் கூறுகிறது.

புறத்திரட்டு என்னும் நூலில் உள்ள குண்டலகேசிச் செய்யுள்கள் இவை :—

“உறுப்புக்கள் தாழுடன் கூடி யொன்று யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேவிவ்வறுப்புக் குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப்படுவது முன்டோ.”

“எனதெனச் சிந்தித்தலான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் திணைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுகைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழுவும் பட்ட இனைய வடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.”* உ

* இச்செய்யுள், நீலகேசி உரையில் (கடவுள் வாழ்த்து) மேற்கோள் காட்டப்பட்டது.

“இறந்த நற்குணம் எய்தற் கரியவாய்
உறைந்த தம்மையெல் லாமூட னக்குவான்
பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை
அறங்கொள் கோலண்ணல் மும்மத யாளையான்.” 3

“சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினுற்
சூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துளை
மாற்ற மேநவின் ருன்று மாற்றத்துத்
தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினுன்.” 4

“மண்ணுளார் தம்மைப் போல்வார்
மாட்டாடேத் யன்று வாய்மை
நண்ணினார் திறத்துங் குற்றங்
குற்றமே நல்ல வாகா
விண்ணுளார் புகழ்தற் கொத்த
விழுமியோ ஸெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டந் தன்மேற்
கறையையார் கறையன் ரென்பார்.” 5

“மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும்
அறிவ தறிவா ரழுங்கா ருவவார்
உறுவ துறுமென் றுரைப்பது நன்று.” 6

“முன்றுன் பெருமைக்க ணின்றுன்முடி வெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
ஒன்றுனு முள்ளான் பிறர்க்கேயேறு திக்குழந்தா
னன்றே யிறைவ னவன்றுள்சர ணுங்க ளன்றே.”* 7

“நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்

*இது, குண்டலகேசி கடவுள்வாழ்த்துச் செய்யுள். இச் செய்யுளை வீர்சோழி உரையாசிரியர், யாப்பதிகாரம், 3-ஆம் காரிகையரையில் மேற் கோள் காட்டியுள்ளார்.

போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் சூறுவேற்கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே.” 8

“வாயுவினை நோக்கியுள மாண்டவயா நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்
தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவுனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.” 9

“போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள்மெய் பூசல்
கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலுள் நிற்றல்
சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலையர் ஆதல்
வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றுன்.” 10

“ வகையெழிற் ரேருள்க ளென்று
மணிநிறக் குஞ்சி யென்றும்
-புகழெழி விகற்பிக் கின்ற
பொருளில்கா மத்தை மற்றேர்
தொகையெழுங் காதல் தன்னுல்
துய்த்துயாந் துடைத்து மென்பார்
அகையழ ஸழுவந் தன்னை
நெய்யினுல் அவிக்க லாமோ.” 11

“ அனலென நினைப்பிற் பொத்தி
யகந்தலைக் கொண்ட காமக்
கனவினை யுவர்ப்பு நீராற்
கடையற வவித்து மென்னூர்
நினைவிலாப் புணர்ச்சி தன்னுல்
நீக்குது மென்று நிற்பார்
புனவினைப் புனவி னுலே
யாவர்போ காமை வைப்பார்.” 12

“போதர உயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும்
ஊதிய மென்று கொள்வ ருணர்வினுன் மிக்க நீரார்
ஆதலா னழிதன் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா
காதலா ஸழுது மென்பார் கண்ணனி களைய லுற்றுர்.” 13

“அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மை
மருவினுற் றீய வாகா வரம்பில்கா லத்து ளன்றும்
பிரிவில மாகித் தன்சொற் பேணியே யொழுகு நங்கட்
கொருபொழு திரங்கமாட்டாக் கூற்றின்யா ருய்துமென்பார்.”

“பாளோயாந் தன்மை செத்தும் பாலனுந் தன்மை செத்துங்
காளோயாந் தன்மை செத்துங் காழு மிளமை செத்தும்
மீனுமில் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின் ருமால் நமக்குநா மஹாத தென்னே.” 15

“ கோள்வலைப் பட்டுச் சாவாங்
கொலைக்களங் குறித்துச் சென்றே
மீனினும் மீளக் காண்டும்
மீட்சியொன் ருனு மில்லா
நாளடி யிடுதல் தோன்று
நம்முயிர்ப் பருகுங் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்
செல்கின்றேம் வாழ்கின் ருமே.” 16

“ நன்கன நாறுமி தென்றில்
வுடம்பு நயக்கின்ற தாயின்
ஓன்பது வாயில்க டோறு
முண்ணின் றழுக்குச் சொரியத்
தின்பதொர் நாயு மிழுப்பத்
திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தின்
இன்பநன் னற்ற மிதன்க
ணைவகை யாற்கொள்ள லாமே.” 17

“ மாறுகொள் மந்தர மென்று
மரகத வீங்கெழு வென்றுந்
தேறிடத் தோள்க டிறத்தே
திறத்துளிக் காழுற்ற தாயிற்

பாரெடு நாய்க் ஸிசிப்பப்
பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய வித்தசை தன்மாட்
டின்புற லாவதிங் கென்னே. ”

18

“ வேரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்துந்
தாரித்த லாகா வகையாற்கொலை சூழ்ந்த பின்னும்
ழுரித்தல் வாடுதலென் றிவற்றுந்பொலி விண்றி நின்றுன்
பாரித்த தெல்லாம் விணையின்பய னென்ன வல்லான்.” 19

“ ‘துன்னர்க்கு மீர்ம்பால் சுரந்தான்’ இது குண்டல
கேசி.”*

“ ‘மலைதோன்றப் பைத்தக மெரிப்பவும்’ இது
குண்டலகேசி”† என்று கூறுவர், தக்கயாகப் பரணி
உரையாசிரியர்.

நீலகேசி நூலின் உரையாசிரியர், தமது உரையில்
சில பெளத்தமதச் செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார்.
ஆனால், அச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்ப
தைக் கூறவில்லை. அந்நூல் பதிப்பாசிரியர், அச்செய்யுள்
கள் குண்டலகேசி நூலைச் சேர்ந்தவை என்று குறிப்பிடு
கிறார். அச்செய்யுள்கள் இவை :

அற்றன் ரூத லதுதா னறஞ்செய்தல்
சொற்றன் மாட்டு நிகழ்த்தல்பின் னேர்த்தல்
மற்றித் தன்மைப் படுமாயின் மாண்பிலார்க்
குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார்.

।

நிலைபெற வெல்லாரு நீத்தனக னொந்தெனவுந்
தலைவரு மிழுக்கெனத் தவிர்ந்தனவு மேனு

*தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 133 உரை.

†தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 223 உரை.

ணிலைபெற வெல்லாரு நீத் தனயா வென்றான்
கொலைகளவு கட்காமம் பொய்யெனுக் கூறினான். 2

சென்றிரந்தார்க் கீந்தனன் பொருஞ்சுடம் புறுப்புக்க
டுன் றினான் பிறக்கன்ன னுயினான் மாமேருக்
குன்றியின் றுஜெனயாகக் கொடுத்திட்டா னல்லனே. 3

இன்பஞ்சால் பெரும்பார மீரைந்து முடனிறைத்து
நன்கென நிலைபெற்ற நாதன். 4

நலங்கிள ரொழுக்கந்தா னன்னிய காலத்துக்
கலங்குதற்குத் தக்கன கண்டன வுளவெனினுந்
துலங்காது நிற்குந்தன் றுணிவுடைமை காணுங்கா
னிலம்பூஜை யாயொழியு நிறையினு னல்லனே. 5

சென்றெய்து மவத்தையோ சிலவற்றூற் றரப்படுமோ
வன்றியு மப்பொருள்தோ றவ்வத் தன்மையோ. 6

நின்றதா உந் திரிந்ததா உ மன்றுயி னிகழ்வில்லை
யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ.

அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங்
களையருந் துன்பத்துக் கற்பநூ றுயிரமும்
விளைவாய போதியை யுறுமளவும் விஜைமடியான்
தளர்வின்றி யோடிய தாளினு னல்லனே. 8

நிலம்வலிது நீர்துவனும் தீச்தெறா உங் காற்றுளரும்
புலமாமா றிதுபொருள் வரையறுக்கு மாகாச
நிலமாண்ட நாற்பூதஞ் சார்வாக வுபாதாக்கள்
சொலமாண்ட வியற்கைதா னிறமுதலாச் சொலற்பாற்றே. 9

இறந்தது காரணமே வில்லதனுற் பிறப்பில்லை
இறந்தின்று காரணமே வியைந்துள தென்றுளா
விறந்ததற்கும் பிறந்ததற்கும் காலமொன் றுதலைச்
சிறிதுணர்வு முறக்கத்தின் நீர்வுமே யுரையாதோ. 10

சமன சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே குண்டலகேசி என்னும் பெளத்தக் காலியம் இயற்றப்பட்டது. குண்டலகேசியில் மறுத்துக் கூறப்பட்ட சமன சமயக் கொள்கைகளை மறுத்துத் தமது சமன சமயக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக நீலகேசி என்னும் சமன சமய நூல் பிற்காலத்தில் உண்டாக்கப்பட்டது. நீலகேசி, மொக்கலவாதச் சருக்கத்தில், குண்டலகேசிச் செய்யுள்கள் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படுகிற குண்டலகேசிச் செய்யுள்களின் முதலடியின் முதற் சொற்களும் சொற்றெடுக்களும் உரையாசிரியரால் தரப்படுகின்றன. இதிலிருந்து குண்டலகேசிச் செய்யுள்களின் முதற்சொற்களையும் சொற்றெடுக்களையும் அறியலாம். அவற்றைக் கீழே தருகிறேன் :—

1. கருத்தினற் பெற்றோமோ.
2. உடம்பளவிற்றுபிர்.
3. பழுதையாற் பாம்புண்டு.
4. கலப்பாடி. - 5. எழும் பயிற்றி.
6. காலினுற் சுமந்துய்ப்பான்.
7. மக்கட்பண் பழியாது.
8. இயற்றிய வுடம்பு.
9. வினைநிற்க பயன்.
10. தொல்லைக்கட்செய்யப்பட்ட.
11. அடுப்புத் துடைப்பம்.
12. துடிக்கும் வண்ணத் தின்மையிலுயிர்களை.
13. துன்பங் தீவினையின் பயன்.
14. நின்ற துன்பம்.
15. ஓம்பல் வேட்கை.
16. போக வேட்கை.
17. வாயினல் வேட்கை களைவான்.
18. தீவினையின் பயன் றுப்பல்.
19. கொல்லா வேட்கை.
20. பூமைத்தாள்.
21. காமங்கூர்.
22. துன்னவுசி.
23. பொய்யையஞ்சியுரையாமை.
24. இவ் விடத் தோரலைக் கோட்சிறை.
25. இங்நிலத்துப் புகுங் திலன்.
26. கோறலை யஞ்சி.
27. கொன்று தின்னன்.
28. வாலிதி னானுண்.
29. ஊன் விற்ப கொள்வ.
30. விலைக்குக் கொள்வாளை.

31. செய்வினை கொடுத்தார் நிற்ப.
32. செய்வினை கொடுத்தார் நிற்ப.
33. விலைக்கு விற்பான் செய்யவஞ்ச

மும் வேண்டி, விலைக்குக் கொள்வானே படவிதியாயோ. 34. செய்யவிலை கொடுத்தான். 36. பூவினைக் காட்டலென். 36. தின்ற புலால் கொலை நேர்விக்கு. 37. சுக்கில சோணிதம். 38. உள்ளங்கொள்ள. 39. ஒதின வண்பராலது நன்றெனி. 40. ஜீவன் பரிணிமித்தம். 41. ஒழுந்தபடை பறித்தலென். 42. பேய்பெற்ற தாய்பற்று. 43. காயந்தனை வருத்தல் தவமென்பாய். 44. வெயிலு ணிற்றல். 45. துன்பம் வேண்டில். 46. மற்ற மாமரங்களும். 47. உறங்குதலான். 48. நட்டுச்சோ றவாவுறு. 49. மெய் தீண்டவிலை. 50. தியுற்றுற் கொடியரும்பு. 51. தோற்ற. 52. ஒப்ப வற்றுலே. 53. சேர்த்திட. 54. நேரோத்து வாடுறு. 55. மண்களுங் கற்களும். 56. வந்திங்கு வைகுங்கள். 57. ஓரறிவா முயிர். 58. நின்றாகுந் திரிவாகும். 59. நின்றாற் பிரகாசமே போல். 60. நித்திய குணங்களால்.

60. அநித்திய குணங்களால். 61. குணங்குணி. 62. பலகுணமா. 63. சொல்லேன் யானென்றியே. 64. பரிண மிக்கும் பொருள். 65. பிறந்த கும்மாயம். 66. பயற்றது திரிவாக. 67. தோன்றினவுங் கெட்டனவும். 68. குணி யாய் புற்கல. 69. புற்கல மிரண்டி. 70. அங்கையு ணெல் விக்காய். 71. கந்திடத்துக் கானுதாயி. 72. கொல்லேற் றின் கூர்ங்கோடு. 73. ஒருவகையாற் குழக்கன்று மொரு வகையான் முயனுறும். 74. இடக்கை வகையாற். 75. காற்றிறத்தாற் கையில்லை. 76. நீயன்றென்றுரைப்ப. 77. உணராமை காரணத்தால். 78. ஒன்றின தியற்கையால். 79. பிறிதிடத்துள்ள. 80. ஒருகாலத் துளபொருள். 81. நூலிரும்பாய். 82. பிறிதொன்றி னியற்கை. 83. நீயரைக்கும் வீட்டிடமும். 84. பேர்த்திங்கு வார. 85. உணர்வவர்க்குப் பிறக்குமேல். 86. கருவியால் பொருள்

கள். 87. முறையுணரா னென்றியே. 88. உடனுகப் பொருள்களை யொருங்குணர்ந்தான். 89. பொதுவாய குணத்தினால். 90. வரம்பில்லாப் பொருள்களை. 91. எப் பொழுது மறியானேல். 92. யோனிமற் றவர்க்குரை.

7. வளையாபதி

வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. (ஐம்பெருங் காப்பியங்களாவன : சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி.) இந்நூல் இப்போது மறைந்துவிட்டது. இதன் ஆசிரியர் யார், எப் போது இயற்றப்பட்டது. இக் காவியத் தலைவன் பெயர் என்ன, காவியத்தின் கதை என்ன என்பன யாதொன்றும் தெரியவில்லை. இக்காவியத்தின் சில செய்யுட்கள் மட்டும் கிடைத்துள்ளன. இது சமண சமய நூல் என்பதில் ஜூயம் இல்லை. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லா ரும், யாப்பருங்கல விருத்தியுரைகாரரும், உரையாசிரியர் நச்சினார்க்கிணியரும் இந்நூற் செய்யுட்களைத் தமது உரை களில் மேற்கோள் காட்டுகின்றனர். புறத்திரட்டு என்னும் தொகைநூலில், இந்நூலிலிருந்து அறுபத்தாறு செய்யுள் கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்ற 19-ஆம் நூற்றுண்டின் பிற்பகுதியிலே வளையா பதி காவியத்தின் ஏட்டுப் பிரதி திருவாவடுதுறை மடத் தில் இருந்தது. அந்த நூற்றுண்டின் இறுதியில் அந்த ஏட்டுப் பிரதி எப்படியோ மறைந்துவிட்டது. டாக்டர் உ. வே. சாமிநாத ஜூயரவர்கள், திருவாவடுதுறை மடத்தில் சேர்ந்து, மகாவித்துவான் மீனட்சிசங்தரம்பிள்ளை அவர்களிடத்தில் பாடங்கேட்ட காலத்தில், மடத்துப் புத்தகசாலையில் வளையா பதி ஏட்டுச்சுவடியைக் கண்டதாகவும், பிற்காலத்தில், அச்சிற் பதிப்பிப்பதற்காக அதனைத் தேடியபோது அந்தச் சுவடி கிடைக்கவில்லை என்றும் எழுதியிருக்கிறார்.

“பிள்ளையவர்கள் (மகாவித்துவான் மீண்டசிசுந்தரம் பிள்ளையவர்கள்) இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக்காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனகிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தக சாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக் கெட்டாமற் போயிற்றே! என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணிலான் பெற்றிழுந்தான் என வழங்கான கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயரத் துக்குத்தான் அதனை ஒப்பிடவேண்டும்.”*

தக்கயாகப் பரணி (1811-ஆம் தாழிசை)யின் பழைய உரையாசிரியர், வளையாபதி கவியமுகுள்ள நூல் என்று கூறுகிறார். அவர் எழுதுவது :—

“எங்ஙனம் அங்ஙனம் என்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் (தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக்கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியமுகுவேண்டி எங்ஙனமென்று இவ்வாறே வளையாபதியிலு முண்டு.”

வளையாபதியின் கடவுள்வாழ்த்துச் செய்யுளிது :

உலக மூன்று மொருங்குட னேத்துமாண்
திலக மாய திறலறி வன்னடி

*டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள், ‘என் சரித்திரம்’, பக்கம் 858; 1950 ஆண்டு பதிப்பு.

வழுவி னெஞ்சொடு வாலிதி னற்றவுந்
தொழுவ ரேஸ்வினை நீங்குக வென்றியான்.

இச் செய்யுளை, இளம்பூரணர் தொல்காப்பிய (செய்யுளியல், 98-ஆம் சூத்திரம்) உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இது எந்த நூற் செய்யுளைன்று கூறவில்லை. யாப்பருங்கல் விருத்தியுரை யாசிரியரும் இச் செய்யுளை 37-ஆம் சூத்திர உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவரும் இச்செய்யுள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டது என்பதைக் கூறவில்லை. நச்சினர்க்கினியர், தொல்காப்பியம், செய்யுளியல், 148-ஆம் சூத்திர உரையில் இச் செய்யுளை மேற்கோள் காட்டி, இதனை வளையாபதி செய்யுள் என்று குறிப்பிடுகிறார். ஆகவே இது வளையாபதியின் கடவுள்வாழ்த்துச் செய்யுள் என்பது தெரிகிறது.

கீழ்க்கண்ட வளையாபதி செய்யுட்கள், புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன :

வினைபல வலியி னுலே வேறுவே றியாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுடு டுன்புறு நல்லு யிர்க்கு
மனிதரி னரிய தாகுந் தோன்றுதல், தோன்றி னலும்,
இனியவை நுகர வெய்துஞ் செல்வழு மன்ன தேயாம். 1

உயர்குடி நனியுட் டோன் றல் ஊனமில் யாக்கை யாதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோடல் என்றங்
கரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார். 2

நாடும் ஊரும் நனிபுகழுந் தேத்தலும்
பிடு றும்மழு பெய்கெனப் பெய்தலும்
கூட ஸாற்றவர் நல்லது கூறுங்காற்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே.” 3

பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறுஉம்

கள்ளவிழ் கோதையர் காமனெ டாயினும்
உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ.

4

உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே.

5

எத்துணை யாற்று எளிடுமணைல் நீர்த்துளி
புற்பனி யுக்க மரத்திலை நுண்மயிர்
அத்துணை யும்பிற ரஞ்சொலி ஞர்மனம்
புக்கன மென்று பொதியறைப் பட்டார்.

6

தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேஸ்
வளிப்பெறு மாத்திரை நின்றற் றெருவன்
அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால்
துளக்கிலர் நில்லார் துணை வளைக் கையார்.”

7

பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.

8

*ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகத் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே.

9

தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரீன் ஏத்திச் சிறப்பெதிர் கொள்பவே.

10

*இசெய்யுளை அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், நாடுகாண் காதை, 241-ஆம் அடி உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

பெண்ணி னுகிய பேரஞூர் பூமியுள்
என்ன மிக்கவ ரெண்ணினு மென்னிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினும் ஏதில்பெண் ணீக்குமின். 11

பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட்
செய்யன் மின்சிறி யாரோடு தீயன்மின். 12

கள்ளன் மின்கள வாயின யாவையும்
கொள்ளன் மின்கொலை கூடி வருமறம்
எள்ளன் மின்னில் ரென்றெறண்ணி யாரையும்
நள்ளன் மின்பிறர் பெண்ணெடு நண்ணன்மின். 13

துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த
தெற்றுக்கங் தென்னி னிதுவதன் காரணம்
அற்றமில் தானம் எனிப்பல வாயினுந்
துற்றவி மூவ்வாத் துணிவென்னு மாறே. 14

ஆற்று மின்னருள் ஆருயிர் மாட்டெலாம்
தூற்று மின்னறந் தோம்நனி துண்ணன்மின்
மாற்று மின்கழி மாயமும் மானமும்
போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர். 15

பொருளோப் பொருளோப் பொதிந்தோம்பல் செல்லா
தருளோப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும்
அருளோப் பொருளா வறஞ்செய்து வான்கண்
இருளியல் பெய்தாத தென்னே நமரங்காள். 16

தகாதுயிர் கொல்வானின் மிகாமையிலை பாவம்
அவாவிலையி ஹுண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொருதுபிற ஹுன்கொன்
றவாவிலையி ஸ் விற்பானு மாண்டருக ஸ் வேண்டும். 17

பிறவிக் கடலகத் தாராய்ந் துண்ணின்
தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை
அறவகை யோரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர். 18

உயிர்க ளோம்புமி னுண்விழைந் துண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்தொரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். 19

பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர்
தெருள லுறினுந் தெருண்மி னதுவே. 20

தவத்தின் மேலுறை தவத்திறை தணக்கல தரிதே
மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல்
உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க் கருளை
நயத்து நீங்குதல் பொருட்ஜை யனையது மறிநீ. 21

எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும்
உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லென்றும்
நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங்
கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும். 22

சான்றே ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப கானௌர் ;
ஆன்றுங் கமைந்த குரவர்மொழி கோட லீயார் ;
வான்றுங்கி நின்ற புகழ்மாசு படுப்பர் ; காமன்
தான்றுங்கி விட்ட கஜன மெய்ப்படு மாயி னக்கால். 23

மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும் ;
பூவென் றெருக்கி னினார்குடுப ; புன்மை கொண்டே
பேயென் றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப ; காம
நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொள்வ தாயினக்கால். 24

நக்கே விலாவி றுவர் நானுவர் நானும் வேண்டார்
புக்கே கிடப்பர் கனவுந்தினை கையு மேற்பர்
துற்றாண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச வில்லார்
நற்றேன் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும்.

25

அரசொடு நட்டவ ராள்ப விருத்தி
அரவொடு நட்டவ ராட்டிய முண்பர்
புரிவளை முன்கைப் புஜையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.

26

பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
. வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலோடு கைகளைப் பற்றிவைத்
தோட வின்றி யுலையக் குறைக்குமே.

27

பொய்யி ணீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்
டைய மின்றி யற்றென்றி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக்
கெளாவை யில்லுல கெய்துதல் கண்டதே.

28

கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளான்லி ஏண்மையும்
பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல்
ஐய மிஸ்லை யதுகடிந் தோம்புமின்.

29

உலகுடன் விளங்கவுயர் சீர் த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும்
அலகில்துய ரஞ்சினுயியி ரஞ்சவரும் வஞ்சக்
கொலையொழியி னென்றுநனி கூறின ரறிந்தார்.

30

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர்
எள்ளும் பெருந்துயர் நோ யெவ்வ மிகப்பவே.

31

ஓழிந்த பிறவற னுண்டென்பா ருட்க
வழிந்து பிறவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே.

32

இன்மை யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை யுறுக்கும் புரையி லரும்பொருளைத்
துன்னு தொழிந்தார் துறவோ விழுமிதே.

33

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எனிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதருஞம்
மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை
வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.

34

இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.

35

வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக்
கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா
நாற்ப திகந்தாம் நரைத்தாதும் வந்ததினி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே.

36

இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளாம்
உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
விளை நில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.37

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றுர்க் குடம்பு மிகையவை யுள்வழிப்
பற்று விளையாய்ப் பலபல யோனிகள்
அற்று யுழலு மறுத்தற் கரிதே.

38

உற்ற வுதிர மொழிப்பான் கவிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவத லெண்ணெனக்கும்
பற்றினு ஞகிய பாவத்தை மீட்டும்
பற்றேருடு நின்று பறைக்குறும் ஆறே.

39

தானம் செய்திலம் தவழும் அன்னதே
கானந் தோய்நில விற்கழி வெய்தினம்
நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ
மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால்.

பருவந்து சாலப் பலர்கொலென் ரெண்ணை
ஒருவந்த முள்ளத் துவத்த லொழிமின்
வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன்
ஒருவன் உலகிற் குளனென்னு மாறே.

41

உய்த்தொன்றி யேர்தந் துழுவழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழி விளைக்குறல் என்னெனக்கும்
மெய்த்தவ மில்லான் பொருளோடு போகங்கட்
கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே.

42

செந்நெலங் கரும்பினை டிகலுந் தீஞ்சுவைக்
கன்னல் கரும்புதான் கழுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகழும்
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே.

43

குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ.

44

கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும்
எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே.

45

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண் ஹட்டற் கிவறுத் வென்னெக்கும்
பெண்மனம் பேதித் தொருப்படுப்பெ னென்னும்
எண்ணில் ஒருவன் இயல்பெண்னு மாறே.

46

நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற்
பேணலு மன்பும் பிறந்துபிப் பேதுசெய்
தானைப்பெண் ஜெய வஜைக்குறு மாறே.

47

அந்தகன் அந்தகற் காறு சொல்லொக்கும்
முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும்
நன்கறி வில்லான் அதுவறி யாதவற்
கின்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.

48

யாரூடி யாழ்ச்செனவி கோனில வார்கொடிப்
பாரூடு பத்தினி மாபோ லொழுகென்று
சூறினள் சூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை
வேரே ரிடத்து வெளிப்பட நன்றும்.

49

ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று
பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி
யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப.

50

வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கக் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி யறவறும்
வார்புன வாற்றின் வகையும் புரைப.

51

எங்வன மாகிய திப்பொரு ளப்பொருட்
கங்வன மாகிய வன்பின ராதலின்
எங்வனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்
கங்வனம் ஆகிய யாழும் புரைப.

52

கரணம் பலசெய்து கையுற் றவர்கட்
கரண மெனுமில ராற்றிற் கலந்து
திரணி யுபாயத்திற் நிரண்பொருள் கோடற்
கரணி ஞாவிகோ வழைவர வொப்ப.

53

நாடொறு நாடொறு நந்திய காதலை
நாடொறு நாடொறு நைய வொழுகலின்
நாடொறு நாடொறு நந்தி யுயர்வெய்தி
நாடொறுந் தேயும் நகைமதி யொப்ப.

54

வனப்பில ராயினும் வன்மையி லோரை
தினைத்தவர் மேவர நிற்பமைக் காவர் தாங்
கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப்
புனத்திடைப் பூத்தபூங்கொடி யொப்ப.

55

தங்கட் பிறந்த கழியன்பி ஞர்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொரு ளேற்றி யெழுநின்ற வாணிகர்க்
கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப.

56

ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை
யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற்
பைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.

57

வீபொரு ளாஜை யகன்று பிறனுமோர்
மாபொரு ளான்பக்கம் மரண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றேர் புலம்புகு
மாவும் புரைப மலரன்ன கண்ணோர்.

58

நுண்பொரு ளாஜை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யாஜை நயந்தனர் கோடலின்
வம்பிள மென்முலை வாணைடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

59

முருக்கலர் போற்சிவந் தொள்ளிய ரேனும்
பருக்கர டில்லவர் பக்க நினையார்
அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

60

மக்கட் பயந்து மஜையற மாற்றுதல்
தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்தர வல்குற் படிற்றுரை யாரோடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன் றின்றே.

61

நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீயா ரோடும்
இவைமிகு பொருளென் றிறத்த லிலரே
வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே.

62

பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின்
மண்டினர் போவர்தம் மக்கனு மொட்டார்.

63

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர்
கல்வியுங் கைப்பொரு ஸில்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணே.

64

தொழுமக ஞயினுந் துற்றுடை யாஜைப்
பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற்
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப.

65

பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
அருளி லறனும் அமைச்சில் அரசும்
அருளினு ஸிட்ட விருண்மையி தென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்.

66

கீழ்க்கண்ட வளையாபதி செய்யுட்களை அடியார்க்கு ஸ்லார் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத் திருடி கணங்களை
யொக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி
னக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி.

(சிலம்பு, கனுத்திறம், 13-ஆம் அடி, உரைமேற்கோள்)

பண்ணேற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணை றியங்கும் விறலவ ராயினுங்
கண்ணை நோக்கிக் கடுநகை செய்வான்.

(சிலம்பு, கனுத்திறம், 14-ஆம் அடி, உரைமேற்கோள்)

அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்
கன்றின் குரலுங் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலு
மொன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்.

(சிலம்பு, ஆய்ச்சியர் - 3-ஆம் அடி, உரைமேற்கோள்)

யாப்பருங்கல உரையாசிரியர், கீழ்க்கண்ட வளையாபதி செய்யுட்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலங் குயின்ற குழலுங் கொழுஞ்சிகையும்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே.

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே

மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
 உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே
 உத்தம நன்னெறிக்க ணின்றாக்கஞ் செய்தியேற்
 சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே. 2

(93-ஆம் சூத்திர உரைமேற்கோள்)

8. புராண சாகரம்

யாப்பருங்கல விருத்தியுரையினால், இப்பெயருள்ள
 ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. “இன்னும் பலவடி
 யால் வந்த பஃரேடை வெண்பா இராமாயணமும், புராண
 சாகரமும் முதலாகவுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க”
 என்று விருத்தியுரைகாரர் எழுதுகிறார்.

(யாப்பருங்கலம், செய்யுளியல் - 9-ஆம் சூத்திர உரை)

இதனால், புராண சாகரம் என்னும் நூல், வெண்பாவி
 னால் அமைந்த நூல் என்பதும், பஃரேடை வெண்பாக்
 களும் இந்தாலில் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்
 நூலைப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

9. விம்பசார கதை

இப்பெயர்கொண்ட ஒரு நூல் இருந்ததென்பது, நீல
 கேசி என்னும் சமண சமய நூலுக்குச் சமய திவாகர வாமன
 முனிவர் எழுதிய உரையில் இருந்தும், சிவஞானசித்தியார்
 என்னும் சைவ சமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய
 உரையில் இருந்தும் தெரிகிறது. நீலகேசியில் குண்டலகேசி
 வாதச் சருக்கத்தில், 41-ஆவது செய்யுள் உரையில், உரை
 யாசிரியர் வாமன முனிவர் இவ்வாறு கூறுகிறார் :

“இவன் (புத்தர்) பிறக்கின்ற காலத்து மாதாவினது
 வலமருங்குலாற் பிறந்தான் : அவனும் ஆறுகாட் குற்

றுயிரோடு கிடந்து எழாநாளிறந்தாள். இது புத்த மாதாக்கள் யாவர்க்கு மொக்கும். என்னை?

‘உலும்பினி வனத்து ளாண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுரும
லான்ரே னவ்வழித் தோன்றின னுதலி
னீன்ரே னோநா னின்னுயிர் வைத்தாள்.’

என்பது பிம்பசார கதை யென்னுங் காவியம்; பெளத்தருடையது. அதன்கட்கண்டுகொள்க.

சிவஞானசித்தியார் பரபக்ஷம், சௌத்திராந்திகன் மதமறுதலை, 5-ஆவது செய்யுஞ்சூரையில் உரையாசிரியர் ஞானப்பிரகாசர் கூறுவது வருமாறு :

“புத்தன் பிறக்கிற காலத்து மாதாவினுடைய வலமருங்குலாற் பிறந்தான்; அவனு மாறுநாள் குற்றுயிரோடேகிடந் தேழாநா ஸிறந்தாள். இது புத்த மாதாக்களிருபத்துநால்வர்க்கு மொக்கும். இதற்கு உதாரணம்,

‘உலும்பினி வனத்து ளாண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுரும
லான்ரே னவ்வழித் தோன்றின னுதலி
னீன்ரே னோநா னின்னுயிர் வைத்தாள்.’

இது விம்பசார கதை யென்னுங் காவியம்; பெளத்தருடைய நூல். அதன்கட்கண்டுகொள்க.

இவ்விரண்டு உரையாசிரியர்கள் கூறுவதிலிருந்து, விம்பசார கதை அல்லது பிம்பசார கதை என்னும் பெயருள்ள பெளத்த மத காவியம் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இதைப்பற்றி வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. இந்நூலாசிரியர் யார், அவர் இருந்த காலம் எது என்பனவும் தெரியவில்லை.

பிம்பசாரன் என்னும் அரசன், புத்தர் உயிர்வாழ்ந்திருந்த காலத்தில் மகத தேசத்தை அரசாண்டுவந்தான். புத்தரிடம் நட்புக்கொண்டு அவருக்குச் சீடனை இருந்ததோடு, புத்தருக்கும் பெளத்தமத்துக்கும் பல தானதருமங்களைச் செய்தான். இந்த அரசன் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில் பல வகையிலும் தொடர்புடையவன். தன் மகன் அஜாதசத்துரு என்பவனுல் இவன் சிறையிலிடப்பட்டு உயிர்நீத்தான். பெளத்தர்களினுலே இவன் பெரிதும் போற்றப்படுகிறவன் ஆவன். பிம்பசார காவியம் இவன் வரலாற்றைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டதுபோலும். மணிமேகலை என்னும் பெளத்த காவியத்தைப் போலவே இந்தக் காவியமும் ஆசிரியப் பாவினால் இயற்றப்பட்டதுபோலும்.

இலக்கிய நூல்கள்

IV ஏனைய நூல்கள்

1. அந்தாதி மாலை

திவாகரம் என்னும் நிகண்டுநூலை இயற்றிய சேந்தன் என்னும் புலவர், தேவியின்மீது அந்தாதிமாலை என்னும் நூலை இயற்றினார். இதனைச் சேந்தன் திவாகரம், செயல் பற்றிய பெயர்த்தொகுதியின் ஈற்றுச் செய்யுளிலிருந்து அறிகிறோம்.

“அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப்
பெண்ணங்கை மூவுலகும் பெற்ற வம்மையைச்
செந்தமிழ் மாலை யந்தாதி புனைந்த
நாவல னம்பற் காவலன் சேந்தன்”

என்பது அச்செய்யுள் அடி. சேந்தன் இயற்றிய திவாகர நிகண்டு நமக்குக் கிடைத்திருக்க, அவர் இயற்றிய அந்தாதி மாலை மறைந்துபோனது வருந்தத் தக்கது.

2. அமிர்தபதி

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறோர். “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதற்பாட்டு வண்ணத்தால் வருவன. அவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடி பதினெண் கெழுத்தாம். நிரையசை முதலாய் வரின் ஓரடி பதினெண்

தெழுத்தாம்" என்று அவர் எழுதுகிறார். (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை.) இதனால், அமிர்தபதியின் முதற்பாட்டு வண்ணச் செய்யுள் என்பது தெரிகிறது. இந்நாலெப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

3. அளவைநூல்

தர்க்கத்தைப் பற்றிய அளவைநூல் என்னும் பெயருள்ள நூல் ஒன்றிருந்தது என்பதை டாக்டர் உ. வே. சாமினா தையர் அவர்கள், தமது சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நாலில் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது :

"அளவைநூல் என்று ஒன்று தமிழிலிருந்ததாகப் பழைய உரைகளால் தெரியவருகின்றது; அதிலுள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறைகளாக உள்ளன; அந்நாலில் காண்டல் முதல் சம்பவ மிறுதியாகவுள்ள பத்து அளவைகளின் இலக்கணங்கள் கூறப்பட்டிருத்தல் வேண்டுமென்று கிடைத்த பாடல்கள் தெரிவிக்கின்றன."

இந்நாலெப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

4. அவினந்தமாலை. 5. அரசசட்டம்

6. வருத்தமானம்

இவை கணித நூல்கள். யாப்பருங்கல விருத்தியுரை காரர் இந்நால்களைத் தமது உரையில் (ஒழிபியல்) குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது:—

"இனி, என் இரண்டுவகைய, கணிதமும் காரணமும் என. அவற்றுட் கணிதமாவன பதினாறு வரி கருமமும், ஆறு கலாச வருணமும், இரண்டு ப்ரகரணச் சாதியும், சதகுப்பையும், ஐங்குப்பையும் என்றிப் பரிகருமமும்,

மிச்சிரகமு முதலாகிய எட்டதிகாரமும். அவை அவினந்த மாலையும், அரசசட்டமும், வருத்தமானமும் முதலியவற் றுட் காண்க.”

இந்நூல்கள் எக்காலத்தில், யாரால் செய்யப்பட்டன என்பன யாதொன்றும் தெரியவில்லை.

7. அறிவுடைநம்பி சிந்தம்

இந்நூலை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திர விருத்தியுரையில் இவர் எழுதுவது இது :—

“அறிவுடைநம்பியார் செய்த சிந்தம் எப்பாற்படுமோ வெனின், தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத் தருகு தனிச் சொலின் றித் ‘தாழிரும் பினர்த் தடக்கை’ என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையாற் றனிச்சொலில்லா வஞ்சிப்பா வென்று வழங்காமோவெனின், வழங்காம்; செவியறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருளுறுப்பழிந்தமையால் உறுப்பழி செய்யுள் எனப்படும்; புறநிலை வாழ்த்தும், வாடுதை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியமாய் வரப்பெறு என்றாகவின்.”

இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

8. ஆயிரப்பாடல்

இதனை இயற்றியவர், கமலைஞானப் பிரகாசர். இது இப்போது மறைந்துவிட்டது. இப்பெயர்கள் நூல் இருந்த தென்பதைச் சோழமண்டல சதகத்தினால் அறிகிறோம்.

“பகர்ந்த கமலைத் தியாகேசர் பஞ்சாக் கிரத்தின் பயனறிந்த திகந்த குரு ஆயிரப்ரபந்தஞ் செய்த குரவன் திருவாரு

ருகந்த ஞானப் பிரகாச னுண்மைக் குருவி னுயர்குலத்தோன் மகிழ்ந்த வாழ்வு பன்னானும் வளஞ்சேர் சோழ மண்டலமே, என்னும் செய்யுளினால் இச்செய்தி விளங்குகிறது. இது 16-ஆம் நூற்றுண்டில் இயற்றப்பட்ட நூல்.

9. ஆரிய படலம்

இந்நாலின் பெயரை, மயிலைநாதர், நன்னால் உரையில் குறிப்பிடுகிறார். “முதனாலாற் பெயர் பெற்றன ஆரிய படலம் பாரதம் முதலாயின்” என்று அவர் எழுதுகிறார். (நன்னால், பாயிரம், 48 உரை.) இந்நாலைப்பற்றியும், இதன் ஆசிரியரைப்பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

10. இசையாயிரம்

தமிழ் நாவலர் சரிதையில் ஒரு தனிப்பாடல் காணப் படுகிறது. அதன் தலைப்பில், “செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் ‘புகார் தங்கட்கு ஊர்’ என்று பாடச் சொல்லியது” என்னும் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. எனவே, இசையாயிரம் என்னும் நூல் செட்டிகள் மேல் பாடப்பட்ட நூல் என்பது தெரிகிறது. இதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். இவர், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாராக இருக்கலாம். அப்படியானால், இந்நால் கி.பி. 12-ஆம் நூற்றுண்டில் இயற்றப்பட்ட தாதல் வேண்டும். இந்த நூல் இப்போது மறைந்துவிட்டது.

11. இராசராச விஜயம்

இராசராசன் என்னும் சோழ அரசனின் வரலாற்றைக் கூறுகிற நூல்போலும் இது. இந்நாலை இயற்றியவர் நாராயண பட்டாதித்தியன் என்பவர். விசேஷ காலங்களில்

இங்நூலைப் பொதுஜனங்களிடையே படிப்பதற்காக இவருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது.* இங்நூலைப்பற்றியும், இதன் ஆசிரியரைப்பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

12. இரும்பல் காஞ்சி

இப்பெயரூள்ள நூல் ஒன்று இருந்தது என்பதைத் தக்கயாகப் பரணி உரையினாலும், புறத்திரட்டி னாலும் அறிகிறோம். தக்கயாகப்பரணி உரையாசிரியர் இந்நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவை :

“எய்களை விழுந்துளை யன்றே செவித்துளை
மையறு கேள்வி கேளா தோர்க்கே.”

1

(தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடியது, 53-ஆம்
தாழிசை உரைமேற்கோள்)

“பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும்
பெருங்குறை வாங்கி வலங்கையிற்
ஷமுத விருந்த நான்முகத் தனிச்சுடர்
வேதம் பாடிய மேதகப் படைத்தன
எண்பெரு வேழும்.”

2

(தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 32-ஆம்
தாழிசை உரைமேற்கோள்)

இரும்பல் காஞ்சியிலிருந்து மூன்று செய்யுள்களைப் புறத்திரட்டில் தொகுத்திருக்கிறார்கள். அச் செய்யுள்கள் இவை :

“நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனுறிக்
காலை யிருள்சீக்குங் காய்கதிர்போல்—கோல
மணித்தோகை மேற்றேன்றி மாக்கடற்குர் வென்றேன்
அணிச்சே வடியெம் அரண்.”

1

“ஆர்கவி ஞாலத் தறங்காவ ஸாற்சிறந்த
பேரருளி னற்குப் பெறலருமை யாதரோ
வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்
போர்மலைந்து வெல்லும் புகழ்.” 2

“கருங்கவி முந்தீரின் மூழ்காத முன்னம்
இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற்
பெரும்பெய ரேஞ்சுத் தெயிறனைய வன்றே
சுரும்பறை தொண்டையான் தோள்.” 3

இந்நுலைப் பற்றிய எனைய செய்திகள் தெரியவில்லை.

13. இளந்திரையம்

இப்பெயருடைய நூலை, ஆசிரியர் மயிலைநாதர், நன் நூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனுற் பெயர் பெற்றன சாதவாகனம், இளந்திரையம் முதலாயின்” என்று அவர் எழுதுகிறார். (நன்நூல், பாயிரம், 48-ஆம் சூத்திரஉரை.) “செய்வித்தானுற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென இவை” என்று இறையார் அகப்பொரு ஞரையாசிரியரும் கூறுகிறார். இளந்திரையன் என்னும் சோழ அரசன் பெயரினால் இது இயற்றப்பட்டது போலும். இந்நுலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

14. இறைவானறையுர்ப் புராணம்

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலூகா வில் இறைவானறையூர் இருக்கிறது. இவ்வூர் இப்போது எல்லான்குர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூர்ப் புராணத்தைப் பாடியவர் திருமலை நயினர் சந்திரசேகரர் என்ப

வர். இவர், திருவண்ணமலை மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த சத்தியஞான தரிசினிகளின் மாணுக்கர். இந்தப் புராணத்தைப் பாடியதற்காக இவருக்கு, இவ்வூர் ஆனத்த தாண்டவன் வீதியில் வீடுகட்ட மனையும், நிலமும் தானம் செய்யப்பட்டதை இவ்வுரிலுள்ள சாசனம் கூறுகிறது.* தானம் செய்யப்பட்ட காலம் சக ஆண்டு 1432 (கி.பி. 1510) பிரமோதூத ஞா புரட்டாசி மே 25வ.

15. ஓவியநூல்

ஓவியம் எழுதுவதுபற்றிய ஓவியநூல் ஒன்று இருந்த தென்பதை அடியார்க்குஙல்லார் என்னும் உரையாசிரியர் கூறுகிறார். சிலப்பதிகாரம், வேணிற்காதை (25-ஆம் அடி) உரையில் அவர் கீழ்வருமாறு எழுதுகிறார் :

“ ஓவியநூலுள் நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குத வென்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள் ; அவற்றுள் இருத்தல் : திரிதரவுடையனவும் திரிதரவில்லனவுமென இருபகுதிய ; அவற்றுள் திரிதரவுடையன :—யானை தேர் புரவி பூஜை (சேஜை ?) முதலியன ; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை :—பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி யிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் எனவிவை ; என்னை ?

‘ பதுமுக முற்கட் டிதமே யொப்படி
யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந்
தனிப்புட மண்டில மேக பாதம்
உள்பட வொன்பது மாகுந்
திரிதர வில்லா விருக்கை யென்ப ,’

என்றார் ஆகலானும்.’

இவ்வாறு கூறுவதனால், ஓவியக்கலைபற்றிய ஓவியநூல் என்னும் நூல் இருந்ததென்பதும் அது சூத்திரப்பாக்களினால் அமைந்த நூல் என்பதும் தெரிகின்றன. அதன் ஆசிரியர்யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை.

16. அஷ்டத்தச புராணம்

17. கண்ணிவன புராணம்

பூம்புலியூர் நாடகம் இயற்றிய வீரைத் தலைவன் பரசமய கோளரிமாமூனி என்பவரே இந்த இரண்டு புராணங்களையும் இயற்றினார். இந்தச் செய்தியைத் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபூர்ச்சுவரர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனங்கள் செய்யுள் நடையில் இயற்றப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகளில் இடையிடையே எழுத்துக்கள் சிறைந்தும் மறைந்தும் கிடப்பதால் நன்கு வாசிக்க முடியவில்லை. குலோத்துங்க சோழ தேவர் என்னும் முதலாங் குலோத்துங்கனுடைய 41, 49-ஆம் ஆட்சி ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. கண்ணிவன புராணம் அஷ்டத்தச புராணம் பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களை இயற்றியதற்காக இந்நூலாசிரியருக்குப் பாலையூரில் நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனக் கவிகள் கூறுகின்றன :—

ஸ்வல்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு
ஈகா.

தழைத்த திருப்பாதிரிப.....ன வீர தலைவ
னிருடைப் பரசமய கோளரி மாமூனிக்கு
கொழித்த வஷ்ட தச புராணங்க...தா னங்
கண்ணிவன புராணம்

தமிழ் நூல்கள்

வழுத்தடி காட்டு தயானந்தரு மவ்ருத்தி
பாலையறு..... யிருஷுவினோயுநி.....

பழுத்துமறை தனமா யுள்ளவு முண்ணவிறையிலி
யாம்வகை தந்தோ மிரண்டு மாவே.*

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு
சக.

திருவாழுங் கறைஞாழற் சினை மருதம்.....

சாசனந் தென்மருதம் பகைக்

கருவாழ வருங்கம லாலயற்குக் கண்ணிவன
புராணம் பாடிப் பரிசி.....

வாடுந் நாடகமுஞ் செய்தாற்கு சிறப்பாம் பாலை.

யூரினி விருஷுவும் வினோயும் ஒருமாநன்னில

பருங்கொழு கிளையினெடு முழிதொறு மிறை

யிலியே யுரைத்தா னேய.†

சிதைந்து காணப்படுகிற இந்தச் செய்யுளினால் அறியப்
படுவது என்னவென்றால், வீரத்தலைவன் பரசமய கோளரி
யார் என்பவர் கண்ணிவனபுராணம், அஷ்டசுபராணம், பூம்
புலியூர் நாடகம் என்னும் முன்று நூல்களை இயற்றினமைக்
காகப் பாலையூரில் நிலம் இறையிலியாகத் தானம் பெற்றார்
என்பது.

இந்த நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

18. கலைக்கோட்டுத் தண்டம்

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, கலைக்
கோட்டுத்தண்டு முதலாயின்” என்று மயிலைநாதரும்
(நன்னால், பாயிரம், 48-ஆம் சூத்திர உரை), “இடுகுறி
யாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத்தண்

*No. 751. Page 382. South Indian Inscriptions Vol. VII.

†No. 753. Page 382. South Indian Inscriptions Vol. VII.

டென இவை '' என்று இறையனார் அகப்பொருளுரையாசிரி யரும் எழுதுவதிலிருந்து இப் பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனைர் என்னும் புலவர் சங்ககாலத்தில் இருந்தார். அவர் பாடிய செய்யுள் ஒன்று நற்றிணையில் 382-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந் நூலாசிரியரைப் பற்றிப் பின்னத்தார் அ. நாரா யணசாமி அய்யர் அவர்கள் தாம் பதிப்பித்த நற்றிணை என்னும் நூலில், பாடினேர் வரலாறு என்னும் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார் :—

“ மான்கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்ட மையால், இவர் கலைக்கோட்டுத் தண்டனைப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது ; அதுவே கலைக்கோட்டுத்தண்ட மெனப்படுவது. இதனை இடுகுறிப் பெயரென்று கொண்டார் களவியலுரைகாரரும், நன்னால் விருத்தியுரைகாரரும். அஃது இதுகாறும் வெளிவந்திலது.”

நிகண்டநூல் செய்தபடியால் நிகண்டன் என்று பெயர் பெற்றார் என்பது தவறு. அப்படியானால் நிகண்டாசிரியர் எனப்படுவாரேயன்றி நிகண்டன் எனப்படார். நிகண்டன் என்பது சமண சமயத்தவர் என்பது பொருள். கலைக்கோட்டுத்தண்டம் என்பது, மான்கொம்பைக் கைக்கோலாகக் கொண்டதால் பெற்ற பெயர் அல்ல. அது ஓர் ஊரின் பெயர் எனத் தோன்றுகிறது. சமதண்டம் என்பது போல் கலைக்கோட்டுத்தண்டம் என்பது ஒரு ஊரின் பெயராதல் வேண்டும். கலைக்கோட்டுத் தண்டம் என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை.

19. காங்கேயன் பிள்ளைக்கவி

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் தாலூகா, பெரிச்சிக்கோவில் என்னும் ஊரில் உள்ள சுந்தரவனேசவரர் கோவில் சாசனம் ஒன்று காங்கேயன் பிள்ளைக்கவி என்னும் நூலைக் குறிக்கிறது.*

பாண்டியன் மாறவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவரின் 14-ஆவது ஆட்சி ஆண்டில் இந்தச் சாசனம் எழுதப்பட்டது. கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்னும் சிற்றரசன்மீது பிள்ளைக்கவி (பிள்ளைத் தமிழ்) நூலைக் கொட்டகொண்டான் பெரியான் ஆதிச்ச தேவன் என்னும் புலவர் பாடியதையும் அதற்காக ஷ காங்கேயன் இப்புலவருக்குச் சாத்தனேரி என்னும் ஊரில் நிலம் பரிசளித்ததையும் இந்தச் சாசனம் கூறுகிறது.

இந்தச் சாசனம் கூறுகிற பாண்டியன் கி. பி. 13-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இருந்தவன். ஆகவே, காங்கேய னும், அவனைப் பாடிய ஆதிச்சதேவரும் அதோலத்தில் இருந்தவர் ஆவர்.

இப் பிள்ளைக்கவி இப்போது கிடைக்கவில்லை.

20. காசியாத்திரை விளக்கம்

கி. பி. 18-ஆம் நூற்றுண்டில், யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில்வாகனப் புலவர் இயற்றியது இந்நூல். மயில்வாகனப் புலவர், கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய காசியாத்திரை விளக்க மும், ஞானாலங்கார நாடகமும் மறைந்துவிட்டன.

*75 of 1924, Annual Report of South Indian Epigraphy
1923-24. Page 107.

21. கிளிவிருத்தம். 22. எலிவிருத்தம்

கி. பி. 7-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இருந்த திருஞானசம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் இந்த இரண்டு நூல்களைக் குறிப்பிடுகிறார்.

“ கூட்டி னார்கிளி யின்விருத்த

முரைத்த தோரெலி யின்தொழிற்
பாட்டு மெய்சொலிப் பக்கமேசெலு
மெக்கர் தங்களை ”

என்று அவர் பாடுகிறார். அதாவது கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்னும் இரண்டு நூல்கள் சமண சமய நூல்கள் என்று கூறுகிறார்.

கி. பி. 11-ஆம் நூற்றுண்டில் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலும் கிளிவிருத்தம் எலிவிருத்தம் என்னும் நூல்கள் கூறப்படுகின்றன. வீரசோழிய உரையாசிரியராகிய பெருந்தேவனர் கி. பி. 11-ஆம் நூற்றுண்டில் இருந்தவர் ஆவர். வீரசோழியம், யாப்பதிகாரம், 21-ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியர் இவ்வாறு எழுதுகிறார் :—

“ குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுட் கலித்துறைகளும் உள்வாம்.”

இவ்வுரையாசிரியர் கூறுகிற குண்டலகேசி விருத்தம் என்பது பெளத்த நூல் ; இந்நூல் மறைந்துவிட்டது. இதன் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் என்பன மூன்றும் சமணசமய நூல்கள். இவைகளில் நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது. கிளிவிருத்தம் எலிவிருத்தம் இரண்டும் கிடைக்கவில்லை. இந்நூல்கள் மறைந்துவிட்டன.

[தறிப்பு: பவாநந்தர் கழகம் 1942-இல் அச்சிட்ட வீரசோழியத்தில், கிளிவிருத்தம் என்பதைக் கலிவிருத்தம் என்று தவறாக அச்சிட்டுள்ளது. ஆனால், பழைய வீரசோழியப் பதிப்பில் கிளிவிருத்தம் என்றே இருக்கிறது. 1907-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் அச்சிட்ட நரிவிருத்தம் என்னும் நூலில், முகவுரை 4-ஆம் பக்கத்தில் கிளிவிருத்தம் என்றே கூறப் படுகிறது. எனவே, பவாநந்தர் கழகம் 1942-ஆம் ஆண்டில் அச்சிட்ட வீரசோழியப் பதிப்பில் கலிவிருத்தம் என்றிருப்பது தவறாகும்.]

— —

23. குலோத்துங்கசோழ சரிதை

குலோத்துங்க சோழனுடைய வரலாற்றைக் கூறுகிற நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் பெயர் திருநாராயணப்பட்டன் என்பது. கவி குழுதசந்திர பண்டிதன் என்று இவருக்கு வேறு பெயர் உண்டென்றும் தெரிகிறது. இவர், குலோத்துங்க சோழ சரிதையை இயற்றித் திரிபுவனி சதுர்வேதிமங்கலம் என்னும் ஊரில் அரங்கேற்றினார் என்றும், அதன்பொருட்டு இவருக்கு அவ்வுரில் நிலம் தானம் செய்யப்பட்டதென்றும் ஒரு சாசனம் கூறுகிறது.* திரிபுவனி சதுர்வேதி மங்கலம், இப்போது திரிபுவனி என்னும் பெயருடன் புதுச்சேரிக்கு அருகில் இருக்கிறது.

இந்நூலாகியிரைப் பற்றியும் இந்நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

— —

24. கோட்டைசர உலா

கோட்டைசர உலாவிற்கு கொட்டையூருலா என்றும் வேறு பெயர் உண்டு. கோட்டைச்சரம் என்பது கொட்டையூர். இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கிறது. கோட்டைச்சர உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர்.

இவர் முத்தமிழ்ப் புலவர். தஞ்சையை அரசாண்டமகா ராட்டிர அரசரான சரபோஜி மகாராஜாவின் (1798—1832) அரண்மனைப் புலவராக இருந்தவர். தஞ்சையில் சரஸ்வதி மகால் என்னும் பெயருடன் சரபோஜி மன்னர் அமைத்த புத்தகசாலைக்கு இவர் எட்டுச்சூடுகளைத் தேடிக் கொடுத்தார். பின்னர், சென்னை அரசாங்கத்தார் அக்காலத்தில் நடாத்திவந்த சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழாசிரியராக இருந்தார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கோட்டைசர் கோவை, தஞ்சைப் பெருவடையாருலா, சரபேந்திர பூபால குறவஞ்சி, திருவிடைமருதாரப் புராணம், பெருமண நல்லூரப் புராணம், பல தனிச்செய்யுள்கள் முதலியவைகளை இயற்றினார்.

இவர் இயற்றிய கோட்டைசர உலா இப்போது கிடைக்க வில்லை; மறைந்துவிட்டது.

25. “கோலநற்குழல்” பதிகம்

தொண்டைநாட்டுத் திருமால்புரத்தில் எழுந்தருளியுள்ள கோவிந்தப்பாடி ஆழ்வார் என்னும் பெருமாள் மீது, “கோல நற்குழல்” எனத் தொடங்கும் பதிகத்தை ஒருவர் பாடினார். அவர் பெயர் தெரியவில்லை. அவருடைய மகன், மூவேந்த படலூர் வேளார் என்னும் சிறப்புப் பெயருள்ள குளக்குடையான் அருஙிலை ஸ்ரீ கிருஷ்ணன் என்பவன், ஷ பதிகத்தை

இை கோவில் உற்சவ காலத்தில் ஒதுவதற்குப் பொன்னைத் தானம் செய்தான் என்று, இராஜராஜ கேசரிபன்மர் என்னும் சோழனுடைய 10-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகிறது.* இந்தப் பதிகம் இப்போது மறைந்துவிட்டது.

26. சாதவாகனம்

இப்பெயரையுடைய நூலை, உரையாசிரியர் மயிலை நாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “ செய்வித் தோனாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளங்திரையம் முதலாயின் ” என்று அவர் எழுதுகிறார். (நன்னூல், பாயிரம், 48-ஆம் சூத்திரஉரை.) “ செய்வித்தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளங்திரையமென இவை ” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியர் கூறுகிறார். இந் நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

27. சாந்தி புராணம்

சாந்தி புராணம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதை, அப் புராணத்திலிருந்து ஒன்பது செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். இது சமண சமய நூல். இப்போது இந்நூல் மறைந்துவிட்டது.

சாந்தி புராணம் என்பது சாந்திநாதர் என்பவருடைய வரலாற்றைக் கூறும் நூல். சாந்திநாதர், ஜெனருடைய இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுள் பதினாறுவது தீர்த்தங்கரர் ஆவார். இவருடைய வரலாறு ஸ்ரீபுராணம் என்னும் மணிப்பிரவாள வசன நூலிலும், திரிசஷ்டி சலாகாபுரங் சரித்திரம் (அறுபத்துமூன்று பெரியார் சரித்திரம்) என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது.

*Ep. Coll. 333 of 1906.

அஸ்தினபுரத்துக் குருவம்சத்தில் அரசு குமாரனாகப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கிப் பின்னர் துறவுபூண்டு கேவலஞானம் பெற்றுத் தீர்த்தங்கரராக வாழ்ந்து ஜென மதத்தை உலகத்திலே பரவச்செய்து இறுதியில் மோட்ச மண்டதார் சாந்திநாதர்.

இவருடைய சரித்தீரத்திலே இவருடைய பதினெரு முற்பிறப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. பரத கண்டத் தில் இரத்தினபுரத்தின் அரசனாக ஸ்ரீசேனன் என்னும் பெயருடன் முதலில் பிறந்தார். பிறகு உத்தரகுருவில் பிறந்தார். அங்கிருந்து தேவலோகத்தில் தேவனாகப் பிறந்தார். அரசனாக பிறந்தார். பின்னர் நந்திதா வர்த்த தேவலோகத்திலே மீண்டும் தேவனாகப் பிறந்தார். பிறகு, மீண்டும்பரத கண்டத்திலே சபாநகரத்து அரசு குடும்பத்திலே அபராஜிதர் என்னும் அரசனாகப் பிறந்தார். இந்தப் பிறப்புக்குப் பிறகு அச்சத தேவலோகத்திலே இந்திரனாகப் பிறந்தார். பின்னர், மீண்டும் ரதன சஞ்சய கரத்திலே வச்சிராயுதன் என்னும் அரசனாகப் பிறந்தார். பிறகு ஒன்பதாவது பிறவியிலே அகமிந்திர தேவனாகத் தேவலோகத்திலே பிறந்தார். மீண்டும், பத்தாவது பிறவி யிலே புண்டீகிணி நகரத்திலே மேகரதன் என்னும் அரசனாகப் பிறந்தார். மீண்டும், அங்கிருந்து சர்வார்த்த சித்தி என்னும் தெய்வலோகத்திலே தேவனாகப் பிறந்தார். கடைசியாக, முன்னமே கூறியதுபோல, அஸ்தினபுரத்திலே சாந்திநாதர் என்னும் பெயருள்ள அரசனாகப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கி இறுதியில் தீர்த்தங்கரராக வாழ்ந்து வீடுபேற்றடைந்தார்.

இவருடைய முற்பிறப்புச் செய்திகள் இவருடைய வரலாற்றில் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. சாந்தி புராணமும் இந்த வரலாறுகளைக் கூறுகிற நூலாக இருக்க வேண்டும். சாந்தி புராணத்தைப் பாடிய புலவர் யார்,

அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பன தெரியவில்லை. இப்புராணம் இப்போது மறைந்துவிட்டது. இந்நூலிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பவை ஒன்பது செய்யுள்களே. இச்செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன என்று முன்னமே கூறினேம். இச் செய்யுள்கள் இனிமையாக உள்ளன :

ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினுல்
ஆயிரங் கதிரொடும் மழுங்கக் கண்டுகொல்
ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமோர்
. ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே.

1

நாயும் போல்வர்பல் லெச்சில் நச்சலால்
தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால்
நோயும் போல்வர் நுகர்த்தப் கருமையால்
வேயும் போல்வரிப் வேணெடுங் கண்ணினர்.

2

தோனும் மென்முலை யும்மல்குற் பாரமும்
நானும் நானும் நவின்று பருகிய
கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால்
வானும் போல்வரிப் வேணெடுங் கண்ணினர்.

3

தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால
எனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழுப் பண்ணும்
மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும்
ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே.

கிளருமெரி விடமேழுதல் விழுதல்முத லாய
அளவிலரு நரகில்வரு நவைபலவு மஞ்சின்
உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும்
களவுவிழை வொழிதல்கட ஞக்கனனி நன்றே.

4

பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர் தல்
இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும்

கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங்
களவுநனி விடுதலற மென்றுகரு தென்றுன்.

6

கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை
முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார்
மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும்
சணங்களைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார்.

7

ஆனை யூற்றின் மீன்சுவையின்
அசுண் மிசையின் அளிநாற்றத்
தேனைப் பதங்க முருவங்கண்
டிடுக்க ணைய்து மிவையெல்லாம்
கான மயிலின் சாயலார்
காட்டிக் கெளாவை விளைத்தலான்
மான மாந்தர் எவன்கொலோ
வரையா தவரை வைப்பதே.

8

விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால்
மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால்
எண்ணில் இன்பமாம் ஈறி லாததே
நண்ணி நாமினி நயக்கற் பாலதே.

9

28. சித்தாந்தத் தொகை

சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின்
உரைகளிலிருந்து இப்பெயர்கள் நூல் ஒன்று இருந்த
தென்பது தெரிகிறது. இது பெளத்த சமய நூல். ஞானப்
பிரகாசர், சிவஞான சித்தியார் (பரபக்கம் : சௌத்தி
ராந்தகன் மதம் 2-ஆம் செய்யுள்) உரையில் சித்தாந்தத்
தொகையிலிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.
அவர் காட்டுவது :

“ ‘அருணைறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண் முழுதும் போதிநிழ னன்குணர்ந்த முனிவரன்றன்’ இஃ:தவர்கள் (பெளத்தர்கள்) சித்தாந்தத் தொகை.’”

சித்தாந்தத் தொகையிலிருந்து இந்த இரண்டடிகளை மட்டும் மேற்கோள் காட்டிய உரையாசிரியர், ஒரு சித்தியார் (சௌத்திராந்தகன் மதம் 31-ஆம் செய்யுள்) உரையில் இச் செய்யுள் முழுவதையும் மேற்கோள் காட்டுகிறார். அது,

“ அருணைறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்த அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்ன் மருணைறியாம் பிறநாலும் மயக்கறுக்கு மாறுளதோ ’

என்பது.

நீலகேசிக்கு உரையெழுதிய சமய திவாகர வாமன முனிவர், (புத்தவாதச் சருக்கம், 64-ஆம் செய்யுள் உரை) சித்தாந்தத் தொகையிலிருந்து ஒரு பாட்டின் ஓர் அடியை மட்டும் மேற்கோள் காட்டுகிறார். அது, “மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே என்பது சித்தாந்தத் தொகை” என்பது.

பெளத்த சமய சித்தாந்தங்களைத் தொகுத்துக் கூறுவது இந்நூல் என்பது தெரிகிறது. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

29. சேஷுர் முருகன் உலா

சேஷுர் முருகப்பெருமான்மீது கவிராசர் என்பவர் இயற்றிய ஒரு உலா உண்டென்பது, அந்தக்கக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேஷுர் முருகன் விளைத்தமிழினால் தெரிகிறது. அந்தக்கக்கவி வீரராகவ முதலியார் தாம் இயற்

றிய சேழுர் முருகன் பிள்ளைத்தமிழ், அம்புலிப்பருவம் 10-ஆம் செய்யுளில் இந்நூலைக் குறிப்பிடுகிறோர். அச்செய்யுள் இது :

“ தவிராத வெவ்வினை தவிர்க்கு முறுகாறுந்
 தரித்தா றெழுத் தோதலாஞ்
 சந்திதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச்
 சந்தம் புகழ்ந் துய்யலாம்
 புவிராசன் வளவன் கழுக்குன்றன் வளமைபுரி
 புண்ணியந் தரிசிக் கலாம்
 பொருஞ்கு ரணைப்பொருங் கதைமுதற் கந்தப்
 புராணக் கடற் காணலாம்
 கவிராச னிப்பிரான் மிசைசெய்த திருவுலாக்
 கவிவெள்ளை கற்றுநூகலாம்
 கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி
 கலம்பகக் கவி வினாவலாம்
 அவிராட கக்கோவில் புக்குவினை யாடலாம்
 அம்புலீ யாட வாவே
 மயில்வனச் செய்கையின் மயில்வகைக் கந்தனுடன்
 அம்புலீ யாட வாவே.”

இச்செய்யுள், கவிராசன் என்னும் புலவர் சேழுர் முருகன் உலா என்னும் நூலை இயற்றிய செய்தியைக் கூறுகிறது. கவிராசன் என்பவர், சேறைக் கவிராசபிள்ளை என்பவர். ஆசுகவிராயர் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர். சன்னகம் திரு. அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள், தாம் இயற்றிய தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் இவரைப்பற்றி இவ்வாறு எழுதுகிறோர் :

“ சேறைக் கவிராசபிள்ளை. இவரூர் சோழ மண்டலத் துள்ள சேறை என்றும், குலம் கருணீகர் குலம் என்றும் கூறுவர். சமயம் சைவம். இவர் இலக்கிய இலக்கணங்கள் நன்கு கற்றவர். ஆசுகவிராயர் என்னும் பேரூம் பெற்ற

வர். சேயூர் முருகனுலா, வாட்போக்கினாதருலா, அண்ணை மலையார் வண்ணம், காளத்தினாதருலா முதலிய பிரபந்தங்கள் செய்தவர். இப்பிரபந்தங்கள் சிலவற்றிலே சிலேடை, மடக்கு, திருக்கு முதலிய அணிகளும் அமைத்தவர்.”

சேயூர் முருகன் உலா இப்போது மறைந்துவிட்டது. இந்நூல் கி. பி. 17-ம் நூற்றுண்டில் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என்று தொன்றுகிறது.

30. தன்னை யமகவந்தாதி

.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரைத் தீவில் இருந்த முருகேசையர் (1774—1830) இயற்றியது தன்னையமக வந்தாதி என்னும் நூல். இந்த நூலும், இவர் இயற்றிய குருகேஷத்திர நாடகம், தன்னைநாயக ரூஞ்சல் என்னும் நூல் களும் மறைந்துவிட்டன.

31. திருப்பட்டாச்சுரப் புராணம்

கி. பி. 16-ஆம் நூற்றுண்டிலிருந்த இரேவண சித்தர் என்பவர் இயற்றியது திருப்பட்டாச்சுரப் புராணம். பட்டாச்சுரம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஊர். இவ் வூரைப்பற்றிய புராணம் இது. இந்தப் புராணம் இப்போது கிடைக்கவில்லை.

32. திருப்பதிகம்

இப்பெயருள்ள பெளத்த சமய நூல் ஒன்று இருந்த தென்பது சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல் களின் உரைகளிலிருந்து தெரிகிறது. சிவஞான சித்தியார் (சௌத்திராந்தகன் மதம் 2-ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் இங் நூலிலிருந்து இச்செய்யுளை மேற் கோள் காட்டுகிறார் :

“எண்ணிகந்த காலங்க ளம்பொருட்டான் மிகவுழன் ரெண்ணிகந்த காலங்க ஸிருமர வொருங்குணர்ந்து மெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி எண்ணிகந்த குணத்தினு னெம்பெருமா னல்லனே.”

இச்செய்யனை மேற்கோள் காட்டிய பின்னர், ‘இது திருப் பதிகமெனக் கொள்க’ என்று எழுதுகிறார். சிவஞான சித்தியார், சௌத்திராந்தகன் மதமறுதலை 8-ஆம் செய்யுள் உரையிலும் இதே செய்யனை மேற்கோள் காட்டுகிறார்.

நீலகேசி கடவுள்வாழ்த்து உரையில், பெளத்த மதத் தைக் கண்டிக்கும் இடத்தில், சமய திவாகர வாமன முனிவர் இந்தச் செய்யனையும் மற்றொரு செய்யனையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதைக் கூறவில்லை. கூறவில்லையாயினும், இச்செய்யுள்கள், ஞானப்பிரகாசர் குறிப்பிடுகிற திருப்பதிகம் என்னும் நூலைச் சேர்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகின்றன. சமய திவாகர வாமன முனிவர் மேற்கோள் காட்டும் செய்யுள்கள் இவை :

என்றுதா னுலகுய்யக்கோ ளண்ணினு னதுமுதலாச் சென்றிரந் தார்க்கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க டுன்றினன் பிறக்குந னுளானுயின் மாமேருக் குன்றியின் றுகீன்யாகக் கொடுத்திட்டா னல்லனே.

எண்ணிகந்த காலங்க ளம்பொருட்டான் மிகயுழந் தெண்ணிகந்த வுலோகங்க ஸிருமர வொருங்குணர்ந் தெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி யெண்ணிகந்த குணத்தினு னெம்பெருமா னல்லனே.

திருப்பதிகம் என்னும் இந்நூலைப்பற்றியும் இதன் ஆசிரியரப்பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

33. திருப்பாலைப்பந்தல் மத்தியஸ்தநாத சுவாமி உலா

இந்த உலாவைப் பாடியவர் காளிங்கராயர் உண்ணமுலை நயினர் எல்லப்ப நயினர் என்பவர். இவரே அருணகிரிப் புராணம் பாடியவர். இவர் இயற்றிய இந்த உலா மறைந்துபோயிற்று.* இந்த உலாவைப் பாடியதற்காக இவருக்குக் கோயில் அதிகாரிகள் நிலமும் வீடும் உணவும் நன்கொடையாக அளித்தனர்.

திருப்பாலைப்பந்தல் என்பது தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகாவில் உள்ளது. இந்தப் புலவர் தஞ்சாவூரைக் கிட. பி. 1572-இல் அரசாண்ட செல்லப்ப நாயகரின் சபைப் புலவராக இருந்தவர்.†

34. திருமேற்றளிப் புராணம்

இப்புராணத்தையும் இரேவண சித்தர் பாடினர். இவரது காலம் கி. பி. 16-ஆம் நூற்றுண்டு. இவர் இயற்றிய பட்சீச்சரப் புராணம் மறைந்துவிட்டதுபோலவே, இப்புராணமும் மறைந்துவிட்டது.

35. திருவலஞ்சுழிப் புராணம்

பட்சீச்சரப் புராணம், திருமேற்றளிப் புராணம் பாடிய இரேவண சித்தரே திருவலஞ்சுழிப் புராணத்தையும் பாடினர். இவரது காலம் கி. பி. 16-ஆம் நூற்றுண்டு. இவரது மற்ற நூல்கள் மறைந்துவிட்டதுபோலவே இந்த நூலும் மறைந்துவிட்டது. இவர் இயற்றிய அகராதி நிகண்டு மட்டும் கிடைத்திருக்கிறது.

*Ep. Coll. 401 of 1937—38.

†Ep. Rep. 1928—29, Part II Para 69. Ep. Rep. 1931—32, Part II Para 43, Ep. Rep. 1937—38, Page 109.

36. திரையக்காணம்

இது ஒரு சோதிடநூல் என்று தெரிகிறது. யாப்பருங் கல உரையாசிரியர் இந்நாலைக் குறிப்பிடுகிறார் (யாப்பருங் கலம், ஒழிபியல், 2-ஆம் சூத்திர உரை). இந்நாலிலிருந்து கீழ்க்கண்ட இரண்டு செய்யுட்களை உரையாசிரியர் மேற் கோள் காட்டுகிறார் :

“பூமன் ரெறிகதிரோன் பொன்காரி யொண்புகரோன்
வாமப் புதன்வெளியோன் மாமந்தன்—சோமன் சேய்
சந்திரனே செவ்வாய் சதமகன்றன் மந்திரியே
யந்திரயைக் காணமாள் வார்.”

“ஆடரிவி லாகிநடு வந்தமுறை
சேயிரவி யம்பொ னியலும்
சேடிசுற வேறுசனி வெள்ளிபுத
னள்ளுமெறி தேள் வலவன்மீ
ஞேடுமுயல் திங்களிஞேடங்கிகுரு
வுண்டலுணர் நண்டு துலைநீர்
முடுகுட மோடுபுகர் காரிபுத
னேரிதகை யுண். னு முறையே.”

“இவையு முய்த்துணர் நிரனிறை. இவ்விரண்டுந்
திரையக்காணம். ஓரிராசி மும்முன்றூக ஒட்டிக்கொள்க”
என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

— —

37. தேசிகமாலை

யாப்பருங்கலம், தொடையோத்து, 52-ஆம் சூத்திர
உரையில் விருத்தியுரைகாரர் தேசிகமாலை என்னும் நாலைக்
குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு :

“ பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் உதயணன் கதையும் தேசிகமாலையும் முதலாகவுடைய தொடர்நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க.”

இவர் கூறுகிற பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் எவை என்பது தெரியவில்லை. ஏனென்றால் இப்போது பல பன்மணிமாலைகளும் மும்மணிக்கோவைகளும் உள்ளன. இவை இப்போதுள்ளவைகளின் வேறுபட்ட நூல்களா என்பது தெரியவில்லை. உதயணன் கதை என்பது பெருங் கதை. அது இப்போதும் இருக்கிறது. தேசிகமாலை என்னும் அந்தாதித் தொடர்நிலைச் செய்யுள் இப்போது கிடைக்கவில்லை.

தேசிகமாலை யாரால் செய்யப்பட்டது, எதைப்பற்றிக் கூறுவது, எப்போது இயற்றப்பட்டது என்பன தெரியவில்லை.

38. நல்லைநாயக நான்மணிமாலை

யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த சுப்பையர் என்பவர் இதன் ஆசிரியர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்துவிட்டதுபோலவே, இவர் இயற்றிய நல்லை நாயக நான்மணிமாலையும் மறைந்துவிட்டது.

39. நாரத சரிதை

புறத்திரட்டு என்னும் தொகைநூலிலே, நாரத சரிதையிலிருந்து எட்டுச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாரத சரிதை என்பது நாரதன் என்பவனின் சரிதத்தைக் கூறுவதுபோலும். ஜௌன் நூலாகிய ஸ்ரீபுராணத்தில், நாரதன், பர்வதன் என்னும் இருவர் சரிதம் கூறப்படுகிறது. அந்த நாரதனின் சரிதமாக இந்த நாரத சரிதை என்னும்

நால் அமைந்திருக்க்கூடும் என்று கருதப்படுகிறது. நாரத சரிதை என்னும் இந்நாலினை இயற்றியவர் யார், அவர் எக்காலத்தில் இந்நாலை இயற்றினார் என்பன தெரியவில்லை. புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ள இந்நாலின் செய்யுட்கள் வருமாறு :

வெவ்விட மழுதென விளங்குங் கண்ணினார்க்
கெவ்விட முடம்பினி விழிக்கத் தக்கன
அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால்
உய்விடம் யாதினி யுரைக்கற் பாலையே.

1

பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும்
மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத்
திற்றைநாள் கழிந்தன மென்று கண்படுதோம்
ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ.

2

புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் ரேய்த்து
விழுமலை குழவி யென்றும் விளங்கிய காஜோ யென்றும்
பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக்
குழுவினை யின்ப மாகக் கொள்வரோ குருடு தீர்ந்தார்.

3

அருந்திய குறையிற் றுன்ப மாங்கவை நிறையிற் றுன்பம்
பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துன்
மருந்தினுக் குளுற்றல் துன்ப மற்றவை யருந்தல் துன்பம் [பம்]
இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்ப மில்லார்.

4

வாழ்கின்று மக்களுநம் வழிநின்று ரெனவுள்ளாந்
தாழ்கின்றார் தாழ்கில்லார் தமநில்லா வானக்கால்
ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி
வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ.

5

வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும்
இல்லென்ற சொல்லு மிலஞைகளின் யாவர் மாட்டுஞ்
சொல்லுங் குறையின் மையிற்சோரரு மின்மையாலே
கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான்.

6

மன்னன் மேவு கோயில்மேரு மான மற்றி மண்ணெலா
மென்ன லாய ஹுரிடத் திலங்கு மாளி கைக்குலம்
பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந்
துன்னு நேமி வெற்பையென்பர் சூழ் மதிற் பரப்பையே. 7

ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக்
கூசு மொழியும் புருவமும் குடில மாகி யிருப்பாரை
வாசக் குழலு மலர்க்கண்ணு மனமுங் கரிய மடவாரைப்
பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே. 8

40. பரிப்பெருமாள் காமநூல்

திருக்குறள் உரையாசிரியர்களில் ஒருவராகிய பரிப்
பெருமாள், காமநூல் ஒன்று இயற்றினார் என்று அவரது
உரைப்பாயிரச் செய்யுள் கூறுகிறது :

“ தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார்,
ஒன்னிய காமநூல் ஓர்ந்துரைத்து—வள்ளுவனுர்
பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவை
தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து ”

என்பது அச்செய்யுள். இந்தக் காமநூலின் பெயர் என்ன
வென்று தெரியவில்லை. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

41. பரிபாடை

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பதை,
யாப்பெருங்கலம் (1-ஆம் சூத்திரம்) விருத்தியுரையில், “பரி
பாடைச் சூத்திரம் என்பனவும் உள். அவை, ஈண்டுத்
தந்திர வுத்தியுட்பட்ட டடங்குமெனக் கொள்க” என்று எழுதி
யிருப்பதிலிருந்து அறியலாம்.

இது பரிபாடல் என்னும் நூலீச் சேர்ந்தது அல்ல. பரிபாடை என்பது பரிபாஷையாகும். வைத்தியம், சோதிடம், சமய சாத்திரம் முதலிய கலைகளுக்குப் பரிபாஷைகள் உண்டு. அத்தகைய பரிபாஷையைக் கூறுகிற நூலாக இருக்கக்கூடும் இந்நூல். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

42. பிங்கல சரிதை. 43. வாமன சரிதை

நவநீதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் இவ்விரண்டு நூல்களைக் கூறுகிறார். “பாட்டுப் பொருளிடம்” என்னும் தொடக்கத்து 64-ஆம் செய்யுள்ளையில் பழைய உரையாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “பாட்டாற் ரெங்க்கது-குறுந்தொகை; என்னுற்றெங்க்கது-பன்னிருப்படலமும் பதிற் ருப் பத்தும்; செய்தானுற் பெயர்பெற்றது-திருவள்ளுவப் பயன்; செய்வித்தானுல் பெயர்பெற்றன-பிங்கல சரிதை, வாமன சரிதை.”

பிங்கலன், வாமனன் என்பவர்களைப்பற்றிய கதையைச் செய்யுளாகக் கூறும் இந்நூல்கள், ஜென சமய நூல்கள் எனத் தோன்றுகின்றன. இந்நூல்களைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

44. பிங்கலகேசி. 45. அஞ்சனகேசி 46. காலகேசி. 47. தத்துவ தரிசனம்

இந்த நான்கு நூல்களை யாப்பருங்கல விருத்தியிரை காரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில் அவர் எழுதுவது வருமாறு :

“தருக்கமாவன : ஏகாந்தவாதமும் அநேகாந்தவாத மும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்

சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்கள் ஞானம், சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளங்காண்க.”

இதில், இவர் கூறுகிற குண்டலம் என்பது குண்டலகேசி என்னும் நூல். அது பெளத்தநூல். இந்நூலின் சில பாக்கள் மட்டும் கிடைத்துள்ளன. (இதைப்பற்றி இந்நூல் 216-ஆம் பக்கம் காண்க.) நீலம் என்பது நீலகேசி. இது இப்போது அச்சிடப்பட்டிருக்கிறது. பிங்கலம் என்பது பிங்கலகேசி. அஞ்சனம் என்பது அஞ்சனகேசி. இந்நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அவ்வாறே தத்துவ தரிசனமும், காலகேசி யும் கிடைக்கவில்லை. எனவே இந்நூல்கள் இறந்துபட்டன போலும்.

இந்த நூல்கள் எல்லாம் பெளத்தம் அல்லது ஜெனம் என்னும் மதங்களைச் சார்ந்தவை.

யாப்பருங்கல உரையாசிரியர், பிங்கலகேசியைப் பற்றி மேலும் எழுதுகிறார் :

“பிங்கலகேசியின் முதற்பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புனர்த்தார்.”

(ஒழிபியல் உரை)

“தனோசீர் வண்ணமாறு சொன்ன இலக்கணமும் தனோசீர் வண்ணம் எனப்படும் உபசார வழக்கினால். குண்டல நீல பிங்கலகேசிகளது தோற்றமும் தொழிலும் சொன்ன விலக்கணச் செய்யுட்களும் பிரித்து வேறே ரூபசாரத்தினாற் குண்டலகேசி நீலகேசி பிங்கலகேசி என்னும் பெயர்பெற்றாற்போல எனக்கொள்க.”

(எழுத்தோத்து உரை)

சமய வாதத்தைப்பற்றிய பெளத்த ஜென நூல்களுக்குக் கேசி நூல்கள் என்பது பெயர்.

இந்த நூல்களைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

48. புட்கரனர் மந்திரம்

இப்பெயருள்ள நூலை யாப்பருங்கல விருத்தியிறை காரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திர உரையில், ஆரிடப்போலி அல்லது ஆரிட வாசகம் என்பதைக் கூறும்போது இவ்வாறு கூறுகிறார் :—

“ ‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்
உட்சக்கர வட்டத் துட்புள்ளி யென்பதே
புட்கரனர் கண்ட புணர்ப்பு.’

இது மந்திர நாலுட் புட்கரனர் கண்ட வெழுத்துக்குறி வெண்பா. இஃதிரண்டாமடி குறைந்து வந்தது.”

இதனை ஆரிடவாசகம் என்பதனாலே ரிஷிவாக்கு என்பது தெரிகிறது. ஆரிடவாசகம் = இருடி வாக்கு.

இந்த மந்திர நூலை இயற்றிய புட்கரனர் யார், அவர் வரலாறு என்ன என்பது தெரியவில்லை.

இந்நூலைப்பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

49. மஞ்சரிப்பா

இப் பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பதைத் தொண்டைமண்டல சதகத்தினால் அறிகிறோம்.

‘வானப்ர காசப் புகழ்க்கிருட்டின ராயர்க்கு மஞ்சரிப்பா கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய் ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே ’

என்பது அப் பாடல்.

காஞ்சிபுரத்தில் ஞானப்பிரகாசர் மடத்தின் தலைவராக இருந்தவரும், கச்சிக் கலம்பகம் இயற்றியவருமான ஞானப்

பிரகாசர் என்னும் பெயருள்ள ஆசாரியர், கிருட்டினராயர் மீது மஞ்சரிப்பா என்னும் நூலை இயற்றினார் என்று தெரி கிறது. கிருட்டினராயர் என்பவர் கிருட்டினதேவராயர் என்னும் பெயருடைய விஜயநகரத்து அரசர் ஆவார். இவர் கி. பி. 1509 முதல் 1529 வரையில் அரசாண்டார். எனவே 16-ஆம் நூற்றுண்டின் முற்பகுதியில் இந்நால் இயற்றப் பட்டது.

மஞ்சரிப்பா, புறத்தினையும் அகத்தினையும் விரவி வந்த செய்யுள்களைக் கொண்டது என்பர். இந்நால் இப்போது கிடைக்கவில்லை.

50. மல்லிநாதர் புராணம்

இது ஒரு சமண சமய நூல். மனிப்பிரவாள வசனநடையில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்னும் நூலில், 19-ஆம் தீர்த்தங்கரராகிய மல்லிநாதசவாமி புராணத்தில், பழைய இரண்டு செய்யுட் பகுதிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மேற்கோள் செய்யுள்களை நோக்கும்போது, மல்லிநாதர் புராணம் என்னும் ஒரு நூல் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்றும், அது பின்னர் மறைந்துவிட்டிருக்கவேண்டும் என்றும் கருதவேண்டியிருக்கிறது. மேற்கோள் காட்டப்பட்ட செய்யுட் பகுதிகளை இங்குக் காட்டுவதற்கு முன்பு, மல்லிநாதர் என்னும் தீர்த்தங்கரருடைய கதையை அறிந்துகொள்ளுவது அமைவுடைத்து. இந்தப் புராணத்தின் கதைச் சுருக்கம் இது :

கச்சகாவதி நாட்டின் அரசன் வைசிரவணன் என்பவன் வீதசோக நகரத்தைத் தலைநகரமாக்கொண்டு அரசாண்டு வந்தான். அந்த அரசன், கார்காலத்தில் ஒருநாள் வனக் காட்சியைக் காணச் சென்றான். வனத்திலே மிகப் பெரிய தோர் ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்தான். அந்த ஆலமரம் நூற்றுக்கணக்கான விழுதுகளால் தாங்கப்பெற்று

விண்ணுற ஓங்கி எண்டிசையும் பரவிக் கிளைத்துத் தழைத் துத் தளிர்த்துக் காண்பவர் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து விண்றது. இந்த ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்த அரசன் அதற்கு “வனஸ்பதி ராசன்” என்று சிறப்புப்பெயர் கொடுத்து, அந்த மரத்தைச் சுற்றிலும் மேடையும் கைபிடிச் சுவர்களும் அமைத்து அதற்குக் காவலர் களையும் அமைத்துச் சென்றுன்.

சில காலத்திற்குப் பின்னர், அரசன் அவ்வழியாகவந்த போது, அந்த ஆலமரம் அங்குக் காணப்படவில்லை. இடு விழுந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இதனைக் கண்ட அரசன் மனம் துனுக்குற்றது. அப்போது அரசனுடைய மனத்திலே நிலையாமை நன்கு விளங்கியது. இதுபோலவே தனது வாழ்க்கையும் அரசபதவியும் நிலையற்றது என்பதையும், இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையற்றவை என்பதையும் உணர்ந்தான். அப்போதே அரசாட்சியைத் துறந்து, துறவு பூண்டு பூந்தர முனிவரிடத் தில் தீக்கை பெற்றுத் தவம் செய்து கடைசியில் இந்திரபதவி யடைந்தான்.

இந்திரபதவியை யடைந்த அரசன், பிறகு மண்ணுலகத் திலே வங்காட்டு மிதிலாபுரத்தின் அரசனை கும்பன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தார். பிறந்து, மல்லிநாதர் என்னும் பெயருடன் வளர்ந்து பிறகு துறவுபூண்டு தீர்த்தங்கரர் பதவியை யடைந்து சமணசமயத்தை உலகத்திலே பரவச் செய்து பிறகு வீடுபேற்றைந்தார்.

இந்த மல்லிநாதர் புராணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூல் முற்காலத்தில் செய்யுளாக இயற்றப் பட்டிருந்தது. அந்த நூலுக்கு என்ன பெயர் இருந்தது என்பது தெரியவில்லை. மல்லிநாதர் புராணம் என்னும் பெயரே இருந்திருக்கக்கூடியும். அந்நூல் இப்போது மறைந்து விட்டது. அந்நாலிலிருந்து இரண்டு செய்யுப்பகுதிகள்

ஸ்ரீபுராணத்தில் மேற்கோள் கஷ்டப்பட்டுள்ளன என்று கூறி நேர்ம். அவை கீழே தரப்படுகின்றன :

“ வாயில் மாடமும் மதிலும் அமைத்துக்
காவ லாளரிற் காப்பு நடுபடுத்
தரிதினிற் போகி யடவியினி லாடல்
மருவியது விடுத்து மறித்துமந் நெறியே.”

இச் செய்யுட்பகுதி, வைசிரவன அரசன் ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்ததைக் கூறுகிறது.

“ இதுஇதற் குற்ற திறைவ என்றலும்,
கதுமென மந்நனி கலங்கின னுகி
வெடிப்பட முழுக்கத் திடியுரு மேற்றிற்
பொடிப்பொடி யாகியது பொன்றினமை கண்டு
நெடிது நினைந்து நெஞ்சு கலுழுவெய்தி
இருவினைப் பயத்திற் றிரிதரும் உயிர்கட்
கருவலி யுடைமையும் ஆண்மையும் அழுகும்
திருமலி செல்வமும் தேசும் வென்றியும்
இளமையும் எழிலும் இராச விழுதியும்
வளமையும் கிளைமையும் மறித்து நோக்குதற்கு
நிறுத்துதல் அருமையை நிறுத்திய திதுனன
வெறுத்துடன் விடுத்தனன் வினைப்பயன் யாவையும்.”

இது, வைசிரவன அரசன் ஆலமரம் அழிந்ததைக்கண்டு அதன்மூலம் நிலையாமை யுணர்ந்ததைக் கூறுகிறது.

இது அகவற்பாவாலான நூல் எனத் தோன்றுகிறது. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

51. மாடலம்

இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தக்க யாகப் பரணி உரையினால் தெரிகிறது. மாடலனுர் என்பவர் இயற்றியபடியினால் இந்நாலுக்கு இப்பெயர் வாய்த்தது

என்று கருதலாம். தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறி யது, 13-ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் இந்நூற் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது :

“கழிந்துவளர் கிழமையி லொழிந்த ஹழி
யொன்பதிற் றிரட்டி யொருமுறை செல்ல
நன்கென மொழிவன நான்கே—நான்கிலு
முதலது தொடங்கிய நுதல்விழிப் பெரியோன்
கடகக் கங்கணப் படவரவு
பூட்டு மச்சிலை வணத்த பொழுதே,

இது, மாடலம்.”

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

52. மார்க்கண்டேயனர் காஞ்சி

குணசாகரர் என்னும் உரையாசிரியர் யாப்பருங்கலக் காரிகை உரையில் இந்நாலைக் குறிப்பிடுகிறார். குறிப்பிடுவ தோடு, இந்நூற் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். குணசாகரர் மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்யுளையே இளம்பூரண அடிகளும் தமது தொல்காப்பிய உரையில் (பொருள். செய்யுளியல், 230-ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர், இச்செய்யுள் எந்நாலைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடவில்லை. குணசாகரர் கூறியதிலிருந்து இச்செய்யுள் மார்க்கண்டேயனர் காஞ்சி யில் உள்ளது என்பது தெரிகிறது. அச்செய்யுள் இது :

“பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின்
ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத்
துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின்

இம்மை யில்லை மறுமை யில்லை
 நன்மை யில்லைத் தீமை யில்லைச்
 செய்வோ ரில்லைச் செய்பொரு ளில்லை
 யறிவோர் யாரங் திறுவழி யிறுகென.”

முதுமொழிக் காஞ்சி, இரும்பல் காஞ்சி என்னும் நால் களைப்போன்று இந்த மார்க்கண்டேயனர் காஞ்சியும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளைக் கூறுகிற நால் என்று கருதப்படுகிறது.

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

53. முப்பெட்டுச் செய்யுள்

இப்பெயருள் நாலையும் இந்நாலிலிருந்து மூன்று செய்யுளையும் யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திர உரையில் இவ் உரையாசிரியர் எழுதுவது இது :

“ ‘கல்வினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவர்
 கொல்லையிற் களிறேறி வெற்பே யாதே
 கொல்லையுட் களிறேறி வெற்பனிவ் வியஞுட்டார்
 பல்புகழ் வானவன் ரூளே யாதே
 பல்புகழ் வானவன் ரூளொடுசார் மன்னர்க்கோர்
 நல்ல படாஅ பறையே யாதே’

எனவும்,

‘ ஸரித ஸினார்நீல மிடடதெரியா தரித்திடுஉம்
 ஆய்கதி ரழற்செந்நெ லரியே யாதே
 ஆய்கதி ரழற்செந்நெ லகண்செறுவி லரிந்திடுஉங்
 காவிரி வளநாடன் கழலே யாதே
 காரர ணிற்ற லரிதே யாதே ;

எனவும்,

‘ நித்திலங் கழலாக நிரரதொடி மடநல்லார்
 எக்கர்வா னிடுமண வினாரே யாதே
 எக்கர்வா னிடுமண வினர்புணர்ந் திசைந்தாடும்
 கொற்கையார் கோமானே கொடியே யாதே
 கொற்கையார் கோமான் கொடித்தின்டேர் மாறற்குச்
 செற்றர ணிற்ற லரிதே யாதே’
 எனவும் இத்தொடக்கத்தன முப்பெட்டுச் செய்யுஞம்
 ஆறடியான் மிக்கனவேனும் ஒருபுடை யொப்புமை நோக்
 கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்து வழங்கப்படும்.’’

முப்பெட்டுச் செய்யுள் சேர, சோழ, பாண்டியர்மிது
 இயற்றப்பட்ட நூலெனத் தோன்றுகிறது. இந்நூலைப்பற்றி
 வேறு செய்திகள் தெரியவில்லை.

54. முவடி முப்பது

முவடி முப்பது என்னும் ஒரு நால் இருந்ததென்பதைப்
 பேராசிரியர் உரையினால் அறிகிறோம். தொல்காப்பியம்,
 பொருளதிகாரம், செய்யுளியல், 236-ஆம் சூத்திர உரையில்,
 பேராசிரியர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது
 இது :

“மற்று முவடி முப்பது முதலாயின அம்மையெனப்
 படுமோ அழகெனப்படுமோவெனின், தாய பனுவலின்மை
 யின் அம்மை யெனப்படா வென்பது. இவற்றுள்ளும்
 ஓரோர் செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும்
 ஏற்றவகையான் வருவன் அறிந்துகொள்க.”*

*[குறிப்பு : இந்நூல் சில ஆண்டுகளுக்குமுன் அச்சாகி வெளிப்போந்த
 தாம். இப்பொழுது கிடைக்கவில்லை.]

55. வாசதேவனுர் சிந்தம்

யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் இந்நாலைத் தமது உரையில் குறிக்கிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திர விருத்தியுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :—

“ இத்தொடக்கத்துப் பொய்க்கையார் வாக்கும், குடமுக்கிற் பகவர் செய்த வாசதேவனுர் சிந்த முதலாகிய வொருசார் செய்யுட்களும் எப்பாற்படுமோ வெனின், ஆரிடச் செய்யுள் எனப்படும். ஆரிடமென்பது உலகியற் செய்யுட்கட் கோதிய உறுப்புக்களின் மிக்கும், குறைந்துங் கிடப்பன எனக்கொள்க.”

இதனால், இந்நாலை இயற்றியவர் குடமுக்கிற் பகவர் என்பது அறியப்படுகிறது. குடமுக்கு என்பது கும்ப கோணம். கும்பகோணத்தில் இருந்த பகவன் என்பவரால் இந்நால் இயற்றப்பட்டது. இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

56. வீரணுக்க விசயம்

வீரசோழ அனுக்கர் என்பவர்மீது இந்நால் இயற்றப் பட்டது. இந்நாலை இயற்றியவர் பூங்கோயில் நம்பி என்பவர். இந்நாலை இயற்றியதற்காக இவருக்கு நிலத்தைத் தானமாக வழங்கினான் சோழ அரசன் என்று திருவாரூர் தியாகராஜஸ்வாமி கோவில் சாசனம் ஒன்று கூறுகிறது.*

இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

இசைத்தமிழ் நூல்கள்

—ஞ—

1. இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை

இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பது, குணசாகரரின் யாப்பருங்கலக் காரிகை உரைப் பாயிரத்தினால் தெரிகிறது. என்ன?

“அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின்,
... இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே
போலவும் அருமறை யகத்து அட்டக ஒத்தின் வருக்கக்
கோவையே போலவும் உருபாவதாரத்திற்கு நீதகச்
சலோகமே போலவும் முதல்நினைப்பு உனர்த்திய இலக்
கியத்தாய்ச் செய்யப்பட்டமையான்
யாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து”

என்று அவர் கூறுவது காண்க.

இதனால், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை என்னும் நூல், இசைத்தமிழ்ச் செய்யுளிலக்கணத்தைக் கூறுகிறது என்பதும், இந்நாலில் பாட்டுக்களின் முதல்நினைப்பை உனர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நாலைப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

2. இசை நுணுக்கம்

இந்நாலை இயற்றியவர் சிகண்டி என்னும் முனிவர். அநாகுலன் என்னும் பாண்டியனுக்கும் திலோத்தமை என்னும் தெய்வ மகனுக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவன்

இசைநூல் அறிவதற்காக இந்நூல் இயற்றப்பட்டது. இதனை, சிலப்பதிகாரம் உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து அறியலாம் :

“இனித் தேவவிருட்யாகிய குறுமுனிபாற் கேட்ட மாணுக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவ முனி, இடைச்சங்கத்து அஞ்சுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசம்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானித் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன் றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கம் ”

என்று அவர் எழுதுவது காண்க.

“அவர்க்கு (இடைச்சங்கத்தார்க்கு) நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமும் என இவை என்ப ” என்பது இறையனர் அகப் பொருள் உரைப் பாயிரம்.

இந்நூலினின்று கீழ்க்கண்ட செய்யுள்களை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

“இடைபிங் கலையிரண்டு மேறும் பிராணன்
புடைநின் றபானன் மலம்போக்கும்—தடையின்றி
யுண்டனகீ மாக்கு முதானன் சமானனெங்குங்
கொண்டறிய மாறிரதக் கூறு.

1

எனவும்,

கூர்ம னிமைப்புவிழி கோணுகள் விக்கலாம்
பேர்வில் வியானன் பெரிதியக்கும்—போர்மலியுங்
கோபங் கிருகரனங் கோப்பி னுடம்பெரிப்புத்
தேவதத்த னுகுமென்று தேர்.

2

எனவும்,

ஓழிந்த தனஞ்சயன்பே ரோதி வுயிர்போய்க்
கழிந்தாலும் பின்னுடலைக் கட்டி—யழிந்தழிய
முந்நா ஞதிப்பித்து முன்னியவான் மாவின்றிப்
பின்னே வெடித்துவிடும் பேர்ந்து.

3

எனவும் இசை நுணுக்கமுடைய சிகண்டியாரும் கூறின
ராகவின்.”

(சிலம்பு. அரங்கேற்ற காதை, 26-ஆம் அடி, உரைமேற்கோள்)

“அன்றி இசைப்பா, இசையளவுபா வென்னும் இரு
பகுதியுள் இஃது இசைப்பாவின் பகுதியென்ப. அது
பத்து வகைப்படும் : செந்துறை, வெண்டுறை, பெருங்
தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம்,
ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகுமண்டில
மென. என்னை ?

செந்துறை வெண்டுறை தேவபா ணியியிரண்டும்
வந்தன முத்தகமே வண்ணமே—கந்தருவத்
தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத்
தோற்று மிசையிசைப்பாச் சுட்டு ”

என்றார் இசை நுணுக்கமுடைய சிகண்டியாரென்க.”

(சிலம்பு. கடலாடுகாதை, 35-ஆம் அடி, உரைமேற்கோள்)

3. இந்திர காளியம்

அடியார்க்குநல்லார், சிலப்பதிகார உரைச்சிறப்புப்
பாயிரத்தில் இந்திர காளியம் என்னும் நூலைக் குறிப்பிடு
கிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர
காளியம்” என்று அவர் கூறுகிறார். எனவே, இந்நூலாசிரி
யர் பாரசவ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யாமளேந்திரர்
என்பது அவர் பெயர் என்றும் கருதலாம். இது இசைத்
தமிழ் நூல்.

பாரசவன் என்பது கொற்றவை (தூர்க்கை)யைப் பூசை செய்கிறவர்களுக்குப் பெயர். என்னை? “தேவிக்குத் திருவுடையாக உபாசக பாரசவன் சார்த்துவன கெளசிகப் பட்டாடைகளேயோ? அன்றியும், தேவியைப் பூசிக்கும் பாரசவன் அழுது செய்விப்பன அறுசுவை யாட்சி லேயோ” எனவரும் தக்கயாகப் பரணி (தேவியைப் பாடியது - 15) உரையைக் காண்க.

இனி, யாமளேந்திரர் என்னும் பெயரும் இவருடைய இயற்பெயர் அன்று : சிறப்புப் பெயர் ஆகும். என்னை? தேவியைப்பற்றிக் கூறும் நூல்களுக்கு யாமள நூல் என்பது பெயர். இதனை, தக்கயாகப் பரணி (கோயிலைப் பாடியது - 1) உரையினால் அறியலாம். “யாமள சாத்திரத்தினாற் சொல் லப்படுகின்ற ஈசுவரியின் பதினெண் கணநாதராலும் விரும் பப்படுகின்ற கோயில்” என்று அவ்வரை கூறுவதிலிருந்து அறியலாம்.

எனவே, இந்திரகாளியம் என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றிய பாரசவ முனிவராகிய யாமளேந்திரர் என்பவர் தேவியைப் பூசை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிகின்றன.

இந்திரகாளியம், சிலப்பதிகார உரை ஏழுத அடியார்க்கு நல்லார்க்கு உதவியாயிருந்தது என்பதைத் தவிர அதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

— —

4. குலோத்துங்கன் இசைநூல்

குலோத்துங்க சோழன், சோழ அரசர்களில் பேர் பெற்றவன். இவனுக்கு விசயதரன், செயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. கலிங்கப் போரை வென்றவன் இவனே. அதனால், கலிங்கத்துப் பரணி என்னும் நூலைச் செயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்

பெற்றவன். இவன் இசைக் கலையில் வல்லவன் என்றும், இசைத்தமிழ் நூல் ஒன்றை இயற்றினான் என்றும் கலிங்கத் துப் பரணி கூறுகிறது.

வாழி சோழகுல சேகரன் வகுத்த விசையின்

மதுர வாரியென ஸாகுமிசை மாத ரிதெனு
வேழே பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான்
யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே.

(கலிங்கத்துப் பரணி, அவதாரம், 54-ஆம் தாழிசை),

தாள முஞ்செல வும்பிழை யாவகை

தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தங்
கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே.

(ஷ காளிக்குக் கூளி கூறியது, 13-ஆம் தாழிசை).

இதனால், இவன் இசைக்கலையை நன்கறிந்தவன் என்பதும், இசைக்கலையில்வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழைகண்டவன் என்பதும், இசைநூல் ஒன்றை இவன் வகுத்தான் (இயற்றினான்) என்பதும், இவன் வகுத்த இசைநூல் முறைப்படி இசை பாடி, இவனிடம் பாணர்கள் பரிசு பெற்றார்கள் என்பதும் அறியப்படுகின்றன.

இவ்வரசன் இயற்றிய இசைநூலின் பெயர் தெரிய வில்லை. அந்நூலைப்பற்றிய வேறு செய்திகளும் தெரிய வில்லை.

— —

5. சிற்றிசை. 5-A. பேரிசை

இப்பெயரூள்ள இரண்டு நூல்களின் பெயரை இறைய ஞர் அகப்பொருள் உரையாசிரியர் குறிப்பிடுகிறார் : “அவர் களால் (கடைச் சங்கத்தாரால்) பாடப்பட்டன நெடுஞ் தொகை நானூறும் குறுங்தொகை நானூறும் நற்றினை

நானானும் புறநானானும் ஐங்குறுநாறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத் தொடக்கத்தன்'' என்பது இறையனர் அகப்பொருள் உரைப்பாயிரம்.

இதில் கூறப்பட்ட நெடுஞ்செலை (அகநானாறு), குறுங்செலை, நற்றிணை, ஐங்குறுநாறு, கலித்செலை என்னும் நூல்கள் இப்போதும் உள்ளன. புறநானாற்றில் சில பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்தில் முதல்பத்தும் கடைசிப்பத்தும் தவிர எண்ய எட்டுப் பத்துக்கணும் கிடைத்துள்ளன. பரிபாடலில் சில பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள் கிடைக்கவில்லை.

சிற்றிசை பேரிசை என்பன இசைத்தமிழ் நூல்கள் என்பது இவற்றின் பெயரினால் தெரிகிறது.

தொல். பொருள். செய்யுளியல், 153-ஆம் சூத்திர உரையில், பேராசிரியர், ''கந்தருவ மார்க்கத்து (இசைத்தமிழ்) வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் செந்துறைப் பகுதிக்கே உரியவாகி வருவனவும் கூத்தநூலுள் வெண்டுறையும் அராகத்திற்கே யுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள்போல வேறு பாடப் பெறும் வழக்கின என்பது கருத்து'' என்று எழுதுகிறார்.

தொல். பொருள். செய்யுளியல், 172-ஆம் சூத்திர உரையில் இளம்பூரனர், ''பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்றார். அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஒதப்படுவன'' என்று எழுதுகிறார்.

இவர்கள் கூறுகிற சிற்றிசை, பேரிசை, வரி என்பன இசையின் பகுதிகள். இவை சிற்றிசை பேரிசை என்னும் நூலின் பெயர்களைக் குறிப்பன அல்ல. ஆனால், மேலே இறையனர் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் குறிப்பிடப் பட்ட சிற்றிசை பேரிசை என்பன இசையைப்பற்றிய நூல்கள் என்பது ஜயமற விளங்குகிறது.

இவ்வாறே, கூத்துவரி என்று இறையனர் அகப் பொருள் உரைப்பாயிரம் குறிப்பது, நாடகத்தையும் வரிக் கூத்தையும் குறிக்கிற இரண்டு நூல்கள் எனத் தெரி கின்றன.

6. பஞ்ச பாரதீயம்

இப்பெயருடைய நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப் பதிகாரத்திற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையினால் தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் நாரதன் என்பவர். இந்த நூல் அடியார்க்குநல்லார் காலத்திலேயே மறைந்து விட்டது. இந்நூலிலிருந்து ஒரே ஒரு செய்யுளை அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அடியார்க்குநல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் இந்நூலிலப்பற்றி எழுதுவது :

“இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருங்காரை பெருங் குருகும் பிறவும் தேவவிருட்ச நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாவள்ள தொன்னூல்களு மிறந்தன.”

சிலப்பதிகாரம், வேணிற்காதை, “செம்பகை யார்ப்பே கூட மதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து” என்னும் அடிகளுக்கு உரைகூறிய அடியார்க்குநல்லார், இந்நூலிலிருந்து கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் :

இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகுஞ் சொன்னமாத் திரையினேங்க விசைத்திடுஞ் சுருதியார்ப்பே மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகு நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே.

7. பஞ்சமரபு

இ.:தோர் இசைத்தமிழ் நூல். அறிவனுர் என்பவர் இந்நூலாசிரியர். “அறிவனுர் செய்த பஞ்சமரபு” என்று அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத் தில் கூறுகிறார். இந்நூலினின்று ஒரு சூத்திரத்தை அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டுகிறார் :—

“இன்னும் சுத்தம் சாளகம் தமிழென்னும் சாதி யோசைகள் மூன்றினுடனும் கிரியைக (தாளங்கள்)ஞட னும் பொருந்தும் இசைப் பாக்கள் ஒன்பதுவகை யென்ப. அவை :—சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறுதேவ பாணி, வண்ணமென விவை. என்னை ?

‘செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை
தப்பொன்று மில்லாச் சமபாத—மெய்ப்படியுஞ்
செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப
பைந்தொடியா யின்னிசையின் பா ’

என்றார் பஞ்சமரபுடைய அறிவனுரென்னு மாசிரிய ரெங்க.”

(சிலம்பு. கடலாடுகாதை, அடியார்க்குநல்லார் உரை)

— — —

8. பதினாறு படலம்

பதினாறு படலம் என்னும் பெயருள்ள இசைத்தமிழ் நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப்பதிகார அரும்பத உரையாசிரியரின் உரையிலிருந்து தெரிகிறது. பதினாறு படலம் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிகிறது.

“தெருட்ட லென்றது செப்புங் காலை
யுருட்டி வருவ தொன்றே மற்ற

வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின்
 வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
 வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்
 பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்
 வேட்டது கொண்டு விதியற நாடி

என வரும். இவை இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துள் கரணவோத்துட் காண்க.”

(சிலம்பு. கானல்வரி, அரும்பத உரையாசிரியர் உரைமேற்கோள்)

9. பெருநாரை. 9-A. பெருங்குருகு .

இவை இசைத்தமிழ் நூல்கள். இவற்றை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிரவுரையில் குறிப்பிடுகிறோம்.

“இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன”
 என்று அவர் எழுதுவது காண்க. இறையனர் அகப்பொருஞ்சையாசிரியர் குறிப்பிடுகிற முதுநாரை முதுகுருகு என்னும் நூல்கள், பெருநாரை பெருங்குருகு போலும்.

“அவர்களால் (தலைச்சங்கத்தார்) பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுமென இத்தொடக்கத்தன”

என்று அவ்வுரையாசிரியர் கூறுகிறோம். இந்நூல்களைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

10. வாய்ப்பியம்

யாப்பருங்கல விருத்தியரையில் வாய்ப்பியம் என்னும் நூல் கூறப்படுகிறது. இந்நூல் ஆசிரியரை வாய்ப்பினர் என்றும், வாய்ப்பியமுடையார் என்றும் கூறுகிறோம் யாப்

பருங்கல விருத்தியரகாரர். வாய்ப்பியம், இசைத்தமிழ் இலக்கணத்தைக் கூறுகிற நூல் என்று தெரிகிறது. இங் நூலைப்பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

“இவையெல்லா மொருபுடை யொப்பினாற் பெயர் பெற்றன எனக்கொள்க. ஒன்றுக்கொன்று சிறப்புடைமை நோக்கி வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சியென யிம் முறையே பாற்படுத்து வைத்தாரென்க. வெள்ளையென் றும் பாவென்றும் நின்று வெண்பாவென்று முடிந்தது. வேதியர் அரசர் வணிகர் சூத்திரர் என்று சாதிமேற் சார்த்தி வழங்குவாருமூர்.

‘வெண்பா முதலா நால்வகைப் பாவும்
எஞ்சா நால்வகை வருணாம் போலப்
பாவினத் தியற்கையு மதனே ரற்றே’

என்றார் வாய்ப்பியமுடையா ராகவின்.”

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல் - 2)

“‘மன்னவ ணென்ப தாசிரியம்
வெண்பா முதலா நால்வகைப் பாவு
மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய’

என்றார் வாய்ப்பியமுடையா ராகவின்.”

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல் - 37)

“இனிப் பண் நான்கு வகைய. அவை பாலை யாழ்,
குறிஞ்சி யாழ், மருத யாழ், செவ்வழி யாழ் என்பன.
என்னை?

‘பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகைப் பண்ணை நவின்றனர் புலவர் ’

என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோ டைந்து மென்ப.
இனிப் பண் சார்பாகத் தோன்றியன திறமாம். என்னை?

‘பண்சார் வாகப் பரந்தன வெல்லாந்
திண்டிற மென்ப திறனறிந் தோரே’

என்றாகவின். அத் திறம் இருபத்தொரு வகைய.

‘அராக நேர்திற முறழம்புக் குறுங்கவி
யாசா கீனந்தும் பாலையாழ்த் திறனே.’

‘நெவளங் காந்தாரம் பஞ்சரம் படுமலை
மருள்வியற் பாற்றுஞ்
செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.’

‘நவிர்படு குறிஞ்சி,
செந்திற நான்கு மருதயாழ்த் திறனே.’

‘சாதாரி பியந்தை நேர்ந்த திறமே
பெயர் திறம் யாமையாழ்
சாதாரி நான்குஞ் செவ்வழியாழ்த் திறனே ’

என்றார் வாய்ப்பியனார்.”

(யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்)

“‘மதுவிரி வாகையும்,
பொதுவியற் படலமும் புறமா கும்மே ’
என்றார் வாய்ப்பியனார்.”

(யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்)

“‘எப்பொரு ளேனு மொருபொருள் விளங்கச்
செப்பி நிற்பது பெயர்ச்சொல் லாகும்.’

‘வழுவின் மூவகைக் காலமொடு சிவணித்
தொழில்பட வருவது தொழிற்சொல் லாகும்.’

‘சுடுபொன் மருங்கிற் பற்று சேய்ப்ப
விடைநின் றிசைப்ப திடைச்சொல் லாகும்.’

‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ந்
துரிமையோ டியற்றுவ துரிச்சொல் லாகும் ’

என்பது வாய்ப்பியம்.”

(யாப்பருங்கல விருத்தியுரை, ஒழிபியல்)

“இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு : நாற்பெரும் பண்ணும், இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை. ஒன்பது மேற்புறமும் பதினேராடலும் என்றிவெயெல்லாம் வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்.”

(யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்)

நாடகத்தமிழ் நூல்கள்

1. அகத்தியம்

அகத்திய முனிவர் தமது பெயரால் அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் என்பர். அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தைக் கூறும் நூல் என்பர்.

“நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவள்ள தொன்னால்களு மிறந்தன”

என்று அடியார்க்குங்கல்லார் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் கூறுகிறார். அகத்தியம் அக்காலத்திலேயே மறைந்து விட்டது.

2. இராஜ இராஜேசுவர நாடகம்

இப்பெயருள்ள நாடகநூல் ஒன்று இருந்ததென்பதைத் தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுச் சாசனத்தினால் அறிகிறோம். கி.பி. 985 முதல் 1014 வரையில் அரசாண்ட-இராசராசன் என்னும் சோழ அரசனைப்பற்றிய நாடகம் இது.*

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்ற வைகாசித் திருவிழாவில் இந்த நாடகம் நடிக்கப்

*ஸ்ரீ இராஜராஜ விஜயம் என்னும் பெயருள்ள நூல் ஒன்றை, சவரணன் நாரண பட்டாதித்தன் என்பவன் இயற்றினான் என்று தீருப்புந்துருத்திச் சாசனம் ஒன்று கூறுகிறது. (Annual Report on S. I. Epigraphy 1930—31.) ஆனால், இது வடமொழி நூலா, தமிழ்மொழி நூலா என்பது தெரியவில்லை. இந்நூலும் கிடைக்கவில்லை.

பட்டது. இந்த நாடகத்தை நடித்தவர் பெயர், விசயராசேந் திர ஆசாரியன் என்னும் சிறப்புப் பெயரையுடைய சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றன் என்பவர். இவருக்கு ஆண்டுதோறும் ஆடவல்லான் என்னும் மரக்காலினால் நூற் றிருபது கலம் கெல் அளிக்கப்பட்டது. இந்த நாடகநூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. ஆனால், இந்த நாடகத்தை நடித்த திருவாலன் திருமுதுகுன்றன் என்பவரே இதனை இயற்றியிருத்தல் கூடும். இவருக்குரிய வீர ராசேந்திர ஆசாரியன் என்னும் சிறப்புப்பெயரினாலும் இது உறுதியாகிறது. பண்டைக் காலத்தில் நாடகத்தை நடிப் பவரே நாடகநூலை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தனர்.

இந்த நாடகத்தைப்பற்றிய சாசனம் இது :

“ கோப்பரகேசரிவர்மரான உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர தேவற்கு யாண்டு ஆரூவது. உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலில் ராஜராஜேஸ்வர நாடகமாட நித்த கெல்லுத் தூணியாக நிவந்தன் செய்த நம் வாய்க் கேழ்விப்படி சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனை விஜயராஜேந்திர ஆசாரியனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணிக்கையாகக் குடுத்தோமென்று ஸ்ரீ கார்யக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தார்களுக்கும் திருவாய்மொழிந்தருளித் திருமங்திர வோலை உதாரவிடங்க விழுப்பரையர் எழுத்தினால் யாண்டு நாலாவது ராக்ஷஸ-நாள் திருமுகம் பிரசாதம் செய்தருளி வந்தமையிலும் இவன் காணி அனுபவித்து வருகிற படியே ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலிலே கல் வெட்டுவித்துக் குடுக்கவென்று கல் வெட்டியது.”

“ திருவாலன் திருமுதுகுன்றனை விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார் வைய்க்காசிப் பெரியதிருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடகமாட இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் ராஜராஜேஸ்

வரியோ டொக்கும் ஆடவலா னென்னும் மரக்காலால்
நித்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கல நெல்லும்
ஆட்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச்
சந்திராதித்தவற் கல் வெட்டுத்து ''*

இராஜராஜ நாடகம் தொன்றுதொட்டுத் தொடர்ந்து
நடிக்கப்பட்டதென்பதும், பிற்காலத்தில் தஞ்சாவூரை மராட்
டியர் ஆண்ட காலத்தில் இந்நாடகம் நிறுத்தப்பட்டு இதற்குப்
பதிலாக சரபோஜி நாடகம் என்னும் ஒரு நாடகம் நடிக்கப்
பட்டதென்பதும் தெரிகின்றன.

3. காரைக் குறவஞ்சி

இந்நாலை இயற்றியவர், யாழ்ப்பாணத்துக் காரைத்
தீவில் இருந்த சுப்பையர் என்பவர். இவர் கி.பி. 1795-இல்
இருந்தவர் என்ப. இவர் தமிழ், தெலுங்கு, வடமொழிகளைக்
கற்றவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்து
போயிற்று.

4. குணநூல்

இது ஒரு நாடகத்தமிழ் நூல். இதனை, அடியார்க்கு
நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்.

“ பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய
மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற
அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணுமையின் அவை
யும் இறந்தனபோலும் ” என்று சிலப்பதிகார உரைப்
பாயிரத்தில் எழுதுகிறார்.

சிலப்பதிகார அரங்கேற்று காதையின் 12-ஆம் வரி,
“ இருவகைக் கூத்து ” என்பதன் உரையில்,

“ குணத்தின் வழி யதகக் கூத்தெனப் படுமே”

என்னும் குணநூல் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறோர். குணநூல் ஆசிரியரின் பெயர் முதலியன் தெரியவில்லை. அடியார்க்குநல்லார் காலத்தில் சிதைந்துபோன இந்நூல் இக்காலத்தில் அடியோடு மறைந்துவிட்டது.

5. குருகோஷ்த்திர நாடகம்

யாழ்ப்பாணத்துக் காரைத் தீவில் இருந்த முருகேசையர் (கி. பி. 1774—1830) என்பவர் இந்நூலை இயற்றினார். இவர் தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். இவர் இயற்றிய குருகோஷ்த்திர நாடகம் மறைந்துவிட்டது.

6. சூத்தநூல்

இது சூத்துபற்றிய நாடகநூல். இந்நூலை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்.

“ சூலம் என்வகைத்து. அவை :—நெல்லு, புல்லு, வரகு, திணை, சாமை, இறுங்கு, தோரை, இராகி ; பதி னெண் வகைத் தென்பர் சூத்த நூலார்.”

(சிலம்பு. பதிகம், உரை)

“ என்வகைக் சூலமாவன : ‘நெல்லுப் புல்லு வரகு திணை சாமை, இறுங்கு தோரையொடு கழைவினை நெல்லே’ எனவிவை. இனிக் சூலம் பதினெண் வகைத் தென்பர் சூத்தநூ ஸாசிரியர்.”

(சிலம்பு. இந்திர விழா, வரி 23 உரை)

இந்நூலைப்பற்றி வேரென்றும் தெரியவில்லை. சூத்தநூலும், மதிவாணார் நாடகத்தமிழ் நூலும் ஒரு நூல் என்று சிலர் கருதுகின்றனர். .

7. சந்தம்

இது கூத்து சம்பந்தமான ஒரு நாடகத்தமிழ் நூல். இந்த நூலை யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், ஒழிபியலில், உரையாசிரியர் இந்நூலை இவ்வாறு குறிப்பிடுகிறார் :—

“ வெண்டுறை வெண்டுறைப்பாட்டாவன : பதினே ராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன ”

இனி இவற்றினுறுப்பு ஜம்பத்து முன்றுவன : அல்லிய உறுப்பு 6. கொடுகொட்டி யுறுப்பு 4. குடையுறுப்பு 4. குடத்தினுறுப்பு 5. பாண்டரங்க உறுப்பு 6. மல்லாட உறுப்பு 5. துடியாடலுறுப்பு 6. கடையத்துறுப்பு 6. பேட்டின் உறுப்பு 4. மரக்காலாடல் உறுப்பு 4. பாவை யுறுப்பு 3 எனவிவை. இவற்றின் தன்மை செயிற்றிய மும், சுந்தமும் பொய்க்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.”

இதனால், சந்தம் என்னும் இந்நூல், பதினேராடற்கும் ஏற்ற பாட்டுகளின் இலக்கணங்களைக் கூறும் நூல் என்பது தெரிகிறது.

பதினேரு வகையான ஆடல்களைப்பற்றிச் சிலப்பதிகாரத்திலும், அதன் உரையிலும் கண்டுகொள்க.

இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

8. சயந்தம்

இதுவும் ஒரு நாடகத்தமிழ் நூல். இந்நூலைப் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் இவ்வாறு கூறுகிறார் :

“நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாக வள்ள தொன்னால்களு மிறந்தன. பின்னும் முறவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணுமையின் அவையும் இறந்தன போலும்.”

இவ்வாறு எழுதிய அடியார்க்குநல்லார், சிலப்பதிகாரம், அரங்கேற்ற காதை, 12-ஆம் அடி “இருவகைக் கூத்து” என்பதன் உரையில் சயந்த நூலிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார் :

“அகத்தெழு சுவையா னகமெனப் படுமே
என்றார் சயந்தநூ லுடையாருமெனக் கொள்க” என்று
அவர் எழுதுகிறார்.

அடியார்க்குநல்லார் காலத்திலேயே சிதைந்துபோன
இந்நூல் இப்போது முழுவதும் மறைந்துவிட்டது.

9. செயன்முறை

செயன்முறை என்பது நாடகத்தமிழ் இலக்கணநூல் எனத் தெரிகிறது. இந்நாலை யாப்பருங்கல விருத்தியரை காரர் தமது உரையில் குறிப்பிடுகிறார்.

“கவியறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும்,
செயற்றியத் துள்ளுங் கண்டுகொள்க. அவை யீண்
உரைப்பிற் பெருகும்”

என்று ஷ உரையாசிரியர் (யாப்பருங்கலம், செய்யுளியல், 29-ஆம் சூத்திர உரை) எழுதுகிறார். செயன்முறை என்னும் இந்நாலைச் செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூலுடன் சேர்த்து உரையாசிரியர் குறிப்பிடுகிறபடியினாலும்,

செயன்முறை என்னும் பெயரினாலும் இந்நால் நாடகத்தமிழ் இலக்கண நூல் என்பது நன்கு தெரிகிறது.

இந்நாலைப்பற்றியும், இந்நாலாசிரியரைப்பற்றியும் வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை.

10. செயிற்றியம்

செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குங்கல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளம் பூரண அடிகளும், பேராசிரியரும், யாப்பருங்கலவிருத்தி யுரைகாரரும் ஆகிய உரையாசிரியர்களின் உரைகளினால் தெரிகிறது. செயிற்றியனார் என்பவர் செய்த நூல் ஆகவின் இதற்குச் செயிற்றியம் என்றும் பெயர் வாய்த்தது. இந்நால், அடியார்க்குங்கல்லார் காலத்திலேயே மறைந்துவிட்டது. என்னை?

“ நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்திய முதலாக வுள்ள தொன்னால்களு மிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குண்நால் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணுமையின் அவையும் இறந்தனபோலும்” என்று சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் அவர் கூறுவது காணக.

செயிற்றியத்தைப்பற்றிப் பேராசிரியர் கூறுவதாவது :

“ இங்ஙனம் அடங்குமென்பது நாடக நாலுள்ளஞ்ச சொல்லுபவோ வெனின், சொல்லுபவாகவி னன்றே அதன் வழி நூல் செய்த செயிற்றியனார் சுவையனார்வும் பொருளும் ஒன்றுக் வடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத் துவமு மென முன்றுக்கி வேறுவே றிலக்கணங் கூறி அவற்றை,

‘ எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென
நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப ’
என்றேதினு ராயிற்றென்பது.’’

(தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 2-ஆம் சூத்திர உரை)

யாப்பருங்கல விருத்தியரைகாரர் இந்நாலைப்பற்றிக் கூறுவது :

“ கலியுறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும் செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் கண்டுகொள்க. அவை யீண்டுரைப்பிற் பெருகும்.”

(யாப்பருங்கலம், செய்யுளியல் - 29 உரை)

“ மற்றையன விவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் ஓதிய விலக்கணங் தழுவி கிடந்தனவில்லை யென்பது.”

(யாப்பருங்கலம், செய்யுளியல் - 31 உரை)

“ வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன ; பதினே ராடற்கு மேற்ற பாட்டு. அவை அல்லிய முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன இனி, இவற்றி னுறுப்பு ஜம்பத்து மூன்றுவன : அல்லிய உறுப்பு 6. கொட்டியறுப்பு 4. குடையறுப்பு 4. குடத்தினுறுப்பு 5. பாண்டரங்கு உறுப்பு 6. மல்லாடலுறுப்பு 5. துடியாடலுறுப்பு 6. கடையத்துறுப்பு 6. பேட்டின் உறுப்பு 4. மரக்காலாடல் உறுப்பு 4. பாவையறுப்பு 3 எனவிவை. இவற்றின் றன்மை செயிற்றியமும் சந்தமும் பொய்கையார் நூலும் முதலியவற்றுட்காண்க.”

(யாப்பருங்கலம், ஒழியியல், “மாலைமாற்றே” என்னும் சூத்திர உரை)

அடியார்க்குநல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரை யில், செயிற்றிய நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறோர். அவை வருமாறு :—

- “ ‘அறமுத னன்கு மொன்பான் சுவையு
முறைமுன் நாடக முன்னே னகும் ’ 1
எனவும்,
- ‘ அறம்பொரு ஸின்ப மரசர் சாதி ’ 2
எனவும்,
- ‘ அறம்பொருள் வாணிகர் சாதி யென் றறைப் ’ 3
எனவும்,
- ‘ அறமேற் குத்திர ரங்க மாகும் ’ 4
எனவும் சொன்னார் செயிற்றியனர்.”
- (சிலம்பு. அரங்கேற்று காதை, 13-ஆம் அடி,
அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)
- “ ‘அக்கோ லேழுகன் ரெட்டு நீண்டு
மொப்பா லுயர்வு மொருகோ லாகு
நற்கோல் வேந்த னயக்குறு வாயின்
முக்கோ றுனு முயரவு முரித்தே ’ 5
என்றார் செயிற்றியனர்.”
- (சிலம்பு. அரங்கேற்று காதை, 101-ஆம் அடி,
அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)
- “ ‘பிணியுங் கோனு நீங்கிய நாளா
லணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் நீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநி ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் குட்டிப்
பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கமிசைக்
கொண்டு சென்றுநீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
வரசு முதலான வைம்பெருங் குழுவுந்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
லூர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப ’ 6

என்றார் செயிற்றியனார்.” இந்தச் சூத்திரத்தை அரும் பொருள் உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகிறார்.

(சிலம்பு. அரங்கேற்று காதை, தலைக்கோலமைதி,
அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)

இளம்பூரண அடிகள் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் செயிற்றிய நூலிலிருந்து கீழ்க்கண்ட சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார் :

“ மத்திம மென்பது மாசறத் தெரியிற்
சொல்லப் பட்ட வெல்லாச் சுவையொடு
புல்லா தாகிய பொலிவிற் ரென்ப. ” 1

நயனுடை மரபி னிதன்பய மியாதெனிற்
சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கு
மொப்ப நிற்கு நிலையிற் ரென்ப. ” 2

உய்ப்போ னிதனை யாரெனின் மிக்கது
பயக்குந் தாபதர் சாரணர் சமணர்
கயக்கறு முனிவ ரறிவரொடு பிறருங்
காமம் வெகுளி மயக்க நீங்கிய
வாய்மை யாளர் வகுத்தனர் பிறரு
மச்சுவை யெட்டு மவர்க்கில வாதலி
னச்சுவை யொருதலை யாதவி னதனை
மெய்த்தலைப் படுக்கவிதன் மிகவறிந் தோரே. ” 3

என்பது செயிற்றியச் சூத்திரம்.”

“ இருவகை நிலத்தி னியல்வது சுவையே
என்றும்,

நின்ற சுவையே
ஓன்றிய நிகழ்ச்சி சத்துவ மென்ப
என்றும்,

சத்துவ மென்பது சாற்றுங் காலை
 மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்த
 னடுக்கங் கடுத்தல் வியர்த்த ரேற்றங்
 கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த
 பத்தென மொழிப சத்துவந் தானே
 என்றும் சார்பொருள் உரைப்பப்.”

5

(தொல். பொருள். மெய்ப்பாட்டியல், 1-ஆம் சூத்திரம்,
 இளம்பூரண அடிகள் உரைமேற்கோள்)

(மெய்ப்பாடு)

உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன்
 மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே.

6

(தொல். பொருள். மெய்ப்பாடு, 3-ஆம் சூத்.
 இளம்பூரண அடிகள் உரைமேற்கோள்)

நகையெனப் படுதல் வகையா தெனினே
 நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு
 நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே.”

7

(நகைச்சுவை)

உடனிவை தோன்று மிடமியா தெனினே
 முடவர் செல்லுஞ் செலவின் கண்ணு
 மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணுங்
 கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும்
 பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ்
 சுற்றத் தோரை யிகழ்ச்சிக் கண்ணு
 மற்று மொருவர்கட்ட பட்டோர் கண்ணுங்
 குழவி கூறு மழலைக் கண்ணு
 மெலியோன் கூறும் வலியின் கண்ணும்
 வலியோன் கூறும் மெலிவின் கண்ணும்
 ஒல்லார் மதிக்கும் வன்புபின் கண்ணுங்
 கல்லார் கூறுங் கல்விக் கண்ணும்

பெண்பிரி தன்மை யவியின் கண்ணு
 மாண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணுங்
 களியின் கண்ணுங் காவாலி கண்ணுந்
 தெளிவிலா ரொழுகுங் கடவுளார் கண்ணு
 மாரியர் சூறுந் தமிழின் கண்ணுங்
 காரிகை யறியாக் காழுகர் கண்ணுங்
 சூனர் கண்ணுங் சூறளர் கண்ணு
 மூமர் கண்ணுஞ் செவிடர் கண்ணு
 மான்ற மரபி னின்னுழி யெல்லாந்
 தோன்று மென்ப துணிந்திசி ஞேரே.

8

(தொல். பொருள். மெய்ப்பாடு, 4-ஆம் சூத்.

(இளம்பூரண அடிகள் உரைமேற்கோள்)

(அழுகைச்சுவை)

“ கவலை சூர்ந்த கருணையது பெயரே
 யவல மென்ப வறிந்தோ ரதுதா
 னிலைமை யிழந்து நீங்குதுஜை யுடைமை
 தலைமை சான்ற தன்னிலை யழிதல்
 சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல்
 குறைபடு பொருளொடு குறைபா டெய்தல்
 சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல்
 காவ லின்றிக் கலக்கமொடு திரிதல்
 கடகந் தொட்டகை கயிற்றெருடு கோடல்
 முடியுடைச் சென்னிபிற ரடியுறப் பணித
 லுளைப்பரி பெருங்களி றார்ந்த சேவடி
 தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை
 நிறங்கிள ரகல நீரெருடு சேர்த்தல்
 மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல்
 கொலைக்களாங் கோட்டங் கோன்முஜைக் கவற்சி
 யலைக்கண் மாரு வழுகுரு லரவ

மின்னே ரன்னவை யியற்பட நாடித்
துன்னின ருணர்க துணிவறிந் தோரே.”

9

“இதன்பய மிவவழி நோக்கி
யசைந்தன ராகி யழுத லென்ப.”

10

(தொல். பொருள். மெய்ப்பாடு, 5-ஆம் சூத.

இளம்பூரண அடிகள் உரமேற்கோள்)

(உவகை)

ஓத்த காமத் தொருத்தனு மொருத்திய
மொத்த காமத் தொருவனைடு பலரு
மாடலும் பாடலுங் கள்ளங் களியு
முடலு முணர்தலுங் கூடலு மிடைந்து
புதுப்புனல் பொய்கை பூம்புன லென்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கட லாடலும்
நயனுடை மரபி னன்னகர்ப் பொலிதலுங்
குளம்பரிந் தாடலுங் கோலஞ் செய்தலுங்
கொடிநகர் புகுதலுங் கடிமலை விரும்பலுந்
துயிற்க ணின்றி யின்பந் துய்த்தலு
மயிற்கண் மடவா ராடலுண் மகிழ்தலு
நிலாப்பயன் கோடலு நிலம்பெயர்ந் துறைதலுங்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலு
மொருங்கா ராய்ந்த வின்னவை பிறவுஞ்
சிருங்கா ரம்மென வேண்டுப விதன்பயன்
றுன்ப நீங்கத் துகளறக் கிடந்த
வின்பமொடு புணர்ந்த வேக்கழுத் தம்மே.

11

(தொல். பொருள். மெய்ப்பாடு, 11-ஆம் சூத.

இளம்பூரணர் உரமேற்கோள்)

11. சோமகேசரி நாடகம்

இங் நாடகநூலை இயற்றியவர் மாப்பாண் முதலியார் என்பவர் (கி. பி. 1777—1827). இவருக்கு, இருமரபும் துய்ய குலசேகரப் புதுநல்ல மாப்பாண் முதலியார் என்னும் பெயரும் உண்டு. யாழ்ப்பாணத்துத் தென்மராட்சிப் பகுதி யைச் சேர்ந்த மட்டுவாள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தென்மராட்சியில் மனியகார உத்தியோகம் செய்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் கற்றவர். இவர் இயற்றிய சோமகேசரி நாடகம் மறைந்துபோயிற்று.

12. ஞானூலங்கார நாடகம்

யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில்வாகனப் புலவர் இயற்றியது இந்நூல். இவர் கி. பி. 18-ஆம் நூற்றுண்டில் இருந்தவர். தமிழ்நாட்டிலிருந்து போய் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கூழங்கைத் தம்பிராணிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய ஞானூலங்கார நாடகம் இப்போது மறைந்துவிட்டது.

13. திருநாடகம்

திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆத்தூரில் உள்ள சோமநாதேசவரர்கோவில் சாசனம் ஒன்று இந்நாடகத்தைக் கூறுகிறது. திருமேனி பிரியாதாள் என்னும் நாடக மகள், திருநாடகத்தை ஆவணி மாதத்துத் திருவிழாவில் ஒருஞர் நடிப்பதற்காக 2 மாநிலம் அவளுக்குத் தானம் வழங்கப்பட்டது. பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டான் என்னும் அரசு னுடைய 5-ம் ஆண்டில் எழுதப்பட்டது இந்தச் சாசனம்.

கி. பி. 13-ஆம் நூற்றுண்டு.* திருவிழாவில் நடிக்கப்பட்ட இந்தத் திருநாடகம், யாரால் எழுதப்பட்டது, எந்தக் கதை யைக் கூறுகிறது என்பன தெரியவில்லை.

14. நூல்

நூல் என்னும் பெயரூள்ள நூல் ஒன்று இருந்ததென்பது இறையனர் அகப்பொருள் உரை, அடியார்க்குநல்லார் உரை, மயிலைநாதர் உரை என்னும் உரைநூல்களினால் தெரி கிறது. இறையனர் அகப்பொருள் உரையாசிரியர், உரைப் பாயிரத்தில் எழுதுவது வருமாறு :—

“ நூற்பெயரென்பது நூலது பெயர் என்றவாறு. நூல் பெயர்பெறுமிடத்துப் பல்விகற்பத்தாற் பெயர் பெறும்; என்னை? செய்தானுற் பெயர்பெறுதலும் செய்வித்தானுற் பெயர்பெறுதலும் இடுகுறியாற் பெயர்பெறுதலும் அளவினுற் பெயர்பெறுதலும் சிறப்பினுற் பெயர் பெறுதலு மென, செய்தானுற் பெயர்பெற்றன, அகத்தியம் தொல்காப்பியம் என இவை. செய்வித்தானுற் பெயர் பெற்றன, சாதவாகனம் இளந்திரைய மென இவை. இடுகுறியாற் பெயர்பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டென இவை. அளவினுற் பெயர்பெற்றன பன்னிருப்படலமென்பது. சிறப்பினுற் பெயர்பெற்றது களவியலென்பது.”

மயிலைநாதர், நன்னூல் உரையில், “இடுகுறியாற் பெயர்பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டு” என்று கூறுகிறார்.

இது நாடகத்தமிழ் நூல் என்பது அடியார்க்குநல்லார் உரைப்பாயிரத்தினால் தெரிகிறது. அடியார்க்குநல்லார் இங்

*Ep. Coll. 444 of 1929-30.

நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டி யுள்ளார் :

“இறக்கவே வரும் பெருங்கல முதலிய பிறவுமாம்.
இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டின
தளவு பன்னிருசாணும், வரைளவு சாணும், பத்தரளவு
பன்னிரு சாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவ
வும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத் தியல்வது.
என்னை ?

‘ஆயிர நரம்பிற் ரூதியா மாசு
மேஜை யுறுப்பு மொப்பன கொள்ளே
பத்தர தளவுங் கோட்டின தளவு
மொத்த வென்ப விருமுன் றிரட்டி
வணர்சா வெணுமித்தென வைத்தனர் புலவர்’

என நூலுள்ளும் கூறினாகலாற் பேரியாழ்
முதலிய எனவும் இறந்தனவெனக் கொள்க.”

(சிலம்பு. அடியார்க்குநல்லார் உரைப்பாயிரம்)

சிலம்பு. அரங்கேற்று காதை, 129—130-ஆம் அடிக
ளாகிய, “இயல்பினின் வழா விருக்கை முறைமையிற்,
குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப ” என்னும் அடிகளுக்கு
அடியார்க்குநல்லார், நூலினின்று மற்றொரு சூத்திரத்தை
யேற்கோள் காட்டுகிறார் :

“முறைமையாவது :—
‘ஆடிட முக்கோ லாட்டுவார்க் கொருகோல்
பாடுநர்க் கொருகோ லந்தர மொருகோல்
குயிலுவர் நிலையிட மொருகோல் ’
என்று நூலிற் கூறினமுறை யென்க.”

இதை இயற்றியவர் பெயர், காலம் முதலியன தெரிய
வில்லை.

15. பரதம்

இந்த நாடகத்தமிழ் நூல் தமது காலத்துக்கு முன்னரே மறைந்துபோனதாக அடியார்க்குநல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார்.

“நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னால்களும் இறங்கன”

என்று அவர் எழுதுகிறார். இதனால், இது மிகப் பழைய நூல் என்பது தெரிகிறது.

16. பரத சேஞ்சேபதீயம்

இது நாடக இலக்கணத்தைக் கூறும் நூல். இதனை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். இதனை, “ஆதிவாயிலார் செய்த பரத சேஞ்சேபதீயம்” என்று அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத்தில் எழுதுவதனால் அறியலாம். இந்நாலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இந்நாலினின்று சில செய்யுள்களை அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டுகிறார். பரத நாட்டியத்தைப் பற்றிக் கூறுவது இந்நால் என்று தெரிகிறது.

“பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாடு
புண்ணிய வோரை புகன்றனகொண்—பெண்ணியே
வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டிற்
றண்டியஞ்சேர் விப்பதே சால்பு’

எனவும்,

• வட்டஜையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய
வெட்டுட ஸீரின்டாண் பெய்தியியின்—கட்டளைய
கீதக் குறிப்பு மலங்கார முங்கிளாச்
சோதித் தரங்கேறச் சூழ்’

எனவும்,

‘நன்னர் விருப்புடையோ ணற்குணமு மிக்குயர்ந்தோள் சொன்னாகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப்-பன்னிரண் டேய்ந்ததற்பி ஞடலுடன் பாடலழ கிம்முன்றும் [டாண் வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு.]’

எனவும் கூறினார் பரத சேனுபதியார்.’’

(சிலம்பு. அரங்கேற்று. 10-ஆம் அடி.

அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)

மேற்காட்டிய செய்யுள்களில், “வட்டணையுங் தூசியும்” என்னும் இரண்டாவது செய்யுளை, சீவக சிந்தாமணி, 673-ஆம் செய்யுள் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

உவர்ப்பிற் கலக்கமாங் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைக—எவற்றிற்
புளிநோய்ப்பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்
பளிபெருகு மரவ. தரங்கு.

(சிலம்பு. அரங்கேற்று. அடி 95, 96. அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)

.... —அரிதரங்கிற்
செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையு
மெய்த வெழுதி யியற்று ’

என்றார் பரத சேனுபதியாரும்.’’

(சிலம்பு. அரங்கேற்று. 109-ஆம் அடி, அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்)

“புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு
கண்ணிடைக் கண்சாண் கணஞ்சாரு—மெண்ணிய
நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை
நாளிற் றலைக்கோலை நாட்டு.’’

‘ஆவ தகத்தியனுர் சாபத்தா னன்முங்கில்,
என்றூர் பரத சேஞபதியார்.’’

(சிலம்பு. அரங்கேற்று. 116-ஆம் அடி, அடியார்க்குஙல்லார்
உரைமேற்கோள்)

[**குறிப்பு:** பரத சேஞபதியம் என்னும் வேரெரு
நாலும் உண்டு. இது, பழைய பரத சேஞபதியத்திற்கு
மிகப் பிற்பட்டது. இதுவும், பாயிரம்வரையில் கிடைக்
கிறதல்லாமல் நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இது,
டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் வெளியீட்டின்
முதல்நூலாக அச்சிடப்பட்டிருக்கிறது.]

17. பரிமளகா நாடகம்

இங்நாடகம் இயற்றியவர், சோமகேசரி நாடகம் இயற்றிய மாப்பாண முதலியார் (1777—1827) என்பவர். இவர், யாழ்ப்பாணத்துத் தென்மராட்சியைச் சேர்ந்த மட்டு வாள் என்னும் கிராமத்திற் பிறந்தவர். இவர் இயற்றிய பரிமளகா நாடகமும், சோமகேசரி நாடகமும், குறவஞ்சி நாடகமும் மறைந்துபோயின.

18. மதிவாணர் நாடகத்தமிழ் நூல்

மதிவாணன் என்னும் பாண்டிய அரசன் இயற்றிய தாகவின் இந்நாலுக்கு இப்பெயர் வந்தது. கிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்குஙல்லார் இந்நாலைப்பற்றி,

“கடைச்சங்க மிரிஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனுர் செய்த முதனால்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத் தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூல்”

என்று எழுதுகிறார். எனவே, இது கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூலாகும்.

அடியார்க்குஞ்சார் தமது உரையிலே இந் நாடகத்தமிழ் நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு :—

“அவைதாம்

நாடகப் பிரகரணப் பிரகரணம்

ஆடிய பிரகரணம் அங்கம் என்றே

ஓதுப் நன்னால் உணர்ந்திசி ஞேரே.

என்றார் மதிவாணரும்.”

(சிலம்பு. அரங்கேற்று காதை, 13-ஆவது வரி, உரமேற்கோள்)

“‘முன்னிய வெழினிதான் மூன்று வகைப்படும் ’

என்றார் மதிவாணரும்.”

(சிலம்பு: அரங்கேற்று காதை 109-ஆம் வரி, உரமேற்கோள்)

“பூராடங் கார்த்திகை பூரம் பரணிகதஞ்

சீரா திரையவிட்டஞ் சித்திரயோடாருமற

மாசி யிடப் மரிதுலை வாண்கடகம்

பேசிய தேள்மிதுனம் பேச

என்றார் மதிவாணரும்.”

(சிலம்பு. அரங்கு. 123-ஆம் வரி உரமேற்கோள்)

“திருவள ராங்கிற் சென்றினி தேறிப்

பரவுந் தேவரைப் பரவுங் காலை

மணிதிகழ் நெடுமுடி மணிபத் திரகை

யணிதிகழ் பளிங்கி ஞெளியினை யென்றுங்

கருந்தா துடுத்த கடவுளை யென்றும்

இரும்பஜைத் தனிக்கொடி யேந்தினை யென்றும்

கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும்

கடிமலர் பிஜைந்த கண்ணியை யென்றும்

சேவடி போற்றிச் சிலபல வாயினும்
மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப.

என்றார் மதிவாணங்கென்க.”

(சிலம்பு. கடலாடு. 35-ஆம் வரி, உரைமேற்கோள்)

“ அந்தனர் வேள்வியோ டருமறை முற்றுக
வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க
வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க
பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக
அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக
வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென்
றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் ரெக்குச்
செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச்
சேவடி தேவரை யேத்திப் பூதரை
மூவடி முக்கால் வெண்பா மொழிந்து
செவியிழுக் குருமை வேந்தனை யேத்திக்
கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன்
கொடுப்பன கொடுப்ப அடுக்கு மென்ப

என்றார் மதிவாணங்கென்க.”

(சிலம்பு. கடலாடு காதை ஷி ஷி)

இந்நால் இப்போது மறைந்துவிட்டது. இதைப்பற்றி
வேறு செய்திகள் தெரியவில்லை.

19. முறுவல்

இப்பெயரையுடைய நாடகத் தமிழ்நால் ஒன்று இருந்தது என்பது, அடியார்க்குநல்லார் உரையினால் அறிகிறோம்.

“ நாடகத் தமிழ்நாலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னால்களும் மிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநால் செயிற்றிய மென்பனவற்றுள்ளும்

ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணுமையின் அவையும் இறந்தனபோலும் '' என்று அவர் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் எழுதுகிறார். அவர் காலத்தில் வழங்கிய முறுவல் சூத்திரங்கள் சிலவும் இப்போது மறைந்துவிட்டன. முறுவல் ஆசிரியரின் பெயரும் தெரியவில்லை.

20. பூம்புலியூர் நாடகம்

தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலூகா, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபுரிசுவரர் கோவில் கல்வெட்டுச் சாசனங்களிலே இந்நாலின் பெயர் தெரியவருகிறது. வீரைத் தலைவன் பரசமய கோளரி மாழுனி என்பவர் இந்நாலை எழுதியவர். குலோத்துங்க சோழதேவர் என்னும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவர் இருந்தார். இந்த அரசனுடைய 41, 49-ஆம் ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. இந்தச் சாசனங்கள் செய்யுள்நடையில் எழுதப்பட்டுள்ளன. இந்த நூலாசிரியர், கன்னிவன பூராணம் அஷ்டதச பூராணம் என்னும் வேறு இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்நூல்களை எழுதியதற்காக இவர் பாலையூரில் நிலங்களை இறையிலியாகப் பெற்றார்.

ஒரு கோயில் சாசனச் செய்யுள்களில் இது ஒன்று :—

“ மாங்கொல்லை...ரண்டு மா வொருமா முக்காணி யோங்கு மறப்பெருஞ் செல்வி யொருகாணி....

பூவமர் காணியினிற் பூம்புலியூர் நாடகஞ் செய்

நாவலன் பெற்ற நிலம்.”*

இந்தச் சாசனச் செய்யுள்களில் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன.

இந்த நாடகநூல் இப்போது கிடைக்கவில்லை.

21. வஞ்சிப்பாட்டு. 22. மோதிரப்பாட்டு 23. கடகண்டு

பேராசிரியர், தொல்காப்பிய உரையில் இந்நால்களைக் குறிப்பிடுகிறார். தொல். பொருள். செய்யுளியல், 180-ஆம் சூத்திரத்தில், பண்ணத்தி என்பதை விளக்குகிற இடத்தில், பேராசிரியர் இந்நால்களைக் கூறுகிறார். அவர் கூறுவது இது:

“ மெய்வழக் கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி யென்ப. இது எழுதும்பயிற்சி யில்லாத புறவறுப்புப் பொருள்களைப் பண்ணத்தியென்ப வென்பது. அவை யாவன நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்றாயினர் நோக்கு முதலாயின உறுப்பின்மையி னென்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க.”

இதனால், மோதிரப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, கடகண்டு என்பன நாடகம்பற்றிய நால்கள் எனத் தெரிகின்றன.

24. விளக்கத்தார் கூத்து

விளக்கத்தார் கூத்து என்னும் நாடகத்தமிழ் நூலைப் பேராசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல்,

சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்
தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே

என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர் இவ்வாறு உரை எழுதுகிறார் :—

“ சேரிமொழி என்பது பாடிமாற்றங்கள். அவற்றுனே செவ்விதாகக்கூறி ஆராய்ந்து காணுமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலன் என்று சொல்லுவர் புல னுணர்ந்தோர் என்றவாறு. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க.”

இதனால், விளக்கத்தார் என்னும் புலவர் கூத்துநூல் ஒன்று செய்தார் என்பது தெரிகிறது.

இந்த விளக்கத்தார் என்பவர் விளக்கத்தார் என்றும் கூறப்படுகிறார். இவர் செய்த “ கெடலரு மாழுனிவர் ” என்று தொடங்கும் கலிப்பாச் செய்யுளை இளம்பூரண அடிகளும் பேராசிரியரும் தமது உரைகளில் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால், இச்செய்யுளை இயற்றிய ஆசிரியர் யார் என்று இவர்கள் கூறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்தச் செய்யுளை 30-ஆம் சூத்திரவுரை யில் மேற்கோள் காட்டி, 40-ஆம் சூத்திரவுரையில் இதனைப் பாடியவர் விளக்கத்தார் என்று கூறுகிறார். அவர் எழுதுவது:

“ அ.:தேயெனின், விளக்கத்தார் பாடிய கெடலரு மாழுனிவர் என்னும் கலிப்பா புறநிலை வாழ்த்தாய் வந்தது பிறவெனின், அ.:து ஆசிரியச் சுரிதகத்தான் வந்தமையாற் குற்றமின்றெனக் கொள்க.”

இதனால், விளக்கத்தார் கூத்து என்னும் நூலை இயற்றியவரும், கெடலருமா முனிவர் என்னும் தொடக்கத்துப் பெருந்தேவபாணிச் செய்யுளை இயற்றியவரும் விளக்கத்தார் என்னும் புலவர் என்பது தெரிகிறது. கெடலருமா முனிவர் எனத் தொடங்கும் அழகிய பெருந்தேவபாணிச் செய்யுள், இவர் இயற்றிய கூத்து நூலின் ஒரு செய்யுள் என்று கருதலாம். இந்தச் செய்யுளில் அச்சுதன் என்னும் அரசன் கூறப்படுகிறார். இந்த அச்சுதன், அச்சுத

விக்கந்தன் என்று கூறப்படுகிற களபர அரசனாக இருக்கலாம். அப்படியானால், விளக்கத்தனாகும் கி. பி. 450-இல் வாழ்ந்தவராதல் வேண்டும்.

கி. பி. 5-ஆம் நூற்றுண்டில் சோழநாட்டில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்தத்த மகாதேரர் என்னும் பெளத்த சமய ஆசாரியர், பாலிமொழியில் சில நூல்களை எழுதியிருக்கிறார். அந் நூல்களில் வினயவினிச்சயம் என்பதும் ஒன்று. சோழநாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் என்பவர் அமைத்த பெளத்த விகாரையில் தங்கியிருந்து, (அச்சுத விக்கந்தன் என்னும் அரசன் சோழ நாட்டையரசாண்ட காலத்தில்) வினயவினிச்சய நூலை எழுதிய தாக்க கூறுகிறார். எனவே, விளக்கத்தனார், அச்சுதன் அல்லது அச்சுதவிக்கந்தன் இருந்த கி. பி. 5-ஆம் நூற்றுண்டில் வாழ்ந்திருந்தவர் ஆவர்.

விளக்கத்தனார் இயற்றிய ‘கெடலருமாழனிவர்’ எனத் தொடங்கும் செய்யுள் இது :

தரவு

கெடலரு மாழனிவர் கிளர்ந்துடன் ரெழுதேத்தக் கடல்கெழு கணைசுடரிற் கலந்தொளிரும் வாலுக்கைய யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புனலி னிழிகுருதி யகலிட முடனஜைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்.

தாழிசை

முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியேழ வெங்களாத்துப் புடைத்ததுநின் புகழாமே.

கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
வளியிய லவிராழி மாறைதிர்ந்த மருட்சோர்வு
மானுதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுய ரிருவிசும்பிற் செகுத்தலுநின் சினமாமோ.

படுமணி யினாநிரைகள் பரந்துட னிரிந்தோடக்
கடுமுர ணைதிர்மலைந்த காரோலி யெழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேருக
வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ.

பேரெண்

இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கையோய் மானு னின்னிறம்.
வரியினார்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும்
பொருகளி றட்டோய் புரையு னின்னுடை.

அளவெண்

கண்கவர் கதிர்மணி கனலுஞ்.சென்னியை
தண்சட ருறுப்பை தணித்த வாழியை.
ஒலியிய லுவண மோங்கிய கொடியினை.
வலிமிகு சகட மாற்றிய வடியினை.

இடையெண்

போரவனர்க் கடந்தோய் நீ.
புணர்மருதம் பிளந்தோய் நீ.
நீரகலம் அளந்தோய் நீ.
நிழறிகழைம் படையோய் நீ.

சிற்றெண்

ஊழி நீஇ. உலகு நீஇ.
உருவு நீஇ. அருவு நீஇ.
ஆழி நீஇ. அருளு நீஇ.
அறமு நீஇ. மற்மு நீஇ.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம்

அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
ரெடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுற்றி தடக்கைப் போர்வே ஸ்சுதன்
ரென்றிய லூலக முழுவதும்
ஒன்றுபு திகிரி யுஞ்சுவோ னெனவே.

சிதைவுண்ட தமிழ்நூல்கள்

மறைந்து போன தமிழ் நூல்களைப் பற்றி ஒருவாறு ஆராய்ந்தோம். உரையாசிரியர் முதலியோரால் குறிப்பிடப் பட்டிருப்பதனால் அவற்றைப்பற்றி இவ்வளவாவது அறிய முடிகிறது. இதனால், எவ்வளவு இலக்கியச் செல்வங்களை இழுந்துவிட்டோம் என்பதை ஒருவாறு அறிய முடிகிறது. உரையாசிரியர்களாலும் மற்றவர்களாலும் குறிப்பிடப்படா மலே, பெயர்க்கூடத் தெரியாமலே, மறைந்துபோன நூல்கள் எத்துண்ணோ அறியோம். இப்போது நமக்குக் கிடைத் திருக்கிற நூல்களிலும் சிலவற்றில் சில பகுதிகள் குறைந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. அவற்றைப்பற்றியும் இங்குக் குறிப்பிடவேண்டுவது முறையாகும். அவற்றை இங்கு ஆராய்வோம்.

ஜங்குறுநூறு: எட்டுத் தொகையில் ஒன்றுகிய இந்நூலில், நெய்தற்றிணையில். கிழவற்குரைத்த பத்தில் 9-ஆம், 10-ஆம் செய்யுட்கள் காணப்படவில்லை. மூல்லைத்திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் 6-ஆம் செய்யுளில் இரண்டாம் அடியும், தேர் வியங்கொண்ட பத்தில் 10-ஆம் செய்யுளின் 2-ஆம் அடியும் சிதைந்துள்ளன.

ஜங்திணை எழுபது: பதினெண்கீழ்க் கணக்குகளைச் சேர்ந்தது இந்நூல். மூவாதியாரால் வெண்பாவினால் இயற்றப்பட்ட இந்நூலில், சில செய்யுட்கள் மறைந்துவிட்டன. மூல்லைத்திணையில் இரண்டு செய்யுட்களும் (25, 26), நெய்தற்றிணையில் கடைசி இரண்டு செய்யுட்களும் (69, 70) காணப்படவில்லை.

கைந்நிலை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று இது. மாரோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதி

யார் மகனர் புல்லங்காடனர் இயற்றிய இந்நாலில், குறிஞ் சித் திணையில் 1-ஆம் 8-ஆம் செய்யுள்களும், பாலைத்திணையில் 2 முதல் 8 வரையில் உள்ள செய்யுள்களும், மூல்லைத் திணையில் 2 முதல் 11-ஆம் செய்யுள்வரையில் 10 செய்யுள்களும் காணப்படவில்லை.

திணைமொழி ஐம்பது: பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த இந்நாலை இயற்றியவர் கண்ணன் சேந்தனர் என்பவர். இதில் முதல் செய்யுளின் முதல் இரண்டு அடிகள் மறைந்துவிட்டன.

திருவீங்கோய்மலை எழுபது: பதினேராங் திரு முறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நாலை இயற்றியவர் நக்கீரதேவநாயனர் என்னும் சிவனடியார். இவர் சங்க காலத்து நக்கீரர் அல்லர். இந்நாலில் உள்ள 70 செய்யுள்களில் 48 முதல் 61-வரையில் உள்ள 13 செய்யுட்கள் மறைந்துவிட்டன.

தேவாரம்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூன்று சைவ அடியார்கள் பாடியருளிய தேவாரப் பதிகங்களில் பெரும்பான்மைப் பதிகங்கள் மறைந்துவிட்டன. அவை, தில்லைச் சிற்றம்பலத்தில் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன. சில நூற்றுண்டுக்கணக்குப் பின்னர் திறந்து பார்த்தபோது சிதல் அரித்துப் பல ஏடுகள் மறைந்து கிடந்தன. மிகுந்தவை சிலவே.

அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் நாற்பத்தொன்பதி ணயிரம் திருப்பதிகங்கள் பாடினர் என்ப.

“ குருநாமப் பரஞ்சடரைப் பரவிச் சூலைக்

கொடுங் கூற்று யினவென்ன வெடுத்துக்கோதில்
ஓருமாஜைத் தரிக்குமொரு வரையுங் காறும்
ஓருநாற்பத் தொன்பதினு யிரம தாகப் ”

பாடினார் என்று திருமுறைகண்டபுராணம் கூறுகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளும் தமது தேவாரத்தில், திருநாவுக்கரசர் 49 ஆயிரம் பதிகங்கள் பாடினார் என்று கூறுகிறார்.

“இனைகொளேமேழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக்கரையன்” என்று திருநின்றியூர்ப் பதிகத்தில் கூறுகிறார். அவர் பாடிய 49,000 பதிகங்களில் செல்லாத தது போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்றேழு பதிகங்கள் தான்!

திருஞானசம்பந்தர் பாடியவை பதினாறுயிரம் பதிகங்கள்.

“தோடுடைய செவியன்முதற் கல்லு ரென்னும்
தொடைமுடிவாப் பரசமயத் தொகைகண் மாயப்
பாடினார் பதிகங்கள் பாவி லொன்றும்
பதினாறு யிரமுளதாப் பகரு மன்றே”

என்று திருமுறைகண்டபுராணம் கூறுகிறது. இந்தப் பதினாறுயிரத்தில் சிதல் தின்றது போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்றேண்பத்தினான்கு பதிகங்களே!

சுந்தரமூர்த்திசுவாமிகள் 38,000 பதிகங்கள் பாடினார் என்பார்.

“பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி
பிறங்குதிரு வெண்ணெண்யநல்லூர்ப் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் னாழி தோறும்
சுருப் முப்பத் தெண்ணுயிர மதாக’ப

பாடினார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. 38,000-இல் மன் தின்றது போக இப்போது எஞ்சியுள்ளவை நூறு பதிகங்கள்தான்.

எனவே, மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் நூறுயிரம் பதிகங்களுக்கு அதிகமாகவே மறைந்துபோயின.

நற்றினை : இது எட்டுத்தொகையுள் ஒன்று. கடவுள் வாழ்த்துச் செய்யுளை நீக்கி 400 செய்யுட்களையுடையது.

இதில் 234-ஆம் செய்யுள் முழுவதும் காணப்படவில்லை. அன்றியும் 385-ஆம் செய்யுளின் பிற்பகுதி அடிகளும் காணப்படவில்லை.

நிலகேசி: இந்நாலின் ஒன்பதாவது பகுதியாகிய வேதவாதச் சுருக்கத்தில் எட்டுச் செய்யுட்களும் (22 முதல் 29 வரை) உரையும் காணப்படவில்லை.

பதிற்றுப்பத்து: இது எட்டுத்தொகையில் ஒன்று. இதில், முதற்பத்தும் பத்தாம்பத்தும் காணப்படவில்லை. இந்நாலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளும், வேறு மூன்று செய்யுள்களும் உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நான்கு செய்யுள்களும், சங்க இலக்கியம் என்னும் நாலில் (கைவ சித்தாந்த சமாஜப் பதிப்பு) சேர்க்கப்பட்டுள்ளன. இவை எந்தப் பத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை.

பரத சாஸ்திரம்: பரத சேனைபதீயம் என்னும் நாலின் உரையாசிரியர் தமது உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். ஷ நூல் 23-ஆம் சூத்திரத்தின் உரையில் இவ்வரையாசிரியர் “என்னற் சொல்லப்பட்ட முதனால் பரத சாஸ்திரமும் மற்றை வேத வேதாந்த சாஸ்திரமும்” என்று எழுதுகிறார். இதனால், இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்கவேண்டும்.

பரத சேனைபதீயம்: இந்நால், இப்பெயரையுடைய பழைய நாலின் வேறானது. அடியார்க்குஞ்சலாரும் நச்சினார்க்கினியரும் கூறுகிற, ஆதிவாயிலார் இயற்றிய பரத சேனை பதீயம் அன்று இது. அதற்குப் பிற்பட்ட நூல். இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. நாலும் முழுவதும் கிடைக்கவில்லை. நாலின் பூாயிரங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இதற்கு உரையும் உண்டு. உரையாசிரியர் பெயர்

தெரியவில்லை. இது, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளது.

பரிபாடல் : இறையனர் அகப்பொருள் உரையாசிரியர், முதல் சூத்திர உரையில் இவ்வாறு எழுதுகிறார் : “இனிக் கடைச்சங்க மிருந்து தமிழராய்ந்தார் சிறு மேதாவியாரும் கணக்காயனர் மகனர் நக்கீரனாருமென இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மரென்ப அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானுறும் எழுபது பரிபாடலும் என்று இத்தொடக்கத்தன.” பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல். பொருள். செய்யுள் 149.) “இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தாரால் தொகுக்கப்பட்டவற்றுள்” என்று எழுதுகிறார். இதனால் பரிபாடலின் தொகை எழுபது என்பது தெரிகிறது. ஒரு பழைய வெண்பாவும், பரிபாடல் செய்யுட்கள் எழுபது என்று கூறுகிறது. ஆனால், இப்போது கிடைத்துள்ள பரிபாடல் செய்யுட்கள் இருபத்துநான்குதான்; நாற்பத்தாறு செய்யுள்கள் காணப்படவில்லை.

பாரத வெண்பா : தெள்ளாறெற்றிந்த நந்திவர்மன் காலத்தில், பெருந்தேவனர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்தப் பெருந்தேவனர், பாரதம் பாடிய பெருந்தேவனரூக் குப் பிற்காலத்தில் இருந்தவர். இந்நூல் உத்தியோகபருவம், வீடுமொருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது. துரோண பருவத்தில் பதின்மூன்றும்நாட்போர் வரையிலும் இருக்கிறது. இதிலும் பிற்பகுதிச் செய்யுட்கள் காணப்படவில்லை. மற்றப் பகுதிகளும் காணப்படவில்லை.

புறநானூறு : இதில், கடவுள் வாழ்த்துச் செய்ய ஜோடு 400 செய்யுள்கள் உள்ளன. இவற்றுள் 267, 268 எண்ணுள்ள செய்யுள்கள் முழுவதும் காணப்படவில்லை.

282, 283, 285, 289, 290, 298 எண்ணுள்ள செய்யுள் களில் சில அடிகளில் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. 300 முதல் 400 வரையில் உள்ள செய்யுள்களில் 40 செய்யுள் களில் சில வரிகளில் எழுத்துக்கள் சிதைந்துவிட்டன.

பெருங்கதை : உதயனன் கதை என்றும் மாக்கதை என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்குவேள் என்பவர். சிறந்த காவிய நூல். இவ்வருமையான நூலின் முதலும் இறுதியும் காணப்படவில்லை. இடையிலும் சில அடிகள் மறைந்துவிட்டன. இந்நூல், உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்னும் ஜெந்து காண்டங்களையுடையது. முதலாவது உஞ்சைக் காண்டத்தில் முப்பத்தொரு காதைகள் காணப்படவில்லை. முப்பத்திரண்டாவது காதையின் முற்பகுதியும் காணப்படவில்லை. இடையில் மகத காண்டத்தில் 10-ஆம் காதையின் கடைசியில் சில அடிகளும், பதினேராம் காதை முழுவதும், 12-ஆம் காதையின் முற்பகுதியும் காணப்படவில்லை. 17-ஆம் காதையின் சில பகுதியும் காணப்படவில்லை. இறுதியாகிய நரவாண காண்டத்தில் ஒன்பது காதைகள் மட்டும் உள்ளன. 9-ஆம் காதையின் பிற்பகுதியும், மற்றக் காதைகளும் காணப்படவில்லை.

மாபரதம் : இதனை இயற்றியவர் சிங்காரசேகரர் என்பவர். இது சார்பு நூல். பிற்காலத்து நூலாகிய பரத சேனைப்பதீயத்தின் நூலாசிரியர், ஷ நூல் பாயிரத்தின் 63-ஆம் சூத்திரத்தில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். இதை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்கவேண்டும்.

மாபரத சூடாமணி : இது ஷ மாபரதம் என்னும் நூலைச் சுருக்கிச் செய்யப்பட்ட நூல். சோமநாதன் என்பவருக்காக இதைச் சிங்காரசேகரன் என்பவர் இயற்றினார் என்று பரதசேனைப்பதீயப் பாயிரச் செய்யுள் (63) கூறு

கிறது. இதையும் மறைந்துபோன நூல்களுடன் சேர்க்க வேண்டும்.'

முத்தொள்ளாயிரம் : சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று அசசர்பேரில் இயற்றப்பட்ட நூல். முத்தொள்ளாயிரம் என்னும் பெயரைக் கொண்டு (மூன்று தொள்ளாயிரம்) 2700 செய்யுள்களையுடைய நூல் என்று சிலர் கருதுகின்றனர். மூன்று முந்நூறு ஆகத் தொள்ளாயிரம் செய்யுள்களைக் கொண்ட நூல் என்று கருதுவது பொருங்கும் எனத் தோன்றுகிறது. 900 செய்யுள் உள்ள இந்த நூலில் இப்போது கிடைத்துள்ளவை 110 செய்யுள்கள்மட்டுமே. மற்றவை மறைந்துவிட்டன.

முத்தாயனார் மும்மணிக்கோவை : பதினேராங்கிருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை இயற்றியவர் அதிராவடிகள் என்பவர். முப்பது செய்யுள்களையுடைய இந்நூலில் கடைசி ஏழு செய்யுட்கள் (24 முதல் 30 வரையில்) மறைந்துவிட்டன.

தமிழ்நூல்கள் எவ்வாறு மறைந்தன?

பல. நூல்கள் மறைந்துபோனதை அறிந்தோம். அந்த நூல்கள் மறைந்துபோனதற்குக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். தலைச்சங்க இடைச்சங்க காலத்தில், பாண்டி நாட்டின் தென்பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள் இரண்டு பெரிய கடற்கோள்களினால் மறைந்துவிட்டன. அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச் சுவடிகளும் மறைந்துபோயின.

ஏரண முருவம் யோகம் இசை கணக் கிரதம் சாலம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள. என்னும் செய்யுள், கடல்பெருக்கெடுத்துப் பாண்டி நாட்டின் பகுதியை அழித்தபோது, முதற்சங்க இடைச்சங்க நூல்கள் மறைந்துபோனதைக் கூறுகிறது.

ஆனால், அதன் பிறகு உண்டான பல நூல்களும் மறைந்துபோனதைக் காணகிறோம். இவை மறைந்துபோன மைக்குக் கடற்கோள்கள் காரணம் அல்ல; வேறு காரணங்களால் இவை மறைந்தன. அக்காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லாதது, பல நூல்கள் மறைந்துபோனதற்கு முக்கிய காரணமாகும். அச்சுப் புத்தகங்கள் அக்காலத்தில் இருந்திருந்தால், அப் புத்தகங்களின் பிரதிகள் பலிடத்தில் பல ஊர்களில் இருந்திருக்கும். அப்போது, சில இடங்களில் உள்ள புத்தகங்கள் அழிந்துபோனாலும் வேறு இடங்களில் அந்தப் பிரதிகள் இருந்து, அந்துல் மறைந்துபோகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத அக்காலத்தில், நூலின் பிரதிகள், மிகச் சிலவே இருந்தன. அச் சில பிரதிகள் நீர், நெருப்பு, சிதல் முதலிய காரணங்களால் அழிந்துவிடுமானால் அந்துல்கள் அடியோடு அழிந்து போகின்றன. இவ்வாறு மறைந்துபோன நூல்கள் பல.

சமயப் பகை

சமயப் பகை காரணமாகவும் பல ஏட்டுச் சுவடிகள் மறைந்துபோயின. நமது நாட்டிலே, முற்காலத்தில் செழித் துப் பரவியிருந்த பெளத்த ஜென மதங்கள் பல் சமய நூல்களைக் கொண்டிருந்தன. அந்த மதங்கள் பிற்காலத்தில் குன்றிப்போய் மறைந்தபோது அச் சமய நூல்களும் மறைந்துபோயின. ஆதரிப்போர் இருந்தால்தானே அவை வாழ்ந்திருக்க முடியும்? அம் மதங்கள் மறைந்த காரணத் தினால், ஆதரிப்போர் இல்லாமல், அந்நூல்கள் மறைந்து போயின. அம்மதத்தவர் அல்லாத எனைய மதத்தார், சமயப் பகை காரணமாக அந்த வேறு மத நூல்களைப் போற்றுமல் விட்டனர்.

குண்டலகேசி, விம்பசாரகதை, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், புத்த ஜாதகக் கதைகள் முதலிய பெளத்த நூல்களும், ஜென இராமாயணம், வளையாபதி, கிளி விருத்தம், எலி விருத்தம், சாந்தி புராணம், மல்லிநாதர் புராணம், நாரத சரிதை, பிங்கல கதை, வாமன கதை, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, தத்துவதரிசனம் முதலிய ஜென சமய நூல்களும் இவ்வாறு மறைந்துபோன நூல்களாம். மணிமேகலை, சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற பெளத்த சமண சமயக் காவியங்களைச் சைவ வைணவ சமயத்தார் போற்றிக் காப்பாற்றியதன் காரணம், அவை இலக்கியவளம்படைத்த காவியங்கள் என்னும் காரணம் பற்றியே. இவ்வாறு ஒருசில பெளத்த சமண சமய நூல்கள், அவற்றின் இலக்கியச் சிறப்புப் பற்றிப் போற்றிக் காப்பாற்றப்பட்டன என்றாலும், பெளத்த ஜென சமயங்களின் எனைய நூல்கள் எல்லாம் மறைந்துபோயின.

மூடக் கொள்கை

சமயப் பகைமையினால் சிலபல நூல்கள் அழிந்தது போலவே, மூடக் கொள்கையின்னும் பல நூல்கள் அழிந்தன.

தன். பதினெட்டாம்பெருக்கு, கலைமகள் விமாவாகிய சரசுவதி யூஜை, மாசிமகம் போன்ற காலங்களில் எட்டுச்சுவடிகளைக் கடவிலும் ஆற்றுவெள்ளத்திலும் போடுகிற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மூடவழக்கம் சமீப காலம் வரையிலும் இருந்தது. கல்வி அறிவில்லாதவர்கள், தங்கள் வீடுகளில் தமது முன்னேர் சேமித்து வைத்த எட்டுச்சுவடிகளைக் கற்கும் ஆற்றல் இல்லாமல், அச் சுவடிகளை ஆற்றுவெள்ளத்தில் விட்டனர். இதுபோன்ற மூடத்தனம் உலகத்திலே எந்நாட்டிலும் காணமுடியாது. சிலர் எட்டுச்சுவடிகளை அடுப்பில் இட்டு எரித்ததும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்தாற்போல, கல்வியறிவிற்றவர்களையில் கிடைத்த எட்டுச்சுவடிகள் இவ்வாறு அழிந்தன.

வித்துவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக் குடும்பத்தில் உள்ள பொருள்களையும் சொத்துக்களையும் பாகம் செய்துகொள்ளும்போது, எட்டுச்சுவடிகளையும் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். பங்கிட்டுக்கொண்டவர்களில் கல்வி அறிவில்லாதவர்களும் இருப்பார்கள். படிக்கத் தெரியாமல் இருந்தாலும், சுவடிகளிலும் பங்கு கேட்டு வாங்குவார்கள். அவர்களிடம் சென்ற ஏடுகளின் கதியாது? பதினெட்டாம்பெருக்குக்கும், அடுப்புக்கும், சிதலுக்கும் அவை இரையாகி விடும்.

அதிலீராம பாண்டியனின் புத்தகசாலையில் இருந்த எட்டுச்சுவடிகள், பிற்காலத்தில் கோவில் அதிகாரிகளால் தீயில் இட்டுக் கொண்டதப்பட்டனவாம்! மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தகசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எட்டுச்சுவடிகள் சுமார் நாற்பது ஆண்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்துபோயின. அதில், அச்சில் வராத சிலபல எட்டுச்சுவடிகளும் இருந்தனவாம். திருக்குறளின் பத்து உரைகளும் அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்.

செல் அரித்தல்

நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிகளுக்குப் பெரும் பகையாக இருக்கின்றன. வன்மிகம் என்றும் செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள், துணிமணிகள் மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவதுபோலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனாடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூரூயிரப் பதிகங்களுக்குமேல் செல்லவித்துவிட்டன. இப்போதுள்ள தேவாரப் பாடல்கள் அவற்றில் எஞ்சி நின்ற சிறு பகுதியே.

தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏட்டுச் சுவடிகள், தில் லீச்-சிற்றம்பலத்திலே ஒரு அறையிலே வைக்கப்பட்டிருந்ததை அங்காய சோழ மகாராசன் அறிந்து, அவ்வேடுகளை எடுக்கச் சென்றார்கள். சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது வன்மிகம் (சிதல்) அரித்து மண்முடிக் கிடப் பதைக் கண்டு திடுக்கிட்டு மனம் வருந்தினான். பிறகு, குடங்குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளரிப் பார்த்தபோது சில ஏடுகள்மட்டும் எஞ்சியிருந்தன. இவ்வாறு எஞ்சிநின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப் பதிகங்கள். தேவாரத்தின் பெரும்பகுதி மறைந்துபோயின. தேவாரப் பதிகங்களைச் சிதல் தின்ற செய்தியைத் திருமுறைகண்டபுராணம் இவ்வாறு கூறுகிறது :

ஜயர்நட மாடும்அம் பலத்தின் மேல்பால்

அருள்பெற்ற மூவர்தம் அருள்சேர் செய்ய

கையதுவே லீச்சினையா யிருந்த காப்பைக்

கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப்

பொய்யடையோர் அறிவுதனைப் புலன்கள் மூடும்

பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு

நொடிப்பளவி னிற்சிந்தை நொந்த வேந்தன்.

பார்த்ததனைப் புறத்துய்ப்ப வரைத்து மேலே

படிந்திருந்த மண்மலையைச் சேரத் தள்ளிச்
சீர்த்ததில் தயிலமலி கும்பங் கொண்டு

செல்லுநனை யச்சொரிந்து திருவே டெல்லாம்
ஆர்த்தஅரு எதனுலே யெடுத்து நோக்க

அலகிலா ஏடுபழு தாகக் கண்டு

தீர்த்தமுடிக் கணிபரனே பரனே என்னச்

சிந்தைதளர்ந் திருகணீர் சோர நின்றுன்.

இவ்வாறு செல்லரித்து அழிந்துபோன நூல்கள் இன்
ஞும் பலப்பல இக் கறையான்கள் இன்னும் தமது அழிவு
வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

அயலார் படையெடுப்பு

அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்
பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர
சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல்
நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி
போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை
மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால்
நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள்
தமிழர்கள். தமிழரசர்கள் தமிழ் நூல்நிலையங்களை அழிப்பது
மரபல்ல. மாருகப் போற்றினார்கள்.

தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ்நாட்டில் வந்து
போர் செய்து அரசைக் கூகப்பற்றிய காலத்தில் தமிழ் நூல்
நிலையங்கள் கவனிக்கப்படாமல் மறைந்தன. விஜயநகர
அரசரால் அனுப்பப்பட்டு, தமிழ்நாட்டைப் பிற்காலத்தில்
அரசாண்ட நாயக்க மன்னர்கள் பாண்டிய நாட்டையும்

சோழ நாட்டையும் அரசாண்டனர். அவர்கள், சமயங்களையும் சமயப் புலவர்களையும் போற்றினார்களே தவிர தமிழ் மொழிப் புலவரைப் போற்றவில்லை; பழைய தமிழ் நூல் நிலையங்களையும் போற்றவில்லை. பாண்டிய சோழ அரசர்களின் புத்தக நிலையங்கள் என்ன ஆயின என்பது தெரிய வில்லை.

பிற்காலத்தில் தஞ்சாவூரை அரசாண்ட மராட்டிய அரசர்களும் பழங் தமிழ்நூல்களைப் போற்றினார்கள் என்று கூறமுடியாது. சரஸ்வதி மகால் புத்தகசாலையில் சில தமிழ் நூல்களும் இருந்தன என்றாலும் முக்கியமான சிறந்த தமிழ் நூல்கள் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை.

இலங்கையில், யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி கள் என்னும் பெயர்கள் அரசாண்ட மன்னர்கள் தமிழர்கள். அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடையவர்கள். யாழ்ப்பாணத்தில் இவ்வரசர்கள் தமிழ்ச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தார்கள். சரஸ்வதி மகாலயம் என்னும் புத்தகசாலை யையும் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில், சிங்கள மன்னன் இம் மன்னர்களுடன் போர் செய்தபோது, யாழ்ப்பாணத்தி விருந்த இந்தப் புத்தகசாலையை அழித்துவிட்டான். அவன் தமிழனல்லாத சிங்களவன் ஆகையால் தமிழ்நூல்களை அழிப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை.

சேரநாடு பிற்காலத்தில், கி. பி. 16-ஆம் நூற்றுண்டில் மலையாள மொழியுள்ள நாடாக மாறிற்று. ஆகவே சேர அரசர்களும் மலையாள மொழியைப் போற்றினார்கள். தமிழ் நூல்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆகவே சேரநாட்டுத் தமிழ்நூல்கள் போற்றுவார் அற்றுப் பையப் பைய மறைந்துபோயின.

தமிழ்நாட்டிலே கி. பி. 17, 18-ஆம் நூற்றுண்டுகளில் அரசியல் நிலை மிக மோசமாய்விட்டது. மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் வேற்று மொழிக்காரர் களும் நமது நாட்டிலே வந்து அரசியல் குழப்பங்களையும்

போர்களையும் உண்டாக்கி நாட்டின் அமைதியைக் கெடுத்துப் பாதுகாப்பை அழித்தனர். சிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம் பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், முகம்மதியர்களும், மராட்டியரும் அந்த நூற்றுண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்த்திய அட்டேழியங்கள் சொல்லிமுடியா. பெரிய நகரங்கள் முதல் சிறிய பட்டிதொட்டிகள் வரையில் அவர்களின் அட்டேழியம் மக்களைத் தாக்கியது. குழப்பங்களும் கொலையும் கொள்ளையும் போர்களும் கலகங்களும் படையெடுப்புகளும் தென்னிந்தியா முழுவதும் நிகழ்ந்தன.

அந்தக் காலத்தில்தான் பெரும்பான்மையான பழைய நூல்கள் அழிந்து மறைந்தன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த மக்கள், நூல்களைப் போற்றிவைப்பதில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? சமயப் பகைமைகளுக்கும் செல்லுக்கும் சிதலுக்கும் உயிர் தப்பி எஞ்சியிருந்த அருமையான சில நூல்கள் 17, 18-ஆம் நூற்றுண்டுகளில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்திலே பெரிதும் மறைந்துவிட்டன.

இவ்வாறு சில முக்கிய காரணங்களினாலே பல தமிழ் நூல்கள் மறைந்துபோயின. எத்தனை நூல்கள் மறைந்து போயின என்பதைக் கணக்கிட முடியாது. உரையாசிரியர்களும் நூலாசிரியர்களும் சாசனங்களும் குறிப்பிட்டுள்ள மறைந்துபோன நூல்களைப்பற்றித்தான் அறிய முடியும். குறிப்பிடப்படாமல் மறைந்துபோன நூல்களை நாம் அறி வதற்கு வழியில்லை.

இப்பொழுதுங்கூட சில நூல்கள் ஏட்டுப் பிரதிகளாகவே உள்ளன. அவைகளை விரைவில் அச்சிட்டு வெளிப்படுத்தா விட்டால் அவையும் மறைந்துவிடும் என்பதில் ஜயமில்லை. ஆட்சியாளரும் நாட்டவர்களும் இதில் கருத்துச்செலுத்தி ஆவன செய்வார்களாக.

சிறப்புப்பெயர் அகராதி

[நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் பெயர்கள்]

[எண் : பக்கங்கள்]

- | | |
|---|---|
| அகத்தியர் (அகத்தியனார், அகத்திய முனிவர்) 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 84, 292 | இளம்பூரணர் (இளம்பூரண அடிகள்) 10, 37, 84, 85, 87, 88, 129, 130, 131, 132, 133, 152, 155, 169, 229, 276, 285, 301, 302, 303, 304, 315 |
| அடியார்க்கு நல்லார் 227, 230, 239, 249, 281, 282, 283, 286, 287, 288, 292, 294, 295, 296, 297, 298, 299, 306, 307, 308, 309, 310, 311, 312, 322 | இறையனர் அகப்பொருள் உரையாசிரியர் 50, 84, 101, 129, 131, 284, 285, 286, 288, 306, 323 |
| அதிராவடிகள் 325 | உத்தண்ட வேலாடுத பாரதி 135 |
| அந்தகக் கவி வீரராகவ முத வியார் 261 | ஐயனரிதனர் 7, 84 |
| அப்பர் 320, 329 | ஓட்டக்கூத்தர் 137, 190 |
| அமிர்தசாகரனார் 58 | ஓளவையார் 110 |
| அரங்கநாத முத லியார், பூண்டி 116 | கடவுட் புலவர் 137 |
| அரும் பத வுரையாசிரியர், சிலப்பதிகார. 287, 298 | கடிய நன்னியார் 34, 35 |
| அருணிலைவிசாகன் 216 | கண்ணன் சேந்தனர் 320 |
| அவிநாயனர் (அவிநாயநூலாசிரியர்) 17, 18, 19, 21, 23, 26, 27, 28, 32, 34 | கமலை ஞானப்பிரகாசர் 112, 245 |
| அறிவனர் 287 | கயாதரர் 114 |
| அறிவுடைநம்பி 245 | கவிகுழுதசந்திரபண்டிதர் 255 |
| ஆசாரிய புத்தத்தத்தேரர் 316 | கவிராசர் 261, 262 |
| ஆதிவாயிலார் 308, 322 | களவியற் காரிகை உ. ர (களவியற்காரிகை உரையாசிரியர்) 109, 112, 115, 116, 118, 120, 124, 125, 127, 128, 129, 136, 137, 138, 139, 140, 146, 147 |
| ஆளவந்த பிள்ளையாசிரியர் 8 | ாக்கைபாடி னியார் 2, 36, 37, 38, 43, 50, 56, 57, 60 |
| இராசப் பெளத்திரப் பல்லவ தரையன் 17, 30, 31 | |
| இரேவணக்ஷத்தர் 263, 265 | |

காசிநாத குப்பையன் 135
 காரி (காரிநாயனுர்) 119, 120
 காளிங்கராயர் உண்ணமூலில்
 நயினுர் 265
 கிருஷ்ண வாத்தியார் 163
 குடமுக்கிற் பகவர் 279
 குணசாகரர் 32, 33, 38, 51,
 52, 61, 68, 69, 78, 276,
 280
 குமாரசவாமிப் புலவர் அ.
 சன்னகம் 262
 குமாரசேஞ்சிரியர் 126, 127
 குலோத்துங்கன் 283
 குறட்டி வரதையன் 150
 கூழங்கைத் தம்பிரான் 253
 கொங்குவேள் 324
 கொட்டையூர்சிவக்கொழுந்து
 தேசிகர் 256
 கெளசிகனுர் 8
 சங்கயாப்புடையார் 55
 சங்கர நமச்சிவாயர் 17
 சதாசிவ பண்டாரத்தார் டி.
 வி., பேராசிரியர் 150
 சமய திவாகரவாமன முனிவர்
 240, 261, 264
 சம்பந்தர் 320, 329
 சயந்தநாலுடையார் 297
 சாமி நாதையர் உ. வே.
 டாக்டர் 66, 108, 163, 227,
 228, 244, 310, 323
 சிகண்டி 280, 281, 282
 சிங்காரசேகரர் 324
 சிவஞான சித்தியார் உரை
 260, 263, 264
 சிறுகாக்கைபாடி னியார் 36,
 56, 57, 58
 சுந்தரர் (சுந்தமுர்த்தி நடய
 னுர்) 120, 135, 320, 321,
 329
 சுப்பிரதீபக்கவிராயர் 150, 151

சுப்பையர் 267, 294
 சுவர்ணன் நாரணப்பட்டாதித்
 தன் 292
 செங்கணம் விருத்தாசல
 செட்டியார் 66
 செயங்கொண்டார் 115, 190,
 246
 செயிற்றியனுர் 298, 300, 301
 செய்யுளியலுடையார் 61, 62,
 63
 சேக்கிழார் 120
 சேந்தன் 243
 சேரமான்பெருமாள் நாயனுர்
 135
 சேறைக் கவிராச பிள்ளை 262
 ஞானப்பிரகாசர் 240, 241,
 260, 263, 264, 272
 தக்கயாகப்பரணி உரையாசிரி
 யர் 18, 157, 158, 190,
 223, 228, 247, 275, 283
 தண்டியலங்கார உரையாசிரியர் 133
 தத்துவப்பிரகாச ஞானப் பிரகாசர் 116
 திருஞானசம்பந்தர் 254, 321
 திருநாவுக்கரசர் 320, 321
 திருநாராயணப்பட்டன் 255
 திருமலைநயினுர் சுந்திரசேகரன் 248
 திருவரங்குளமுடையான் 193,
 194, 195
 திருவாலன் திருமுதுகுன்றன்
 293
 தெய்வச்சிலையார் 3, 10
 தேவவிருடி நாரதன் 286, 288
 தொல்காப்பியர் (தொல்காப்பியனுர்) 6, 7, 8, 18, 36,
 57, 58, 76, 78, 88, 89
 தக்கீரர் (நக்கீரனுர்) 6, 67, 68
 நக்கீர தேவநாயனுர் 320

- நச்சினுர்க்கினியர் (நச்சர்) 8,
 9, 84, 85, 117, 129, 131,
 132, 157, 159, 166, 167,
 168, 171, 174, 175, 177,
 179, 180, 181, 182, 183,
 184, 185, 186, 213, 214,
 227, 229, 309
 நம்பி அகப்பொருள் உரை
 யாசிரியர் 109, 116, 129
 நம்பியாண்டார் நம்பி 119
 நல்லாதன்(நல்லாறன்) 72, 73
 நவநீதப் பாட்டியல் பழைய
 உரை 30, 64, 106, 270
 நாதகுத்தனுர் 218
 நாதமுனிகள் 5
 நாராயணசாமி அய்யர், பின்
 னத்தூர் 252
 நாராயண பட்டாதித்தன் 246
 நாற்கவிராச நம்பி 132
 நிகண்டன் கலைக்கோட்டுத்
 தண்டன் 252
 நீலகேசி உரையாசிரியர் 223,
 260, 261, 263, 264
 நேமிநாத உரையாசிரியர் 14,
 16, 19
 பரஞ்சோதியர் 13
 பரசமய கோளரிமாமுனி 250,
 251, 313
 பரதசேனபைதியர் 309
 பரிப்பெருமாள் 73, 269
 பரிமாணனுர் 74, 75
 பலப்பட்டரைச் சொக்கநாதக்
 கவிராயர் 150
 பல்காப்பியர் (பல்காப்பியனுர்)
 76, 77
 பல்காரயனுர் 76, 78, 79, 81
 பவணந்தியர் 17
 பனம்பாரனுர் 83
 பாடலனுர் 89, 90
 பாண்டிக் கவிராசர் 192
 புட்கரனுர் 272
 புத்தமித்திரனுர் 187
 புல்லங்காடனுர் 320
 பூங்கோயில் நம்பி 279
 பெரியான் ஆதிச்சதேவன் 253
 பெருந்தேவனுர் 18, 42, 148,
 187, 188, 212, 213, 254,
 323
 பேராசிரியர் 5, 6, 8, 9, 42,
 56, 57, 76, 77, 84, 93, 94,
 98, 101, 157, 160, 278,
 285, 298, 314, 315
 மதிவாணர் (மதிவாணனுர்)
 295, 310, 311, 312
 மயில்வாகனப்புலவர் 253, 305
 மயி லை நாதர் (மயிலைநாதர்
 உரை) 3, 4, 10, 17, 20,
 27, 28, 30, 31, 34, 38, 74,
 75, 83, 84, 101, 246, 248,
 251, 257, 306
 மயேச்சுவரர் 93, 94, 97
 மறச்சக்கரவர்த்திப் பிள்ளை
 193, 194, 195
 மாப்பாண் முதலியார் 305,
 310
 மாபுராணமுடையார் 102, 105
 மீனுட்சிசுந்தரம் பிள்ளை, மகா
 வித்துவான் 227, 228
 முருகேசையர் 263
 முன்ஸியார் 106
 முவாதியார் 319
 யாப்பருங்கல் உரையாசிரியர்
 9, 14, 16, 20, 32, 51, 90,
 266, 271, 272, 277, 289,
 296, 297, 298, 299, 315,
 யாப்பருங்கலக் காரிகையுரை
 (யாப்பருங்கலக் காரிகை
 உரையாசிரியர்) 16, 19,
 32, 68, 101, 129, 131,
 280

- யாப்பருங்கல் விருத்தியரை
யாசிரியர் (யாப்பருங்கல்
விருத்தியரைகாரர்) 14,
16, 31, 32, 34, 35, 36,
37, 43, 50, 52, 54, 59,
61, 66, 69, 72, 74, 78,
79, 84, 85, 89, 90, 91,
92, 93, 102, 104, 105,
108, 126, 131, 133, 227,
229, 239, 243, 244, 245,
249, 266, 269, 270, 279,
288, 289, 290, 291
யாமனேந்திரர் 282, 283
- வத்சராசன் 216
வாமன முனிவர் 240
வாய்ப்பிழஞர் (வாய்ப்பிய
முடையார்) 289, 290
விளக்கத்தார் (விளக்கத்த
ஞர்) 314, 315, 316
வீரசோழி உரை (வீர
சோழி உரையாசிரியர்)
16, 18, 42, 148, 187
வீரவல்லிதேவராசபட்டர் 135
வையாபுரிப் பிள்ளை எஸ்.
ராவ்சாகிப் 117, 138, 160,
162

இப்புத்தகத்தை எழுதத் துணியாக இருந்த நூல்கள்

1. இறையனார் அகப்பொருள் உரை
2. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்—வித்துவான் சி. கணேசயர்
3. என் சரித்திரம்—டாக்டர் உ. வே. சாமிநாதையர்
4. ஐங்குறுநாறு— ஷி ஷி பதிப்பு
5. ஐந்தினை எழுபது—முவாதியார்
6. கயாதர நிகண்டு—கயாதரர்
7. கலிங்கத்துப் பரணி—செயங்கொண்டார்
8. களவியற்காரிகை பழைய உரை—எஸ். வையாபுரி பிள்ளை பதிப்பு
9. கைந்திலை—புல்லங்காடனார்
10. சிதம்பரப் பாட்டியல்—பரஞ்சோதியார்
11. சிலப்பதிகாரம்—அடியார்க்குநல்லார் உரை
12. ஷி —அரும்பத உரை
13. சிவஞான சித்தியார், பரபக்கம்—ஞானப்பிரகாசர் உரை
14. சேஷூர் முருகன் பிள்ளைத்தமிழ்—அந்தக்ககவி வீரராகவு முதலியார்
15. சோழமண்டல சதகம்—ஆத்மநாத தேசிகர்
16. தக்கயாகப் பரணி பழைய உரை—ஒட்டக்கூத்தர்
17. தண்டியலங்காரம் பழைய உரை—தண்டி
18. தமிழ்நாவலர் சரிதை
19. தமிழ்ப் புலவர் சரித்திரம்—சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர்
20. தமிழ்நெறி விளக்கம் உரை—டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு
21. தினைமொழி ஐம்பது—உண்ணன் சேந்தனார்
22. திருக்குறள்—பரிப்பெருமாள் உரை
23. திருத்தொண்டர் திருந்தாதி—நம்பியாண்டார் நம்பி
24. திருமுறைகண்ட புராணம்—ஏமாபதி சிவாசாரியார்
25. திருவீங்கோய்மலை எழுது—நக்கீரதேவ நாயனார்

26. திவாகர நிகண்டு—திவாகரனார்
27. தேவாரம்—அப்பர் சுவாமிகள்
28. ஷ —சம்பந்தமூர்த்தி சுவாமிகள்
29. ஷ —சுந்தரமூர்த்தி சுவாமிகள்
30. தொல்காப்பியம்—இளம்பூரண அடிகள் உரை
31. ஷ —தெய்வச்சிலையார் உரை
32. ஷ —நச்சினார்க்கினியார் உரை
33. ஷ —பேராசிரியர் உரை
34. நம்பியகப்பொருள் உரை—நாற்கவிராச நம்பி
35. நந்திக் கலம்பகம்
36. நவநீதப் பாட்டியல் பழைய உரை—நவநீதனூர்
37. நன்னால்—மயிலைநாதர் உரை
38. நற்றிணை—பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு
39. நீலகேசி—சமய திவாகர வாமன முனிவர் உரை
40. நேமிநாதம் உரை—குணவீர பண்டிதர்
41. பரதசேனுபதீயம்—எஸ். கலியாணசுந்தரரயர் பதிப்பு
42. பரிபாடல்—டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு
43. பாரத வெண்பா—பண்டித அ. கோபாலையர் பதிப்பு
44. பிற்காலச் சோழர் சரித்திரம் 2-ஆம் பாகம்—பேராசிரியர் டி. வி. சதாசிவ பண்டாரத்தூர்
45. புறநானாறு—டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு
46. பெருங்கதை—கொங்குவேள்
47. முத்தநாயனூர் மும்மணிக்கோவை—அதிராவடி கள்
48. வீரசோழியம்—பெருந்தேவனூர் உரை

Annual Report of Epigraphy, Madras: 1905, 1922,
 1923-24, 1928-29, 1930-31, 1931-32, 1937-38.

Inscriptions of the Pudukkottai State.

South Indian Inscriptions. Vols. II, III, VII.

Tamil Historical Texts. V Kanakasabhai Pillai. Indian
 Antiquary. Vol. XXII.